




TNPSC தேர்வுப் பெட்டகம் நடப்பு நிகழ்வுகள் - மிப்ரவரி 2019 www.tnpscthervupettagam.com



SHANKAR
IAS ACADEMY™
The Best IAS Academy In South India SINCE 2004

Plot No. 1742, I Floor, 18th Main Road,
Anna Nagar, Chennai - 600 040.
Phone: 04-26216435, 4353 3445, Mobile: 9444166435
www.shankariasacademy.com



உள்ளடக்கம்

TNPSC துளிகள்	1
தமிழ்நாடு செய்திகள்	19
சிப்பெட் - பொன்விழா.....	19
சாலைப் பாதுகாப்பு நிதி.....	20
102 சேவை	20
டிஜிகாப் கைபேசி செயலி	21
உழவன் செயலி - JFarm	21
தமிழ்நாடு சூரிய மின்சக்திக் கொள்கை.....	22
பிரதமரின் தமிழ்நாட்டுச் சுற்றுப் பயணம்.....	25
கொடசியா - பாதுகாப்பு புத்தாக்க மையம்.....	25
தமிழ்நாட்டில் புலம் பெயர்ந்தவர்களுக்கான உதவி மையம்	25
ஐக்கியப் பேரரசு - இந்திய சமூகப் புதுமைக்கான சவால்.....	26
2 புதிய மாநகராட்சிகள் - தமிழ்நாடு	27
விவசாய உற்பத்தி மற்றும் கால்நடைகளுக்கான கொள்கை கட்டமைப்பு	27
விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள் - தமிழ்நாடு	27
தமிழ்நாடு கூலித் தொழிலாளர்கள் நலத் திட்டம் 1994 - திருத்தம்	28
நெகிழிப் பொருட்களின் மீதான தடையை மீறுபவர்கள் - தண்டனை	29
18-வது இணையதள மாநாடு	29
110 விதியின் கீழ் அறிவிப்புகள்	30
டாக்டர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நூலகம்	30
புதிய வருவாய் வட்டங்கள்	31
ஒலிம்பிக் விளையாட்டுக்கான மையம்	31
தமிழ்நாடு புதிய குத்தகைச் சட்டம்.....	32
இலவச மடிக்கணினி திட்டம்	32
தேசியச் செய்திகள்	32
இடைக்கால சிபிஐ தலைவர் வழக்கு.....	32
ராக் ராக் மெய்ன் கங்கா	33
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (நகர்ப்புறம்).....	33
தொழிற்துறைக் கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறையின் பெயர் மாற்றம்.....	33
ரயில்வேயின் எதிர்காலம் என்ற அறிக்கை	33
முதலாவது சுவதேஷ் தர்சன் திட்டம்	34
2019 நிதிநிலை அறிக்கை	35
பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி	36
2019 - பத்ம விருதுகள்	36
இந்தியாவின் வேலைவாய்ப்பின்மை விகிதம்.....	37
சுவச் பாரத் மிகப்பெரும் சவால் விருது.....	38
ஐசோடிர்டினோயின் மீதான CDSCO அமைப்பின் பாதுகாப்பு ஒழுங்குமுறைகள்	39
முன்கூட்டிய பணம் செலுத்து முறைகளை ஆராய்வதற்கான குழு	39
பார்வையற்ற வாக்காளர்களுக்கு பிரெய்லி வாக்குச் சீட்டுகள்	40



புதிய சிபிஐ இயக்குநர்	40
பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கியத் திட்டத்தின் கீழ் செயலாக்க மாதிரிகள்	41
கூகுள் நிறுவனத்துடன் மத்திய சுகாதார அமைச்சகம் ஒப்பந்தம்	41
ஆசியான் இந்தியா இளைஞர் மாநாடு.....	42
சங்கீத நாடக அகாடமி விருதுகள் 2017.....	42
சுரங்கத்தில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு	42
முறைப்படுத்தப்படாத வைப்புத் திட்டங்களை தடை செய்வதற்கான திருத்த மசோதா, 2018	43
பர்மானு டெக் 2019.....	43
சென்டினலீஸ் பழங்குடியினர்களின் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள்	43
தர்வாசா குழு - பகுதி 2	44
இந்திய அளவுத் திட்டம்	44
சுவஸ்த் நாரி - சக்தி ஹமாரி பிரச்சாரம்.....	45
தேசிய உணவுத் தொழில்நுட்பம், தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவன மசோதா - 2019.....	45
ராஷ்டிரிய காமதேனு ஆயோக்.....	45
8 மருத்துவ உபகரணங்கள் மருந்துப் பொருட்களாக அறிவிக்கப்படுதல்	46
கிளர்ச்சிக் குழுவின் மீது தடை.....	46
சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய நல மையங்கள்.....	47
தேசிய குடற்பழு நீக்கத்திற்கான தினத்தின் 8-வது சுற்றுப் பரப்புரை.....	47
ரகாத் பயிற்சி	48
வாக்காளர் சரிபார்ப்பு மற்றும் தகவல் திட்டம்	48
அரசியலமைப்பு (125வது மசோதா).....	49
மருத்துவத் தாவர வகை உயிரினங்களின் பாதுகாப்பு மற்றும் மேம்பாடு	50
பெட்ரோடெக் 2019	50
சேனா விருது	50
ஆராய்ச்சிச் சூழலை மேம்படுத்துவதற்கான திட்டங்கள்	51
மைதிலி மொழியைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள்	51
தேசிய எரிவாயு விநியோகக் கட்டமைப்பு.....	52
லாஆசியா மனித உரிமைகள் மாநாடு 2019.....	53
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்.....	53
டசால்ட் விமான நிறுவனத்துடனான ஒப்பந்தம்	54
ஜாலியன் வாலாபாக் தேசிய நினைவக (திருத்த) மசோதா, 2018.....	54
DODO-வின் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு நிலையங்கள் - வழிகாட்டுதல்கள்	55
ரபேல் ஒப்பந்தம் - தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் அறிக்கை.....	55
CLCS - TUS : நீட்டிப்பு	56
மனிதக் கழிவுகளை அகற்றுவோருக்கான தேசிய ஆணையம்	56
வெளிநாடு வாழ் இந்தியர்கள் திருமணப் பதிவு மசோதா, 2019	57
சுவச் சக்தி 2019.....	57
டாக்டர் அனுப் சத்பாத்தி குழு - அறிக்கை	57
லேடிஸ் இணைய வாயில்.....	58
சுவஸ்தா சிறப்புமிகு விருதுகள் 2019.....	59
VAYU SHAKTHI நடவடிக்கை - 2019.....	59
வட கர்நாடக வேளாண் வானிலையியல் (Agromet) முன்னறிவிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம்.....	60
சர்வதேச அணைப் பாதுகாப்புக் கருத்தரங்கு 2019.....	60



முத்தலாக் மீதான இரண்டாவது அவசரச் சட்டம்	61
DRIP - தமிழ்நாடு	61
ஸ்டெர்லைட் பிரச்சனை	62
வீரமணமடைந்த சிஆர்பிஎப் வீரர்களின் கடன் தள்ளுபடி	62
டாப்ச்சி பயிற்சி	63
விண்வெளித் துறையின் கீழ் புதிய நிறுவனம்	63
அனைத்திற்குமான அவசர கால உதவி எண்	64
7-வது தேசிய புகைப்படக் கலை விருதுகள்	65
ஏரோ இந்தியா 2019	66
பாகிஸ்தானிற்கு செல்லும் நீர் நிறுத்தம்	66
அஸ்ஸாம் ரைபில்ஸ் சிறப்பு அதிகாரங்கள்	67
இந்திய முத்திரைத் தாள் சட்டம் 1899 – திருத்தங்கள்	67
தேசிய போர் நினைவுச் சின்னம்	67
தேசிய நீர் விருதுகள் 2018	68
அணைகளின் பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்த நிதி	69
முழுவதும் குவிமாடம் கொண்ட இந்தியாவின் முதலாவது முப்பரிமாண டிஜிட்டல் அரங்கம்	70
அதானி குழுமத்தின்கீழ் 5 விமான நிலைய செயல்பாடு	70
ஜாலியன் வாலாபாக் படுகொலை மீதான கவிதை	71
நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கான விதிமுறைகள்	71
டிஜிட்டல் பலகை நடவடிக்கை	72
அவசரச் சட்டம் பிரகடனப்படுத்துதல்	73
டிஜிட்டல் இந்தியா விருதுகள் 2018	73
கேலோ இந்தியா கைபேசி செயலி	74
சர்வதேசச் செய்திகள்	75
உரிமையியல் நீதிபதி – முதன்முதலாக இந்துப் பெண்மணி	75
பருவநிலை மற்றும் நீடித்த மேம்பாட்டிற்கான ஆப்பிரிக்க மையம்	76
ஊழல் கண்ணோட்ட அறிக்கை 2018	76
8-வது நூற்றாண்டின் துறவி மீதான சர்வதேச மாநாடு	77
மத்திய ஆப்பிரிக்க குடியரசிற்கு எதிரான தடைகளின் நீட்டிப்பு	77
இடைநிலை அணுசக்திப் படைகள் ஒப்பந்தம் - ரஷ்யா தற்காலிக ரத்து	78
ஆசிய உள்கட்டமைப்பு நிதி அறிக்கை 2019	78
ஆசியா LPG மாநாடு	79
NATO - மாசிடோனியா	79
தேசிய நீர்வாழ் விலங்கு - தாய்லாந்து	80
கட்லாஸ் எக்ஸ்பிரஸ் நடவடிக்கை	80
இஸ்லாமியப் புரட்சியின் 40-வது ஆண்டு தினம்	81
உலக அரசாங்க மாநாடு 2017	81
குடும்பத்திற்கு நிதி உதவி	82
அமெரிக்காவில் தேசிய நெருக்கடி நிலை	82
மாசிடோனியாவின் மறுபெயரிடுதல்	83
பல நாடுகள் கலந்து கொண்ட கோப்ரா கோல்டு இராணுவப் பயிற்சி	84
இராணுவ விண்வெளிப் படை - உருவாக்கம்	85
இந்தியத் திருவிழா – நேபாளம்	85



வெலாயத் 97 கடற்படைப் பயிற்சி.....	85
சியோல் அமைதிப் பரிசு.....	86
புதிய அரசியலமைப்பு மீதான வாக்கெடுப்பு.....	86
பொருளாதாரச் செய்திகள்	87
2017-18 காலத்திற்கான முதலாவது திருத்தப்பட்ட மதிப்பீடுகள்	87
கிசான் சவிதா கடன்	88
3 வங்கிகள் மீதான தடைகளை ரிசர்வ் வங்கி தளர்த்தியது	88
INSTEX – ஈரான் வர்த்தக மேம்பாட்டுத் திட்டம்	88
புதிய மின்னணு வர்த்தகக் கொள்கை.....	89
36வது சர்வதேச IP குறியீடு 2019.....	89
நிதியியல் சேவைகளை ஒழுங்குபடுத்துவதற்கான ஆணையம்.....	90
முன்னுரிமைகளுக்கான பொதுமைப் படுத்தப்பட்ட அமைப்பு - இந்தியா.....	90
பிணையற்ற விவசாயக் கடன் வரம்பு.....	91
துவக்க நிறுவனங்களுக்கான விதிமுறைகள்	91
12 பொதுத்துறை வங்கிகள் – மூலதன உட்செலுத்துதல்.....	91
ஏற்றுமதி ஊக்குவிப்பு மற்றும் வரி ஏய்ப்புத் தடுப்பு ஆகியவற்றுக்கான 3 பணிக் குழுக்கள்	92
அதிகப்படியான இடைக்கால நிதி அரசிற்கு மாற்றம்.....	92
அறிவியல் மற்றும் தொழில்நுட்பச்செய்திகள்.....	93
உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் வானவியல் ஆய்வு	93
நீரிழிவு நோயாளிகளுக்கு செயற்கையான கணையத்திற்கான கைபேசி செயலி	93
மிலன் 2T – பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் கொள்முதல்.....	94
விபத்தைத் தாங்கக்கூடிய எரிபொருள் - ரஷ்யா சோதனையிடல்.....	94
ஹோவிசை கடற்படை ஏவுகணை	95
குறைந்த வரம்புடைய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை - நசர்	95
CAR-T சிகிச்சை	96
GSAT 31 தகவல் தொடர்பு செயற்கைக் கோள்.....	97
இமாலய மேக ஆய்வு மையம்.....	98
பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை ஹெலினா.....	98
ஏர் இந்தியா ஒன் – ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள்.....	99
திட எரிபொருள் குழாய் கொண்ட ராம்ஜெட்.....	99
போயிங்கின் அதிஉயர சினூக் வானூர்திகள்.....	100
ஆப்பர்குனிட்டி ரோவர் திட்டத்தின் காலாவதி.....	101
e-ஆஷாதி தளம்.....	102
ஸ்பியரெஸ் திட்டம் (SPHEREx MISSION).....	102
PMAY (U) – கைபேசிச் செயலி.....	103
ஆண்ட்பாட் இயந்திர மனிதன்	103
பத்தே நீர்மூழ்கிக் கப்பல்	104
நீண்ட இலக்கு வரம்புடைய பீரங்கித் துப்பாக்கி – தனுஷ்	104
முதல் டீசல் என்ஜினிலிருந்து மாறிய மின்சார இரயில் என்ஜின்.....	105
உலகின் முதல் தனியாரால் நிதியளிக்கப்படும் நிலவுத் திட்டம்.....	106
வளிமண்டல நீர் உற்பத்தி.....	107
சுற்றுச்சூழல் செய்திகள்	107
தூய்மையான காற்றுக்கான தேசியத் திட்டம்.....	107



கையகப்படுத்தப்பட்டுள்ள யானைகளின் முதல் கணக்கெடுப்பு	107
ஆர்க்டிக்சில் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட சூப்பர்பக்	108
துருவப் பகுதி சூழல் காற்று	109
2019 ஆம் ஆண்டில் எஸ்நினோ மீதான உலக வெப்பமயமாதலின் தாக்கம்	109
சுற்றுப்புறச்சூழல் சட்டங்களின் உலகளாவிய மதிப்பீடு	110
இந்தியப் பாரம்பரிய வாக் திருவிழா	110
4-வது வெப்பமான ஆண்டு	111
பெருங்கடல் பற்றிய ஆராய்ச்சிக்காக தொலைதூரத்திலிருந்து இயக்கப்படும் படகுகள்	111
உலக நீடித்த வளர்ச்சி மாநாடு 2019	112
சிறு மானியங்கள் திட்டம்	112
இந்திய-ஜெர்மானிய சுற்றுச்சூழல் மன்றம்	113
இந்தியா-வழிநடத்தும் காலநிலைத் தீர்வுகள்	113
கண்ணீர் சிந்தும் பாம்பு - கண்டுபிடிப்பு	114
இந்தியாவின் நதி புத்துயிர்ப்புத் திட்டம் - ஒப்பந்தம்	115
பிராம்பிள் கே மெலோமைஸ் (பெரிய எலி போன்ற உயிரினம்)	115
சரக்குந்துகளுக்கான பசுமை இல்ல வாயு உமிழ்வு - குறைப்பு	116
காடுகள் மீதான நாசா அறிக்கை	116
பாதுகாப்புப் பகுதிகள்	117
மாநிலச் செய்திகள்	117
குழந்தைகள் இறப்பைத் தடுக்க சிறப்புத் திட்டம் - மகாராஷ்டிரா	117
முதல் செயற்கைத் தரை விரிப்பு கால்பந்து மைதானம் - நாகாலாந்து	118
நீண்ட தங்க நிற வால் உடைய குரங்கு வகை (கோல்டன் லங்கூர்) பாதுகாப்பு இனவிருத்தித் திட்டம் - அசாம்	118
பன்றிகள் மற்றும் பன்றிக் குட்டிகள் இறக்குமதி மீதான தடை	119
பஞ்சாப் மாநிலம் - நீர்வாழ் விலங்கு	119
மாதாந்திர சலுகைத் திட்டம் - ராஜஸ்தான்	120
சூரஜ்குந்த் சர்வதேச கைவினைப் பொருட்கள் விழா - 2019	120
விலை கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சிப் பிரிவு	121
சிறந்த நிதிநிலை அறிக்கைத் தயாரிப்பு முறை	122
காலா கோடா விழா	122
பல்லுயிர்த் தன்மை குறியீடுகள்	122
பழங்குடியினருக்கான நலத் திட்டங்கள் சீராய்வுக் குழு	123
சூழிய இறப்புப் பெருவழிப் பாதை	123
7-வது கொல்ஹாபூர் சர்வதேசத் திரைப்படத் திருவிழா	124
பிரவசி பங்காதய ஓய்வூதியத் திட்டம்	124
ராஜீவ் காந்தி எதிர்கால வாழ்விற்கான தளம்	124
கலியா சத்ரவிர்த்தி யோஜனா	125
ஜம்மு காஷ்மீரின் 3வது நிர்வாகப் பிரிவு	125
அருந்ததி திட்டம்	125
ஆற்றுத் தகவல் அமைப்பு	125
வாகனங்களில் கணினிக் கல்வி	126
அன்னதாதா சுகிபாவா திட்டம்	126
குரு பத்மசம்பாவா - சிலை	126
சேலா கணவாய் சுரங்கப்பாதை	127



ஸ்மைல் V - நடவடிக்கை	128
சாரதி சந்தேஷ் வாகினி வாகனங்கள்	128
ராஜஸ்தான் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சட்டத்திருத்த மசோதா - 2019.....	129
மாறுபக்கக் கொழுப்புகள் - விழிப்புணர்வு	130
இந்தியாவின் முதலாவது மாவட்ட அளவில் குளிர்விக்கும் அமைப்பு.....	131
மூத்த குடிமக்களுக்கான ஓய்வூதியத் திட்டங்கள்	131
பாரம்பரிய இசைக் கருவி - கோவா.....	132
K-SWIFT மென்பொருள் செயலி	132
தொல்லை தரக்கூடிய இனமாக குரங்கு அறிவிப்பு.....	133
நீர் பாதுகாப்புத் திட்டத்தின் 2-வது பதிப்பு - குஜராத்.....	133
அசாமில் இரண்டு பட்டுத் திட்டங்கள்.....	134
முக்கிய மந்திரி யுவ சுவாமிமான் யோஜனா.....	134
மல்லகம்ப் உலக சாம்பியன்ஷிப்.....	135
கழிவு நிலையிலிருந்து வியப்பு நிலைக்கான பூங்கா	135
பிரணாம் ஆணையம்.....	136
பிரபலமானவர்கள் , விருதுகள் மற்றும் நிகழ்வுகள்	136
BARC இந்தியாவின் புதிய தலைவர்	136
பாராட்டுக்கான விருது.....	137
ஆஸ்திரேலியாவின் விலையுயர்ந்த இலக்கியப் பரிசு	137
காமன்வெல்த்தின் கற்பதற்கான நல்லெண்ணத் தூதர்.....	138
டான் டேவிட் பரிசு - 2019.....	139
“கிராண்ட் கிராஸ் ஆப் தி ஆர்டர் ஆப் சிவில் மெரிட் விருது”	140
மத்திய நேரடி வரிகள் வாரியம் - தலைவர்.....	140
சீனா, இந்தியா, ஜப்பான் மற்றும் கொரியக் குடியரசு - முன்னிலை கொள்கைக் குழுக்கள்	141
உயர் நீதிமன்ற நீதிபதி - செந்தில் குமார் இராமமூர்த்தி	141
லாரஸ் விளையாட்டு விருதுகள் - 2019.....	142
இயற்கையின் எதிர்காலம் விருது.....	143
அகாடமி (ஆஸ்கார்ஸ்) விருதுகள்.....	143
விளையாட்டுச் செய்திகள்	144
டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ்	144
கால்பந்து - ஆசியக் கோப்பை சாம்பியன்ஷிப்.....	144
T20 போட்டியில் துரிதமான ஐம்பது ரன்கள்	145
MRF சவால்.....	145
FIH வீரர்களுக்கான ஆண்டு விருதுகள்.....	145
மூத்தோருக்கான 83-வது தேசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் 2019.....	146
ஓலிம்பிக் விளையாட்டுக்கான தகுதிப் போட்டிகள்.....	146
ஸ்ட்ராண்ட்ஜா நினைவு சுற்றுப் பயணப் போட்டி	147
முக்கிய தினங்கள்	148
இந்தியக் கடலோரக் காவல்படை தினம் - பிப்ரவரி 1.....	148
உலக ஈரநிலங்களுக்கான தினம் - பிப்ரவரி 02	148
உலக புற்றுநோய் தினம் - பிப்ரவரி 04.....	149
பாதுகாப்பான இணைய தினம் - பிப்ரவரி 05	150
பிப்ரவரி 6 - பெண் பிறப்புறுப்பு சிதைத்தலுக்கு எதிராக சகிப்புத் தன்மையல்லாததற்கான சர்வதேச தினம்	150



உலக பருப்பு தினம் 2019 - பிப்ரவரி 10.....	151
அறிவியலில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான சர்வதேச தினம் - பிப்ரவரி 11.....	152
உலக வானொலி தினம் - பிப்ரவரி 13.....	153
சர்வதேச வலிப்பு நோய் தினம் - பிப்ரவரி 11.....	153
தேசியப் பெண்கள் தினம் - பிப்ரவரி 13.....	154
தேசிய யுனானி தினம் - பிப்ரவரி 11.....	155
உலக சமூக நீதி தினம் - பிப்ரவரி 20.....	156
சர்வதேச தாய்மொழி தினம் - பிப்ரவரி 21.....	156
மத்திய கலால் (உற்பத்தி) வரி தினம் 2019 - பிப்ரவரி 24.....	157
உலக அரசு சாராக் குழு தினம் - பிப்ரவரி 27.....	158
சர்வதேச துருவ கரடி தினம் - பிப்ரவரி 27.....	159
தேசிய அறிவியல் தினம் - பிப்ரவரி 28.....	159
அரிதான நோய் தினம் - பிப்ரவரி 28.....	160
இதரச் செய்திகள்.....	161
தனிம அட்டவணைக்கான சர்வதேச வருடம்.....	161
சர்வதேச நறுமணப் பொருள் மாநாடு 2019.....	161
ஏஜிஸ் கிரஹாம் பெல் விருது - 2019.....	162
சர்வதேச தொழிலாளர் நிறுவனத்தின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்கள்.....	162
உதடு பிளவிற்கான கட்டணமில்லா தொலைபேசி எண்.....	163
30 வயதிற்கு கீழ் உள்ள 30 - போர்ப்ஸின் ஐரோப்பியப் பட்டியல்.....	164
பாப்டா திரைப்பட விருதுகள் 2019.....	164
தொடக்கக் கல்வி ஆசிரியா 2019.....	164
தேசிய உற்பத்தித் திறன் வாரம் - பிப்ரவரி 12 முதல் 18 வரை.....	165
போர்ப்ஸ் இந்தியாவின் 30-ன் கீழ் 30.....	165

TNPSC துளிகள்

- ❖ ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளின் மத்திய வங்கிகள் இணைந்து அபேர் என்ற ஒரு பொதுவான டிஜிட்டல் நாணயத்தை வெளியிட இருக்கின்றன. இது இரு நாடுகளுக்கும் இடையே தொடர் சங்கிலி மற்றும் விநியோகிக்கப்படும் பேரேடுத் தொழில்நுட்பம் ஆகியவற்றின் மூலமாக மேற்கொள்ளப்படுகின்ற நிதியியல் தீர்வுகளுக்குப் பயன்படுத்தப்படும்.
- ❖ வயநாடு மாவட்ட நிர்வாகம் குரங்குக் காய்ச்சல் என்று அழைக்கப்படும் கியாசானூர் காட்டு நோய்கள் (Kysanur Forest Disease - KDF) வயநாட்டில் இருவருக்கு இருப்பதாக தெரிவித்திருக்கின்றது.
 - இந்த வைரசானது பொதுவாக குரங்குகளில் காணப்படும் ஓட்டுண்ணிகள் மூலமாக மனிதர்களுக்குப் பரவும்.
- ❖ மூத்த வெளியுறவுத் துறை அதிகாரியான சஞ்சய் சுதிர் மாலத்தீவுகளுக்கான இந்தியாவின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- ❖ மூத்த அரசுத் துறை அதிகாரியான ராஜீவ் நயன் செளபே மத்தியப் பொதுப் பணியாளர் தேர்வாணையத்தின் (Union Public Service Commission - UPSC) உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். அதன் தலைவர் அரவிந்த் சக்ஷேனா அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
- ❖ சமீபத்திய தரவரிசைப்படி, மத்திய அரசின் தீன்தயாள் அந்த்யோதயா யோஜனா - தேசிய நகர்ப்புற வாழ்வாதாரம் (Deendayal Antyodaya Yojana-National Urban Livelihoods Mission - DAY-NULM) என்ற சுயவேலைவாய்ப்புத் திட்டத்தை அமல்படுத்துவதில் தமிழ்நாடு 18-வது இடத்தில் தரவரிசைப் படுத்தப்பட்டிருக்கின்றது. 27 மாநிலங்களில் ஆந்திரப்பிரதேசமும் குஜராத்மும் முதல் இரு இடங்களை வகிக்கின்றன.
 - கடந்த வருடம் இதே பிரிவில் தமிழ்நாடு 4-வது நிலையில் வைக்கப்பட்டிருந்தது.
- ❖ இந்தியக் கடற்படையின் 75(l) என்ற திட்டத்தின் கீழ் 6 நீர்மூழ்கிக் கப்பல்களை உள்நாட்டிலேயேத் தயாரித்திட பாதுகாப்பு கொள்முதல் குழு (Defence Acquisition Council - DAC) ஒப்புதல் அளித்திருக்கின்றது.
- ❖ தேசிய மாணவர் படையின் இயக்குநர் ஜெனரலாக லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் சோப்ரா பதவியேற்றுள்ளார்.
- ❖ புதுதில்லியில் நொய்டாவில் தேசிய அருங்காட்சியக கல்வி நிலையத்திற்கான புதிய வளாகம் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகரால் திறந்து வைக்கப்பட்டது.
- ❖ இந்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் சார்பில் நடத்தப்படும் சர்வதேச எண்ணெய் மற்றும் எரிவாயு மாநாடு மற்றும் கண்காட்சியின் 3-வது பதிப்பு 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 10-ம் தேதி துவக்கி வைக்கப்பட இருக்கின்றது.
- ❖ தேசிய பேரிடர் பதிலெதிர்ப்பு நிதியில் (National Disaster Response Fund - NDRF) இருந்து 6 மாநிலங்கள் மற்றும் ஒரு ஒன்றியப் பிரதேசத்திற்கு 7214.03 கோடிகள் அளவிற்கு மத்திய அரசின் கூடுதல் நிதியை அளித்திடுவதற்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான உயர்மட்டக் குழு ஒப்புதல் அளித்திருக்கின்றது.
 - உதவியளிக்கப்படும் மாநிலங்கள் இமாச்சலப்பிரதேசம், (வெள்ளம் மற்றும் நிலச்சரிவு) ஆந்திரப் பிரதேசம் (வறட்சி), குஜராத் (வறட்சி), கர்நாடகா (வறட்சி), மகாராஷ்டிரா (வறட்சி) மற்றும் ஒன்றியப் பிரதேசமான புதுச்சேரி (சூறாவளி).

- ❖ பிரதமர் மகாத்மா காந்தியின் நினைவு தினத்தன்று குஜராத்தின் நவசாரி மாவட்டத்தில் உள்ள தண்டியில் தேசிய உப்புச் சத்தியாக்கிரக நினைவிடத்தை நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
 - மேலும் அவர் அந்த நினைவிட வளாகத்தில், 1930 ஆம் ஆண்டு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தண்டி உப்புச் சத்தியாக்கிரகத்தின் போது காந்தியுடன் நடந்த 80 சத்தியாகிரகிகளின் சிலைகளை காந்தி சிலையோடு சேர்த்துத் திறந்து வைத்தார்.
- ❖ 2019 ஆம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் அல்போன்ஸ் கண்ணன்தனம் முன்னிலையில் டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற பாரத் பார்வ் நிகழ்ச்சியின் கொண்டாட்டம் முடிவிற்கு வந்தது.
 - இந்நிகழ்ச்சி தேசபக்த உணர்வை ஏற்படுத்தவும் நாட்டின் கலாச்சார பன்முகத் தன்மையை மேம்படுத்திடவும் எண்ணுகின்றது.
- ❖ அமெரிக்காவின் நியூயார்க்கில் சமீபத்தில் முடிவுற்ற மிகப்பெரிய பயணக் கண்காட்சியான நியூயார்க் டைம்ஸ் பயணக் கண்காட்சி 2019ல் சிறந்த கண்காட்சிக்காக இந்தியா சிறப்பு விருதினைப் பெற்றது.
- ❖ பஞ்சாப் அரசாங்கம் அடிப்படைத் தேவைகள் மற்றும் கிராமப்புற உட்கட்டமைப்புப் பணிகளை நிறைவேற்றுவதற்கு "பொலிவுறு கிராமத் திட்டம்" என்ற பெயரில் 384.40 கோடி ரூபாய் மதிப்பிற்கு ஒரு ஊரக மேம்பாட்டுத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்திருக்கின்றது.
 - இத்திட்டம் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டம் மற்றும் 14-வது நிதி ஆணையம் ஆகியவற்றிடமிருந்து நிதிகள் பெற்று நிதியுதவி அளிக்கப்படும்.
- ❖ இந்தியாவிற்கு நடுத்தர வகையைச் சேர்ந்த தரையிலிருந்து வான் நோக்கி ஏவப்படும் கடற்படை ஏவுகணை ஒன்றை அளிக்க இஸ்ரேல் விமானப்படைத் தொழிற்சாலை, இந்தியக் கடற்படை, கொச்சின் கப்பல் கட்டும் தளம் ஆகியவற்றுக்கு இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
- ❖ ராணுவத்தின் பல்மருத்துவப் படைப்பிரிவு பிப்ரவரி 1-ஆம் தேதியன்று 78-வது படைப் பிரிவின் நிறுவன தினத்தைக் கொண்டாடியது.
- ❖ திருவனந்தபுரத்தின் தும்பாவிலிருக்கும் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தால் உருவாக்கப்பட்ட லித்தியம் அயன் மின்கலத் தொழில்நுட்பத்தைப் பரிமாற்றம் செய்வதற்காக 141 நிறுவனங்களின் பட்டியலில் இருந்து 10 நிறுவனங்களை நிதி ஆயோக்குடன் கலந்தாலோசனை செய்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (Indian Space Research Organization - ISRO) தேர்ந்தெடுத்திருக்கின்றது.
 - இந்த லித்தியம் அயன் மின்கலன்கள் உண்மையில் செயற்கைக் கோள்களிலும் ஏவு வாகனங்களிலும் பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டிருக்கின்றன.
- ❖ சர்வதேச நாணய நிதியமானது (International Monetary Fund) அதிகரிக்கும் வர்த்தக உரசல்கள் மற்றும் அதிகரித்து வரும் அமெரிக்க வட்டி விகிதங்களைக் காரணம் காட்டி இந்த வருடம் உலகப் பொருளாதார வளர்ச்சிக்கான தனது கணிப்பைக் குறைத்திருக்கின்றது. தனது உலகப் பொருளாதாரப் பார்வையில் உலகப் பொருளாதார வளர்ச்சி 2019 ஆம் வருடம் 3.5 சதவிகிதம் வளருமென்றும் 2020-ம் வருடம் 3.6 சதவிகிதம் வளருமென்றும் வளர்ச்சி விகிதத்தைக் குறைத்திருக்கின்றது.
 - இது கடந்த அக்டோபர் மாதத்தில் கணிக்கப்பட்டதை விட முறையே 0.2 மற்றும் 0.1

சதவிகிதம் குறைவாகும்.

- ❖ உலக ஈகூ உற்பத்தியாளர்கள் அறிக்கையின்படி, இந்தியா உலகின் இரண்டாவது மிகப்பெரிய ஈகூ உற்பத்தி செய்யும் நாடாக ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளியிருக்கின்றது.
 - 2018 ஆம் ஆண்டில் இந்தியாவின் ஈகூ உற்பத்தி 106.5 மில்லியன் டன்களாகும். இது 2017 ஆம் ஆண்டில் உற்பத்தி செய்த 101.5 மில்லியன் டன்களிலிருந்து 4.9 சதவிகிதம் அதிகமானதாகும்.
- ❖ மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகமானது தற்சமயம் அர்ஜென்டினாவில் இந்தியத் தூதராகப் பணியாற்றி வரும் 1993 ஆம் ஆண்டு இந்திய வெளியுறவுத் துறை அதிகாரியான சஞ்சீவ் ரஞ்சன் என்பவரை கொலம்பியக் குடியரசிற்கான புதிய தூதுவராக நியமித்திருக்கின்றது.
- ❖ உள்நாட்டிலேயே மின் வாகனங்களைப் பொருத்துவதை ஊக்குவிக்கும் வகையில் மின்சார வாகனங்களின் உதிரிபாகங்களின் மீதான இறக்குமதி வரியை 15 - 30 என்ற சதவிகிதத்திலிருந்து 10 - 15 என்ற சதவிகிதமாக அரசு குறைத்திருக்கின்றது.
 - இந்த வரிக் குறைப்பானது 2019 ஆம் ஆண்டு ஜனவரி 30ம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும்.
- ❖ நியூசிலாந்திற்கு எதிரான 3-வது மற்றும் இறுதி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டனான 36 வயது மித்தாலி ராஜ் 200வது சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடும் முதல் பெண் வீரராகியுள்ளார்.
- ❖ கோல்ப் வீரர் வாணி கபூர் ஆஸ்திரேலியப் பெண்கள் PGA சுற்றுப் பயணக் கோப்பையைக் கைப்பற்றிய முதல் இந்திய வீரராகியுள்ளார். இது ஆஸ்திரேலியாவில் பல்லாரட் கோல்ப் மைதானத்தில் நடைபெற்ற முதலாவதான தகுதிச் சுற்றுப் போட்டியில் மற்ற மூன்று நபர்களுடன் அவர் வெற்றி தோல்வியின்றி ஆட்டத்தை முடித்து 12-வது இடத்தைக் கைப்பற்றியதால் இந்த வெற்றியைப் பெற முடிந்தது.
- ❖ கடந்த வருட ஒதுக்கீடான 2.98 லட்சம் கோடிகளோடு ஒப்பிடுகையில் 2019 ஆம் ஆண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையானது பாதுகாப்பு அமைச்சகத்திற்கான ஒதுக்கீடுகளை 6.87 சதவிகித அளவிற்கு அதிகமாக 3.18 லட்சம் கோடிகள் வரை ஒதுக்கியிருக்கின்றது.
- ❖ மகாராஷ்டிர மாநிலத்தின் கூட்டுறவுச் சங்கங்கள் துறையானது மகாராஷ்டிராவிற்கும் மற்ற மாநிலங்களுக்கும் இடையேயான விவசாய வர்த்தகத்தை அதிகரிக்கும் நோக்கில் நாடு முழுவதிலும் ஆறு பெரிய நகரங்களில் மேலாளர்களை நியமிக்க முடிவெடுத்திருக்கின்றது.
- ❖ 2016 குடிமகன் (திருத்தச் சட்டம்) மசோதாவிற்கு எதிராக நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொதுமக்கள் போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் மணிப்பூர் திரைப்பட இயக்குநர் அரிபம் ஷியாம் 2006 ஆம் ஆண்டு தனக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதைத் திருப்பியளித்தார்.
 - மணிப்பூரித் திரை உலகிற்கும் உலகத் திரைப்படங்களுக்கும் அவரது பங்களிப்பிற்காக முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் டாக்டர் APJ அப்துல் கலாம் பத்மஸ்ரீ விருதை அவருக்கு அளித்தார்.



- ❖ கல்வி முறையை மேம்படுத்துவதற்காக சிக்கிம் மாநில மனிதவள மேம்பாட்டுத் துறையானது மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு இருக்கின்றது.
- ❖ பேஸ்புக்கிற்குச் சொந்தமான (முகநூல்) தகவல் அனுப்பும் செயலியான வாட்ஸ்அப் (புலனம்) நிறுவனம் இந்தியாவில் சிறு வியாபாரங்களையும் தொழில் முனைவோர்களையும் ஊக்குவிக்க "ஸ்டார்ட் அப் இந்தியா- வாட்ஸ்அப் மிகப்பெரும் சவால்" என்ற போட்டியை அறிவித்திருக்கின்றது.
- ❖ இந்தியப் பெண்கள் கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிரிதி மந்தானா நியூசிலாந்தில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் ஆட்டமிழக்காமல் அடித்த 90 ரன்களுக்காகவும், தனது நான்காவது ஒருநாள் சதத்தை அடித்ததற்காகவும் பெண்கள் மட்டையாளர்களுக்கான ஐசிசி தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்திருக்கின்றார்.
 - அவர் முதலிடத்தைப் பிடிப்பதற்காக மூன்று இடங்கள் முன்னேறியிருக்கின்றார். அவரைத் தொடர்ந்து ஆஸ்திரேலியர்களான எலிஸ் பேரியும் மேக் லேனிங்கும் உள்ளனர்.
- ❖ தமிழ்நாடு அரசு பிப்ரவரி 4 முதல் 10ம் தேதி வரை 30வது சாலைப் பாதுகாப்பு வாரத்தை அனுசரிக்கின்றது.
 - இந்த வருடத்திற்கான (2019) கருத்துரு "சாலைப் பாதுகாப்பு - உயிர்ப் பாதுகாப்பு" என்பதாகும்.
- ❖ பிப்ரவரி 20 முதல் 24 வரை பெங்களூருவில் உள்ள எலஹாங்காவில் உள்ள விமானப்படை தளத்தில் ஏரோ இந்தியாவின் 12வது பதிப்பான ஏரோ இந்தியா 2019 நடத்தப்பட இருக்கின்றது.
 - சர்வதேச விமானப் போக்குவரத்து துறையில் வியாபார வாய்ப்புகளை ஊக்குவிக்கும் வகையில் இது ஒரு முக்கியமான நடைமுறையை ஏற்படுத்த எண்ணுகின்றது.
- ❖ மாநில கூட்டுறவுச் சங்கமான ஆவின் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட பாலை கத்தார் நாட்டின் தலைநகரான தோகாவில் தமிழ்நாடு பால்வளத் துறை அறிமுகம் செய்திருக்கின்றது. முன்னதாக இது சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
- ❖ கொச்சி மாநகர காவல்துறையானது கொச்சியில் ரௌடிக் கும்பல், தீய சமூக சக்திகள் மற்றும் போதை மருந்துகள் கும்பல் ஆகியோரின் நடவடிக்கைகளை ஒழிக்க 'உடைந்த சாளர நடவடிக்கை' என்ற சிறப்பு நடவடிக்கையை மேற்கொண்டிருக்கின்றது.
- ❖ பொதுப் பிரிவில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டை அளிப்பதில் இந்தியாவின் ஏழாவது மாநிலமாக மகாராஷ்டிரா உருவெடுத்து இருக்கின்றது.
 - இந்த இட ஒதுக்கீட்டை குஜராத் முதலில் அமல்படுத்தியது. அதனைத் தொடர்ந்து பீகார், இமாச்சலப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்கள் அமல்படுத்தியிருக்கின்றன.

- ❖ பிப்ரவரி 1 முதல் 3 வரை ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஞ்சியில் 2வது ஜார்க்கண்ட் சர்வதேச திரைப்பட திருவிழாவானது ஒரு அரசு சாரா அமைப்பான நவபாரத் நிர்மாண் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது.
 - இதற்கு 5 லட்ச ரூபாய் தொகையுடன் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்தால் நிதியுதவி அளிக்கப்பட்டது.
- ❖ ஐக்கிய அரசு அமீரகத்தின் “சுகிப்புத் தன்மைக்கான வருடத்தின்” துவக்க விழாவைத் துவக்கி வைப்பதற்காக போப் பிரான்சிஸ் அரேபிய தீபகற்பத்திற்கு கத்தோலிக்க தேவாலய தலைமையில் மேற்கொள்ளப்பட்ட முதலாவது பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
- ❖ நூறு T20 போட்டிகளில் விளையாடிய முதல் ஆசியப் பெண்மணியாக பாகிஸ்தான் பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித் தலைவரான சனா மீர் உருவெடுத்து இருக்கின்றார்.
 - உலகில் இப்பெருமையை அடையும் 6வது பெண்மணி இவராவார். மேலும் இப்பட்டியலில் 110 டி20 போட்டிகளில் விளையாடிய வகையில் மேற்கு இந்தியத் தீவுகளின் தியேந்திர டோட்டின் முன்னணியில் இருக்கின்றார்.
- ❖ இந்தியாவின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயும் ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் இணைந்து அமராவதியில் நீதிமன்ற வளாகத்தைத் திறந்து வைத்தனர்.
 - இந்த நீதிமன்ற வளாகம் ஆந்திரப் பிரதேச உயர்நீதிமன்றத்திற்கான இடைக்கால உயர்நீதிமன்றத்தைக் கொண்டிருக்கும்.
- ❖ சிறைச்சாலை வடிவமைப்பிற்கான முதலாவது தேசிய மாநாடு ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் நடத்தப்பட்டது.
- ❖ பாரம்பரியக் கலைகளை இளைய கலைஞர்கள் பின்பற்றுவதை ஊக்குவிக்கும் வகையில் புதுடெல்லியில் “2019 சோபன்” என்ற 6 நாட்கள் நடைபெறும் இசை மற்றும் நடனத் திருவிழா நடத்தப்பட்டது.
 - இது புதுதில்லி மாநகராட்சி மன்றத்துடன் (New Delhi Municipal Council - NDMC) இணைந்து புதுதில்லி அரசாலும் சாகித்ய கலா பரிசுத்தாலும் நடத்தப்பட்டது.
- ❖ விப்ரோ நிறுவனத்தின் தலைவரான அசிம் பிரேம்ஜி “எர்னஸ்ட் அண்ட் யங் வாழ்நாள் சாதனை விருதுக்குப்” பெயரிடப்பட்டுள்ளார்.
 - மிகப்பிரபலமாக EY என அறியப்படும் எர்னஸ்ட் அண்ட் யங் நிபுணத்துவ சேவைகளை அளிக்கும் ஒரு பன்னாட்டு நிறுவனமாகும். மேலும் இது நான்கு மிகப்பெரிய கணக்கியல் நிறுவனங்களில் ஒன்றாகும்.
- ❖ இந்திய அரசின் முன்னாள் செயலாளரான P.S. கிருஷ்ணன் என்பவர் 2018-ம் ஆண்டிற்கான சமூக நீதிக்கான K.வீரமணி விருது வழங்கப்படவுள்ளார்.
- ❖ மும்பையில் ஜவுளித்துறை அமைச்சகம் ‘டெக்னோ டெக்ஸ் 2019’ என்ற ஜவுளித்துறை தொழில்நுட்பங்கள் மீதான தேசிய மாநாட்டை நடத்தியிருக்கின்றது.
- ❖ பிரபலமாக ஆயுஷ்மான் பாரத் என்று அறியப்படும் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கியத் திட்டமானது புது தில்லியில் PM-JAY என்ற செயலியை வெளியிட்டது.
- ❖ தற்சமயம் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சகத்தின் கூடுதல்



செயலாளராக சஞ்சய் சுதிர் மாலத்தீவுகள் குடியரசிற்கான இந்தியாவின் அடுத்தத் தூதராக நியமிக்கப்பட்டிருக்கின்றார்.

- ❖ சபரிமலை கோவிலில் பெண்கள் செல்வது தொடர்பான சீராய்வு மனுக்களின் பட்டியல் மீது தனது தீர்ப்பை உச்சநீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது அதேசமயம் திருவாங்கூர் கோவில்மன்றம் கோவிலினுள் அனைத்து வயதுப் பெண்களும் உள்ளே வருவதற்கு ஆதரவளிக்க உறுதியளித்துள்ளது.
- ❖ சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகத்தால் (Ministry of Micro, Small and Medium Enterprises - MSME) மினிரத்னா என்ற பிரிவில் வெற்றியாளராக இந்தியாவின் தேசிய திரைப்படங்கள் வளர்ச்சிக் கழகம் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கின்றது.
 - எஸ்.சி/எஸ்டி தொழில் முனைவோர்களை ஊக்குவிப்பதில் அளித்த சிறப்பான பணியை அங்கீகரித்ததற்காக மத்திய பொதுத் துறை நிறுவனங்களைப் பாராட்டும் விதமாக மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர அமைச்சகத்தால் வழங்கப்பட்ட பாராட்டுரையின் ஒரு பகுதியாக இது வழங்கப்பட்டிருக்கின்றது.
- ❖ பெய்ஜிங்கில் தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியா - சீனாவின் கூட்டு பணிக் குழுவின் 8வது கூட்டம் நடத்தப்பட்டது.
- ❖ தீன்தயாள் உபாத்யாய - தேசிய நகர்ப்புற வாழ்வாதாரத் திட்டத்தின் வரம்பை மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு நீட்டிக்க வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான அமைச்சகம் (The Ministry of Housing & Urban Affairs - MoHUA) சஹரி சம்ரிதி உத்சவ் என்ற திட்டத்தை ஆரம்பித்து இருக்கின்றது.
 - இந்த நிகழ்வானது சுய உதவிக் குழுக்களின் உறுப்பினர்கள் மற்ற அரசுத் திட்டங்களை அணுகுவதை வசதிப்படுத்தும் அந்த அமைச்சகத்தின் முயற்சிகளைக் காட்சிப்படுத்துகின்றது.
- ❖ இந்தியக் கடற்படையில் நடத்தப்படுகின்ற மிகுந்த பெருமையுடையதும் பழமையான கடற்படை விளையாட்டு நடவடிக்கைகளில் ஒன்றானதுமான ரீகாட்டா கொச்சிப் பகுதி படகு இழுத்தலின் 2019வது ஆண்டு பதிப்பு, கொச்சியில் நடத்தப்பட்டது.
 - ஜன்எஸ் துரோணாச்சாரியாவைச் சேர்ந்த அணி ஒட்டுமொத்த ரீகாட்டா கோப்பையையும் வென்றது.
- ❖ ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் லடாக் பகுதியின் முதலாவது பல்கலைக்கழகமான லடாக் பல்கலைக்கழகத்தை பிரதமர் துவக்கி வைத்தார்.
- ❖ அமெரிக்காவில் நடைபெற்ற ஸ்குவாஷ் இறுதிப்போட்டியில் எகிப்தைச் சேர்ந்த முகமது எல் செர்பினியை வீழ்த்தி இந்திய ஸ்குவாஷ் வீரர் ரமீத் தண்டுன் 2019 ஆம் ஆண்டின் சியாட்டல் ஒபன் பட்டத்தை வென்றார். இது அவருடைய வாழ்நாளில் நான்காவது பட்டமாகும்.
- ❖ மத்திய அமைச்சரவையானது வருமான வரி மற்றும் மறைமுக வரிகளுக்கான குறைதீர் நிறுவனங்களை ஒழிக்க ஒப்புதல் வழங்கியுள்ளது.
 - வருமான வரி தொடர்பாக பொது மக்களின் புகார்களுக்கு தீர்வு காண்பதற்காக 2003 ஆம் ஆண்டில் வருமான வரி குறைதீர் அலுவலகம் உருவாக்கப்பட்டது.
- ❖ இந்தியா மற்றும் ஐக்கிய இராஜ்ஜியம் ஆகிய இரு நாடுகளுக்கிடையேயான உறவை மேம்படுத்துவதில் தன்னுடைய பங்கை செலுத்தியதற்காக இந்தியாவின் மிகப்பெரிய



கடன் வழங்கும் எஸ்பிஐ வங்கியின் ஐக்கிய இராஜ்ஜியத்தில் உள்ள பிராந்தியத் தலைமையக வங்கிக்கு “இலண்டன் நகரத்தின் சுதந்திரம்” என்ற பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

- ❖ உலகின் நீர்த்த பெட்ரோலிய வளிமத்தின் (LPG – Liquefied Petroleum Gas) இரண்டாவது மிகப்பெரிய நுகர்வோர் மற்றும் ஏற்றுமதியாளராக இந்தியா உருவெடுத்துள்ளது. இது விறகு மற்றும் மாட்டு சாணம் போன்ற பாரம்பரிய எரிபொருட்களுக்கு மாற்றாக தாய்மையான எரிபொருட்களுக்கான அரசின் முன்னெடுப்புகளுக்கு உந்து சக்தியாக விளங்குகிறது.
- ❖ மத்திய அமைச்சரவையானது திரைப்படத் துறை சட்டம் 1952-ஐ திருத்துவதற்கான மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை பரிந்துரைத்த திரைப்படத்துறை திருத்த மசோதா, 2019ற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
 - இந்த மசோதா அங்கீகரிக்கப்படாத திரைப்படங்களை வீடியோ எடுத்தல் மற்றும் போலியான திரைப்படங்கள் ஆகியவற்றிற்கு தண்டனைகள் வழங்குவதன் மூலம் திருட்டுத் திரைப்படங்கள் தொடர்பான பிரச்சனைகளை சமாளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- ❖ மகாராஷ்டிராவைச் சேர்ந்த இளம் கலைஞரான சசிகாந்த் பாட்டீல் CIMA (Centre of International Modern Art) விருதின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
- ❖ அர்ஜெண்டினாவிற்கான இந்தியாவின் அடுத்தத் தூதராக தினேஷ் பாட்டியா நியமிக்கப்பட்டுள்ளார்.
- ❖ கனடாவின் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தால் வழங்கப்படும் வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கனட திரைப்படத் தயாரிப்பாளர் தீபா மேத்தா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
- ❖ இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளுக்கிடையே மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மரபுசார் அமைப்புகளின் துறைகள் மீது ஒத்துழைப்பு நல்கிட மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
- ❖ மூத்த இந்தியக் காவல் பணி அதிகாரி ஏ.பி. மகேஸ்வரி மத்திய உள்துறை அமைச்சகத்தின் சிறப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- ❖ ஆந்திரப் பிரதேச மாநில அரசானது அன்னதத்தாளர்களுக்கு (விவசாயிகளுக்கு) நிதியுதவி அளிப்பதற்காக “அன்னதத்தா சுஹிபாவா” என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
- ❖ வான்வழி மற்றும் கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஒத்துழைப்பு ஏற்பட ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்திய கடலோரக் காவற்படை மற்றும் இந்திய விமான நிலைய ஆணையம் கையெழுத்திட்டுள்ளன.
- ❖ 2018-19 ஆம் ஆண்டிற்கான ரஞ்சித் கோப்பைப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஒட்டுமொத்தமாக இரண்டாவது முறையாக செளராஷ்டிராவை வீழ்த்தி விதர்பா அணி வெற்றி பெற்றுள்ளது. மேலும் விதர்பா அணி தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக ரஞ்சிக் கோப்பையை வென்றுள்ளது.
- ❖ புதிய அறிக்கையின்படி, 2018 ஆம் ஆண்டில் ஒரு நாளில் சராசரியாக 10 மணி நேரங்களுக்கு மேல் ஆன்லைனில் (நிகழ் நேரத்தில்) இருக்கும் மிக அதிகளவிலான இணையப் பயனாளர்களை பிலிப்பைன்ஸ் கொண்டுள்ளது.

- இந்த அறிக்கையில் பிரேசில் இரண்டாவது இடத்திலும் தாய்லாந்து மூன்றாவது இடத்திலும் உள்ளன.
- தாய்லாந்தில் நடைபெற்ற EGAT கோப்பைப் போட்டியில் உலக சாம்பியனான இந்திய பளு தூக்குதல் வீரர் சாய்ஹோம் மீராபாய் சானு தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
 - வெள்ளிப் பதக்க நிலையிலான ஒலிம்பிக் தகுதிச் சுற்றுப் போட்டியில் 48 கிலோ எடைப் பிரிவில் சானு தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
- ❖ நாட்டில் ஒட்டுமொத்தமாக சரக்கு மற்றும் சேவைகள் வரி வசூலித்தலில் தமிழ்நாடு 4வது இடத்தில் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளது.
 - ஒட்டுமொத்தமாக ரூபாய் 70,792 கோடிகள் வரி வசூலித்து மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் உத்தரப் பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் உள்ளன.
- ❖ ஐஐடி மெட்ராஸ் ஆனது தனது நிறுவனத்தில் செயற்கை நுண்ணறிவு மீதான ஆராய்ச்சி மையத்தைத் தொடங்கியுள்ளது.
 - இது ஜெர்மனியை மையமாக கொண்டு செயல்படும் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பொறியியல் நிறுவனமான ராபர்ட் போஸ் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது.
- ❖ அருணாச்சலப் பிரதேசத்தின் இடா நகரில் தூர்தர்ஷன் அருண் பிரபா என்ற தொலைக் காட்சி அலைவரிசையை பிரதமர் துவக்கி வைத்திருக்கின்றார். இது வடகிழக்கு தொலைக்காட்சி என்ற அலைவரிசைக்குப் பிறகு வடகிழக்குப் பகுதியில் தூர்தர்ஷனின் 2வது அலைவரிசை ஆகும்.
- ❖ மத்தியப் பட்டு வாரியத்துடன் இணைந்து ஜவுளித்துறை அமைச்சகம் புதுதில்லியில் 2019-ம் ஆண்டு பிப்ரவரி 9ம் தேதியன்று “எழுச்சி பெறும் பட்டு - சாதனை மற்றும் மேலும் முன்னேற்றம்” என்ற நிகழ்ச்சியை நடத்தியிருந்தது.
- ❖ மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் குஜராத் மாநிலத்துடன் இணைந்து மூன்று வருட அளவிலான ஆசிய சிங்கங்களின் பாதுகாப்புத் திட்டம் என்பதை ஆரம்பித்திருக்கின்றது. இந்த மிகப்பெரிய பூனை வகைகளின் கடைசிப் புகலிடமாக குஜராத் விளங்குகிறது.
 - குஜராத் அரசு, சிங்கங்களுக்கான சிறப்பு கால் நடை மருத்துவமனைகள் மீதும் முழுமையான வசதியுடைய அவசர வண்டிகளுக்காகவும் வேண்டி செலவிடப்படும் 80 கோடி ரூபாயை ஏற்கனவே நிறைவேற்றியிருக்கின்றது.
- ❖ பி.எ. சங்மாவின் நினைவாக மேகாலய மாநில அரசு திக்கிபண்டி மைதானத்திற்கு மறுபெயரிட முடிவெடுத்திருக்கின்றது.
 - துரா நகரில் AMPT சாலையை நோக்கிச் செல்லும் ஒரு சந்திப்புப் பகுதியும் திக்கிபண்டி மைதானத்துடன் சேர்த்து P.A சங்மாவின் பெயரிடப்பட்டு இருக்கின்றது.
- ❖ திரிபுராவின் கடைசி அரசரான மகாராஜா பீர் பிக்ரம் கிஷோர் மாணிக்யாவின் சிலையை அகர்தலா விமான நிலையத்தில் பிரதமர் திறந்து வைத்தார்.
- ❖ கோயம்புத்தூரில் வையம்பாளையத்தில் விவசாயிகளின் தலைவரான நாராயணசாமி நாயுடுவின் சிலை மற்றும் மணி மண்டபத்தை தமிழக முதல்வர் திறந்து வைத்தார்.



- ❖ சிறந்த ஆளுகைக்கான இந்தியாவின் தேசிய மையமும் (India's National Centre for Good Governance - NCGG) வங்க தேசத்தின் பொது நிர்வாக அமைச்சகமும் இணைந்து 1800 வங்கதேச குடிமையியல் அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டன.
- ❖ கிரேட் இந்தியன் பஸ்டார்ட் (கான மயில்) என்னும் பறவையை அடுத்த வருடம் குஜராத்தில் நடைபெற இருக்கும் இடம்பெயர் உயிரினங்களின் பாதுகாப்பிற்கான ஐக்கிய நாடுகள் ஒப்பந்தத்தின் (UN Convention on the Conservation of Migratory Species – CMS COP) 13-வது மாநாட்டிற்கான சின்னமாக மத்திய அரசு அறிவித்திருக்கின்றது. இம்மாநாடு உலக வனவுயிர் மாநாடு என்றும் அறியப்படும்.
 - இந்த சின்னம் மத்திய அமைச்சர் ஹர்சவர்த்தனால் வெளியிடப்பட்டதோடு அந்த அமைச்சகத்தால் அப்பறவை செல்லமாக "கிபி" என்று பெயரிடப்பட்டத் தகவலும் அவரால் வெளியிடப்பட்டது.
- ❖ "சட்டம், நீதி மற்றும் நீதித்துறை அதிகாரம் – நீதிபதி P.N. பகவதியின் அணுகுமுறை" என்ற மூல் சந்த சர்மாவால் எழுதப்பட்ட புத்தகம் இந்தியாவின் தலைமை நீதிபதியால் வெளியிடப்பட்டது.
- ❖ உலக வங்கியின் தலைவர் பதவிக்கு டேவிட் மல்பாஸ் என்பவரை அமெரிக்க அதிபர் டிரம்ப் நியமித்திருக்கின்றார்.
- ❖ மின்னணு வர்த்தகச் சந்தையில் நியாயமான மற்றும் போட்டிச் சூழ்நிலையை இயல்பு செய்திடும் வகையில் அரசு மின்னணுச் சந்தை அமைப்பும் (Government e Marketplace - GeM) இந்தியப் போட்டி ஆணையமும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
- ❖ கேரள உயர் நீதிமன்றம், வங்கி வாடிக்கையாளர்களின் சேமிப்புக் கணக்கிலிருந்து அவர்கள் ஒப்புதல் அளிக்காமல் மேற்கொள்ளப்பட்ட பணமெடுப்புகளின் காரணமாக வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட நட்டத்திற்கான பொறுப்பிலிருந்து வங்கிகள் தம்மை விடுவித்துக் கொள்ள முடியாது என்று தீர்ப்பளித்திருக்கின்றது.
- ❖ இந்திய ரிசர்வ் வங்கி 2 கோடி ரூபாய்க்கு அதிகமாக வைப்புகளை மிகப் பெரியத் தொகை என்று வரையறுக்க முடிவு செய்துள்ளது. இது முந்தைய 1 கோடி ரூபாயிலிருந்த வரம்பை இரட்டிப்பாக்கியுள்ளது. இந்த நடவடிக்கை வங்கிகளின் செயல்பாட்டுச் சுதந்திரத்தை அதிகப்படுத்தும்.
- ❖ கராச்சியின் பாகிஸ்தான் கடற்படை கப்பல் கட்டும் தளத்தில் "அமைதிக்காக ஒன்றுபடுதல்" என்ற கருத்துருவடன் உலகம் முழுவதிலும் இருந்து 46 நாடுகள் பங்குபெறும் 5 நாட்கள் நடைபெறுகின்ற பன்னாட்டு கடற்படைப் பயிற்சியான "அமான்-19" பயிற்சி முறைப்படி துவக்கி வைக்கப்பட்டது.
 - இந்த பயிற்சி ஒருவருக்கொருவர் மற்ற நாடுகளின் கடற்பயணமுறை மற்றும் செயல்பாட்டு நடைமுறைகளை அறிந்து கொள்வதற்கான மன்றத்தை ஏற்படுத்தவும் கடலில் பொதுவான ஆபத்துகளை எதிர்கொள்வதில் இருக்கும் செயல்முறைகள் மற்றும் வழிமுறைகளை உருவாக்கவும் திட்டமிடப்பட்டிருக்கின்றது.
- ❖ வெளிநாட்டுப் பணியாளர்கள் நீதியை அணுகுவதை மேம்படுத்தும் நோக்கில் அபுதாபி நீதிமன்ற அமைப்பில் இந்தி மூன்றாவது அலுவல்பூர்வ மொழியாக சேர்க்கப்பட்டிருக்கின்றது.



- மேலும் மக்கள் நீதிமன்ற நடைமுறைகளைப் புரிந்து கொள்வதற்கு உதவிட அதிகாரிகள் சிக்கலான சட்டமொழி வழக்குகளை விளக்குவதற்கான ஒரு முயற்சியில் இருமொழி கையேட்டுக் குறிப்புகளையும் உருவாக்கியிருக்கின்றனர்.
- ❖ தமிழ்நாடு முதலமைச்சர் கோயம்புத்தூர் மாவட்ட சிறு தொழிற்சாலைகள் சங்கம் (CODISSIA - Coimbatore District Small Industries Association) என்றழைக்கப்படும் கொடசியா தொழிற்சாலைப் பூங்காவை கோயம்புத்தூரில் துவக்கி வைத்தார். 1969-ஆம் ஆண்டில் சிறு தொழிற்சாலை அமைப்பாக ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பு இந்த வருடம் தனது 50-வது ஆண்டு பொன் விழாவைக் கொண்டாடுகின்றது.
- ❖ தொழிற்றுறையின் கூடுதல் தலைமைச் செயலாளரான K. ஞான தேசிகனை தமிழக அரசு, தமிழ்நாடு நில விற்பனை ஒழுங்குமுறை ஆணையத்தின் (Real Estate Regulatory Authority - RERA) தலைவராக நியமித்திருக்கின்றது.
- ❖ இமாச்சலப் பிரதேசத்தின் யுனா மாவட்டத்தில் உள்ள சிங்ஹைன் கிராமத்தில் கிரெமிகா உணவுப் பூங்கா நிறுவனம் என்பதை மத்திய உணவு பதப்படுத்தும் துறை அமைச்சர் ஹர்சிமர்ரத் கவர் பாதல் துவக்கி வைத்தார்.
 - இமாச்சலப் பிரதேசத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் முதல் மிகப்பெரும் உணவுப் பூங்கா இதுவாகும்.
- ❖ இருதரப்பு வர்த்தகத்தில் வரி அல்லாத தடைகள் மற்றும் பல்வேறு இருதரப்பு விவகாரங்களின் மீது விவாதத்தை ஏற்படுத்திட இந்திய - நேபாள வர்த்தக உடன்படிக்கையை மதிப்பிடும் 2-வது கூடுதல் செயலாளர் மட்டத்திலான சந்திப்பு இரண்டு நாள் சந்திப்பாக நேபாளத்தின் போக்ஹரா நகரில் நடத்தப்பட்டது.
- ❖ இந்தியா - நார்வே கடல் மாசுக் கட்டுப்பாட்டு முயற்சியை ஏற்படுத்துவதற்காக இந்தியாவும் நார்வேயும் ஒரு நோக்கத்திற்கான கடிதத்தில் கையெழுத்திட்டன.
- ❖ தென் ஆப்பிரிக்காவிற்கான இந்தியாவின் உயர் ஆணையராக தற்சமயம் பணியாற்றிக் கொண்டிருக்கும் ருச்சிரா காம்போஜ் பூடானிற்கான இந்தியாவின் தூதராக நியமிக்கப்பட்டார்.
- ❖ ஜெனீவா நகரம் சமீபத்திய ஒரு விவாதத்திற்குள்ளான மதச்சார்பின்மைச் சட்டத்தின் மீது அதன் குடியிருப்பாளர்கள் 55 சதவிகிதம் அதற்கு ஆதரவாக வாக்களித்ததற்குப் பிறகு, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசு ஊழியர்கள் மத அடையாளங்களை அணிவதைத் தடை செய்திருக்கின்றது.
- ❖ சினேகா பார்த்திபராஜா என்ற பெண் வழக்கறிஞர் நாட்டில் முதல்முறையாக தான் எந்த சாதியையும் அல்லது மதத்தையும் சாராதவர் என்று அறிவிக்கும் ஒரு அலுவல்பூர்வமான சான்றிதழைப் பெற்றிருக்கின்றார். இவ்வகையில் அவர் நாட்டில் இம்மாதிரியான சான்றிதழைப் பெறும் முதல் நபராகியுள்ளார்.
- ❖ ஆசியாவில் மிகப்பெரிய ஒரு வளாகமாக சேலத்தில் ஒரு ஒருங்கிணைப்பு மற்றும் உயர் வடிவமைப்பு கொண்ட பல்நோக்கு கால்நடை மருத்துவமனைப் பூங்காவானது 900 ஏக்கர் பரப்பளவில் ஏற்படுத்தப்பட இருக்கின்றது.
- ❖ 1993 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13-ம் தேதி அன்று ஆரம்பிக்கப்படுவதாக இரண்டாம் போப் ஜான் பாலால் 1992 ஆம் ஆண்டு மே மாதம் 13-ம் தேதியன்று ஏற்படுத்தப்பட்ட உலக உடல் வியாதி தினமானது ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் ஒரு விருந்து தினமாகும்.

- ❖ ஆப்கானிஸ்தானைத் தாக்கிய சோவியத் படைகள் வெளியேறிய பிறகும் 1992 ஆம் ஆண்டின் கம்யூனியசுச் சார்பு கொண்ட அரசின் பதவி விலகலுக்குப் பிறகும் பதவியேற்ற ஆப்கானிஸ்தானின் முதல் அதிபரான சிப்கதுல்லா முஜாதிதி காலமானார்.
- ❖ பிரான்சின் 19 வயது கோரண்டின் மௌதெத் ஆஸ்திரேலியாவின் ஆண்ட்ரூ ஹாரிசைத் தோற்கடித்து சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டியின் பதக்கத்தை வென்றார்.
- ❖ எனிப்திய அதிபர் அப்தல் பதே எல்-சிசி ஆப்பிரிக்க ஒன்றியத்தின் தலைவராக எத்தியோப்பியாவில் நடைபெற்ற கண்டத்திற்கான அமைப்பின் மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றார்.
- ❖ மத்திய அமைச்சரவையானது சமீபத்தில் கல்கத்தா உயர்நீதிமன்றத்தின் கிளை அமர்வை ஜல்பைகுறியில் அமைத்திட ஒப்புதலளித்திருக்கின்றது.
 - முன்மொழியப்பட்டுள்ள இந்த கிளை அமர்வு டார்ஜிலிங், கலிம்போங், ஜல்பைகுறி மற்றும் கூச் பிகார் ஆகிய நான்கு மாவட்டங்கள் மீது தனது அதிகார வரம்பெல்லையைக் கொண்டிருக்கும்.
- ❖ மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் (Central Board of Direct Taxes) தலைவரான சுசில் சந்திரா புதிய தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டிருக்கின்றார்.
 - இந்த நியமனம் இவ்வுருடம் வரவிருகின்ற பொதுத் தேர்தலுக்கு முன்னதாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.
- ❖ பிப்ரவரி 14-ம் தேதியன்று ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நிகழ்த்தப்பட்ட கொடூர தீவிரவாதத் தாக்குதலுக்கு ஒரு நாள் கழித்து இந்தியா பாகிஸ்தானிற்கு அளித்திருந்த "மிகவும் வேண்டப்பட்ட நாடு" என்ற தகுதியை ரத்து செய்திருக்கின்றது.
- ❖ மூத்த நிர்வாக அதிகாரி பிரமோத் சந்திர மோடி என்பவர் வருமானவரித் துறைக்கான உயர்மட்ட கொள்கை வடிவமைப்பு அமைப்பான மத்திய நேரடி வரிகள் வாரிய மன்றத்தின் (Central Board of Direct Taxes – CBDT) தலைவராக நியமிக்கப்பட்டிருக்கின்றார்.
- ❖ ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவரும் ஆசியாவின் மிகப்பெரிய பணக்கார நபருமான முகேஷ் அம்பானி 437 கோடி ரூபாய் நன்கொடையுடன் ஹூன் இந்தியா மனிதநேயப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
- ❖ 2016 ஆம் ஆண்டு ஆகஸ்டு முதல் செயல்பாட்டிற்கு வந்த ரஷ்யாவின் பாரா தடகள வீரர்கள் மீதான தடைகளை சில நிபந்தனைகளின் அடிப்படையில் சர்வதேச பாராலிம்பிக்ஸ் குழு தளர்த்தியுள்ளது.
- ❖ மாநிலத்தில் அறக்கட்டளை அல்லது சமூக அமைப்பு அல்லது லாப நோக்கில்லா நிறுவனங்களினால் ஒரே வளாகத்தைக் கொண்ட தனியார் பல்கலைக் கழகத்தை ஏற்படுத்துவதற்கான மசோதாவை தமிழ்நாடு அரசானது அறிமுகப்படுத்தியது.
 - பரிந்துரைக்கப்பட்டுள்ள தனியார்ப் பல்கலைக்கழகமானது பசுமை முயற்சி முன்னெடுப்பு மற்றும் பல்துறை படிப்புகளைக் கொண்டிருக்கும்.
- ❖ தமிழ்நாடு தொழில்முனைவுத் திறன் வளர்ச்சி மற்றும் புத்தாக்க நிறுவனத்தினால் (Tamil Nadu Innovation Grand Challenge - TNIGC) "தமிழ்நாடு புத்தாக்க கிராண்ட் சவால்" என்ற ஒரு "ஸ்டார்ட் அப்" (புதிய தொழில் தொடங்குதல்) சவால் நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டது.
- ❖ சண்டிகரைச் சேர்ந்த விமானப் படை அதிகாரியான ஹீனா ஜெய்ஸ்வால் இந்திய

விமானப் படையின் முதலாவது பெண் விமானப் பொறியாளராக உருவெடுத்துள்ளார். சென்ற ஆண்டு வரையில் விமானப் பொறியாளர் பிரிவு முழுவதும் ஆண்களின் ஆதிக்கமாகவே இருந்தது.

- ❖ மத்திய உள்துறை அமைச்சகமானது பஞ்சாப்பின் குருதாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள தேரா பாபா நானக் நிலப்பகுதியை பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூர் சாஹிப் குருத்வாராவைப் பார்வையிடுவதற்கு அங்கீகாரம் கொண்ட நுழைவு மற்றும் வெளியேற்ற புலம்பெயர்வு சோதனைச் சாவடியாக அங்கீகரித்துள்ளது.
- ❖ 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 12 அன்று இந்தியக் குடியரசுத் தலைவர் பாராளுமன்றத்தின் மைய மண்டபத்தில் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயியின் முழு உருவப் படத்தைத் திறந்து வைத்தார்.
- ❖ தமிழ்நாட்டின் குன்னூரில் புதிய வைரஸ் தடுப்பு மருந்து உற்பத்தி அலகு ஒன்றை அமைப்பதற்காக இந்திய பாஸ்டர் நிறுவனத்திற்கு (Pasteur Institute of India - PII) நிலத்தை ஒதுக்குவதற்கான பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
- ❖ துணைக் கடற்படைத் தலைவரான எஸ்.என். கர்மேடு விசாகப்பட்டினத்தின் கிழக்குக் கடற்படைப் படைப் பிரிவின் தலைமைத் தளபதியாகப் பொறுப்பேற்றார்.
- ❖ அமைப்புசாரா துறையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கான "பிரதான் மந்திரி ஷரம் யோகி மந்தன் யோஜனா" என்ற திட்டத்தை 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 அன்று மத்திய நிதி அமைச்சகம் தொடங்கி வைத்தது.
- ❖ கிரேட்டர் சிம்லா பகுதியில் வாழும் மக்களுக்கு நம்பத் தகுந்த மற்றும் தூய்மையான குடிநீர் கிடைக்கப் பெறுவதற்கு உதவுவதற்காக ரூ.40 மில்லியன் மதிப்பிலான கடன் ஒப்பந்தம் ஒன்றில் இந்திய அரசாங்கம், இமாச்சலப் பிரதேச அரசு மற்றும் உலக வங்கி ஆகிய மூன்றும் கையெழுத்திட்டுள்ளன.
- ❖ உலக காது கேட்புத் திறன் தினத்தை (மார்ச் 3) முன்னிட்டு, திறன் பேசிகள் உள்ளிட்ட இசைக் கருவிகளின் தயாரிப்பு மற்றும் பயன்பாடு தொடர்பான ஒரு புதிய சர்வதேசத் தரத்தினை உலக சுகாதார நிறுவனம் மற்றும் சர்வதேச தொழிற் சங்கம் (International Trade Union) ஆகியவை இணைந்து வெளியிட்டுள்ளன.
- ❖ IFFCO இந்திய வெகுஜனத் தொடர்பு நிறுவனத்தின் முன்னாள் உறுப்பினர்களுக்கான அமைப்பின் (IFFCO Indian Institute of Mass Communication Alumni Association - IIMCAA) சிறப்புக் குறிப்பீட்டு விருதை பொருளாதார மற்றும் வணிக அறிக்கைப் பிரிவில் "தி இந்துவின்" பெருநிறுவன பதிப்பாசிரியரான பியூஷ் பாண்டே வென்றுள்ளார்.
- ❖ இந்தியப் பிரதமர் உத்திரப் பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள டீசல் இயந்திரத் தொழிற்சாலையில் (Diesel Locomotive Works - DLW) டீசல் எரிபொருளிலிருந்து மின்சாரத்திற்கு மாற்றியமைக்கப்பட்ட முதலாவது இரயில் என்ஜினை கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.
- ❖ இலங்கையின் அனைத்து 25 மாவட்டங்களையும் சேர்ந்த 150 மாணவர்கள் இந்தியாவில் கல்வி பயில் உதவும் பெருமைமிகு மகாத்மா காந்தி உதவித் தொகை வழங்கப் பெற்றனர்.
- ❖ தேசிய விருதுகளான பாரத ரத்னா, பத்ம விபூசன், பத்ம பூசன் மற்றும் பத்ம ஸ்ரீ ஆகியன இந்திய அரசியலமைப்பின் விதி 18(1) என்பதன் கீழ் உள்ள விளக்கத்திற்குப் பொருந்துவதால் அவற்றை விருது பெறுபவர்கள் தங்கள் பெயருக்கு முன் அடைமொழியாகவோ துணை மொழியாகவோ பயன்படுத்த முடியாது என மத்திய

உள்துறை இணை அமைச்சர் கங்காராம் அஹிர் தெரிவித்திருக்கின்றார்.

- ❖ மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சரும் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சருமான சுரேஷ் பிரபு புது தில்லியில் SWAYATT எனும் அமைப்பை ஆரம்பித்து வைத்தார்.
 - இது அரசின் மின்னணு வணிகச் சந்தையின் (Government e Marketplace - GeM) மீது மின்னணுப் பரிமாற்றங்கள் மூலம் பெண்கள் மற்றும் இளைஞர்கள் மேம்பாட்டிற்கான துவக்க நிறுவனங்களை ஊக்குவிக்கும் ஒரு முயற்சியாகும்.
- ❖ 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 19 அன்று தமிழ் தாத்தா உ.வே. சாமிநாத அய்யரின் 165-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
- ❖ தமிழ்நாடு முதலமைச்சர் வாழ்வாதார கைத்தறி நிதி விருதுகள், பூம்புகார் மாநில விருதுகள் மற்றும் நிதியியல் விருதுகள் ஆகியவற்றை பட்டு உற்பத்தி செய்யும் 3 விவசாயிகளுக்கு அளித்தார்.
- ❖ மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமானது (UPSC - Union Public Service Commission) 2019 ஆம் ஆண்டில் நடைபெறும் குடிமைப் பணித் தேர்வுகளிலிருந்து மேல்வகுப்பைச் சேர்ந்த ஏழை மக்கள் 10 சதவிகித இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.
- ❖ ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது இந்திய அதிகாரியான சந்திரமௌலி இராமநாதனை யுக்திசார் மேலாண்மை, கொள்கை மற்றும் உடன்பாட்டுத் துறையின் (Department of Management Strategy, Policy and Compliance - DMSPC) முக்கியமான பதவிகளில் ஒன்றிற்கு நியமித்துள்ளது.
- ❖ சவுதி அரேபியா சர்வதேச சூரியசக்திக் கூட்டிணைவின் (International Solar Alliance - ISA) கட்டமைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்தியா தலைமையிலான இந்த புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைப்பில் இணையும் 73வது நாடாக சவுதி அரேபியா உருவெடுத்துள்ளது.
 - இதன் மூலம் தற்பொழுது ISA-வில் 122 உறுப்பு நாடுகள் உள்ளன.
- ❖ தமிழ்நாடு மாநில ஆளுநர், கே. பிச்சுமணியை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக நியமித்துள்ளார். இவர் துணைவேந்தராகப் பதவியேற்ற நாளிலிருந்து மூன்று வருட காலத்திற்கு அப்பதவியில் இருப்பார்.
- ❖ தனது நீதிமன்ற அறையை தொடர்ச்சியான ரகசிய கண்காணிப்பு கேமராவின் கீழ் கொண்டு வந்த நாட்டின் முதலாவது நீதிபதியாக மதராஸ் உயர் நீதிமன்றத்தைச் சேர்ந்த என்.எம். சுப்பிரமணியம் உருவெடுத்துள்ளார்.
- ❖ பிப்ரவரி 20 அன்று அருணாச்சலப் பிரதேசம் மற்றும் மிசோரம் ஆகிய வடகிழக்கு மாநிலங்கள் தமது மாநில தினத்தைக் கொண்டாடின.
 - மிசோரம் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் முறையே 32-வது மற்றும் 47-வது மாநில தினத்தைக் கொண்டாடின.
- ❖ பஞ்சாப் மாநில அரசானது ஜாலியன் வாலாபாக் படுகொலைக்காக பிரிட்டிஷ் அரசை மன்னிப்பு கேட்குமாறு கோரியுள்ளது.
 - பிரிட்டிஷ் அரசை மன்னிப்பு கேட்குமாறு கோருவதற்கான தீர்மானமானது பஞ்சாப் மாநில சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.



- ❖ தெற்கு மத்திய இரயில்வேயானது நெல்லூர் மற்றும் சென்னை ஆகிய நகரங்களுக்கிடையே புதிய மெய்ன் லைன் எலக்ட்ரிக் மல்டிபிள் யூனிட் (MEMU - Mainline Electric Multiple Unit) கொண்ட விரைவு இரயில் சேவையைத் தொடங்கியுள்ளது.
- ❖ உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைக்கான மத்திய இணை அமைச்சர் சத்வி நிரஞ்சன் ஜோதி அகர்தலாவின் துலக்கோனா கிராமத்தில் சிகாரியா பெரும் உணவுப் பூங்காவைத் தொடங்கி வைத்தார்.
 - நாட்டின் 17-வது பெரும் உணவுப் பூங்கா (Mega Food Park) இதுவாகும். மேலும் திரிபுரா மாநிலத்தின் முதலாவது பெரும் உணவுப் பூங்கா இதுவாகும்.
- ❖ 4-வது இந்திய-ஆசியக் கருத்தரங்கு மற்றும் மாநாடானது மத்திய வணிக மற்றும் தொழிற்சாலைத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவால் புதுதில்லியில் தொடங்கி வைக்கப்பட்டது.
- ❖ ஆசியாவின் மிகப்பெரிய விமானக் கண்காட்சியான பெங்களூருவில் நடைபெறும் ஏரோ இந்தியா - 2019ல் அமெரிக்காவின் பாதுகாப்பு தளவாட உற்பத்தி நிறுவனமான லாக்ஹீடு மார்ட்டின் F-21 என்ற பல பணிகள் மேற்கொள்ளும் ஒரு வகை போர் விமானத்தை அறிமுகப்படுத்தியது.
 - இந்தியாவின் தனித்துவத் திட்டமான இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் கீழ் டாட்டா மேம்படுத்தப்பட்ட அமைப்புகளுடன் இணைந்து லாக்ஹீடு மார்ட்டின் நிறுவனம் இந்த விமானத்தைத் தயாரிக்க இருக்கின்றது.
- ❖ 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 12 அன்று மத்திய உணவு பதப்படுத்தும் தொழிற்சாலை அமைச்சரான ஹர்சிம்ரத் கவுர் பாதல் ஆந்திரப் பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தின் துந்துரு கிராமத்தில் கோதாவரி பெரும் நீர் உணவுப் பூங்காவைத் தொடங்கி வைத்தார்.
 - இது மீன்கள் மற்றும் கடல்சார் பொருட்களைப் பதப்படுத்துவதற்கென்று பிரத்தியேகமாக தொடங்கப்பட்ட இந்தியாவின் முதலாவது பெரும் நீர் உணவுப் பூங்காவாகும்.
- ❖ பருவநிலை மாற்றம், வனங்கள் வளத்தின் மேலாண்மை மற்றும் வனவிலங்கு உள்ளிட்ட பல்வேறு சுற்றுச்சூழல் பிரச்சனைகள் மீதான பணிகளுக்காக கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்துடன் மத்திய அரசாங்கம் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
- ❖ மத்திய பாதுகாப்புப் படையில் பணியாற்றும் அனைத்து வீரர்களும் பணியில் சேரும் போதும் அல்லது விடுப்பில் செல்லும் போதும் வணிகத்திற்காகப் பயன்படும் விமானங்களை இலவசமாக பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளது.
 - தற்பொழுது வரை, இந்த வசதியானது ஆய்வாளர் அல்லது அதற்கு மேல் நிலைகளில் உள்ள அதிகாரிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.
- ❖ மேற்கு இந்தியத் தீவினைச் சேர்ந்த கிறிஸ் கெயில் மேற்கு இந்தியத் தீவுகள் மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியின் போது சர்வதேச அளவில் 477 சிக்கர்களை அடித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான சாஹித் அப்ரிடியின் சாதனையை முறியடித்துள்ளார். சாஹித் அப்ரிடி 476 சிக்கர்கள் அடித்ததே இதுவரையில் சாதனையாக இருந்தது.

- ❖ ஆண்களுக்கான முதல் தர பிரீமியர் கிரிக்கெட் போட்டியில் முதலாவது பெண் நடுவர்களாகப் பணியாற்றவிருக்கின்ற எலோய்ஸ் செர்டியர் மற்றும் மேரி வால்டிரோன் ஆகிய இருவரும் வரலாற்றுச் சாதனை புரியவிருக்கின்றனர்.
- ❖ பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனாவை பிப்ரவரி 24-ம் தேதியன்று தமிழ்நாடு முதல்வர் துவக்கி வைத்தார்.
 - இத்திட்டத்தை சென்னை கலைவாணர் அரங்கத்தில் தொடங்கி வைத்து சில விவசாயிகளுக்கு அத்திட்டத்தின் முதல் தவணையான 2000 ரூபாயை அவர் வழங்கினார். இத்திட்டத்தின் போது மத்திய மந்திரி பியூஸ் கோயலும் உடனிருந்தார்.
- ❖ உத்திரப் பிரதேசத்தின் கோரக்பூரில் பிப்ரவரி 24-ம் தேதியன்று இடைக்கால நிதி அறிக்கையில் அறிவிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வருடாந்திர நிதி உதவித் தொகையாக 6000 ரூபாய் அளிக்கும் திட்டத்தை பிரதமர் துவங்கி வைத்தார்.
- ❖ பிப்ரவரி 22-ம் தேதியன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்திக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டது.
 - இந்த நியமனத்தின் மூலம் உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகளின் எண்ணிக்கை அனுமதிக்கப்பட்ட அளவான 75-ல் 60 என்ற எண்ணிக்கையை எட்டியுள்ளது.
- ❖ மத்திய தகவல் ஆணையம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் இயந்திர மின்னணு வாக்குப்பதிவு இயந்திரமும் ஒரு தகவல் என்று அறிவித்திருக்கின்றது.
 - எனவே தற்போது தேர்தல் ஆணையம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் விலக்கு அளிக்கப்பட்ட விதிமுறைகளின் கீழ் இயந்திர மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தைப் பற்றிய தகவல் அறியும் மனுவின் மீது தகவல் தெரிவிப்பதோ அல்லது மறுப்பதோ கட்டாயமாகின்றது.
- ❖ தொழில்நுட்ப சேவைகள் நிறுவனமான டெலாய்ட், இந்தியாவில் 10 மில்லியன் அல்லது 1 கோடி பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு ஒரு பயனுள்ள வேலையைத் தேர்ந்தெடுப்பதற்கு அவர்களை சித்தப்படுத்தும் வேலையில் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சியினை அளிக்கவுள்ளது.
- ❖ புதுதில்லியில் நடைபெற்ற சர்வதேச துப்பாக்கிச் சுடும் விளையாட்டுக் கூட்டமைப்பின் போட்டியில் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் ஏற்கனவே உள்ள உலக சாதனையைத் தகர்த்த செளரப் சவுத்ரி முதலிடத்தைப் பிடித்து தங்கப் பதக்கத்தை வென்றார்.
- ❖ விலை மலிவான வீடுகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட சிறப்பு வரியான 1 சதவிகிதத்துடன் சேர்த்து தற்சமயம் கட்டுமானத்தில் உள்ள வீடுகளின் மீதான 5 சதவிகித வரியை குறைத்திட ஜிஎஸ்டி குழு முடிவு எடுத்திருக்கின்றது.
 - வீடு கட்டுவதற்குத் தேவையான ஸ்டீல், சிமெண்ட் மற்றும் பெயின்ட் ஆகியவற்றின் மீதான வரிச் சலுகைகள் மூலம் கட்டுமான நிறுவனங்கள் லாபமடைவதாக கூறி அவற்றையும் இக்குழு திரும்பப் பெற்றிருக்கின்றது.
- ❖ பீகாரின் பாரவுனியில் பாட்னா மெட்ரோ ரயில் திட்டத்திற்கான அடிக்கல்லை பிரதமர் நாட்டினார்.
- ❖ இந்திய வீடு கட்டும் திட்டத்தின் கீழ் இந்தியாவால் இலங்கையில் கட்டப்பட்ட 155 வீடுகள்

அந்நாட்டின் தோட்டப் பகுதி குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு வழங்கப்பட்டன.

- ❖ அரியானாவின் சோனிபட் மாவட்டத்தில் உள்ள கானாலூரில் மூன்று நாட்கள் நடைபெறும் விவசாய தலைமைத்துவ மாநாட்டின் 4-வது பதிப்பு அங்கு திட்டமிடப்பட்டுள்ள சர்வதேச பழங்கள் மற்றும் காய்கறி முனையத்தில் நடைபெற்றது.
- ❖ புதுதில்லியில் கால்பந்துப் போட்டியை நடத்தும் டெல்லி கால்பந்து அமைப்பால் முதலாவது கால்பந்து ரத்னா விருது 34 வயதான பத்மஸ்ரீ விருது பெற்ற சுனில் சேத்ரிக்கு வழங்கப்பட்டது.
- ❖ இமாச்சலப் பிரதேசம் அம்மாநிலத்தில் இரண்டாவது அலுவல் மொழியாக சமஸ்கிருதத்தை தேர்வு செய்ய 2019 அலுவல் மொழி (திருத்தச் சட்டம்) மசோதாவை நிறைவேற்றியிருக்கின்றது.
- ❖ புரோ வாலிபால் லீக்கின் துவக்கப் பதிப்பை காளிகட் ஹீரோஸ் அணியை வீழ்த்தி சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணி வென்றுள்ளது.
- ❖ தெலுங்கானா அரசாங்கம் நாராயண்பேட் மற்றும் முழுகு என்ற புதிய இரண்டு மாவட்டங்களின் உருவாக்கத்தை அறிவித்துள்ளது. இதன்மூலம் அம்மாநிலத்தில் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்திருக்கின்றது.
- ❖ ஆப்கானிஸ்தானின் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் சர்வதேச டிவென்டி 20 போட்டிகளில் தொடர்ச்சியான நான்கு பந்துகளில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரராக உருவெடுத்துள்ளார்.
- ❖ திருவான்மியூர் அரசுப் பள்ளியில் பிப்ரவரி 25-ம் தேதியன்று பெருநகர சென்னை மாநகராட்சியின் காலை உணவுத் திட்டத்தை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் துவக்கி வைத்தார்.
 - நகரத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் காலை உணவை வழங்கிடுவதற்காக சென்னை மாநகராட்சியானது அக்சயப் பாத்திரா எனும் அரசு சாராக் குழுவுடன் கைகொடுத்துள்ளது.
- ❖ இந்திய விவசாய ஆராய்ச்சி மையத்தின் உவரநீர் மீன்வளர்ப்புக்கான மத்திய நிறுவனம் சென்னை பட்டினப்பாக்கத்தின் நம்பிக்கை நகரில் மீன்கழிவு சுத்திகரிப்பு மையத்தைத் துவக்கியிருக்கின்றது.
 - இது நம்பிக்கை நகரில் உள்ள சுய உதவி குழு ஒன்றின் மூலம் இயக்கப்படும்.
- ❖ ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் பிப்ரவரி 17-ம் தேதியன்று தொடங்கிய 2019 ஆம் ஆண்டுக்கான சர்வதேச வருடாந்திர பாலைவனத் திருவிழாவின் 40-வது பதிப்பு நடைபெற்று முடிந்தது.
 - இந்த 3 நாள் திருவிழா கட்சிசார் ஏரிக் கோட்டையிலிருந்து ஒரு வண்ணமயமான ஊர்வலத்துடன் ஆரம்பித்தது. இவ்விழா பாலைவன மாநிலத்தின் செழிப்பான கலாச்சார புராதனத்தைக் கோடிட்டுக் காண்பிக்கின்றது.
- ❖ 2022 ஆம் ஆண்டில் மேகாலயாவில் நடத்தப்பட இருக்கும் தேசிய விளையாட்டுக்களுக்கான சின்னமாக மேகாலயா மாநில விலங்கான பெரிய புள்ளிச் சிறுத்தையானது தேர்ந்தெடுக்கப்பட்டது.
- ❖ கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் பெல்ஜியத்தைச் சேர்ந்த எலிஸ் மெர்டென்ஸ் என்ற வீராங்கனை இத்தாலியின் சிமோனா ஹலேப்பைத் தோற்கடித்து

தனது வாழ்நாளின் மிக உயர்ந்த பதக்கத்தைக் கைப்பற்றி உள்ளார்.

- ❖ ஆஸ்திரேலியாவின் தடுப்புக் காவல் முகாமில் நான்கு வருடங்களை கழித்த சூடானின் ஒரு அகதி ஆர்வலரான அப்துல் அஜிஸ் முகமத், புகலிடம் நாடுபவர்கள் மீதான ஆஸ்திரேலிய அரசின் மிகக் கடுமையான கொள்கையின் தீவிரத்தை வெளிப்படுத்திக் காட்டியதற்காக சவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் மார்ட்டின் என்னல்ஸ் 2019 எனும் ஒரு சர்வதேச மனித உரிமைகள் விருதை வென்றிருக்கின்றார்.
- ❖ ஓடிசாவின் கலிங்கா மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில் நேபாளத்தை 3-1 என்ற கணக்கில் வீழ்த்தி பெண்களுக்கான சர்வதேச கால்பந்து சுற்றுப் பயணத்திற்கான ஹீரோ தங்கக் கோப்பையை மியான்மர் வென்றது.
- ❖ நாக்பூரில் ரஞ்சி சாம்பியனான விதர்பா அணியானது ரெஸ்ட் ஆப் இந்தியா அணியை வீழ்த்தி கிரிக்கெட் விளையாட்டில் இரானிக் கோப்பையைத் தக்க வைத்துக் கொண்டது. மும்பை மற்றும் கர்நாடக அணிகளையடுத்து தொடர்ச்சியாக இரண்டு இரானிக் கோப்பைகளை வென்ற 3-வது அணியாக தற்போது விதர்பா அணி உருவெடுத்திருக்கின்றது.
- ❖ அசாமின் கௌஹாத்தியில் நடைபெற்ற 83-வது யோனக்ஸ் சன்ரைஸ் சீனியர் பேட்மிண்டன் தேசியப் போட்டியில் பெண்களுக்கான ஒற்றையர் போட்டியில் P.V. சிந்துவை வீழ்த்தி சாய்னா நேவால் தனது பட்டத்தைத் தக்க வைத்துக் கொண்டார்.
- ❖ சென்னை உயர்நீதிமன்றமானது அனைத்து பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும் ஒருவேளை அவர்களது தேர்தல் சட்ட விரோதமானது என்று அறிவிக்கப்பட்டால் அவர்கள் தங்கள் ஊதியம், மற்ற படிகள் ஆகியவற்றை அபராதத்துடன் திருப்பிச் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
 - இந்த தகுதி நீக்க உத்தரவு அவர்களது பதவிக் காலம் முடிந்த பின்போ அல்லது முடிவடைவதற்கோ முன்போ பொருந்தும்.
- ❖ நீதிபதி A. ஆறுமுகசாமி ஆணையத்தின் பதவிக் காலத்தை தமிழக அரசு அடுத்த நான்கு மாதங்களுக்கு நீட்டித்திருக்கின்றது.
 - 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 25-ம் தேதி முன்னாள் முதல்வர் J. ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான சூழ்நிலைகள் பற்றி ஆராய இந்த ஒரு நபர் ஆணையத்தை மாநில அரசு நியமித்தது.
- ❖ தமிழ்நாடு அரசு 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நாட்டின் உயர் வம்ச மற்றும் கலப்பின காளையகளுக்கான புதிய உறை விந்தணு சேமிப்பு மையத்தை சேலத்தின் ஒருங்கிணைந்த கால்நடைப் பூங்காவில் ஏற்படுத்தப்படும் என்று அறிவித்திருக்கின்றது.
- ❖ இந்திய விமானப்படை, பாகிஸ்தானின் கைபர் பக்தூன்க்வா மாகாணத்தில் பாலகோட் எனும் பகுதியில் ஜெய்ஷ்-இ-முகமது எனும் பயங்கரவாத அமைப்பின் மிகப்பெரிய பயிற்சிக்குழுவின மீது விமானத் தாக்குதல்களை நடத்தியது. இதற்காக மிராஜ் 2000 வகை போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டன.
- ❖ இந்திய ரிசர்வ் வங்கி, தலைமை செயல் அதிகாரிகளின் ஊதியத்தை வங்கிகளின் அளவுருக்களான இருப்புநிலை அறிக்கை, கடன் விதிமுறை மீறல், லாபங்கள் மற்றும் நிர்வாக அறிக்கை ஆகியவற்றுடன் இணைப்பதற்காக ஒரு புதிய விதிமுறைகளை ஏற்படுத்தி பணியாற்றிக் கொண்டிருக்கின்றது.

- ❖ பிப்ரவரி 19-ம் அன்று மத்திய அமைச்சரவை முத்தலாக் மீதான அவசரச் சட்டத்திற்கு தனது அனுமதியை அளித்துள்ளது. இது கடந்த ஒரு வருடத்திற்குள்ளாக மூன்றாவது முறையாகும்.
 - இச்சட்டம் இஸ்லாமிய ஆண்களால் அளிக்கப்படும் உடனடி முத்தலாக் முறையை ஒரு தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கின்றது.
- ❖ மகாராஷ்டிரா அரசு பிப்ரவரி 19-ம் தேதியை சிவாஜியின் பிறந்த நாளோடு நினைவுபடுத்தி சிவாஜி ஜெயந்தி எனப்படும் மகாராஜா சிவாஜி தினமாக அனுசரிக்கின்றது.
- ❖ நடிகை கரீனா கபூர் கான் சுவஸ்த் தடுப்பு மருந்து இந்திய பரப்புரையின் தூதராக நியமிக்கப்பட்டிருக்கின்றார்.
 - இந்த சுவஸ்த் தடுப்பு மருந்து இந்தியப் பரப்புரையானது இந்திய நிறுவனத்தாலும் நெட்வொர்க் 18 அமைப்பாலும் இணைந்து வெளியிடப்பட்டிருக்கின்றது.
- ❖ மத்திய உள்துறை அமைச்சகம் அசாம் ரைபிள்ஸ் படையினரை அவர்கள் படைத் தலைமையகத்தை மிசோரம் மாநிலத்தின் தலைநகரமான அய்ஸ்வால் எனும் பகுதியிலிருந்து ஜோகாவ்சாங் பகுதிக்கு மே மாதம் 31-ம் தேதிக்குள்ளாக மாற்றியமைக்க உத்தரவிட்டுள்ளது.
 - தற்சமயம் அசாம் ரைபிள்ஸ் படையின் தலைமையகமானது அய்ஸ்வால் நகரத்தில் உள்ள கருவூலம் மற்றும் ஜோடின சதுக்கத்தில் அமைந்திருக்கின்றது.
- ❖ இந்தியாவின் டென்னிஸ் வீரரான பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன் தனது வாழ்நாளின் சிறந்த சாதனையாக ATP தரவரிசையின் சமீபத்திய பட்டியலில் 94-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
- ❖ 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 21-ம் தேதி, சென்னையில் தட்சிண பாரத இந்திப் பிரச்சார சபாவில் மகாத்மா காந்தியின் சிலையை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.
- ❖ பீகார் அரசு வேலைவாய்ப்பிலும் கல்வி நிலையங்களிலும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு அளிப்பதற்கான அறிவிக்கையை வெளியிட்டு இருக்கின்றது.
- ❖ மராத்தி பாஷா தின் மற்றும் மராத்தி பாஷா திவஸ் என்றும் அறியப்படும் மராத்தி மொழி தினம் ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 27-ம் தேதி புகழ்பெற்ற மராத்தி கவிஞர் விஷ்ணு வர்மன் ஷிர்வத்கர் என்பவரது பிறந்த நாள் ஆண்டு விழாவை அனுசரிப்பதற்காக கொண்டாடப்படுகின்றது.
- ❖ தேசிய எய்ட்ஸ் ஆராய்ச்சி நிறுவனம் எதிர்ப்புக் குறைபாட்டை அடையப் பெற்ற நோய் (AIDS - Acquired Immuno-deficiency Syndrome) மீதான தனது ஆராய்ச்சியின் கவனத்தை கைவிட்டு வரும் காலங்களில் புதிய பெயர் மாற்றத்திற்கு செல்ல முடிவெடுத்திருக்கின்றது.
- ❖ வாரணாசியில் உள்ள மன் மகாலில் பிரதமர் ஒரு மையப்படுத்தப்பட்ட மற்றும் பாதுகாக்கப்பட்ட ஆய்வு மையமாக இந்திய அகழ்வாராய்ச்சி மையத்தின் கீழ் ஒரு மெய்நிகர் அனுபவம் கொண்ட அருங்காட்சியகத்தைத் துவக்கி வைத்தார்.
- ❖ அரசு சாராக் குழு ஒன்றினால் வெளியிடப்பட்ட சிஸ்த் பாரத் பரப்புரை ஒழுக்கம்,


குடிமையியல் அறிவு, பணிவு, நல்லொழுக்கம் மற்றும் கண்ணியம் ஆகிய விழுமியங்களைப் பற்றி விழிப்புணர்வூட்டி இந்தியக் குடிமக்களின் நெறிமுறை குணாதிசயங்களை வலுப்படுத்த எண்ணுகின்றது. இது டாக்டர் அஞ்சலி குவாத்ராவின் பாதுகாப்புப் பயிற்சி முன்னெடுப்பு அமைப்பின் ஒரு முயற்சியாகும்.

- ❖ இந்திய பிரதமர் தனது தென்கொரிய சுற்றுப் பயணத்தின் போது சியோல் நகரத்தில் இந்திய கொரிய ஸ்டார்ட் அப் மையத்தைத் துவக்கி வைத்தார்.
- ❖ தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், நாக்பூரில், அனற் காற்று மீதான இரண்டு நாள் தேசிய கருத்தரங்கை நடத்தியது.
- ❖ 2018 ஆம் ஆண்டிற்கான விளையாட்டு வீரர் விருதினை ஆசிய ஹாக்கி கூட்டமைப்பு இந்திய அணித் தலைவர் மன்ப்ரீத் சிங்கிற்கு வழங்கி கௌரவித்திருக்கின்றது.
 - பெண்கள் அணியின் அதிரடி ஆட்டக்காரர் லால்ரேம் சியாமி ஆண்டிற்கான எழுச்சி நட்சத்திர வீரர் விருதினை வென்றிருக்கின்றார்.
- ❖ மத்திய இரயில்வேத் துறை அமைச்சர் பியூஸ் கோயல் ரயில் திருஷ்டி என்ற அறிவிப்புப் பலகையைத் துவக்கி வைத்தார்.
 - இது இந்திய இரயில்வேயில் உள்ள அனைத்து டிஜிட்டல் மயமாக்கும் முயற்சிகளையும் ஒருங்கிணைக்கும். மேலும் இது வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புடைமையையும் ஊக்குவிக்கும்.
- ❖ உலக நீடித்த ஆற்றல் தினங்கள் என்பது இந்த துறையில் நடத்தப்படும் ஐரோப்பாவின் மிகப்பெரிய வருடாந்திர மாநாடுகளில் ஒன்றாகும். 2019 ஆம் ஆண்டின் மாநாடு ஆஸ்திரியாவின் வெல்ஸ் நகரில் பிப்ரவரி 27 முதல் மார்ச் 01 வரை நடத்தப்படும்.

தமிழ்நாடு செய்திகள்

சிப்பெட் - பொன்விழா

- ❖ நெகிழிப் பொருட்கள் மற்றும் அது தொடர்பான தொழிற்சாலைகளின் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட நிறுவனமான மத்திய நெகிழிப் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் (Central Institute of Plastics Engineering & Technology - CIPET) தனது பொன்விழாக் கொண்டாட்டங்களைக் கொண்டாடியிருக்கின்றது.
- ❖ இந்நிறுவனம் 1968 ஆம் ஆண்டு சென்னையில் ஐக்கிய நாடு வளர்ச்சித் திட்டத்தின் (United Nations Development Programme - UNDP) உதவியுடன் நிறுவப்பட்டதாகும்.



- ❖ இதன் இயக்குநரக நிறுவனமாக சர்வதேச தொழிலாளர் நிறுவனம் செயல்பட்டது.
- ❖ இந்திய அரசின் ரசாயனங்கள் மற்றும் உரத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள ரசாயனங்கள் மற்றும் பெட்ரோலிய ரசாயனங்கள் துறையின் கீழ் நெகிழிப் பொருட்கள் துறையில் நாட்டில் ஆரம்பிக்கப்பட்ட முதல் கல்வி நிறுவனம் இதுவாகும்.
- ❖ இது திறன் மேம்பாடு, தொழில்நுட்ப ஆதரவு சேவைகள், கல்வி மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றிற்காக அர்ப்பணிக்கப்பட்டிருக்கின்றது.
- ❖ சென்னையில் தலைமையகம் அமையப் பெற்ற இந்நிறுவனம் பாலிமர் மற்றும் அது தொடர்பான தொழிற்சாலைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக நாட்டின் பல்வேறு மையங்களில் செயல்பட்டு வருகின்றது.

சாலைப் பாதுகாப்பு நிதி

- ❖ தமிழக முதல்வர் சாலைப் பாதுகாப்பு மீதான விழிப்புணர்வை அதிகப்படுத்துவதற்காக பல்வேறு யுக்திகளை நிறைவேற்றி 65 கோடிகள் அளவிற்கு மொத்தமாக ஒரு நிதியை ஒதுக்கியிருக்கின்றார்.
- ❖ இந்த அறிவிப்பு பிப்ரவரி 4 முதல் 10 வரை தமிழகத்தில் அனுசரிக்கப்படவிருக்கும் வருடாந்திர சாலைப் பாதுகாப்பு வாரத்தையொட்டி அறிவிக்கப்பட்டது.
- ❖ இந்த வருடம் சாலை விபத்துகள் குறைவாக இருக்கும் 3 மாவட்டங்களின் காவல் ஆணையர்கள் "முதலமைச்சரின் பதக்கம்" என்ற விருது வழங்கி கௌரவிக்கப்படுவர்.

102 சேவை

- ❖ தமிழக முதல்வர் பெண்களுக்கும் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லவும் திருப்பி அழைத்துச் செல்லவும் பயன்படுத்தப்படும் 102 சேவைக்காக 15 புதிய அவசர வண்டிகளை வெளியிட்டார்.
- ❖ முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதன்முதலில் 2013ம் ஆண்டில் 102 வாகனச் சேவையை சென்னையில் ஆரம்பித்து வைத்தார். பின்பு அது இதர மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.


டிஜிகாப் கைபேசி செயலி

- ❖ தமிழ்நாடு காவல்துறை டிஜிகாப் என்றழைக்கப்படும் ஒரு புதிய கைபேசி செயலியை வெளியிட்டு இருக்கின்றது.
- ❖ இந்த செயலியைப் பயன்படுத்தி பயனாளிகள் கைபேசி திருட்டு புகார்களைப் பதிவு செய்யவும் போலீசார் பறிமுதல் செய்யப்பட்ட கைபேசிகளின் பட்டியலில் பயனாளியின் கைபேசி ஒரு வேளை இருக்கின்றதா எனச் சோதனையிடவும் முடியும்.
- ❖ டிஜிகாப் செபலியைப் பயன்படுத்தி மக்கள் IMEI எண்ணை உறுதிப்படுத்தவும் தொலைந்து போன இரு சக்கர வாகனங்கள் மற்றும் கைபேசிகள் பற்றி புகாரளிக்கவும் அருகில் உள்ள காவல் நிலையம், காவல்துறை செய்திகள் மற்றும் போக்குவரத்து எச்சரிக்கைகள் பற்றி தெரிந்து கொள்ளவும் முடியும்.



உழவன் செயலி - JFarm

- ❖ தமிழ்நாடு, தனது மாநில அரசின் உழவன் செயலியில் நியாயமான விலையில் விவசாய நடவடிக்கைகளுக்கான உபகரணத்தை விவசாயிகள் பெறுவதை இயலச் செய்திடும் வகையில் ஒரு புதிய சேவையைத் தொடங்கியிருக்கின்றது.
- ❖ இந்த வசதி சென்னையைச் சேர்ந்த டிராக்டர் மற்றும் விவசாய உபகரண நிறுவனத்தின் சேவைகள் செயலியை உழவன் செயலியுடன் ஒருங்கிணைத்து மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.



- ❖ JFarm சேவைகள் செயலி சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு டிராக்டர்கள் மற்றும் நவீன விவசாய உபகரணங்களை வாடகைக்கு விடுவதன் மூலம் விவசாய இயந்திரமயமாக்கல் தீர்வுகளை அவர்கள் எளிதில் அணுகிடுவதை அதிகப்படுத்தி எண்ணுகின்றது.
- ❖ இந்த செயலியானது விவசாயிகள் தங்கள் உற்பத்தியை அதிகப்படுத்தவும் தங்கள் வருமானத்தை குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக்கவும் உதவும் வகையில் உள்ளூர் தட்ப வெப்பநிலை முன்கணிப்பு, விவசாய எச்சரிக்கைச் செய்திகள் மற்றும் ஆலோசனை ஆகியவற்றையும் அளிக்கின்றது.

தமிழ்நாடு சூரிய மின்சக்திக் கொள்கை

- ❖ 2022ம் ஆண்டிற்குள்ளாக மாநிலத்திற்காக 9000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்திட எண்ணும் ஒரு புதிய "சூரிய மின்சக்திக் கொள்கை 2019" என்பதை தமிழக அரசு வெளியிட்டு இருக்கின்றது.

2023 DEADLINE	
 <p>TARGET FOR 2023 9,000MW installed solar energy generation Current capacity 2,200MW</p>	<p>CHALLENGES</p> <ul style="list-style-type: none"> > TN has been adding an average of 400MW/yr solar energy capacity for five years, but will have to add 6,800MW over the next four years > Rooftop solar systems did not work well in the past; authorities were keener about large-scale projects. With 40% new capacity to come from consumers (rooftop), renewed focus is the need of the hour
	<p>INCENTIVES</p> <ul style="list-style-type: none"> > Consumer category is exempted from electricity tax for two years from Feb 4, 2019 > Schemes to promote solar energy generation in agricultural sector, besides encouraging co-utilization of land > Incentives in form of providing land, single-window approval to promote manufacturing of solar energy components

- ❖ 2012ம் ஆண்டில் இதே போன்ற ஒரு கொள்கையுடன் வெளியிடப்பட்ட ஆவணம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவால் வெளியிடப்பட்ட 'தொலைநோக்குப் பார்வை 2013' என்ற ஆவணத்துடன் இணைக்கப்பட்டு மேம்படுத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு 2018ம் ஆண்டு ஜூன் மாதத்தில் அறிவிக்கப்படுகின்றது.
- ❖ இந்தப் புதிய கொள்கையின்படி 'தமிழ்நாடு தொலைநோக்குப் பார்வை 2023' என்ற ஆவணம் சூரிய மின்சக்தி இலக்கான 5000 மெகாவாட்டையும் உள்ளடக்கியதாகும்.



- ❖ மொத்தமுள்ள இலக்கான 9000 மெகாவாட்டில், 40 சதவிகிதம் நுகர்வோர் பிரிவைச் சேர்ந்த சூரிய மின்சக்தி அமைப்புகளுக்கு ஒதுக்கப்படும்.

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2019-20

- ❖ தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 8ம் தேதியன்று தமிழக சட்டப் பேரவையில் 2019-20 நிதியாண்டிற்கான மாநில நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார்.

சிறப்புக் கூறுகள்

- ❖ தமிழ்நாட்டின் நிதிப் பற்றாக்குறை 2019-20ம் நிதியாண்டில் 44,176.30 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது நிதி விதிமுறையான 3 சதவிகிதம் என்ற வரம்பிற்குள்ளாக, ஒட்டு மொத்த மாநில உற்பத்தியில் 2.50 சதவிகிதமாக இருக்கும்.
- ❖ மாற்றுத் திறனாளி நபர்களுக்கு 3000 இரு சக்கர இயந்திர வண்டிகள் வழங்கப்படும்.
- ❖ கரிம வேளாண்மையை ஊக்குவிப்பதற்காக அனைத்து மாவட்டங்களிலும் கரிம வேளாண்மை சான்றளிப்பு மையங்கள் அமைக்கப்படும்.
- ❖ 80 ஆழ்கடல் மீன்பிடிப் படகுக் குழுக்களுக்கு 240 நேவிக் கருவிகள், 160 ஐசாட்-2 செயற்கைக் கோள் தொலைபேசிகள், 160 நாவ்டெக் உபகரணங்கள் ஆகியவற்றை அரசு வழங்க முன்மொழிந்திருக்கின்றது.
- ❖ 2000 மின்சாரப் பேருந்துகளை வாங்குவதற்கு அரசு திட்டமிட்டிருக்கின்றது.
- ❖ பழங்குடி மாணவர்களின் நலனிற்காக மிகவும் பின்தங்கிய பழங்குடியினர் பகுதிகளில் புதிய பள்ளிகளை ஆரம்பிக்கின்ற அரசு சாரா குழுக்களுக்கு ஆதரவளிக்க மாநில அரசு 25 கோடியை ஒதுக்கி இருக்கின்றது.
- ❖ தமிழ்நாடு மின்னணு நிர்வாக நிறுவனத்தின் கீழ், செயற்கை நுண்ணறிவு, பெருந் தகவல், இயந்திரக் கற்றல், ஆளில்லா விமானங்கள், இணைய தள விவகாரங்கள் ஆகியவற்றை உபயோகித்திட "சிறப்பு நிபுணத்துவ மையம்" ஒன்று அமைக்கப்படும்.
- ❖ உலக வங்கியின் உதவியுடன் தமிழ்நாடு சுகாதார அமைப்பு சீர்திருத்தத் திட்டம் வெளியிடப்படும்.
- ❖ 250 மெகாவாட் திறனுடன் தேனி, சேலம் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் சூரிய ஒளி மின்சாரத் திட்டங்களை ஆரம்பிக்க அரசு முன்மொழிந்திருக்கின்றது.

வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள குடும்பங்களுக்கு சிறப்பு உதவி

- ❖ வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளது என்று வகைப்படுத்தப்பட்ட ஒவ்வொரு குடும்பங்களுக்கும் 2000 ரூபாயைப் பங்கிட்டுக் கொடுக்கும் வகையிலான வறுமை ஒழிப்புத் திட்டத்தை தமிழக அரசு வெளியிட்டு இருக்கின்றது.
- ❖ குறிப்பாக விவசாய கூலிகள், நகர்ப்புற ஏழைகள், கட்டுமானம், மின்சாரம், விசைத்தறி, மீன்பிடித்தல், தீப்பெட்டித் தொழில் ஆகிய துறைகளில் உள்ள தொழிலாளர்கள் ஆகியோருக்கு இந்த திட்டம் உதவியளிக்கும்.

- ❖ இந்த உதவி மொத்தமாக 60 லட்சம் குடும்பங்களுக்கு, கிராமப்புறங்களில் 35 லட்சம் குடும்பங்களுக்கும் நகர்ப்புறங்களில் 25 லட்சம் குடும்பங்களுக்கும் பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
- ❖ இதற்காக அரசு 1200 கோடி ரூபாய்களை ஒதுக்கியுள்ளது.
- ❖ முதலமைச்சர் கே. பழனிச்சாமி சட்டப் பேரவையின் விதி 110-ன் கீழ் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

தமிழ்நாட்டின் முதல் இரு கைகள் மாற்று அறுவை சிகிச்சை

- ❖ திண்டுக்கல்லைச் சேர்ந்த 29 வயதான நாராயணசாமிக்கு வெற்றிகரமான முதலாவது கைமாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவர் இறுதியாக சமீபத்தில் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

ROAD TO RECOVERY

WHAT HAPPENS TO A HAND TRANSPLANT PATIENT

- Bones, muscles, arteries, nerves, tendons veins and soft tissues in the recipient's hand are attached to the donor hand
- Like any other organ transplant, hand transplant patients will have to be on medicines to suppress immune system so that it doesn't fight the new hand or reject it
- Long-term intensive physiotherapy is given to restore function. While some functions can be quickly restored, some take time
- Patients may feel pressure or pain but may take time to regain feelings of fine touch

- ❖ 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழ்நாட்டின் முதலாவது இரு கை மாற்று அறுவை சிகிச்சை 13 மணி நேர அளவிற்கு மேற்கொள்ளப்பட்டது.

- ❖ விபத்து ஒன்றில் பலியான, மூளைச் சாவு அடைந்த நபரிடமிருந்து பெறப்பட்ட ஒரு ஜோடி கைகளுடன் மருத்துவர்கள் நாராயணசாமிக்கு அவரது முழங்கைக்கு கீழே வைத்து மீண்டும் அவருக்கு இரு கைகளையும் பொருத்தினர்.

பிரதமரின் தமிழ்நாட்டுச் சுற்றுப் பயணம்

- ❖ சென்னை மெட்ரோ ரயிலின் ஊதாப் பட்டையின் கடைசிப் பகுதியையும், தரையின் அடியில் இயங்கும் ஆறு மெட்ரோ ரயில் நிலையங்களையும் திருப்பூரிலிருந்து காணாளித் தொலைக்காட்சி மூலம் பிரதமர் துவக்கி வைத்தார்.
- ❖ அவர் கீழ்க்காணும் வசதிகளுக்கும் அடிக்கல் நாட்டினார்.
 - சென்னை சர்வதேச விமான நிலையத்தின் நவீனமயமாக்கல் (பகுதி - III)
 - திருச்சிராப்பள்ளி விமான நிலையத்தில் புதிய ஒருங்கிணைக்கப்பட்ட நுழைவாயில் கட்டிடம்
 - திருப்பூரில் 100 படுக்கை வசதிகள் கொண்ட தொழிலாளர் காப்பீட்டு மருத்துவமனை.
- ❖ மேலும் அவர் பிபிசிஎல் எண்ணூர் கடற்கரை நிலையக் கட்டமைப்பையும் முழுமையாக தானியங்கி வசதி செய்யப்பட்ட எண்ணெய்க் கிடங்கையும் அதன் விநியோக வசதிகளையும் நாட்டிற்கு அர்ப்பணித்தார்.

கொடசியா - பாதுகாப்பு புத்தாக்க மையம்

- ❖ பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் திருச்சியில் கோவை மாவட்ட சிறு தொழில் அமைப்பு எனப்படும் கொடசியாவின் பாதுகாப்பு புத்தாக்க மையத்தை (CODISSIA - Coimbatore District Small Industries Association) துவக்கி வைத்தார்.
- ❖ அவர் தமிழ்நாடு பாதுகாப்பு தொழிற்சாலை பெருவழிப் பாதைத் திட்டத்தின் கீழ் புதிய திட்டங்களை ஆரம்பிக்கும் சமயத்தில் கொடசியாவின் அலுவல் நிர்வாகிகளுக்கு ஒரு சான்றிதழை வழங்கினார்.
- ❖ நாட்டில் இதுபோன்ற முதலாவது மையம் இந்த கொடசியா பாதுகாப்புப் புத்தாக்க மற்றும் உற்பத்தி மையமே ஆகும்.

தமிழ்நாட்டில் புலம் பெயர்ந்தவர்களுக்கான உதவி மையம்

- ❖ ஓடிசா மாநில அரசு திருப்பூரில் புலம்பெயர்ந்தவர்களுக்கான உதவி மையத்தை ஆரம்பித்திருக்கின்றது.
- ❖ இம்மையம் ஓடிசாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு யாரெல்லாம் புலம்பெயர்ந்து உள்ளார்களோ அவர்களுக்கு ஆதரவையும் உதவியையும் வழங்கும்.
- ❖ இம்மையம் முக்கியமாக தீன்தயாள் உபாத்யாயா கிராமீன் கௌசல்யா யோஜனா திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற திறனற்ற தொழிலாளர்களின் குறைகளைத் தீர்க்கும்.
- ❖ தேசிய தலைநகரப் பகுதியான டெல்லியிலும், பெங்களூரிலும் ஓடிசா அரசால்

ஏற்படுத்தப்பட்ட இதுபோன்ற மையங்களைத் தவிர சென்னையில் ஏற்படுத்தப்பட்டது அதன் மூன்றாவது மையமாகும்.

- ❖ தீன்தயாள் உபாத்யாயா கிராமீன் கௌசல்யா யோஜனாத் திட்டத்தின் கீழ் இம்மாதிரியான மையங்களை ஏற்படுத்த கட்டளையிடப்பட்ட வகையில் தமிழ்நாட்டில் இம்மாதிரியான மையத்தை ஆரம்பித்ததில் ஓடிசாவே முதல் மாநிலமாகும்.

ஐக்கியப் பேரரசு - இந்திய சமூகப் புதுமைக்கான சவால்

- ❖ மதராஸ் இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஐக்கியப் பேரரசு இந்திய சமூகப் புதுமைக்கான சவாலில் முதலாவது மற்றும் மூன்றாவது இடங்களைக் கைப்பற்றியுள்ளனர்.
- ❖ இரண்டாவது இடம் ஈரோட்டில் உள்ள கொங்கு பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த அணிக் குச் சென்றது.



- ❖ இந்த போட்டி ஐக்கியப் பேரரசு - இந்தியச் சமூகத் தொழில் முனைவோர் கல்விக்கான வலையமைப்பால் (UK India Social Entrepreneurship Education Network - UKISEEN) ஆரம்பிக்கப்பட்டது. இந்த வருடம் அதன் இரண்டாவது பதிப்பு நடத்தப்பட்டது.
- ❖ முன்னணியில் இடம்பெற்ற திட்டங்களாவன
 - முதல் இடம் - சூரிய ஒளி மின்சாரத்தைப் பயன்படுத்தி இடிக்கப்பட்ட கட்டிடக் கழிவுகளை மறுசுழற்சி செய்தல்.
 - இரண்டாவது இடம் - புதுமையான கார்பன் டை ஆக்சைடு பிரிப்புத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி கட்டுமானம் மற்றும் இடிபாடுகளிலிருந்து சுற்றுச்சூழலுக்கு உகந்த கட்டுமானப் பொருட்களை உற்பத்தி செய்தல்.
 - மூன்றாவது இடம் - புறஊதா ஒளிக்கதிர் மற்றும் அல்ட்ராசவுண்ட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மடிவன்தாள் (கிராப்ட்) லிக்னைனின் கிரியாலூக்கி சீரழிவு.

2 புதிய மாநகராட்சிகள் - தமிழ்நாடு

- ❖ தமிழ்நாடு மாநில அரசு ஓசூர் மற்றும் நாகர்கோயில் நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்துவதற்கான மசோதாவை நிறைவேற்றி இருக்கின்றது.
- ❖ இதற்கான ஒரு மசோதா பிப்ரவரி 14-ம் தேதியன்று அறிமுகப்படுத்தப்பட்டு சட்டப் பேரவையில் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது.
- ❖ இவ்விரண்டு நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்துவதன் மூலம், தமிழ்நாடு மொத்தமாக 14 மாநகராட்சிகளைக் கொண்டிருக்கும்.

விவசாய உற்பத்தி மற்றும் கால்நடைகளுக்கான கொள்கை கட்டமைப்பு

- ❖ தமிழ்நாடு விவசாய உற்பத்தி மற்றும் கால்நடைகளுக்கான ஒப்பந்த விவசாய மற்றும் சேவைகள் மசோதா (ஊக்குவித்தல் மற்றும் மேம்படுத்துதல்) 2019 சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது.
- ❖ இது தமிழ்நாடு ஒப்பந்த விவசாய மற்றும் சேவை (ஊக்குவித்தல் மற்றும் மேம்படுத்துதல்) ஆணையத்தை (TN Contract Farming and Services (Promotion and Facilitation) Authority) ஏற்படுத்தி டீ எண்ணுகின்றது.
- ❖ இந்த ஆணையம் ஒப்பந்த விவசாயத்தை மிகுந்த வெளிப்படையாகவும் எளிதாகவும் வெற்றிகரமாகவும் மேற்கொள்ள உதவுவதோடு சில குறிப்பிட்ட பகுதிகளில் உரிமையியல் நீதிமன்றத்திற்கான அதிகாரங்களையும் கொண்டிருக்கும்.
- ❖ இம்மசோதாவை ஏற்றுக் கொள்வதற்கான நோக்கம் மத்திய அரசால் பரிந்துரைக்கப்பட்ட மாதிரி சட்ட மசோதாவின் அடிப்படையில் தயார் செய்யப்பட்டது.

விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள் - தமிழ்நாடு

- ❖ இந்தியாவிலேயே தமிழ்நாட்டைச் சிறந்த மாநிலமாக இந்தியா டுடே பத்திரிகை தேர்வு செய்து 4 விருதுகளை வழங்கியது. அந்தப் பிரிவுகளாவன
 - ஒட்டுமொத்தச் செயல்பாடு,
 - சட்டம் ஒழுங்கு
 - மேம்படுத்தப்பட்ட சட்ட ஒழுங்கு
 - சுற்றுலாஆகியவையாகும்
- ❖ கடந்த ஐந்து வருடங்களில் 4 முறை உணவு தானிய உற்பத்தி உயர்வுக்காக, இந்திய அரசின் உயர் விருதான கிருஷி கர்மான் விருது பெறப்பட்டது.
- ❖ பெங்களூருவைச் சேர்ந்த பொது விவகாரங்கள் மையம் என்ற அமைப்பு சமூகப் பொருளாதார வளர்ச்சியின் அடிப்படையில் 2018 ஆம் ஆண்டிற்கான தனது அறிக்கையில் ஆளுமையில் இரண்டாவது மாநிலமாகத் தமிழ்நாட்டைத் தேர்வு செய்தது.
- ❖ சிறந்த மனித ஆற்றல், பலமான உட்கட்டமைப்பு வசதிகள், மிகைமின் உற்பத்தி மற்றும் இயற்கை வளங்களை தன்னகத்தே கொண்ட மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதால், இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்குகிறது.



- ❖ தொழிற்சாலைகளின் எண்ணிக்கை மற்றும் பணியமர்த்தப்பட்டுள்ள நபர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் தமிழ்நாடு முதலிடம்.
- ❖ தேசியப் பயன்பாட்டுப் பொருளாதார ஆய்வு நிறுவனம் நடத்திய ஆய்வில், 2018 ஆம் ஆண்டில் தொழில் முதலீட்டிற்கு உகந்த மாநிலமாகத் தமிழ்நாட்டை இரண்டாவது இடத்தில் தரவரிசைப்படுத்தியுள்ளது.
- ❖ பெரியகுளம் காவல் நிலையம் இந்தியாவிலேயே 8வது சிறந்த காவல் நிலையமாகத் தேர்வு.
- ❖ மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தினை திறமையாக செயல்படுத்தியதற்காக மத்திய அரசின் 5 விருதுகள்.
- ❖ பொது விநியோகத் திட்டத்தினை முழுமையாக கணினி மயமாக்கியதற்காக விருது.
- ❖ மரபுசாரா எரிசக்தித் துறைக்கான கட்டமைப்புகளைச் சிறப்பாக உருவாக்கியதற்காக மத்திய அரசின் விருது.
- ❖ இறந்தவர்களின் உடல் உறுப்புகளைக் கொண்டு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வதில் முதன்மை மாநிலத்திற்கான மத்திய அரசின் விருதை தமிழ்நாடு தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக பெற்று சாதனை.
- ❖ தமிழ்நாடு போக்குவரத்துக் கழகங்கள் சிறப்பாக செயல்பட்டமைக்காக மத்திய அரசிடமிருந்து 11 விருதுகள்.
- ❖ கோவை, ஈரோடு, மதுரை, திருச்சிராப்பள்ளி மாநகராட்சிகளுக்கு சிறந்த நிர்வாகத்திற்கான தேசிய மற்றும் பன்னாட்டு விருதுகள்.
- ❖ திடக்கழிவு மேலாண்மைக்காக 2017 ஆம் ஆண்டிற்கான ஸ்காப் ப்ளாட்டினம் விருது.
- ❖ தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திற்கு ஒருங்கிணைந்த மேலாண்மைத் தகவல் முறைக்கான மத்திய அரசின் விருது.
- ❖ "பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்" திட்டத்தை சிறந்த முறையில் செயல்படுத்தியமைக்காக இந்தியாவின் முதன்மை மாநிலத்திற்கான விருது.

தமிழ்நாடு கூலித் தொழிலாளர்கள் நலத் திட்டம் 1994 - திருத்தம்

- ❖ தமிழ்நாடு கூலித் தொழிலாளர்கள் (கட்டுமானத் தொழிலாளர்கள்) நலத் திட்டம் 1994-ல் ஒரு திருத்தம் செய்வதன் மூலம் நகரத்தில் உள்ள பதிவு செய்யப்பட்ட கட்டுமானத் தொழிலாளர்கள் அம்மா உணவகத்தில் உணவை இலவசமாகப் பெற முடியும் என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப் படவிருக்கிறது.
- ❖ பெருநகர சென்னை மாநகராட்சியிலிருந்து பெறப்பட்ட பரிந்துரையின் அடிப்படையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் விநியோகத் துறையானது இதற்கான ஒரு அரசாணையைப் பிறப்பிக்கவிருக்கிறது.
- ❖ இத்திட்டமானது தொழிலாளர்கள் தங்களுக்குத் தேவையான உணவை இலவசமாகப் பெற அனுமதிக்கிறது. மேலும் அவர்களின் மாதச் செலவானது உணவகங்களினால் பராமரிக்கப்படும்.

- ❖ இந்த செலவினங்கள் அந்த உணவகங்களுக்கு தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தினால் (TNCWWD - Tamil Nadu Construction Workers Welfare Board) செலுத்தப்படும்.

நெகிழிப் பொருட்களின் மீதான தடையை மீறுபவர்கள் - தண்டனை

- ❖ தமிழ்நாடு அரசானது நெகிழிப் பொருட்களின் மீதான தடையை மீறுபவர்கள் மீது தண்டனை விதிப்பதற்கென்று ஒரு மசோதாவை நகராட்சிச் சட்டத்தைத் திருத்துவதற்காக மாநில சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.
- ❖ நெகிழிப் பொருட்களை இருப்பு வைத்தல், விநியோகித்தல், மற்ற இடங்களுக்கு கொண்டு செல்லுதல் மற்றும் ஒருமுறை பயன்பாடு கொண்ட நெகிழிகளை விநியோகித்தல் ஆகியவற்றை முதல்முறையாக மேற்கொள்ளும் நபர்களுக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும். இதையே இரண்டாவது முறை மேற்கொண்டால் ஐம்பதாயிரமும் மூன்றாவது முறை மேற்கொண்டால் ரூ. 1 லட்சமும் அபராதம் விதிக்கப்படும்.
- ❖ வணிக வளாகங்கள், ஜவுளி நிறுவனங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் போன்ற பெரு வணிக நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் மற்றும் விநியோகிக்கப்படும் ஒரு முறை பயன்பாடு கொண்ட நெகிழிப் பொருட்களுக்கு அபராதம் விதிக்கப்படும். முதல்முறையாக இவற்றைப் பயன்படுத்தினால் பத்தாயிரமும் இரண்டாவது முறையாக இவற்றைப் பயன்படுத்தினால் பதினைந்தாயிரமும் மூன்றாவது முறையாக இவற்றைப் பயன்படுத்தினால் இருபத்தைந்தாயிரம் ரூபாயும் அபராதம் விதிக்கப்படும்.
- ❖ இந்த மசோதா பின்வரும் சட்டங்களில் திருத்தம் செய்யவிருக்கிறது.
 - சென்னை நகர மாநகராட்சிச் சட்டம், 1919
 - தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம், 1920
 - மதுரை நகர மாநகராட்சிச் சட்டம், 1971
 - கோயம்புத்தூர் நகர மாநகராட்சிச் சட்டம், 1981

18-வது இணையதள மாநாடு

- ❖ தமிழ் மொழியில் தகவல் தொழில்நுட்பத்திற்கான சர்வதேச மன்றமும் அண்ணா பல்கலைக் கழகமும் இணைந்து 18-வது இணையதள மாநாட்டை நடத்த முன் வந்திருக்கின்றன.
- ❖ இது 2019-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20 முதல் 22 தேதி வரை நடத்தப்படும்.
- ❖ இம்மாநாட்டின் கருத்துரு "தமிழ் இயந்திரவியல் மற்றும் மொழி செயலாக்கம்" என்பதாகும்.
- ❖ 17-வது உலகத் தமிழ் இணையதள மாநாடு கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு விவசாயப் பல்கலைக் கழகத்தில் "அறிவுசார் தமிழ் தேடுபொறிகள்" எனும் கருத்துருவுடன் நடைபெற்றது.

110 விதியின் கீழ் அறிவிப்புகள்

- ❖ சட்டசபையில் 110 விதியின் கீழ் தமிழக முதல்வர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
- ❖ கீழ்க்காணும் தலைவர்கள்/ஆளுகைகளுக்கு உருவச் சிலையுடன் கூடிய மணி மண்டபம் மற்றும் நூலகம் அமைத்தல்

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை	தேரூர் - கன்னியாகுமரி மாவட்டம்
சர்.ஏ.டி. பன்னீர் செல்வம்	திருச்சி மாவட்டம்
வி.கே. பழனிசாமி கவுண்டர்	வேட்டைக்காரன் புதூர் - கோவை மாவட்டம்
இரட்டைமலை சீனிவாசன்	கோழியாளம் - மதுராந்தகம்
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அல்லாள் இளைய நாயக்கர்	ஜேடர்பாளையம் - நாமக்கல் மாவட்டம்

- ❖ கீழ்க்காணும் தலைவர்கள்/ஆளுகைகளின் உருவச் சிலைகளுக்கு அவர்களது பிறந்த நாளில் அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்தல்
 - சி.பா. ஆதித்தனார்
 - ம.பொ. சிவஞானம்
- ❖ கீழ்க்காணும் தலைவர்கள்/ஆளுகைகளின் தற்போதுள்ள மணி மண்டபத்தைப் புனரமைத்து நூலகம் அமைத்தல்
 - வீரன் சுந்தரலிங்கனார் - தூத்துக்குடி மாவட்டம் சுவர்ணகிரி (ரூ.75 லட்சம்).
 - விடுதலைப் போராட்ட வீரரான ஓண்டிவீரன்- திருநெல்வேலி (ரூ.75 லட்சம்).
- ❖ மேலும் தமிழக அரசானது முல்லைப் பெரியார் அணையைக் கட்டிய ஜான் பென்னி குய்க்கின் பிறந்தநாளை (ஜனவரி 15) அரசு விழாவாகக் கொண்டாட முடிவு செய்துள்ளது.

டாக்டர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நூலகம்

- ❖ புதிதாக கட்டப்பட்டுள்ள புரட்சித் தலைவர் பாரத் ரத்னா டாக்டர் எம்ஜிஆர் நூற்றாண்டு நூலகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.
- ❖ இந்நூலகமானது சென்னை தரமணியில் உள்ள சர்வதேச தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் வளாகத்தில் கட்டப்பட்டுள்ளது.



- ❖ இதர மொழிகளில் உள்ள சிறந்த இலக்கியங்களை தமிழ் மொழியில் மொழி பெயர்ப்பதற்காகவும் ஆராய்ச்சி மேற்கொள்வதற்காகவும் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது.

புதிய வருவாய் வட்டங்கள்

- ❖ 2019-ஆம் ஆண்டு, பிப்ரவரி 19 அன்று தமிழ்நாடு முதல்வர் தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறைக்கான புதிய வருவாய் வட்டங்களைத் தொடங்கி வைத்தார்.
- ❖ புதிதாக தொடங்கப்பட்ட வருவாய் வட்டங்கள் பின்வருமாறு
 - கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவட்டார் மற்றும் கிள்ளியூர்.
 - விருதுநகரில் உள்ள வத்திராயிருப்பு
 - திண்டுக்கல்லில் உள்ள குஜிலியாம்பாறை
 - திருவள்ளூரில் உள்ள ஆர்.கே. பேட்டை

ஒலிம்பிக் விளையாட்டுக்கான மையம்

- ❖ ஒலிம்பிக் விளையாட்டுக்கான மையங்களை மேம்படுத்துவதற்காக சென்னை மற்றும் அந்நகரத்தைச் சுற்றிலும் 3 வெவ்வேறு இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதற்காக தமிழக அரசு ரூ.10 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கியுள்ளது.
 - மெரீனா கடற்கரையில் உள்ள பாய்மரப் போட்டிக்கான மையம்
 - கேளம்பாக்கம் - வண்டலூர் சாலையின் மீது அமைந்த மேலக்கோட்டையூரில் உள்ள குவாரியில் படகு சவாரி மற்றும் சிறு படகு சவாரி விளையாட்டுக்கான மையம்
 - துரைப்பாக்கத்தில் உள்ள பக்கிங்ஹாம் கால்வாயின் மீது 2.9 கிலோ மீட்டர் தூர படகுப் போட்டி



- ❖ இதற்கான இடங்களை அடையாளம் காணுதல் மற்றும் அதற்கான வசதிகளைப் பராமரித்தல் ஆகியவற்றை தமிழ்நாடு விளையாட்டு வளர்ச்சி ஆணையம் (Sports Development Authority of Tamil Nadu - SDAT) மேற்கொள்ள இருக்கிறது.

தமிழ்நாடு புதிய குத்தகைச் சட்டம்

- ❖ குத்தகைத்தாரர்களும் உரிமையாளர்களுக்கும் இடையேயுள்ள உரிமைகளை சம்பப்படுத்துவதற்கான ஒரு புதிய குத்தகைச் சட்டத்தை தமிழ்நாடு அரசு அறிமுகம் செய்துள்ளது.
- ❖ இது மத்திய குத்தகைச் சட்டத்தின் மாதிரி வடிவை ஒட்டி அமைந்துள்ளது.
- ❖ 2017 தமிழ்நாடு நிலவுடைமையாளர்கள் மற்றும் குத்தகைதாரர்களின் பொறுப்பு மற்றும் உரிமை ஒழுங்குமுறைச் சட்டம் என்ற இந்தச் சட்டம் பிரபலமாக வாடகைக் கட்டுப்பாட்டுச் சட்டம் என்றறியப்படும் 1960 ஆம் ஆண்டு தமிழ்நாடு கட்டிடங்கள் (குத்தகை மற்றும் வாடகை ஒழுங்குமுறை) சட்டத்திற்குப் பதிலாக அமையும்.
- ❖ இந்தச் சட்டத்தின் கீழ் மக்கள் குத்தகைப் பதிவு எண்ணைப் பெற்றிருவதற்காக www.tenancy.tn.gov.in என்ற பிரத்தியேகமான ஒரு இணையதளத்தையும் முதல்வர் துவக்கி வைத்தார்.

இலவச மடிக்கணினி திட்டம்

- ❖ பிப்ரவரி 27-ம் தேதியன்று தமிழ்நாடு முதல்வர் 2018-19 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர்களுக்காக இலவச மடிக்கணினித் திட்டத்தை துவக்கி வைத்தார்.
- ❖ இக்கல்வியாண்டின் போது ஏறக்குறைய 15.18 லட்சம் மாணவர்கள் இலவச மடிக்கணினி வழங்கப்படுவர்.
- ❖ அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 5.12 லட்சம் மாணவர்களின் நலனிற்காக இந்த வருடம் முதல் பதினோராம் வகுப்பு மாணவர்களிடமே மடிக்கணினி வழங்கும் கொள்கை முடிவை அரசு எடுத்துள்ளது.
- ❖ இவ்வருடம் முதல், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 12-ம் வகுப்பு மாணவர்களுடன், 11-ம் வகுப்பு மாணவர்களும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக்குகளில் பயிலும் முதலாம் வகுப்பு மாணவர்களும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் மாற்றுத் திறனாளிகளுக்கான பள்ளிகளில் பயிலும் 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களும் இப்பலனைப் பெறுவர்.

தேசியச் செய்திகள்

இடைக்கால சிபிஐ தலைவர் வழக்கு

- ❖ உச்சநீதிமன்ற நீதிபதி A.K. சிக்ரி, சிபிஐயின் இடைக்கால இயக்குநராக ஐபிஎஸ் அதிகாரியான M. நாகேஸ்வர ராவை நியமித்தது தொடர்பான பொதுநல வழக்கை விசாரிப்பதிலிருந்து தன்னைத் தானே விடுவித்துக் கொண்டுள்ளார்.
- ❖ புதிய சிபிஐ தலைவரைத் தேர்ந்தெடுக்கும் உயர்மட்டத் தேர்வுக் குழுவில் பங்குபெற இருந்ததால் இந்தியாவின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயும் இவ்வழக்கிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டதற்குப் பிறகு இவ்வழக்கு நீதிபதி A.K. சிக்ரியிடம் ஒப்படைக்கப்பட்டது.

ராக் ராக் மெய்ன் கங்கா

- ❖ மத்திய நீர்வளத் துறை, நதி மேம்பாடு மற்றும் கங்கைப் புனரமைப்பு அமைச்சர் நிதின் கட்காரி தூர்தர்ஷனில் ராக் ராக் மெய்ன் கங்கா என்ற பயணக் கட்டுரையையும் மேரி கங்கா என்ற கேள்வி பதில் நிகழ்ச்சியையும் தொடங்கி வைத்தார்.
- ❖ இந்நிகழ்ச்சி கங்கை நதியைப் புத்துயிரூட்டுவதற்கான தேவை பற்றிய செய்தியையும் அந்நதியை சுத்தப்படுத்த அரசு எடுத்து வரும் முயற்சிகளைப் பற்றிய தகவலையும் ஒரு புதுமையான மற்றும் சுவாரசியமான முறையில் ஒளிபரப்பியது.

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (நகர்ப்புறம்)

- ❖ வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான அமைச்சகம், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (நகர்ப்புறம்) / Pradhan Mantri Awas Yojana (Urban) என்ற திட்டத்தின் கீழ் நகர்ப்புற ஏழைகளின் நன்மைக்காக கூடுதலாக 4,78,670 விலை மலிவான வீடுகளைக் கட்டுவதற்கு ஒப்புதல் அளித்திருக்கின்றது.
- ❖ இந்த ஒப்புதல் மத்திய ஒப்புதலளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் 42-வது கூட்டத்தின் போது வழங்கப்பட்டது.
- ❖ தற்சமயம் இத்திட்டத்தின் கீழ் ஒட்டுமொத்தமாக ஒப்புதலளிக்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 72,65,763.

தொழிற்துறைக் கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறையின் பெயர் மாற்றம்

- ❖ அரசு தொழிற்துறை கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறையின் (Department of Industrial Policy & Promotion - DIPP) பெயரை தொழிற்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (Department for Promotion of Industry and Internal Trade) என்று மாற்றி அதன் செயல்பாடுகளை அதிகப்படுத்தியுள்ளதை அறிவிக்கையாக வெளியிட்டிருக்கின்றது.
- ❖ இந்த அறிவிக்கை அந்த புதிய பெயரிட்ட துறைக்கு நான்கு புதிய பொறுப்புகளின் பிரிவுகளையும் சேர்ந்திருக்கின்றது. அவையாவன
 - உள்நாட்டு வர்த்தக மேம்பாடு (சில்லறை வணிகத்தையும் சேர்த்து)
 - வர்த்தகர்கள் மற்றும் அவர்களின் தொழிலாளர்கள் ஆகியோரது நலன்
 - வியாபாரத்தை எளிமையாக்கிடச் செய்வது தொடர்பான விவகாரங்கள்
 - துவக்க நிறுவனங்கள் தொடர்பான விவகாரங்கள்

ரயில்வேயின் எதிர்காலம் என்ற அறிக்கை

- ❖ மத்திய ரயில்வேத் துறை அமைச்சர் பியூஸ் கோயல் சர்வதேச ஆற்றல் முகமையின் (International Energy Agency-IEA) "ரயில்வேயின் எதிர்காலம்" என்ற அறிக்கையை வெளியிட்டார்.
- ❖ ரயில்வேயின் எதிர்காலம் என்ற அறிக்கையானது, ரயில்வேயின் ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் தாக்கங்களின் மதிப்பீடு மூலம் உலகம் முழுவதுமுள்ள ரயில்வேக்களின் தற்போதைய மற்றும் எதிர்கால முக்கியத்துவம் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ளும்

வகையில் அமைந்த முதலாவது அறிக்கையாகும்.

- ❖ இந்த அறிக்கை ரயில்வேயின் எதிர்காலம் மீதான தற்போதைய திட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளின் தாக்கத்தை சீராய்வு செய்கின்றது.

சர்வதேச ஆற்றல் முகமை

- ❖ இது தனது 30 உறுப்பினர் நாடுகள் மற்றும் 8 நட்பு நாடுகளுக்கு நம்பகமான, மலிவான மற்றும் சுத்தமான ஆற்றலை உறுதி செய்திட உழைத்திடும் ஒரு அரசுகளுக்கிடையேயான அமைப்பாகும்.
- ❖ இது 1974 ஆம் ஆண்டில் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் கட்டமைப்பில் உருவாக்கப்பட்டது.
- ❖ இதன் நோக்கம் ஆற்றல் பாதுகாப்பு, பொருளாதார மேம்பாடு, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் உலகம் முழுவதும் பங்களிப்பு ஆகிய நான்கு முக்கிய திட்டங்களால் வழி நடத்தப்படுகின்றது.

முதலாவது சுவதேஷ் தர்சன் திட்டம்

- ❖ மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் அல்போன்ஸ் கண்ணன்தனம் சிக்கிமின் கேங்டாங் நகரத்தில் "வடகிழக்கு சுற்றுப் பாதைக்கான மேம்பாடு" என்ற திட்டத்தைத் துவக்கி வைத்தார்.
- ❖ இது மத்திய சுற்றுலாத் துறையின் சுவதேஷ் தர்சன் திட்டத்தின் கீழ் நிறைவேற்றப்படுகின்றது. மேலும் இத்திட்டத்தின் கீழ் சிக்கிமில் இது முதலாவது திட்டமாகும்.
- ❖ இத்திட்டத்தின் கீழ், அமைச்சகமானது சுற்றுலா கட்டமைப்பு வசதிகளான சுற்றுலாத் தகவல் மையம், தியான மையம், கரிமப் பொருள்களல்லாத சூழலைக் கொண்ட சுற்றுலா மையம், குடிசைகள், தொலைதூர இணைப்பு, வாகன நிறுத்தம், பொதுக் கழிப்பறை போன்ற வசதிகளை மேம்படுத்தியிருக்கின்றது.





2019 நிதிநிலை அறிக்கை

- ❖ மத்திய நிதியமைச்சர் பியூஷ் கோயல் 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதியன்று பாராளுமன்றத்தில் 2019-ஆம் ஆண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார்.
- ❖ இடைக்கால நிதிநிலை அறிக்கையானது பொதுவாக எந்த ஒரு புதிய திட்டங்களையோ அல்லது புதிய கொள்கை முடிவுகளையோ கொண்டிருக்காது.
- ❖ அரசாங்கம் அடுத்த நான்கு முதல் ஐந்து மாதங்களுக்குத் தேவையான நிதியைப் பெறுவதற்கு (Vote on Account – கணக்கின் மீதான வாக்களிப்பு) வேண்டிய நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்யும்.
- ❖ பொதுத் தேர்தலுக்குப் பிறகு ஒரு முழுமையான நிதிநிலை அறிக்கை மக்களவை கூடிய பிறகு தாக்கல் செய்யப்படும்.

பட்ஜெட்டின் சில முக்கிய சிறப்பம்சங்கள்

- ❖ 5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வருமான வரி கிடையாது.
- ❖ 2020-21-ஆம் நிதியாண்டிற்குள் நிதிப் பற்றாக்குறை இலக்கான 3 சதவீதத்தை அடைதல்.
- ❖ அனைத்து 22 பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை (minimum support price) அதன் உற்பத்தி விலையைப் போல 1.5 மடங்கு உயர்த்துவதற்கான முடிவு.
- ❖ பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா என்பதின் கீழ் 12 கோடி சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6000 ரூபாய் என்ற அளவில் உறுதியளிக்கப்பட்ட வருடாந்திர வருமானத்தை அளித்தல்.
- ❖ 15000 ரூபாய்க்கு குறைவாக வருமானம் கொண்ட அமைப்பு சாராத துறையைச் சார்ந்த தொழிலாளர்களுக்கு ஒரு மிகப்பெரிய ஓய்வூதியத் திட்டம். அவர்கள் தமது 60 வயதிற்குப் பிறகு மாதம் 3000 ரூபாய் ஓய்வூதியம் பெற முடியும். இத்திட்டம் பிரதான் மந்திரி ஷிரம்யோகி மன்தன் யோஜனா என்று அழைக்கப்படும்.
- ❖ அரசுத் திட்டங்களுக்குத் தேவையான பொருட்களில் 25 சதவிகிதம் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களிடமிருந்தும் குறிப்பாக அதில் மூன்று சதவிகிதம் பெண் தொழில் முனைவோர்களிடமிருந்தும் பெறப்படும்.
- ❖ எஞ்சியிருக்கும் அனைத்து சீர்மரபு நாடோடிப் பழங்குடியினரையும் மிக நாடோடிப் பழங்குடியினரையும் அடையாளம் கண்டிட நிதி ஆயோக்கின் கீழ் ஒரு புதிய குழு அமைக்கப்படுதல்.
- ❖ தேசிய செயற்கை நுண்ணறிவிற்கான இணைய வாயில் விரைவில் உருவாக்கப்படும்.
- ❖ அடுத்த ஐந்து வருடங்களில் ஒரு லட்சம் டிஜிட்டல் கிராமங்கள் திட்டமிடப்படும்.
- ❖ அடுத்த இரண்டு வருடங்களுக்குள், வருமானவரித் தாக்கலின் அனைத்து மதிப்பீடுகளும் வரியைச் செலுத்துபவருக்கும் அதிகாரிகளுக்கும் எவ்வித இடையூறுமின்றி மின்னணு முறையில் மாற்றம் செய்யப்படும்.
- ❖ அனைத்து வருமானவரித் தாக்கல்களும் 24 மணி நேரத்தில் செயல்முறைப் படுத்தப்பட்டு

பணம் திருப்பியளித்தலும் உடனடியாக வழங்கப்படும்.

பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி

- ❖ 2019-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி அனைத்து சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கும் உறுதியளிக்கப்பட்ட வருமான ஆதரவை அளிப்பதாகும்.



- ❖ இத்திட்டத்தின் கீழ் 2 ஹெக்டேர் வரை சாகுபடி செய்யக்கூடிய நிலம் வைத்திருக்கும் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள விவசாயக் குடும்பங்கள் வருடத்திற்கு 6000 ரூபாய் அளவில் நேரடி வருமான உதவி அளிக்கப்படுவர்.
- ❖ இந்த வருமான ஆதரவு 2000 ரூபாய் என்று மூன்று சரிசமமான தவணைகளாக விவசாயப் பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக பணப்பரிமாற்றம் செய்யப்படும்.
- ❖ இத்திட்டம் 2018-ஆம் ஆண்டு டிசம்பர் 1 முதல் நடைமுறைப்படுத்தப்படும். மேலும் முதல் தவணை 2019-ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதிக்குள் செலுத்தப்படும்.

2019 – பத்ம விருதுகள்

- ❖ 70-வது குடியரசு தினத்திற்கு முன்பாக (25-01-2019) அரசு 2019-ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகளை அறிவித்தது.
- ❖ பத்ம விபூசன் மற்றும் பத்ம பூசன் ஆகிய விருதுகள் குடிமக்களுக்கு வழங்கப்படுகின்ற முறையே நாட்டின் இரண்டாவது மற்றும் மூன்றாவது நிலையிலான உயரிய விருதுகளாகும்.

- ❖ இந்த வருடம் இந்த பெருமைமிகு விருதுகளுக்கு 112 நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இது 4 பத்ம விபூசன், 14 பத்ம பூசன் மற்றும் 94 பத்மஸ்ரீ விருதுகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
 - பத்ம விபூசன் விதிவிலக்கான மற்றும் மேன்மைமிகு சேவைக்கு அளிக்கப்படுகின்றது.
 - பத்ம பூசன் உயர்தர சேவைக்கான விருதாகும்.
 - பத்ம ஸ்ரீ என்பது ஏதேனும் ஒரு துறையில் பங்களித்த மேன்மைமிகு சேவைக்கான விருதாகும்.
- ❖ விருது பெறுபவர்களில் 21 நபர்கள் பெண்களாவர். மேலும் அப்பட்டியலானது வெளிநாட்டவர்கள் / வெளிநாடு வாழ் இந்தியர்கள் / இந்திய வம்சாவழியினர் / பூர்வகுடி இந்திய மக்கள் ஆகிய பிரிவுகளில் இருந்து 11 நபர்களையும் இறந்து போனவர்கள் பட்டியலில் 3 நபர்களையும் 1 திருநங்கை நபரையும் கொண்டிருக்கும்.
- ❖ பத்மஸ்ரீ விருதுகளுக்காக பின்வரும் 7 நபர்கள் தமிழ்நாட்டிலிருந்துத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

விருது பெறுபவர்கள்	பங்களித்த துறைகள்
பங்காரு அடிகளார்	ஆன்மீகம்
சரத் கமல்	விளையாட்டு (டேபிள் டென்னிஸ்)
நர்த்தகி நடராஜ்	கலை - நடனம் (பரத நாட்டியம்)
மதுரை சின்னப் பிள்ளை	சமூக சேவை (நுண் நிதி)
ஆனந்தன் சிவமணி	கலை - இசை
ராமசுவாமி வெங்கடசுவாமி	மருத்துவம் (அறுவை சிகிச்சை)

இந்தியாவின் வேலைவாய்ப்பின்மை விகிதம்

- ❖ இது ஒரு அலுவல்பூர்வமான ஆய்வு ஆகும். ஆனால் அரசால் இதன் வெளியீடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
- ❖ தேசிய மாதிரி ஆய்வு அலுவலகத்தின் (National Sample Survey Office's - NSSO) வழக்கமான தொழிலாளர் பணிக்குழு ஆய்வு அறிக்கையின்படி 2017-18-ஆம் ஆண்டில் இந்தியாவின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 45 வருடத்தில் அதிக அளவாக 6.1 சதவிகிதத்தைத் தொட்டிருக்கின்றது.
- ❖ பணமதிப்பிழக்கத்திற்குப் பிறகு அரசு நிறுவனத்தால் வேலைவாய்ப்பின்மை மீது எடுக்கப்பட்ட முதலாவது முழுமையான ஆய்வு இதுவாகும்.



- ❖ நகர்ப்புறங்களில் வேலைவாய்ப்பின்மை என்பது 7.8 சதவிகிதமாகவும் ஊரகப் பகுதிகளில் 5.3 சதவிகிதமாகவும் உள்ளது. நகர்ப்புறங்களில் வேலைவாய்ப்பின்மையானது ஊரகப் பகுதிகளுடன் ஒப்பிடும்போது மிகவும் அதிகமாக உள்ளது.
- ❖ 1972-73-ஆம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பின்மை அதன் அதிக அளவில் இருந்தது.
- ❖ ஊரக வேலைவாய்ப்பின்மையில் ஆண்களின் சதவிகிதம் 5 சதவிகிதத்திலிருந்து 17.4 சதவிகிதமாகவும் ஊரக வேலைவாய்ப்பின்மையில் பெண்களின் பங்கு 4.8 சதவிகிதத்திலிருந்து 13.6 சதவிகிதமாகவும் உயர்ந்திருக்கின்றது.

சுவச் பாரத் மிகப்பெரும் சவால் விருது

- ❖ 2018 ஆம் ஆண்டு நவம்பர் 1 முதல் 15 வரை நடைபெற்ற சுவச் பக்வாதா என்ற நிகழ்வின் ஒரு பகுதியாக மத்திய தொழிற்சாலை கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறை "சுவச் பாரத் மிகப்பெரும் சவால்" என்ற போட்டியை நடத்தியது.
- ❖ இது நாட்டில் அத்துறையில் அங்கீகரிக்கப்பட்ட துவக்க நிறுவனங்களால் வழங்கப்படும் புதுமையான தீர்வுகளுக்கு வெகுமதி அளித்திட நடத்தப்பட்டது.
- ❖ பின்வரும் நான்கு பகுதிகள் இந்த சவாலுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டன.
 - துப்புரவு
 - கழிவு மேலாண்மை
 - நீர் மற்றும் கழிவுநீர் மேலாண்மை
 - காற்று மேலாண்மை



ஐசோடிரீடீனோயின் மீதான CDSCO அமைப்பின் பாதுகாப்பு ஒழுங்குமுறைகள்

- ❖ கடுமையான முகப்பரு குறைபாட்டிற்கான சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் வாய்வழி மருந்தான ஐசோடிரீடீனோயின் என்ற மருந்தைப் பாதுகாப்பாக பயன்படுத்துவது தொடர்பான வழிமுறைகளை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் (The Central Drugs Standard Control Organisation - CDSCO) வழங்கி இருக்கின்றது.
- ❖ அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களின் மருந்துக் கட்டுப்பாட்டாளர்கள் அம்மருந்தின் விற்பனை, உற்பத்தி மற்றும் விநியோகத்தைக் கண்காணித்திட வேண்டுமென்று அந்நிறுவனம் கூறியிருக்கின்றது.
- ❖ அம்மருந்து முறையான ஆலோசனையின்றி உட்கொள்ளப்படாவிடின் பிந்தைய வம்சாவளியினரில் பிறப்புக் குறைபாடுகளை ஏற்படுத்தும்.
- ❖ சருமநோய் மருந்துவர்களின் ஆலோசனைப்படி (மருந்துச் சீட்டின்படி) மட்டுமே சில்லறை விற்பனையாளர்களால் அம்மருந்து விற்கப்பட முடியும்.

முன்கூட்டிய பணம் செலுத்து முறைகளை ஆராய்வதற்கான குழு

- ❖ மத்திய மின்சார ஆணையத்தின் கீழ் அரசு மாநில மின் விநியோக நிறுவனங்கள் மின் உற்பத்தி நிலையங்களுக்கு வழங்கப்படும் முன்கூட்டிய பணம் செலுத்து அமைப்புகளை ஆராய ஒரு குழுவை அமைத்துள்ளது.
- ❖ இந்த குழு தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மின் பகிர்மான நிறுவனங்களின் தலைவர்களையும் மத்திய மின் அமைச்சகம் மற்றும் மின்சாரக் கழகங்களில் இருந்து பிரதிநிதிகளையும் கொண்டிருக்கும்.
- ❖ இது மின் பகிர்மான நிறுவனங்களிடமிருந்து மின் உற்பத்தியாளர்களுக்கு அளிக்கப்படும் தாமதிக்கப்பட்ட பணமளிப்புகள் தொடர்பான விவகாரங்களை சரிசெய்திடும்.

பார்வையற்ற வாக்காளர்களுக்கு பிரெய்லி வாக்குச் சீட்டுகள்

- ❖ வரவிருக்கின்ற மக்களவைத் தேர்தல்களில் பார்வைக் குறைபாடு மற்றும் பார்வையற்ற வாக்காளர்களுக்கு பிரெய்லி வாக்குச் சீட்டுகள் வழங்கப்படவிருக்கின்றன.
- ❖ பிரெய்லி முறை என்பது பார்வையற்ற அல்லது குறைவான பார்வை கொண்ட மக்களால் தமது விரல்கள் உதவியுடன் தடிமனான புள்ளிகளைப் படிக்க உதவும் முறையாகும்.
- ❖ சமீபத்தில் நடந்து முடிந்த ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தல்களிலும் பிரெய்லி முறையிலான வாக்குச் சீட்டுகள் பயன்படுத்தப்பட்டன.
- ❖ மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஏற்கனவே பிரெய்லி அம்சத்தைக் கொண்டிருக்கின்றன. வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னத்தோடு இயந்திரத்தின் மீது ஓட்டப்பட்டிருக்கும் வாக்குச் சீட்டு பிரெய்லி முறையோடு ஏற்படுத்தப்பட்டதாகும்.
- ❖ மேலும் தேர்தல் ஆணையம் நாடு முழுவதும் உள்ள பார்வைக் குறைபாடு கொண்ட வாக்காளர்களுக்கு பிரெய்லி முறையோடு கூடிய வாக்காளர் அடையாள அட்டைகளைத் தருவதற்கும் திட்டம் தீட்டியிருக்கின்றது.

புதிய சிபிஐ இயக்குநர்

- ❖ இரண்டு ஆண்டுகள் பதவிக் காலம் கொண்ட மத்தியப் புலனாய்வு விசாரணை அமைப்பின் (Central Bureau of Investigation - CBI) தலைவராக ஐபிஎஸ் அதிகாரி ரிஷி குமார் சக்லா நியமிக்கப்பட்டிருக்கின்றார்.

SHUKLA


- 1983-batch IPS officer
- Played a key role in the extradition of Abu Salem and Monica Bedi in 2005
- Considered close to National Security Adviser Ajit Doval
- Was appointed DGP of Madhya Pradesh on July 1, 2016
- Put 10 IPS

officers under investigation and dismissed 169 cops

- Was transferred as DG, police housing on Jan 30

KHARGE'S OBJECTION TO APPOINTMENT:

- Govt ignored Shukla's lack of experience in anti-corruption investigation



- ❖ இவரது பதவிக்காலம் பிப்ரவரி 02-ம் தேதியிலிருந்து தொடங்குகின்றது. இவர் தன் பதவியை பிப்ரவரி 04-ம் தேதியன்று ஏற்றுக் கொண்டார்.
- ❖ இவர் தற்சமயம் போபாலில் உள்ள மத்தியப் பிரதேச காவல்துறை வீட்டுவசதி கழகத்தின் தலைவராக பணியாற்றிக் கொண்டிருக்கின்றார்.
- ❖ ரிஷி குமாரின் நியமனம் பிரதமர் தலைமையிலான தேர்வுக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் நியமனங்களுக்கான அமைச்சரவைக் குழுவால் ஒப்புதலளிக்கப்பட்டது.



- ❖ சிபிஐ இயக்குநர் தேர்வுக் குழுவானது பிரதமர், இந்தியாவின் தலைமை நீதிபதி மற்றும் மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரைக் கொண்டதாகும்.
- ❖ சிபிஐ இயக்குநர் தேடல் குழு மத்திய ஊழல் தடுப்பு ஆணையரைத் தலைவராகவும் இதர ஊழல் தடுப்பு ஆணையர்கள், உள்துறைச் செயலாளர், அமைச்சரவைச் செயலகத்தில் உள்ள ஒருங்கிணைப்பு மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையின் செயலாளர் ஆகியோரை உறுப்பினர்களாகவும் கொண்டிருக்கும்.

பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கியத் திட்டத்தின் கீழ் செயலாக்க மாதிரிகள்

- ❖ பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கியத் திட்டமானது அத்திட்டத்தை மாநிலங்கள் நிறைவேற்றிடுவதற்காக பின்வரும் மூன்று மாதிரிகளை முன்மொழிந்து இருக்கின்றது.
- ❖ காப்பீட்டு மாதிரி
 - இம்மாதிரியின் கீழ் காப்பீட்டுத் தொகை காப்பீட்டு நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டு அந்நிறுவனங்கள் அத்தொகையை நிர்வகித்து உரிமை கோருபவர்களுக்கு பணம் செலுத்துகின்றது.
- ❖ அறக்கட்டளை மாதிரி
 - இம்மாதிரியின் கீழ் ஒவ்வொரு மாநிலமும் இத்திட்டத்தை செயல்படுத்திட தனக்குச் சொந்தமான ஒரு அறக்கட்டளையை நிறுவும். உரிமைக் கோரல்கள் மத்திய மாநில அரசுகள் பங்களித்த தொகுப்பு நிதியிலிருந்து விநியோகிக்கப்படும்.
- ❖ கலப்பின மாதிரி
 - இம்மாதிரியின் கீழ், உரிமை கோரல்களின் ஒரு பகுதி காப்பீட்டு மாதிரியின் கீழும், மற்றொரு பகுதி அறக்கட்டளையின் கீழும் செயல்படுத்தப்படும்.

கூகுள் நிறுவனத்துடன் மத்திய சுகாதார அமைச்சகம் ஒப்பந்தம்

- ❖ மத்திய சுகாதார அமைச்சகம் சமீபத்தில் கூகுள் நிறுவனத்துடனும் தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்களுடனும் சேர்ந்து ஒரு ஒப்பந்தத்தில் இணைந்திருக்கின்றன. இந்த ஒப்பந்தம் 108 ஆம்புலன்ஸ் சேவை தேவைப்படும் இடத்தைப் பற்றிய எவ்வித தகவலும் தெரிவிக்காத போதும் அந்த இடத்திற்குச் சரியாக சென்று சேரும் சேவையை அளித்திட எண்ணுகின்றது.
- ❖ இந்த சேவை கூகுள் அவசர இருப்பிட சேவைகள் மற்றும் கைபேசி முக்கோண கோபுரம் ஆகிய இரட்டைத் தொழில் நுட்பங்களையும் பயன்படுத்தி செயல்படுத்தப்படும்.
- ❖ கைபேசி முக்கோண கோபுரத் தொழில்நுட்பமானது இருப்பிடத்தைப் பற்றி அறிய தொலைத் தொடர்பு சேவை வழங்குநரிடமிருந்துப் பெறப்படும் தகவலைப் பயன்படுத்துகின்றது. அதே சமயம் கூகுள் அவசர இருப்பிட சேவைகள் இருப்பிடத்தை மிகவும் துல்லியமாக அறிவதற்காக புவியிடங்காட்டி சேவையைப் பயன்படுத்துகின்றது.
- ❖ இச்சேவை இணைய வசதி மற்றும் செயலி வசதி தேவைப்படாத நடைமுறையாகும். ஆகவே ஒருவரது கைபேசி இணைய வசதி இல்லாமல் இருந்தாலும் அவர் இருப்பிட சேவை அறியும் வசதியைப் பெற முடிகின்ற வகையில் இது ஒரு அனைவருக்குமான திட்டமாகும்.

ஆசியான் இந்தியா இளைஞர் மாநாடு

- ❖ அசாம் மாநில முதல்வர் சரபானந்தா சோனோவால் கௌஹாத்தியில் இரண்டாவது ஆசியான் இந்தியா இளைஞர் மாநாட்டைத் துவக்கி வைத்தார்.
- ❖ இரண்டாவது ஆசியான் இந்தியா இளைஞர் மாநாட்டின் கருத்துரு "இணைப்பு: பகிர்ந்து கொள்ளும் செழுமைக்கானப் பாதை" என்பதாகும்.
- ❖ ஆசியான் - இந்தியா இளைஞர் மாநாடு வெளியுறவுத் துறை அமைச்சகத்துடனும் ஆசியான் செயலகத்துடனும் இணைந்து இந்தியா பவுண்டேசன் என்ற அமைப்பால் நடத்தப்படுகின்றது.
- ❖ 2017 ஆம் ஆண்டில் முதலாவது இந்தியா ஆசியான் இளைஞர் மாநாடு "பகிரப்பட்ட மதிப்புகள், பொதுவான இலக்கு" என்ற கருத்துருவுடன் நடத்தப்பட்டது.

சங்கீத நாடக அகாடமி விருதுகள் 2017

- ❖ ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற ஒரு விழாவில் 2017ம் ஆண்டிற்கான சங்கீத நாடக அகாடமி விருதுகளை இந்தியக் குடியரசுத் தலைவர் வழங்கினார்.
- ❖ இசை, நடனம், நாடகம், பாரம்பரியம், நாட்டுப்புறக் கலை, பழங்குடி இசை உட்பட்ட துறைகளிலிருந்து 42 கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
- ❖ இசைத் துறையில் 11 புகழ்பெற்ற இசைக் கலைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
- ❖ கலாச்சாரத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தன்னாட்சி அமைப்பான சங்கீத நாடக அகாடமி விருது பெறுபவர்களைத் தேர்ந்தெடுத்துள்ளது. இந்த அமைப்பு 1952ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது.

சுரங்கத்தில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு

- ❖ மத்திய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்துறை அமைச்சகம் பெண்கள் சுரங்கங்களில் வேலை செய்வதற்கான நேரத் தடையை விலக்கியிருக்கின்றது.
- ❖ 2019ம் ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கையில், அமைச்சகம் தரைக்கு மேலுள்ள சுரங்கங்களிலும் (திறந்த வெளிச் சுரங்கங்கள் உள்பட) தரைக்கு அடியில் உள்ள சுரங்கங்களிலும் இரவு 7 மணி முதல் காலை 6 மணிவரை பணிபுரிய பெண்கள் பணியமர்த்தப் படக் கூடும் என்று அறிவித்திருக்கின்றது.
- ❖ முன்னதாக 1952ம் ஆண்டு சுரங்கங்கள் சட்டத்தின் 46வது பிரிவின் படி சுரங்க உரிமையாளர்கள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரையிலான நேரத்தில் மட்டுமே சுரங்கத்தினுள் பெண் பணியாளர்கள் அனுப்பிட அனுமதிக்கப் பட்டனர். தற்போது அரசு இந்த விதிமுறையிலிருந்து பெண்களுக்கு விலக்கு அளித்திருக்கின்றது.

முறைப்படுத்தப்படாத வைப்புத் திட்டங்களை தடை செய்வதற்கான திருத்த மசோதா, 2018

- ❖ மத்திய அமைச்சரவையானது முறைப்படுத்தப்படாத வைப்புத் திட்டங்களை தடை செய்வதற்கான திருத்த மசோதா, 2018-ற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
- ❖ இந்தத் திருத்தமானது நாட்டின் சட்ட விரோத வைப்பு நடவடிக்கைகளின் அச்சுறுத்தல்களை திறம்பட கையாளும் அதன் நோக்கத்திற்கு மேலும் வலு சேர்க்கும்.

பர்மானு டெக் 2019

- ❖ பர்மானு டெக் கருத்தரங்கானது மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் இந்திய அணு சக்தித் துறையால் ஒருங்கிணைக்கப்பட்டது.
- ❖ இந்தக் கருத்தரங்கின் முக்கிய நோக்கம் இந்தியாவின் சுற்றுச்சூழல் பொறுப்புணர்வுடன் கூடிய அணு சக்தித் திறனை வெளிப்படுத்துவதாகும்.
- ❖ இக்கருத்தரங்கின்போது பின்வரும் தலைப்புகளின்கீழ் குறிப்பிட்ட துறைகளுக்கான அமர்வுகள் நடைபெற்றன.
 - சுகாதார நலம் : அணு சக்தி மருந்தகம் மற்றும் கதிர்வீச்சு மருத்துவம் – நோயை குணப்படுத்துவது.
 - உணவுப் பாதுகாப்பு, விவசாய மற்றும் தொழிற்சாலைப் பயன்கள்: விவசாயிகளிடமிருந்து தொழிற்சாலைகளுக்கு - தேசிய நலனுக்காக பாடுபடுவது.
 - இந்தியாவின் அணுசக்தித் திறனை வெளிக்கொணர்தல் சுற்றுச்சூழல் பொறுப்புணர்வுடன் கூடிய அணுசக்தித் துறை.

சென்டினலீஸ் பழங்குடியினர்களின் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள்

- ❖ சென்டினலீஸ் பழங்குடியினர்களின் நல்வாழ்வு மற்றும் உரிமைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக இந்திய அரசு பல்வேறு சட்டங்கள்/ஒழுங்குமுறைகளை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.
- ❖ சட்டங்கள் / ஒழுங்குமுறைகள் ஒன்றியப் பிரதேசத்தினால் கண்டிப்பாக செயல்படுத்தப்படுகின்றன. இது பின்வருவனவற்றை கொண்டிருக்கும்.
 - அந்தமான் நிகோபார் தீவுகள் (PAT) ஒழுங்கு முறைகள், 1956
 - பட்டியலிடப்பட்ட பிரிவினர் மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (வன்முறைகள் தடுப்பு) சட்டம், 1989
 - வெளிநாட்டினர் செல்லத் தடை செய்யப்பட்ட பகுதிகளின் ஆணை, 1963-ன் கீழ் கட்டுப்பாடுகள் உள்ள பகுதிகள்.
 - விசா கையேடு நிபந்தனைகள் / கடவுச்சீட்டு சட்டம், 1920 மற்றும்
 - இந்திய வனச் சட்டம், 1927 மற்றும் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம், 1972.
- ❖ இவை தவிர, சென்டினலீஸ் பழங்குடியினர்களைப் பாதுகாக்க பின்வரும் முக்கியமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

- உயர் கடல் நீர் பகுதியிலிருந்து 5 கிலோ மீட்டருடன் வட சென்டினல் முழுவதும் பழங்குடியினர் உள்ள பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
- இந்திய அரசு சென்டினலீஸ் மக்களின் வாழ்க்கை முறைகளுக்கு மதிப்பளிக்கிறது. எனவே, சென்டினலீஸ் பழங்குடியினர்களைப் பாதுகாப்பதற்காக “முழுக் கவனம் மற்றும் கட்டுப்பாடுகள்” என்ற நடைமுறையை ஏற்றுக் கொண்டுள்ளது.
- வட சென்டினல் தீவின் கடல் பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
- கடலோரக் காவல்படையின் கப்பல்கள் மற்றும் விமானங்கள், கடலில் உள்ள காவல் துறைப் படகுகள் ஆகியவை வட சென்டினல் தீவினைச் சுற்றி கண்காணிப்பினை மேற்கொள்கின்றன.

தர்வாசா குழு - பகுதி 2

- ❖ சுவச் பாரத் திட்டமானது (கிராமின்) நாடெங்கிலும் உள்ள கிராமங்களின் திறந்த வெளிக் கழிப்பிடமில்லா நிலைப்பாட்டின் நிலைத் தன்மைக்காக “தர்வாசா குழு - பகுதி 2” என்ற பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.
- ❖ இந்தப் பிரச்சாரமானது உலக வங்கியினால் ஆதரிக்கப்படுகிறது. மேலும் இந்தப் பிரச்சாரம் தொடங்கிய பின்பு நாடெங்கிலும் இது செயல்படுத்தப்படும்.
- ❖ இந்தப் பிரச்சாரமானது மத்திய குடிநீர் மற்றும் துப்புரவுத் துறை அமைச்சகத்தினால் ஏற்படுத்தப்பட்டது.
- ❖ இது சமூக மற்றும் கிராம நிலைகளில் நடைமுறை மாற்றம் மற்றும் கழிப்பறைகளின் பயன்பாடுகளை ஊக்குவித்தல் ஆகியவற்றின் மீது கவனத்தைச் செலுத்துகிறது.

இந்திய அளவுத் திட்டம்

- ❖ மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிரிதி இராணி “இந்திய அளவுத்” திட்டத்தை மும்பையில் தொடங்கி வைத்தார்.
- ❖ பல மேற்கத்திய நாடுகளில் இருக்கும் அளவுகளைப் போன்று, தயார் நிலையில் உடுத்தும் ஆடைகளை உருவாக்கும் இந்திய ஜவுளித் தொழிற்சாலைகளுக்கு வேண்டிய இந்திய தரத்தின் அடிப்படையிலான சரிவிகித ஆடைகளின் அளவை ஏற்படுத்தித் தருவதற்கு இது எண்ணுகின்றது.
- ❖ இத்திட்டமானது இந்திய ஆடைத் தயாரிப்பு மன்றத்துடன் இணைந்து (CMAI - Clothing Manufacturers Association of India) அவருடைய அமைச்சகத்தினால் மேற்கொள்ளப்படுகிறது.
- ❖ மேலும் இது இந்தியாவின் ஆடை நுகர்விற்கான ஆய்வைத் தொடங்கியுள்ளது.

சுவஸ்த் நாரி - சக்தி ஹமாரி பிரச்சாரம்

- ❖ சமுதாயத்தில் மிகவும் பின்தங்கிய பெண்களிடையே புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது மற்றும் நோயின் ஆரம்பகால நிலை பற்றிய அறிதலை ஏற்படுத்துவது ஆகியவற்றுக்காக "சுவஸ்த் நாரி - சக்தி ஹமாரி" என்ற பிரச்சாரத்தை இந்திய புற்றுநோய் சமூகம் (Indian Cancer Society - ICS) தொடங்கியுள்ளது.
- ❖ இது உலக புற்றுநோய் தினத்தின் (பிப்ரவரி 4) போது தொடங்கப்பட்டது.
- ❖ இது மருந்தக நிறுவனமான அஸ்திரா செனிகாவுடன் இணைந்து ஒருங்கிணைக்கப்பட்டது.
- ❖ இது மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா போன்ற அதிக பாதிப்புள்ள பகுதிகளில் உள்ள பெண்களுக்காக இலவச மற்றும் சிறப்புப் புற்றுநோய் ஆய்வு முகாம்களை நடத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

தேசிய உணவுத் தொழில்நுட்பம், தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவன மசோதா - 2019

- ❖ மத்திய அமைச்சரவையானது தேசிய உணவுத் தொழில்நுட்பம், தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவன மசோதா, 2019-ஐ அறிமுகப்படுத்த ஒப்புதல் வழங்கியுள்ளது.
- ❖ இம்மசோதாவின் முக்கிய நோக்கம் பின்வரும் நிறுவனங்களுக்கு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனம் என்ற அந்தஸ்து அளிப்பது ஆகும். அவையாவன:
 - தேசிய உணவுத் தொழில்நுட்பம், தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனம், குண்ட்லி, ஹரியானா.
 - இந்திய உணவுப் பதனிடுதல் தொழில்நுட்ப நிறுவனம், தஞ்சாவூர், தமிழ்நாடு.

ராஷ்டிரிய காமதேனு ஆயோக்

- ❖ மாடுகள் மற்றும் அதன் இனங்களின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்காக ராஷ்டிரிய காமதேனு ஆயோக்கை உருவாக்க மேற்கொள்ளப்பட்ட பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
- ❖ இது கால்நடை, விலங்கு அறிவியல் அல்லது விவசாயப் பல்கலைக்கழகம் அல்லது மாடுகள் வளர்ப்பு, கரிம எருக்கள் மற்றும் உயிரி வாயுக்கள் போன்ற துறைகளில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் மத்திய/மாநில அரசு நிறுவனங்கள் ஆகியவையுடன் இணைந்துப் பணியாற்றும்.
- ❖ இந்தியாவில் ராஷ்டிரிய காமதேனு ஆயோக் அமைப்பது நாட்டு இனங்களின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி உள்ளிட்ட கால்நடை இனங்களின் எண்ணிக்கை மேம்பாடு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு வழிவகுக்கும்.

8 மருத்துவ உபகரணங்கள் மருந்துப் பொருட்களாக அறிவிக்கப்படுதல்

- ❖ 2020ம் ஆண்டு ஏப்ரல் 1 முதல், மருந்து மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டத் திருத்த பிரிவு 3ன் கீழ் அனைத்துப் பொருத்தப்படக்கூடிய கருவிகள் உட்பட 8 மருத்துவ உபகரணங்களை மத்திய சுகாதார அமைச்சகம் மருந்துப் பொருட்களாக அறிவித்து இருக்கின்றது.
- ❖ இந்த மருத்துவ உபகரணங்கள் பின்வருமாறு
 - அனைத்துப் பொருத்தப்படக்கூடிய மருத்துவ உபகரணங்கள்
 - சிடி ஸ்கேன்
 - எம்.ஆர்.ஐ கருவி
 - உதறல் நீக்கு இயந்திரம்
 - டயாலிசிஸ் உபகரணம்
 - PET இயந்திரம்
 - எக்ஸ்ரே இயந்திரம்
 - எலும்பு மஜ்ஜை செல் பிரிப்பு இயந்திரம்
- ❖ தேசிய மருத்துவ உபகரணங்களுக்கான ஒழுங்குமுறை ஆணையமான மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் (The Central Drugs Standard Control Organisation - CDSCO), மருத்துவ உபகரணங்களின் பயன்பாடு மற்றும் விற்பனையை ஒழுங்குபடுத்தும் ஒரு வழிமுறையை உருவாக்கிட பணிபுரிந்துக் கொண்டிருக்கின்றது.

கிளர்ச்சிக் குழுவின் மீது தடை

- ❖ மத்திய உள்துறை அமைச்சகம், இந்தியாவில் தீவிரவாதத்தை ஊக்குவிப்பதிலும் இளைஞர்களை தீவிரவாத நடவடிக்கைகளுக்காக வேண்டி அவர்களைத் தயார்படுத்தி ஆளெடுப்பதிலும் ஈடுபடும் தெஹ்ரீக்-உல்-முஜாகிதீன் அமைப்பை சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (Unlawful Activities (Prevention) Act - UAPA) கீழ் தடை செய்திருக்கின்றது.
- ❖ இது 1990-ஆம் ஆண்டுகளில் காஷ்மீரின் விடுதலை என்ற நோக்கத்திற்குப் போராடுவதற்காக அமைக்கப்பட்டது என கூறிக் கொண்டு உருவாக்கப்பட்டது.

சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்

- ❖ இச்சட்டம் இந்தியாவில் தீவிரவாத அமைப்புகளின் பயங்கரவாதச் செயல்களைத் வேலைகளை திறம்பட தடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கின்றது.
- ❖ இதன் முதன்மையான நோக்கம், இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒற்றுமைக்கு எதிராக முடுக்கிவிடப்பட்ட நடவடிக்கைகளை கையாளும் பாதுகாப்பு அமைப்புகளுக்கு அதிகாரம் அளிப்பதே ஆகும்.
- ❖ மேலும் இந்தச் சட்டத்தின்படி எந்தவொருப் பிரிவினைவாத இயக்கத்திற்கு ஆதரவளிப்பதும் இந்தியா தனக்கென்று சொந்தம் கொண்டாடும் பகுதிகளை வெளிநாட்டினர் உரிமை கொண்டாடும் போது அதற்கு ஆதரவளிப்பதும் குற்றமாகும்.


- ❖ 1967-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இச்சட்டம், 2008 மற்றும் 2012-ஆம் ஆண்டு ஆகிய இரு காலங்களில் திருத்தப்பட்டிருக்கின்றது.

சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய நல மையங்கள்

- ❖ பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (Pradhan Mantri Jan Arogya Yojana - PMJAY), சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம் ஆகிய இரு துணைப் பிரிவுகளை ஆயுஷ்மான் பாரத் திட்டம் கொண்டிருக்கின்றது.
- ❖ 10.74 கோடி குடும்பங்களுக்கான ஒரு சுகாதாரக் காப்பீட்டுத் திட்டமான பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டம் 2011-ஆம் ஆண்டு சமூக-பொருளாதார சாதிவாரியான கணக்கெடுப்பின் (Socio Economic Caste Census 2011 – SECC 2011) தரவுகளத்தின் மூலம் பயனாளிகளை அடையாளம் கண்டுள்ளது.

தேசிய குடற்புழு நீக்கத்திற்கான தினத்தின் 8-வது சுற்றுப் பரப்புரை

- ❖ சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் நாடு முழுவதும் தனது தேசிய குடற்புழு நீக்கத்திற்கான தினத்தின் 8-வது சுற்றை நடத்தியது.
- ❖ இத்தினம் குழந்தைகளின் மத்தியில் குடலில் ஒட்டுண்ணி புழுக்களின் தாக்கத்தைக் குறைப்பதற்கு எண்ணுகின்றது.



- ❖ இது ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 10-ஆம் தேதியும் ஆகஸ்டு 10-ஆம் தேதியும் நடத்தப்படுகின்றது.
- ❖ இத்தினத்தின் நிகழ்ச்சியன்று 1 முதல் 19 வயதிற்குட்பட்ட பிரிவில் இருக்கும் பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் பாலர் பள்ளி செல்லும் குழந்தைகள் ஆகியோருக்கு

அல்பென்டாசோல் மாத்திரைகள் வாய் வழியாக கொடுக்கப்படும்.

- ❖ உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி, 14 வயதிற்கு உட்பட்ட பிரிவில் 64 சதவிகித இந்திய மக்கள் இத்தகைய தொற்றுநோய்கள் தாக்கும் அபாயத்தில் இருக்கின்றனர்.
- ❖ இந்த சுற்றின் போது ஏறக்குறைய 24 கோடி குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினர் சிகிச்சையளிக்கப்படுவர்.

ரகாத் பயிற்சி

- ❖ பிப்ரவரி 11-12 தேதிகளில் ராஜஸ்தானில் ஜெய்ப்பூர், கோட்டா ஆல்வார் ஆகிய பகுதிகளில் பேரிடர் நிவாரணப் பயிற்சி பரிசோதிக்கப்பட்டது.
- ❖ இந்திய ராணுவத்தின் சார்பாக, ஜெய்ப்பூரைச் சேர்ந்த சப்த சக்தி பிரிவு ஒரு மனிதாபிமான கூட்டு உதவிப் பயிற்சியையும், பேரிடர் நிவாரணப் பயிற்சியையும் நடத்தியது.
- ❖ இப்பயிற்சி தேசியப் பேரிடர் மேலாண்மை அமைப்பின் ஒத்துழைப்புடன் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
- ❖ இந்தக் கூட்டுப் பயிற்சி பின்வருபவர்களின் பங்களிப்பைக் கொண்டிருக்கும்.
 - ✓ ஆயுதப் படைகள்
 - ✓ தேசியப் பேரிடர் மேலாண்மை பதிலெதிர்ப்பு முறை
 - ✓ ராஜஸ்தான் மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையம்.
- ❖ சமமட்ட இருக்கைப் பயிற்சி என்ற வடிவத்தில் ஜெய்ப்பூரில் ஆரம்பித்து கோட்டா மற்றும் ஆல்வாரைத் தொடும் வண்ணம் இந்தப் பயிற்சி மூன்று இடங்களிலும் ஒரே நேரத்தில் நடத்தப்படும்.

வாக்காளர் சரிபார்ப்பு மற்றும் தகவல் திட்டம்

- ❖ அடுத்து வரவிருக்கும் 2019 பொதுத் தேர்தலையொட்டி குடிமக்கள் தங்கள் பெயர், தங்கள் பதிவுகள், தங்கள் வாக்காளர் விவரங்களில் மாற்றங்கள் மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளில் திருத்தங்கள் ஆகியவற்றை மேற்கொள்வதற்காக இந்தியத் தேர்தல் ஆணையம் வாக்காளர் சரிபார்ப்பு மற்றும் தகவல் திட்டம் என்பதை ஆரம்பித்திருக்கின்றது.
- ❖ மேலும் தேர்தல் ஆணையம் வாக்காளர் உதவி மைய எண்ணாக 1950 என்ற வசதியுடன் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களில் தொடர்பு மையங்களையும் ஏற்படுத்தியிருக்கின்றது. இந்த தகவல் மையங்கள் அழைப்பாளர்களுக்கு உதவிடும் வகையில் சமீபத்திய தகவல் மற்றும் தொலைத் தொடர்பு உள்கட்டமைப்பைக் கொண்டிருக்கும்.



- ❖ மாற்றுத் திறனாளிகள் புதிய பதிவு, முகவரியில் மாற்றம், விவரங்களில் மாற்றம் மற்றும் தங்களை மாற்றுத் திறனாளிகள் என்று குறிப்பிடுவது ஆகியவற்றை கைபேசி செயலியின் மூலம் செய்வதற்கு வசதியாக PWD செயலி என்ற செயலியும் வெளியிடப்பட்டது.

அரசியலமைப்பு (125வது மசோதா)

- ❖ வடகிழக்குப் பகுதியின் ஆறாவது பட்டியலில் உள்ள 10 தன்னாட்சி மன்றப் பகுதிகளின் நிர்வாக மற்றும் நிதி அதிகாரங்களை அதிகப்படுத்தி வேண்டி அரசியலமைப்பு [125வது திருத்தம்] மசோதா ஒன்றை அரசு மாநிலங்களவையில் அறிமுகம் செய்திருக்கின்றது.
- ❖ இந்த திருத்தம் அசாம், மேகாலயா, திரிபுரா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் ஒரு கோடி பழங்குடி மக்களுக்கு உதவிடும்.
- ❖ இந்த முன்மொழியப்பட்ட திருத்தங்கள் கடைமட்ட நிலையில் ஜனநாயகம் உறுதிப்படுத்தப்படும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம உள்ளாட்சி மன்றங்களை ஏற்படுத்தும்.
- ❖ இந்த கிராம மன்றங்கள் பொருளாதார மேம்பாடு மற்றும் சமூக நீதி ஆகியவற்றுக்கான திட்டங்களைத் தயாரித்திடும் வகையில் அதிகாரமளிக்கப்பட்டிருக்கும்.
- ❖ நிதிக் குழு அவர்களுக்குத் தேவையான நிதி ஆதாரங்களைப் பகிர்ந்திடுவது தொடர்பாக பரிந்துரைக்க அதிகாரமளிக்கப்பட்டிருக்கும்.
- ❖ தன்னாட்சி மன்றங்கள் தற்போது, குறிப்பிட்ட திட்டங்களுக்காக மத்திய அமைச்சகங்களிடமிருந்து வரும் மானியங்களையும் மாநில அரசின் நிதிகளையும் நம்பியிருக்கின்றது.
- ❖ இந்த திருத்தத்திற்கு ஒப்புதலளிக்கப்பட்டால் அது ஆறாவது பட்டியல் பகுதிகளான அசாம், மிசோரம், மேகாலயா மற்றும் திரிபுரா பகுதிகளில் உள்ள கிராம மற்றும் நகராட்சி மன்றங்களில் குறைந்தது மூன்றில் ஒரு பங்கு இடங்களை பெண்களுக்கு என்று ஒதுக்கும்.

ஆறாவது பட்டியல்

- ❖ அரசியலமைப்பின் ஆறாவது பட்டியல் நான்கு வடகிழக்கு மாநிலங்களான அசாம், மேகாலயா, திரிபுரா மற்றும் மிசோரம் ஆகிய பகுதிகளில் உள்ள பழங்குடியினரின் நிர்வாகத்தோடு தொடர்புடையதாகும்.

மருத்துவத் தாவர வகை உயிரினங்களின் பாதுகாப்பு மற்றும் மேம்பாடு

- ❖ இந்திய தாவரவியல் ஆய்வு நிறுவனத்தின் தகவலின் படி, இந்தியாவில் 8000க்கும் மேற்பட்ட மருத்துவத் தாவர வகை உயிரினங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
- ❖ மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் கீழுள்ள தேசிய மருத்துவ வகைத் தாவரங்கள் மன்றம், நாடு முழுவதும் மருத்துவ வகைத் தாவரங்களைப் பயிரிடுதல், பாதுகாத்தல், செயல்முறைப்படுத்தல் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவற்றை ஊக்குவிப்பதற்காக பின்வரும் திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றது.
 - ✓ மத்திய அரசால் நிதியுதவி அளிக்கப்படும் திட்டமான தேசிய ஆயுஷ் திட்டம்
 - ✓ மருத்துவக் குணமுள்ள தாவரங்களின் பாதுகாப்பு, மேம்பாடு மற்றும் நீடித்த மேலாண்மை என்பதன் மீது மத்தியத் துறைத் திட்டம்.
 - ✓ மருத்துவக் குணமுடைய தாவரங்களின் உற்பத்திக்கான விருப்ப சான்றளிப்புத் திட்டம்

பெட்ரோடெக் 2019

- ❖ உத்திரப் பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டா நகரில் இந்தியாவின் அதிஅற்புதமான ஹைட்ரோ கார்பன் மாநாட்டின் 13-வது பதிப்பான பெட்ரோடெக் 2019 என்ற மாநாடு இந்திய கண்காட்சி மையத்தில் பிரதமரால் துவக்கி வைக்கப்பட்டது.
- ❖ இந்த மூன்று நாள் நிகழ்வு 95 நாடுகளைச் சேர்ந்த ஆற்றல் துறை அமைச்சர்களுடன் ஏறக்குறைய 70 நாடுகளைச் சேர்ந்த 7000 பிரதிநிதிகள் கலந்து கொண்ட நாட்டின் மிகப்பெரிய ஹைட்ரோ கார்பன் மாநாடு ஆகும்.
- ❖ இது மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தால் நடத்தப்படுகின்றது.
- ❖ 2016-ஆம் ஆண்டு டிசம்பரில் பெட்ரோடெக் மாநாட்டின் 12-ஆம் பதிப்பு புதுதில்லியில் நடத்தப்பட்டது.
- ❖ அமெரிக்கா மற்றும் சீனாவையடுத்து கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை நுகர்கின்ற உலகின் 3-வது மிகப்பெரிய நாடு இந்தியா ஆகும்.

சேனா விருது

- ❖ காஷ்மீரின் உதம்பூரில், மேன்மை தங்கிய மற்றும் வீரச் செயல்கள் புரிந்தமைக்கான பட்டம் வழங்கும் விழாவில் 92 ராணுவ வீரர்களுக்கு சேனா விருதுகள் வழங்கப்பட்டன.
- ❖ இந்நிகழ்வில் 76 விருதுகள் வீரதீரச் செயல்களுக்காகவும் 7 விருதுகள் மேன்மை தங்கியச் செயல்களுக்காகவும் 8 விருதுகள் சிறப்புச் சேவைகளுக்காகவும் விருதாளர்களுக்கு வழங்கப்பட்டன.
- ❖ அசோக் சக்ரா விருதினைப் பெற்ற லான்ஸ் நாயக் நசீர் அகமது வாணியும் ஒரு கோலுடன் சேனா விருது வழங்கப்பட்டார். அவரது மறைவிற்குப் பிறகு அரசின் சார்பாக அவரது மனைவியால் அவ்விருது பெற்றுக் கொள்ளப்பட்டது.

ஆராய்ச்சிச் சூழலை மேம்படுத்துவதற்கான திட்டங்கள்

- ❖ இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்களில் ஆராய்ச்சிக் குழுவை மேம்படுத்துவதற்காகவும் இளம் ஆராய்ச்சியாளர்களை ஈர்த்துத் தக்க வைப்பதற்காகவும் அரசு பின்வரும் திட்டங்களை ஆரம்பித்திருக்கின்றது.
- ❖ பிரதம மந்திரியின் ஆராய்ச்சி உதவித் தொகை
 - திறமையான மாணவர்களை நாட்டிற்குள்ளேயே ஆராய்ச்சியில் ஈடுபடுத்த கவர்ச்சிகரமான உதவித்தொகை அளிக்கப்படுகின்றது.
 - தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு 5 வருடங்கள் உதவித்தொகை வழங்கப்படுகின்றன.
 - ✓ முதல் இரண்டு வருடங்களுக்கு மாதத்திற்கு 70000 ரூபாய்
 - ✓ மூன்றாம் வருடத்தில் மாதத்திற்கு 75000 ரூபாய்
 - ✓ வருடாந்திர ஆராய்ச்சிக்கான உதவித் தொகை மானியமாக இரண்டு லட்ச ரூபாயுடன் 4வது மற்றும் 5வது வருடங்களில் மாதத்திற்கு 80000 ரூபாய்.
- ❖ ஆராய்ச்சிப் பூங்காக்களை ஏற்படுத்துதல்
 - கரக்பூர் ஐஐடி, பம்பாய் ஐஐடி, டெல்லி ஐஐடி, கௌஹாத்தி ஐஐடி, கான்பூர் ஐஐடி, ஹைதராபாத் ஐஐடி, காந்தி நகர் ஐஐடி மற்றும் பெங்களூரு இந்திய அறிவியல் மையம் ஆகிய இடங்களில் ஆராய்ச்சி மையங்களை ஏற்படுத்துதல்.
- ❖ புதுமை மற்றும் தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சிக்கான தாக்கம் (Impacting research in Innovation and Technology - IMPRINT)
- ❖ உச்சத்தார் அவிஷ்கார் யோஜனா (Uchhatar Avishkar Yojana - UAY)
 - தொழிற்துறைகளின் தேவைகளை நேரடியாக பாதிக்கும் உயர் வகைக்கான புதுமைகளை மேம்படுத்தி அதன் மூலம் இந்திய உற்பத்தித் துறையின் போட்டித் திறனை அதிகரிக்க இது எண்ணுகின்றது.
- ❖ வருடாந்திர அடிப்படையில் ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்கள் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
- ❖ தங்கள் வளாகத்திற்குள்ளேயேப் புத்தாக்கத்திற்கானச் சுற்றுச்சூழலை மேம்படுத்திட 960 உயர் கல்வி நிலையங்களில் நிறுவனங்களின் புத்தாக்கக் குழுக்கள் ஏற்படுத்தப்படுகின்றன.
- ❖ பகுதிநேர M.Tech மற்றும் பிஎச்டி படிப்பிற்கான சிறந்த பட்டதாரி பொறியியலாளர்களை ஈர்த்து, ஊக்கமூட்டி அவர்களுக்கு உதவித்தொகை அளிக்கும் நோக்குடன் என்ஐடியில் பயிற்றுநர் ஆசிரியர் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மைதிலி மொழியைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள்

- ❖ மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் மைதிலி மொழியையும் அதன் எழுத்து வடிவத்தையும் மேம்படுத்திப் பாதுகாப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட குழுவின் பரிந்துரைகளில் சிலவற்றை ஏற்றுக்கொண்டது.

- ❖ ஏற்றுக் கொள்ளப்பட்ட பரிந்துரைகள் பின்வருமாறு:
 - பீகாரின் தர்பாங்காவில் காமேஸ்வர் சிங் சமஸ்கிருத பல்கலைக்கழகம் அல்லது லலித் நாராயண் மிதிலாப் பல்கலைக்கழகம் ஆகிய ஏதேனும் ஒன்றில் கையெழுத்து மற்றும் எழுத்து மையத்தை ஏற்படுத்துதல்.
 - இந்திய மொழிகளுக்கான தொழில்நுட்ப வளர்ச்சித் துறையில் மேம்படுத்தப்பட்ட மிதிலாக்சார் என்பதன் யுனிகோடு (கணினி எழுத்து) எழுத்து வடிவங்கள் தொடர்பான பணிகளை விரைவாக நிறைவு செய்தல்.
 - மிதிலாக்சார் எழுத்து வடிவங்களைக் கற்பிப்பதற்கான கேட்பொலிக் காட்சிப் பொருட்களைத் தயார் செய்தல்.

மைதிலி மொழி மற்றும் எழுத்து வடிவம்

- ❖ இந்தியத் துணைக் கண்டத்தின் பூர்வீகமான மொழியான மைதிலி ஒரு இந்தோ ஆரிய மொழி வகையைச் சார்ந்ததாகும். இது பெரும்பாலும் இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் பேசப்படுகின்றது.
- ❖ இது பீகார் மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் பேசப்படுகின்றது. மேலும் இது 8-வது பட்டியலில் அங்கீகரிக்கப்பட்ட 22 இந்திய மொழிகளில் ஒன்றாகும்.
- ❖ மிதிலாக்சார் அல்லது தீர்ஹதா என்பது பரந்த மிதிலா மொழிக் கலாச்சாரத்தின் எழுத்து வடிவம் ஆகும்.
- ❖ இது ஒரு மிகவும் பழமையான எழுத்து வடிவம் ஆகும். மேலும் இது பரந்து விரிந்த வடகிழக்கு இந்தியாவின் எழுத்து வடிவங்களில் ஒன்றாகும்.
- ❖ மிதிலாக்சார், பங்களா, அசாமிஸ், நேவாரி, ஓடியா மற்றும் திபெத்தியன் ஆகியன அம்மொழிக் குடும்பத்தின் உறுப்பினர்கள் ஆகும்.

தேசிய எரிவாயு விநியோகக் கட்டமைப்பு

- ❖ தேசிய எரிவாயு விநியோகக் கட்டமைப்பை ஏற்படுத்திட மத்திய அரசு திட்டமிட்டிருக்கின்றது.
- ❖ 2006 ஆம் ஆண்டு, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை மன்றச் சட்டத்தின் கீழ், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியம் (Petroleum and Natural Gas Regulatory Board - PNGRB) ஒரு ஆணையமாக அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றது.
- ❖ இது பிராந்தியப் பகுதிகளில் நகர எரிவாயு விநியோகக் கட்டமைப்பை ஏற்படுத்துவதற்காக நிறுவனங்களுக்கு அனுமதியளிப்பு அங்கீகாரத்தை வழங்கும்.
- ❖ தேசிய வரிவாயு விநியோகக் கட்டமைப்பின் நோக்கங்கள் பின்வருமாறு
 - இயற்கை எரிவாயுவை அணுகுவதில் நாட்டிற்குள் இருக்கும் பிராந்திய ஏற்றத் தாழ்வுகளை களைவது மற்றும் நாடு முழுவதும் சுத்தமான மற்றும் பசுமையான எரிபொருளை வழங்குவது.
 - எரிபொருள் தேவைப்படும் இடங்களை எரிவாயுவின் மூல இடங்களுடன் இணைப்பது மற்றும் பலதரப்பட்ட துறைகளில் உள்ள நுகர்வோர்களுக்கு எரிவாயு

கிடைப்பதை உறுதி செய்வது.

- அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு மற்றும் குழாய் மூலம் இயற்கை எரிவாயு ஆகியவற்றின் விநியோகத்திற்காக பல்வேறு நகரங்களில் நகர எரிவாயு விநியோகக் கட்டமைப்பை மேம்படுத்துவது.

லாஆசியா மனித உரிமைகள் மாநாடு 2019

- ❖ முதலாவது லாஆசியா மனித உரிமைகள் மாநாடு புதுதில்லியில் இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்துடன் இணைந்து லாஆசியா அமைப்பால் நடத்தப்பட்டது.
- ❖ இம்மாநாடு அனைத்து நபர்களுக்கும் மத்தியில் முக்கியத்துவம் வாய்ந்த தலைப்புகளின் மீது அனுபவத்தையும் உள்ளார்ந்த அறிவையும் பகிர்ந்து கொள்ள வழங்கறிஞர்களுக்கும் சட்டத் தொழிலோடுத் தொடர்புடைய தொழில்நுட்ப நிபுணர்களுக்கும் ஒரு புதுமையான வாய்ப்பினை வழங்கிட எண்ணுகின்றது.
- ❖ 2019 ஆம் ஆண்டிற்கான லாஆசியா மனித உரிமைகள் மாநாட்டின் கருத்துரு, "அரச அதிகாரம், வணிகம் மற்றும் மனித உரிமைகள் – தற்காலத்தைய சவால்கள்" என்பதாகும்.

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்

- ❖ இரயில் வண்டி 18 என்று அறியப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இந்தியாவின் முதல் நடுத்தர உயர்வேக இரயில் வண்டியாகும்.
- ❖ இதன் துவக்க விழா 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதியன்று புதுதில்லியில் பிரதமரால் கொடியசைத்துத் துவக்கி வைக்கப்பட்டது.



- ❖ வண்டி முழுவதும் குளிர்வசதி செய்யப்பட்ட இந்த சொகுசு வண்டி புதுதில்லியையும் வாரணாசியையும் இணைக்கிறது. மொத்தப் பயணத்தையும் 8 மணி நேரங்களில் மொத்த 750 கிலோ தூரத்தை மணிக்கு 130 கிலோமீட்டர் என்ற வேகத்தில் இது பூர்த்தி செய்யும்.



- ❖ இது கான்பூர் மற்றும் அலகாபாத் (பிரயாக்ராஜ்) ஆகிய இடங்களில் நிறுத்தங்களைக் கொண்டிருக்கும்.

டசால்ட் விமான நிறுவனத்துடனான ஒப்பந்தம்

- ❖ பிரான்சின் விமான உற்பத்தியாளரான டசால்ட் விமான நிறுவனத்துடன் ஒரு மூன்று வருட ஒப்பந்தத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குநரகம் (Directorate of Employment and Training) கையெழுத்திட்டு இருக்கின்றது.
- ❖ விமானக் கட்டமைப்பு மற்றும் உதிரி பாகங்களைப் பொருத்தும் துறையில் மாணவர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காக அது தமிழ்நாட்டில் இரண்டு தொழில் பயிற்சி நிறுவனங்களையும் சேர்த்து மொத்தம் 3 பயிற்சி நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்து இருக்கின்றது.
- ❖ தமிழ்நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு நிலையங்கள் :
 - மத்திய அரசால் சென்னையில் நடத்தப்படும் தேசிய திறன் பயிற்சி நிலையம்
 - மாநில அரசால் கோயம்புத்தூரில் நடத்தப்படும் ஐடிஐ.
- ❖ இத்திட்டத்திற்காக மூன்றாவதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையம் மகாராஷ்டிராவின் நாக்பூரில் இருக்கின்றது.

ஜாலியன் வாலாபாக் தேசிய நினைவக (திருத்த) மசோதா, 2018

- ❖ 16வது மக்களவையின் கடைசிக் கூட்டத் தொடரில் ஜாலியன் வாலாபாக் தேசிய நினைவக (திருத்த) மசோதா, 2018 ஆனது நிறைவேற்றப்பட்டது.
- ❖ 1919 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13-ம் தேதி அமிர்தசரஸின் ஜாலியன் வாலாபாக்கில் கொல்லப்பட்டவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் நினைவாக தேசிய நினைவகத்தை அமைப்பதற்காக 1951 ஆம் ஆண்டு ஜாலியன் வாலாபாக் தேசிய நினைவகச் சட்டம் ஏற்படுத்தப்பட்டது.
- ❖ 1951 ஆம் ஆண்டு சட்டமானது தேசிய நினைவகத்தை நிர்வகிப்பதற்காக அறக்கட்டளையை ஏற்படுத்தவும் வழி செய்துள்ளது. அந்த அறக்கட்டளையானது பின்வருபவர்களை உறுப்பினர்களாகக் கொண்டிருக்கும்.
 - தலைவர் என்ற பதவியில் பிரதமர்,
 - இந்திய தேசியக் காங்கிரஸின் தலைவர்
 - மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர்
 - மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவர்
 - பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சர் மற்றும் ஆளுநர்
 - மத்திய அரசினால் நியமிக்கப்பட்ட மூன்று சிறந்த ஆளுகைகள்

2018 திருத்தம்

- ❖ 2018 ஆம் ஆண்டு திருத்த மசோதாவானது அறக்கட்டளையில் உறுப்பினராக இருக்கும்

இந்திய தேசியக் காங்கிரஸின் தலைவரை நீக்குகிறது.

- ❖ மேலும் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் யாரும் இல்லாத பொழுது மக்களவையில் மிகப்பெரிய எதிர்க்கட்சியின் தலைவரே அறக்கட்டளையில் உறுப்பினராக இருப்பார் என்றும் தெளிவுபடுத்துகிறது.
- ❖ 1951 ஆம் ஆண்டு சட்டத்தின்படி மத்திய அரசினால் நியமிக்கப்படும் புகழ்பெற்ற 3 நபர்கள் 5 ஆண்டுகள் பதவிக் காலத்தைக் கொண்டிருப்பர். மேலும் அவர்கள் மறுமுறையும் அப்பதவிக்கு நியமிக்கப்படுவதற்குத் தகுதியுடையவர்கள் என்று அச்சட்டம் கூறுகிறது.
- ❖ மத்திய அரசினால் நியமிக்கப்பட்ட 3 உறுப்பினர்களின் பதவிக் காலம் முடிவடையும் முன்னரே எந்தவொரு காரணமும் இல்லாமல் அவர்களை மத்திய அரசு நீக்குவதற்கான ஒரு புதிய பிரிவை 2018 ஆம் ஆண்டு மசோதா இணைத்துள்ளது.

DODO-வின் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு நிலையங்கள் - வழிகாட்டுதல்கள்

- ❖ 2019 ஆம் ஆண்டின் பெட்ரோடெக் மாநாட்டின் ஒரு பகுதியாக, இந்தியாவில் வணிகர்களுக்குச் சொந்தமான மற்றும் வணிகர்களே நிர்வகிக்கும் (DODO – Dealer Owned and Dealer Operated) அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு நிலையங்களை அமைப்பதற்கான வழிகாட்டுதல்களை மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் வெளியிட்டார்.
- ❖ இந்தப் புதிய வழிகாட்டுதலானது DODO கொள்கையுடன் பொருந்தும் வகையில் ஒரே மாதிரியான அமைப்பைக் கொண்டு வருவதற்கான ஒரு ஆலோசகராக இது செயல்படும்.
- ❖ மேலும் இது சுற்றுச்சூழலில் சுகாதாரம் மற்றும் தூய்மை ஆகியவற்றை ஏற்படுத்த உதவும்.
- ❖ இந்தப் புதிய வழிகாட்டுதலானது நாடெங்கிலும் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு எளிதில் கிடைக்கப் பெறுவதற்கு உதவும். மேலும் இது மக்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் வணிக ரீதியிலான அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவிற்கு மாற உதவும்.

ரபேல் ஒப்பந்தம் - தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் அறிக்கை

- ❖ ரபேல் ஒப்பந்தம் மீதான இந்தியக் கணக்குத் தணிக்கையாளரின் அறிக்கையானது இந்தியக் குடியரசுத் தலைவரிடம் அளிக்கப்பட்டு, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அது சமர்ப்பிக்கப்பட்டது.
- ❖ இந்த தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் அறிக்கையானது, "இந்திய விமானப் படையின் மூலதனக் கொள்முதல்" என்ற தலைப்பைக் கொண்டுள்ளது.
- ❖ இந்த அறிக்கையானது இரண்டு தொகுதிகளைக் கொண்டுள்ளது. அதில் ஒரு தொகுதி ரபேல் ஒப்பந்தம் குறித்தும் ஒப்பந்தத்தின் விலை மற்றும் கொள்முதல் குறித்தும் விவரிக்கிறது.

CLCS – TUS : நீட்டிப்பு

- ❖ 12-வது ஐந்தாண்டு திட்டம் முடிவடைந்த பின்னரும் 2017-18 முதல் 2019-20 ஆம் ஆண்டு வரை கடனுடன் இணைக்கப்பட்ட மூலதன மானியம் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டுத் திட்டத்தை (CLCS-TUS: Credit Linked Capital Subsidy and Technology Up-gradation Scheme) மேலும் மூன்று ஆண்டுகள் நீட்டிக்க பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.
- ❖ இந்தத் திட்டமானது
 - சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான தொழில்நுட்ப மேம்பாடு
 - சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களினால் தயாரிக்கப்படும் பொருட்களின் தரத்தை மேம்படுத்துதல்
 - உற்பத்தித் திறனை உயர்த்துதல் மற்றும் வீணாவதைக் குறைத்தல்
 - தொடர்ந்து மேம்படுத்துதலுக்கான கலாச்சாரத்தை ஊக்குவித்தல்
 ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.
- ❖ இத்திட்டமானது அங்கீகரிக்கப்பட்ட 51 துணைத் துறைகள் / பொருட்களின் நன்கு நிறுவப்பட்ட மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தை ஊக்குவிக்க 15 சதவிகித மூலதன மானியத்தை அளிக்கும்.

மனிதக் கழிவுகளை அகற்றுவோருக்கான தேசிய ஆணையம்

- ❖ 2019 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை பதவிக் காலம் உள்ள மனிதக் கழிவுகளை அகற்றுவோருக்கான தேசிய ஆணையத்தின் (NCSK - National Commission for Safai Karmacharis) பதவிக் காலத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பதற்கான பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
- ❖ மனிதக் கழிவுகளை அகற்றுவோருக்கான தேசிய ஆணையச் சட்டம், 1993-ல் உள்ள விதிமுறைகளின்படி 1993 ஆம் ஆண்டில் மனிதக் கழிவுகளை அகற்றுவோருக்கான தேசிய ஆணையம் அமைக்கப்பட்டது.
- ❖ தொடக்கத்தில் 1997 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை உள்ள காலத்திற்கு மட்டுமே இந்த ஆணையம் அமைக்கப்பட்டது.
- ❖ பின்னர் இதன் வரம்பெல்லையானது 2002 ஆம் ஆண்டு மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டது. அதன்பின்னர் இதன் வரம்பெல்லை 2004 ஆம் ஆண்டு பிப்ரவரி 29 வரை நீட்டிக்கப்பட்டது.
- ❖ NCSK சட்டமானது 2004 ஆம் ஆண்டு பிப்ரவரி 29 ஆம் தேதியுடன் காலாவதியானது. அதன் பின்னர் அவ்வப்போது சட்டப்பூர்வமற்ற அமைப்பாக NCSK-ன் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டது.
- ❖ தற்பொழுதுள்ள NCSK ஆணையத்தின் பதவிக் காலமானது 2019 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடையவிருக்கிறது.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் திருமணப் பதிவு மசோதா, 2019

- ❖ வெளிநாடு வாழ் இந்தியர்கள் திருமணப் பதிவு மசோதா 2019ஐ அறிமுகப்படுத்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
- ❖ இது இந்தியக் குடிமக்களில் பெரும்பாலும் வெளிநாடு வாழ் இந்தியப் பெண்களின் கணவர்களால் அவர்களது மனைவிகள் ஏமாற்றப்படுவதற்கு எதிராக அவர்களுக்கு பாதுகாப்பு அளித்தல் மற்றும் அதிக பொறுப்புடைமையை ஏற்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- ❖ இந்த புதிய மசோதாவின்படி, வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் இந்தியக் குடிமக்களுக்கிடையே நிகழும் திருமணத்தை இந்தியாவிலோ அல்லது இந்தியத் தூதரகங்கள் அல்லது வெளிநாடுகளில் உள்ள இந்திய அலுவலகங்களிலோ திருமணம் நடந்து 30 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும்.
- ❖ இந்தத் திருமணத்தை 30 நாட்களுக்குள் பதிவு செய்யவில்லையெனில் வெளிநாடு வாழ் இந்தியரின் கடவுச் சீட்டு இரத்து செய்யப்படும். மேலும் அவர்களுக்கு அழைப்பாணை மற்றும் பிடியாணை உத்தரவு வழங்கப்படும்.
- ❖ இந்த மசோதா பின்வரும் சட்டங்களில் தேவையான மாற்றங்களை ஏற்படுத்தும்.
 - கடவுச் சீட்டுகள் சட்டம், 1967 மற்றும்
 - பிரிவு 86 A-ஐ இணைப்பதன் மூலம் உருவாக்கப்பட்ட குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1973.

சுவச் சக்தி 2019

- ❖ புதுதில்லியில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் மார்க்கூக் மண்டலின் எராவல்லி கிராமம் 2019 ஆம் ஆண்டின் சுவச் சக்தி விருதை வென்றுள்ளது.
- ❖ இந்த விருதானது மத்திய அரசின் புகழ்பெற்ற திட்டமான சுவச் சுந்தர் செளச்சாலயாவினால் வழங்கப்பட்டது.
- ❖ 2019 ஆம் ஆண்டின் சுவச் சக்தி என்பது நாடெங்கிலும் உள்ள பெண் பஞ்சாயத்து உறுப்பினர்கள் மற்றும் பெண் பஞ்சாயத்து தலைவர்களினால் கலந்து கொள்ளப்பட்ட ஒரு தேசிய நிகழ்ச்சியாகும். இதன் நோக்கம் பெண்களுக்கு அதிகாரமளித்தலாகும்.

டாக்டர் அனூப் சத்பாத்தி குழு - அறிக்கை

- ❖ தேசிய அளவில் குறைந்தபட்ச ஊதியத்தை (NMW - National Minimum Wage) நிர்ணயிப்பதற்கான முறையை ஆய்வு செய்தல் மற்றும் பரிந்துரைத்தல் ஆகியவற்றிற்காக டாக்டர் அனூப் சத்பாத்தி தலைமையின் கீழ் ஒரு வல்லநர் குழுவை மத்திய தொழிலாளர்கள் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சகம் அமைத்துள்ளது.
- ❖ இந்த வல்லநர் குழுவானது, "தேசிய அளவில் குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிப்பதற்கான முறையைத் தீர்மானித்தல்" என்ற அறிக்கையை 14.02.2019 அன்று மத்திய அரசிடம் சமர்ப்பித்தது.
- ❖ இந்த அறிக்கையானது தேசிய அளவில் குறைந்தபட்ச ஊதியம் தேர்ந்தெடுக்கப்படும்

முறை குறித்து முத்தரப்பு அமைப்புகளிடமிருந்து ஒப்புதலைப் பெறுவதற்காகவும் கலந்தறிவதற்காகவும் அமைச்சகத்தின் இணையதளத்தில் வைக்கப்பட்டுள்ளது.

- ❖ இந்தியத் தொழிலாளர் கருத்தரங்கு 1957-ன் ஒட்டுமொத்த வழிகாட்டுதல்கள் மற்றும் 1992 ஆம் ஆண்டின் தொழிலாளர் எதிர் ரெப்டாகோஸ் பிரெட் அண்ட் கோ வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிப்பதற்காக அறிவியல்பூர்வ முறையைப் பயன்படுத்தி இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

குழுவின் பரிந்துரைகள்

- ❖ தேசிய அளவில் குறைந்தபட்ச ஊதிய நிர்ணயிப்பதற்கு கலாச்சார ரீதியில் உண்ணக் கூடிய தகுந்த சரிவிகித சம உணவு முறை.
- ❖ குறைந்தபட்ச ஊதியமானது ஆடை, எரிபொருள் மற்றும் மின்சாரம், வீட்டு வாடகை போன்ற உணவுப் பொருள் அல்லாத இன்றியமையாத பொருட்களின் மீதான நியாயமான செலவினம் ஆகியவற்றைக் கொண்டிருத்தல் வேண்டும்.

Region I	Region II	Region III	Region IV	Region V
Assam, Bihar, Jharkhand, Madhya Pradesh, Odisha, Uttar Pradesh and West Bengal	Andhra Pradesh, Telangana, Chhattisgarh, Rajasthan, Jammu & Kashmir and Uttarakhand	Gujarat, Karnataka, Kerala, Maharashtra and Tamil Nadu	Delhi, Goa, Haryana, Himachal Pradesh and Punjab	Arunachal Pradesh, Manipur, Meghalaya, Nagaland, Sikkim, Mizoram and Tripura
Rs 342 per day (Rs 8,892 per month)	Rs 380 per day (Rs 9880 per month)	Rs 414 per day (Rs 10,764 per month)	Rs 447 per day (Rs 11,622 per month)	Rs 386 per day (Rs 10,036 per month)

- ❖ 2018 ஆம் ஆண்டு ஜூலைமீயின் படி ஒரு நாளைக்கு ரூ.375 என்ற ரீதியில் தேவையை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவிற்கென்று தேசிய அளவிலான குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயித்தல் (மாதத்திற்கு ரூ.9750).
- ❖ ஒரு நாளைக்கு சராசரியாக ரூ.55 என்ற வீதம் கூடுதல் வீட்டு வாடகை படித் தொகையை அறிமுகப்படுத்துதல்.
- ❖ உள்ளூர் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு நாட்டின் வெவ்வேறான பகுதிகளுக்கு வெவ்வேறான தேசிய அளவிலான குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயித்தல்.

லேடிஸ் இணைய வாயில்

- ❖ நீர்வழிப் போக்குவரத்துகளை சரியான முறையில் பயன்படுத்துவதை உறுதி செய்வதற்காக லேடிஸ் (LADIS) என்ற புதிய தளத்தை இந்திய உள்நாட்டு நீர்வழி ஆணையம் (IWAI - Inland Waterways Authority of India) அறிமுகப்படுத்தியுள்ளது.
- ❖ இது கப்பல் மற்றும் சரக்குக் கப்பல் ஆகியவற்றின் நிகழ்நேரத் தகவல்களை அளிக்கும். எனவே அவற்றின் உரிமையாளர்கள் திட்டமிடப்பட்டவாறு தேசிய நீர்வழிப் பாதைகளில்

பயணத்தை மேற்கொள்ள முடியும்.

- ❖ இது தேசிய நீர்வழிப் பாதைகளின் மீதான சிறந்த பயன்பாட்டை உறுதி செய்வதற்கான ஒரு படியாகும்.

சுவச்தா சிறப்புமிகு விருதுகள் 2019

- ❖ 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 01 முதல் 15 ஆம் தேதி வரை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான அமைச்சகத்தினால் சஹரி சம்ரித் உத்சவ் என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது.



- ❖ இந்நிகழ்ச்சியின்போது பகுதி நிலையிலான கட்டமைப்புகள், நகர வாழ்வாதாரக் கட்டமைப்புகள் மற்றும் நகர்ப்புற உள்ளூர் அமைப்புகள் ஆகியவற்றிற்கு மொத்தம் 40 விருதுகள் வழங்கப்பட்டன.
- ❖ சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்கார் மாநகராட்சி நிர்வாகம் 2019 ஆம் ஆண்டிற்கான சுவச்தா சிறப்புமிகு விருதுகளை வென்றுள்ளது.
- ❖ சத்தீஸ்கர் மாநிலத்தின் அம்பிகாபூர் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் தமிழ்நாட்டின் கும்பகோணம் மாநகராட்சி நிர்வாகம் ஆகியவை முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது விருதுகளைப் பெற்றுள்ளன.

VAYU SHAKTHI நடவடிக்கை - 2019

- ❖ இந்திய விமானப் படையானது இந்தியாவின் 140 போர் விமானங்கள் மற்றும் தாக்குதல் நடத்தும் வானூர்திகள் ஆகியவை பங்கு பெற்ற மிகப்பெரிய நடவடிக்கையான எதிரிகளை சுட்டு வீழ்த்தும் செயல் விளக்கத்தை பாகிஸ்தான் எல்லைக்கருகில் இராஜஸ்தானின் பொக்ரானில் நடத்தியது.
- ❖ இந்த "VAYU SHAKTHI" நடவடிக்கையில் இந்திய விமானப் படையானது குறைவான எடையுள்ள போர் விமானமான தேஜாஸ், மேம்படுத்தப்பட்ட குறைவான எடையுள்ள வானூர்தி, தரையிலிருந்து வானில் உள்ள இலக்கைத் தாக்கும் ஆகாஷ் மற்றும்


வானிலிருந்து வானில் உள்ள இலக்கைத் தாக்கி அழிக்கும் ஏவுகணையான அஸ்த்ரா போன்ற உள்நாட்டு வடிவமைப்புகளின் சுட்டு வீழ்த்தும் திறனை வெளிப்படுத்தியது.

வட கர்நாடக வேளாண் வானிலையியல் (Agromet) முன்னறிவிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம்

- ❖ அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல், சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் ஆகிய துறைகளுக்கான மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கர்நாடகாவின் தார்வாடில் வேளாண் அறிவியல் பல்கலைக்கழகத்தில் உள்ள வட கர்நாடக வேளாண் வானிலையியல் முன்னறிவிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தைத் (North Karnataka Agromet Forecasting and Research Centre - NKAFC) தொடங்கி வைத்தார்.
- ❖ இது இந்தியாவின் முதலாவது வேளாண் வானிலையியல் முன்னறிவிப்பு மையமாகும்.
- ❖ இந்த மையத்தின் முதன்மையான நோக்கம் வானிலை குறித்த துல்லியமான தகவல்களைத் தருவதன் மூலம் பயிர்களைப் பாதுகாத்தல் மற்றும் நல்ல விளைச்சலை ஏற்படுத்துதல் ஆகியவற்றிற்காக விவசாயிகளுக்கு உதவுவதாகும்.
- ❖ மேலும் இந்த மையமானது வெவ்வேறு வானிலைகளில் பயிர்களை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்தான அறிவை விவசாயிகளுக்கு ஏற்படுத்தும். எனவே விவசாயிகள் தங்களது பயிர்ப் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்கூட்டியே திட்டமிடுவர்.

சர்வதேச அணைப் பாதுகாப்புக் கருத்தரங்கு 2019

- ❖ இரு நாட்கள் நடைபெறும் 5-வது சர்வதேச அணைப் பாதுகாப்புக் கருத்தரங்கு - 2019 ஆனது ஒடிசாவின் புவனேஸ்வரில் நடைபெற்றது.



- ❖ இந்தக் கருத்தரங்கானது உலக வங்கியினால் ஆதரிக்கப்படும் அணைப் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தின் (Dam Rehabilitation and Improvement Project - DRIP) ஒரு பகுதியாகும். இத்திட்டத்தின் நோக்கம் 7 மாநிலங்களில் உள்ள 223 அணைகளைப் புனரமைப்பதாகும்.

- ❖ ரூபாய் 600 கோடி மதிப்பில் ஹீராசுட் அணைக்காக கூடுதல் வழிகால்களை கட்டமைப்பது உள்பட ஓடிசாவில் உள்ள 26 மிகப்பெரிய அணைகள் புனரமைப்பிற்கான DRIP திட்டத்தில் உள்ளடங்கும்.

முத்தலாக் மீதான இரண்டாவது அவசரச் சட்டம்

- ❖ மத்திய அமைச்சரவையானது முத்தலாக் மீதான இரண்டாவது அவசரச் சட்டத்திற்கு தனது ஒப்புதலை வழங்கியுள்ளது.
- ❖ முஸ்லீம் ஆண்களால் உடனடியாக முத்தலாக் மேற்கொள்ளுதலை தண்டனைக்குரிய குற்றமாக இச்சட்டம் ஆக்கியுள்ளது.
- ❖ தலாக்-இ-பிதாத் நடைமுறையை செல்லுபடியாகாமல் செய்வதற்கான மசோதாவானது மாநிலங்களவையில் நிலுவையில் இருக்கிறது. இது ஜூன் 03 அன்று மக்களவை கலைகின்ற பொழுது இந்த மசோதாவும் காலாவதியாகிவிடும்.
- ❖ இந்தியக் குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்த் இந்த அவசரச் சட்டத்தில் கையெழுத்திட்டால், ஓராண்டுக்குள்ளாக மூன்றாவது முறையாக முத்தலாக் அவசரச் சட்டம் நடைமுறைக்கு வரும்.

DRIP - தமிழ்நாடு

- ❖ தமிழ்நாடு அரசானது அணைப் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் (DRIP – Dam Rehabilitation and Improvement Project) பணிகளை மேற்கொள்ள உலக வங்கியிடமிருந்து ரூ.1,064 கோடியிலான நிதியை எதிர்பார்க்கிறது.



PROJECT SO FAR

Dam Rehabilitation & Improvement Project mission identified Kerala, Odisha, Madhya Pradesh & Tamil Nadu in 2008 for work

<ul style="list-style-type: none"> ➤ The phase I of DRIP, which commenced in 2012, is being executed at ₹745.49cr covering 69 PWD dams and 20 Tangedco dams. Deadline is March 2020 ➤ The phase II & III of the project estimated at ₹1,064cr, covering 	<ul style="list-style-type: none"> 37 PWD dams and 22 Tangedco dams. Duration set is 10 years ➤ Dam failures are caused by age, deficiency in construction, inadequate maintenance, extreme weather or seismic event, wrong operation
---	---

- ❖ இத்திட்டத்தின் நோக்கம் மாநிலத்தில் தற்பொழுதுள்ள அணைகளின் பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதும் மாநிலத்தில் உள்ள அணைப் பாதுகாப்பிற்கான நிறுவன வழிமுறைகளானது அணைக் கட்டமைப்புகளை கையாள வலுவூட்டும் இருப்பதை உறுதி செய்வதும் ஆகும்.

- ❖ தமிழ்நாடு பொதுப் பணித்துறை மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் ஆகியவை இணைந்து DRIP-ன் நிலை II மற்றும் நிலை III-ன் கீழ் தமிழ்நாட்டில் உள்ள 59 அணைகளைப் புனரமைப்பதற்கான பரிந்துரைகளைச் சமர்ப்பித்துள்ளது.

ஸ்டெர்லைட் பிரச்சனை

- ❖ வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை இயங்குவதை அனுமதிக்கும் தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தின் ஆணையை இந்திய உச்ச நீதிமன்றம் இரத்து செய்துள்ளது.
- ❖ இந்த வகையான ஒரு ஆணையைப் பிறப்பிக்கும் அதிகாரம் தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்திற்கு இல்லை என்று இந்திய உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
- ❖ டிசம்பர் 15 அன்று தேசியப் பசுமைத் தீர்ப்பாயமானது மூன்று வாரங்களுக்குள் ஆலையின் செயல்பாடுகளை அனுமதிப்பதற்கான ஒரு புதிய ஆணையைப் பிறப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு (TNPCB - Tamil Nadu Pollution Control Board) உத்தரவிட்டிருந்தது.
- ❖ 2018 ஆம் ஆண்டு மே 28 ஆம் தேதி முதல் ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை மூடப்பட்டு இருக்கின்றது.

வீரமரணமடைந்த சிஆர்பிஎப் வீரர்களின் கடன் தள்ளுபடி

- ❖ புல்வாமா தீவிரவாதத் தாக்குதலில் வீரமரணமடைந்த வீரர்களில் 23 வீரர்களால் பெறப்பட்டுள்ள அனைத்து விதமான செலுத்தப்படாத மீதமுள்ள கடன்களையும் தள்ளுபடி செய்யவிருப்பதாக பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.
- ❖ புல்வாமா தாக்குதலில் மரணமடைந்த வீரர்களின் குடும்பங்களுக்கு காப்பீட்டுத் தொகையாக தலா ரூ.30 இலட்சம் வழங்கப்படும் என்று அந்த அரசுடைமை வங்கி தெரிவித்துள்ளது.



SBI

SBI initiatives to honour our martyred CRPF soldiers:

- Insurance of ₹30 lakh for all CRPF personnel under the SBI Defence Salary Package and expedited release of funds to the next of kin
- Waiver of the soldiers' outstanding loans with immediate effect
- Creation of a UPI for the Bharat Ke Veer initiative
- Setting up of an alternative mode of contribution by logging into onlinesbi.com and then following the path <Payment/Transfer -> Donations -> Bharat Ke Veer>
- Voluntary contributions from SBI employees, through the official Gol portal <https://bharatkeveer.gov.in>

#SBIStandsByOurSoldiers

டாப்ச்சி பயிற்சி

- ❖ இந்திய ராணுவம் தனது பீரங்கிப் படையின் திறனை வருடாந்திர டாப்ச்சி பயிற்சியில் மிக லேசான எடை கொண்ட ஹெளவிட்சர்ஸ் மற்றும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஆயுதத்தைத் தேடும் சுவாதி ரேடார் ஆகியவற்றைப் பயன்படுத்தி மெய்ப்பித்துக் காண்பித்தது.
- ❖ இந்த நிகழ்ச்சி நாசிக் அருகில் உள்ள தியோலாலி முகாமில் உள்ள மிகப்பெரிய துப்பாக்கிச் சுடும் படை தளத்தில் நடைபெற்றது.



- ❖ மேலும் இது உள்நாட்டுத் தயாரிப்பான மேம்படுத்தப்பட்ட இலகு ரக வானூர்தி, இலகு ரக தாக்குதல் வானூர்தி, சீத்தா மற்றும் சேத்தக் வானூர்தி உள்ளிட்ட கருவிகளின் வானப் பயணம் மற்றும் கண்காணிப்பு திறமைகள் ஆகியவற்றையும் சோதித்துக் காண்பித்தது.

விண்வெளித் துறையின் கீழ் புதிய நிறுவனம்

- ❖ மத்திய அமைச்சரவை விண்வெளித் துறையின் கீழ் ஒரு புதிய நிறுவனத்தை ஏற்படுத்திட தனது ஒப்புதலை அளித்திருக்கின்றது.
- ❖ இது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் மையங்களாலும் விண்வெளித் துறையால் ஏற்படுத்தப்பட்ட நிறுவனங்களாலும் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளை வணிக ரீதியாக பயன்படுத்திக் கொள்ளும்,

அனைத்திற்குமான அவசர கால உதவி எண்

- ❖ மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் மத்திய பெண்கள் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மேனகா காந்தியும் இணைந்து 15 மாநிலங்கள் / ஒன்றியப் பிரதேசத்திலும் மும்பை நகரத்திலும் பெண்கள் பாதுகாப்பு முன்னெடுப்பிற்கான அவசர கால பதிலளிப்பு ஆதரவு முறையை ஆரம்பித்து வைத்தனர்.




- ❖ 112 என்ற எண்ணானது காவல் (100), தீயணைப்பு (101), சுகாதாரம் (108), பெண்கள் பாதுகாப்பு (1090) மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு (1098) போன்றவற்றிற்கான உடனடி உதவிகளுக்கான சேவைகளை வழங்கிடும்.
- ❖ அமெரிக்காவில் உள்ள 911 என்ற எண்ணைப் போன்று இந்த ஒற்றை எண்ணானது அவசர கால சேவைகளுக்கான எண்ணாகும்.
- ❖ 16 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்கள் பின்வருமாறு: ஆந்திரப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கேரளா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்திரப் பிரதேசம், தெலங்கானா, தமிழ்நாடு, குஜராத், புதுச்சேரி, லட்சத் தீவுகள், அந்தமான், தாத்ரா நாகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ, ஜம்மு மற்றும் காஷ்மீர்.
- ❖ இந்த அவசர கால சேவைகளை அவசர கால பதிலளிப்பு ஆதரவு மையத்தின் (Emergency Response Support System - ERSS) இணைய தளத்தில் உள்ளீடு செய்வதன் மூலம் நேரடியாகவும் அணுகிட முடியும்.
- ❖ மத்திய உள்துறை அமைச்சகத்தால் வடிவமைக்கப்பட்ட 112 இந்தியா என்ற செயலியும் கூகுள் பிளே ஸ்டோரிலும் ஆப்பிள் ஸ்டோரிலும் வெளியிடப்பட்டது.
- ❖ மத்திய உள்துறை அமைச்சர், நிர்வாக நிதியின் கீழ் தமிழ்நாடு (சென்னை மற்றும் மதுரை), உத்தரப் பிரதேசம் (லக்னோ மற்றும் ஆக்ரா), மேற்கு வங்காளம் (கொல்கத்தா) மற்றும் மகாராஷ்டிரா (மும்பை) ஆகிய நான்கு மாநிலங்களில் உள்ள மாநில தடயவியல் ஆய்வு நிலையங்களில் ஒரு சிறப்புத் திட்டமாக 78.76 கோடி ரூபாய் மதிப்பில் டி.என்.ஏ. ஆய்வு நிலையங்களின் திறன்களை மேம்படுத்தும் திட்டத்தையும் அறிவித்தார்.

பாலியல் துன்புறுத்தல்களுக்கான விசாரணையைப் பின்தொடரும் அமைப்பு

- ❖ பாலியல் துன்புறுத்தல்களுக்கான விசாரணையைப் பின்தொடரும் அமைப்பையும் நகரப் பாதுகாப்பு கண்காணிப்பு அமலாக்க இணைய வாயிலையும் அரசு தொடங்கி வைத்தது.



- ❖ இது கற்பழிப்பு வழக்குகளில் இரண்டு மாதங்களில் விசாரணையை நிறைவுபடுத்திட நிகழ்நேரக் கண்காணிப்பு மற்றும் மேலாண்மையை மேற்கொண்டிட சட்ட அமலாக்க நிறுவனங்களுக்கு ஒரு நிகழ்நேர அமைப்பைக் கிடைக்கச் செய்வதற்கான அமைப்பாகும்.



- ❖ இது ஏற்கனவே நாட்டின் 15000 காவல் நிலையங்களில் உள்ள தகவல்களை அணுகிடும் குற்றம் மற்றும் குற்றச் செயல் கண்காணிப்பு வலையமைப்பு (Crime and Criminal Tracking Network and Systems - CCTNS) நடைமுறைகளின் பணிப் பளுவைக் குறைத்திடும்.

7-வது தேசிய புகைப்படக் கலை விருதுகள்

- ❖ மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் கர்னல் ராஜ்யவர்த்தன் ரத்தோர் 7-வது தேசிய புகைப்படக் கலை விருதுகளை வழங்கினார்.
- ❖ தொழில்நுட்பப் பிரிவின்கான கருத்துரு பெண்களால் ஆன முன்னேற்றம் என்பதாகும். அதே வேளையில் தொழில்நுட்பமற்ற பிரிவின்கான கருத்துருவானது இந்தியாவின் திருவிழாக்கள் மற்றும் பண்டிகைகள் என்பதாகும்.
- ❖ தேசிய புகைப்படக் கலை விருதுகளின் ஏழாவது பதிப்பு புதுதில்லியில் தேசிய ஊடக மையத்தில் நடத்தப்பட்டது.

- ❖ வெற்றியாளர்கள் பின்வருமாறு :
 - வாழ்நாள் சாதனையாளர் விருது - அசோக் தில்வாலி
 - ஆண்டிற்கான தொழில்நுட்ப புகைப்படக் கலைஞர் விருது - S.L. சாந்த குமார்
 - ஆண்டிற்கான தொழில்நுட்பமற்ற புகைப்படக் கலைஞர் விருது - குர்தீப் திமான்.

ஏரோ இந்தியா 2019

- ❖ சர்வதேச ஆகாயவெளி மற்றும் பாதுகாப்புக் கண்காட்சியான “ஏரோ இந்தியா-2019” ன் 12வது பதிப்பானது பெங்களூருவின் எலஹங்காவில் தொடங்கி வைக்கப்பட்டது.
- ❖ இந்த மிகப்பெரும் நிகழ்ச்சியானது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது.
- ❖ “ஏரோ இந்தியா 2019” ஆனது பிப்ரவரி 20 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை 5 நாட்கள் நடத்தப்படவிருக்கிறது. 5 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியானது ஒவ்வொரு நாளும் ஒரு கருத்துருவைக் கொண்டிருக்கும்.
 - இந்த நிகழ்ச்சியின் முதலாவது நாள் தொடக்க விழாவாக இருக்கும்.
 - இரண்டாவது நாளின் கருத்துருவானது, “புதிய தொழில் தொடங்குதல்” தினமாக இருக்கும்.
 - மூன்றாவது நாளின் கருத்துரு தொழில்நுட்ப தினமாகும்.
 - நான்காவது நாளின் கருத்துரு பெண்கள் தினமாகும்.
 - ஐந்தாவது நாளின் கருத்துரு பொதுத் தினமாக இருக்கும்.
- ❖ இந்த நிகழ்ச்சியின்போது பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பொதுத் துறை நிறுவனமான கோவா கப்பல் கட்டும் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கடலோர காவற் படைக்கான ரோந்துக் கப்பலை (OPV - offshore patrol vessel - OPV) அர்ப்பணித்து வைத்தார்.

பாகிஸ்தானிற்கு செல்லும் நீர் நிறுத்தம்

- ❖ சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் போது சிந்து நதிகளிலிருந்து பாகிஸ்தானிற்குச் செல்லும் நீரில் இந்தியாவின் பங்கினை நிறுத்த இந்திய அரசு முடிவு செய்துள்ளது.
- ❖ 1960-ஆம் ஆண்டில் கையெழுத்தான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின்படி,
 - மேற்கு நதிகளான சிந்து, ஜீலம், செனாப் - பாகிஸ்தானிற்கும்,
 - கிழக்கு நதிகளான ராவி, பியாஸ், சட்லஜ் இந்தியாவிற்கும் அளிக்கப்பட்டிருந்தன.
- ❖ ராவி, பியாஸ், சட்லஜ் நதிகளிலிருந்து பாயும் நீரில் இந்தியாவின் பங்கு 33 மில்லியன் ஏக்கர் அடிகள் அளவுள்ள நிலத்திற்குப் பயன்படும்.
- ❖ இந்த நதிகளின் மீது மூன்று முக்கிய அணைகள் கட்டப்பட்ட பின்னர் ஏறத்தாழ 95 சதவிகித நீர் இந்திய நாட்டிற்கு பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
- ❖ ஏறத்தாழ 5 சதவிகித நீர் பாகிஸ்தானிற்குச் செல்லும்.



அஸ்ஸாம் ரைபில்ஸ் சிறப்பு அதிகாரங்கள்

- ❖ அஸ்ஸாம், அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர், நாகலாந்து மற்றும் மிசோரம் ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் எவர் ஒருவரையும் கைது செய்யவும் ஆணை இல்லாமல் எந்த ஒரு இடத்தையும் சோதனையிடவும் மத்திய அரசினால் அஸ்ஸாம் ரைபில்ஸ் வீரர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
- ❖ “அஸ்ஸாம் ரைபில்ஸ் படையில் அதிகாரி நிலையில் உள்ளவர்கள் அல்லது அதற்கு இணையான கீழ்நிலையில் உள்ள அதிகாரிகளுக்கு” குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி இந்த அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
- ❖ அஸ்ஸாம் ரைபில்ஸ் என்பது வடகிழக்கு மாநிலங்களில் செயல்படும் முதன்மையான கிளர்ச்சி எதிர்ப்புப் படையாகும்.
- ❖ மேலும் இது முக்கியமான இந்திய-மியான்மர் எல்லைப் பகுதியையும் பாதுகாக்கிறது.
- ❖ ஆயுதப் படகைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டமானது வடகிழக்கு மாநிலங்களின் சில பகுதிகளில் செயல்பாட்டில் உள்ளது. இச்சட்டம் இந்தப் பகுதியில் பணியாற்றும் இராணுவத்திற்கும் அதே போன்ற அதிகாரத்தை வழங்குகிறது.

இந்திய முத்திரைத் தாள் சட்டம் 1899 – திருத்தங்கள்

- ❖ இந்திய முத்திரைத் தாள் சட்டம் 1899-ல் திருத்தங்களை மேற்கொள்ள இந்தியக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
- ❖ இது முத்திரைத் தாள் கட்டணங்கள் விதித்தலின் அமைப்பை மிகவும் திறமாகவும் பொருத்தமாக இருக்குமாறு அமைக்கவும் உதவும். மேலும் இது வரி ஏய்ப்பைத் தடுக்கவும் உதவும்.
- ❖ நிதிச் சட்டம் 2019-ன் ஒரு பகுதியாக இந்திய முத்திரைத் தாள் சட்டம் 1899 ன் திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் இதற்கு பாராளுமன்றத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
- ❖ இந்த திருத்தமானது ஒரே இடத்தில் ஒரே நிறுவனத்தால் பங்குச் சந்தைப் பொருட்கள் மீதான முத்திரைத் தாள் கட்டண வசூலிப்பு நிறுவனத்தை மாநிலங்கள் ஏற்படுத்துவதற்காக சட்டப்பூர்வ மற்றும் நிறுவன இயங்கமைப்பை உருவாக்கப் பரிந்துரைத்துள்ளது.

தேசிய போர் நினைவுச் சின்னம்

- ❖ இந்தியாவின் முதலாவது தேசிய போர் நினைவுச் சின்னத்தை டெல்லியின் இந்தியா கேட் அருகே பிரதமர் திறந்து வைத்தார்.



- ❖ இந்த நினைவகம் இந்தியப் பிரிவினையிலிருந்து இந்நாள் வரை நாட்டைப் பாதுகாப்பதற்காக தங்கள் இன்னுயிரை ஈந்த நமது துணிச்சலான இராணுவ வீரர்களின் நினைவிற்காக கட்டப்பட்டிருக்கின்றது.


தேசிய நீர் விருதுகள் 2018

- ❖ மத்திய நீர்வளத் துறை, நதி மேம்பாடு, கங்கை புனரமைப்புத் துறை மற்றும் சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலை, கப்பல்துறை அமைச்சர் நிதின் கட்காரி புதுதில்லியில் தேசிய நீர் விருதுகளை 14 பிரிவுகளில் வழங்கினார்.
- ❖ சிறந்த மாநிலத்திற்கான பிரிவில் முதலாவது, இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் தேசிய நீர் விருதுகளை முறையே மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலங்களுக்கு வழங்கப்பட்டன.
- ❖ தமிழ்நாடு பின்வரும் பிரிவில் 9 விருதுகளை வென்றுள்ளது.

Category	Place	Winners
Best Education/Mass Awareness efforts	1	Isha Foundation- Rally of Rivers, Coimbatore
Best Medium & Small-Scale Industry for Industrial Water Conservation	1	KGFL, Erode
Best District-Rejuvenation/Creation of water Bodies (South Region)	1	Madurai District
	3	Sivgangai District
Best Municipal Corporation	2	Tharangambadi Town Panchayat, Nagapattinam
Best Resident Welfare Association (RWA)	2	Jains Green Acres Flat Owner's Association, Zamin Pallavaram, Chennai.
Best Municipal Corporation	3	Manalmedu Town Panchayat, Nagapattinam District.
Ground Water Recharge	3	Madurai District
Best District Revival of River	3	Tirunelveli District

அணைகளின் பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்த நிதி


- ❖ அடுத்த 10 வருடங்களில் 18 மாநிலங்களில் இருக்கும் 733 மிகப்பெரிய அணைகளின் பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்த இந்தியாவிற்கு உலக வங்கி 11000 கோடிகள் அளிக்க அங்கீகாரம் அளித்துள்ளது.
- ❖ இந்த நிதி செயல்பாட்டு நடவடிக்கை, பராமரிப்பு மற்றும் அவசர செயல் திட்டங்கள் ஆகியவற்றோடு தற்போது செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் அணை புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டத்திற்கும் உபயோகப்படுத்தப்படும்.



- ❖ இத்திட்டம் அணைகளில் சுற்றுலாத் துறை, மீன்வளம், நீர்நிலை பொழுதுபோக்கு, சூரிய மற்றும் நீர்மின்சக்தி போன்ற நடவடிக்கைகள் மூலமாக வருவாய் உருவாக்குதல் மீதும் கவனம் செலுத்தும்.

முழுவதும் குவிமாடம் கொண்ட இந்தியாவின் முதலாவது முப்பரிமாண டிஜிட்டல் அரங்கம்


- ❖ முழுவதும் குவிமாடம் கொண்ட இந்தியாவின் முதலாவது முப்பரிமாண டிஜிட்டல் அரங்கமானது கொல்கத்தாவில் அறிவியல் நகரத்தில் மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் மகேஷ் சர்மாவால் துவங்கி வைக்கப்பட்டது.
- ❖ இதற்கு மத்திய கலாச்சாரத் துறை அமைச்சகத்தால் முழுவதுமாக நிதியளிக்கப்பட்டது.
- ❖ பார்வையாளருக்கு ஒரு முழுமையான அதிவேக அனுபவத்தை அளிப்பதற்காக 23 மீட்டர் உயரமுடைய குவிமாடத்தைக் கொண்டுள்ள முதலாவது இவ்வகையிலான அரங்கம் இந்தியாவில் இதுவேயாகும்.



- ❖ அரங்கிற்கு வரும் ஏழை மற்றும் மாற்றுத் திறனாளிக் குழந்தைகள் திரைப்படத்தை இலவசமாக கண்டு களிக்க அனுமதிக்கப்படுவர்.

அதானி குழுமத்தின்கீழ் 5 விமான நிலைய செயல்பாடு

- ❖ அரசால் தனியார் மயமாக்கத்திற்காக முன்மொழியப்பட்ட ஆறு விமான நிலையங்களில் ஐந்தினை அதானி குழுமம் ஏலத்தில் வென்றிருக்கின்றது.
- ❖ அதானி குழுமம் அகமதாபாத், திருவனந்தபுரம், லக்னோ, மங்களூரு மற்றும் ஜெய்ப்பூர் விமான நிலையங்களை ஏலத்தில் வென்றிருக்கின்றது. கவுஹாத்தி விமான நிலையம் பின்னர் செயல்படுத்தப்படும்.
- ❖ தனியார்-அரசு பங்களிப்பு மாதிரியில் விமான நிலையங்களை மேலாண்மை செய்வதற்கான இந்நடவடிக்கையானது உலகத் தரத்தில் உட்கட்டமைப்பையும் சேவைகளையும் அளிப்பதற்கான முயற்சியின் ஒரு பகுதியாகும்.



ஜாலியன் வாலாபாக் படுகொலை மீதான கவிதை

- ❖ பஞ்சாபி புதினங்களின் தந்தை என்றும் அறியப்படும் பஞ்சாபிக் கவிஞரான நானக் சிங்கால் 1919, ஏப்ரல் 13-ம் தேதி நிகழ்ந்த ஜாலியன் வாலா பாக் படுகொலை மீதான கவிதை ஒன்று எழுதப்பட்டு வெளியிடப்பட்டது.
- ❖ இந்த கவிதை பிரிட்டிஷ் ஆட்சியின் மீதான ஒரு கடுமையான விமர்சனமாகும். அதன் வெளியீட்டிற்குப் பிறகு அது தடை செய்யப்பட்டது. தொடர்ச்சியாக அதன் கையெழுத்துப் பிரதியும் தொலைக்கப்பட்டது.
- ❖ 99 வருடங்களுக்குப் பிறகு அந்த ஆசிரியரின் பேரனும் ராஜதந்திரி அதிகாரியுமான நவ்தீப் சூரியால் அந்த கவிதை மீட்டெடுக்கப்பட்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்டிருக்கின்றது.
- ❖ இது ஹார்பர் காலின் இந்திய நிறுவனத்தால் அடுத்த மாதம் நிகழும் ஜாலியன் வாலாபாக் படுகொலையின் நூற்றாண்டு தினத்தை அனுசரிப்பதற்காக பிரசுரிக்கப்படும்.

நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கான விதிமுறைகள்

- ❖ பல்கலைக்கழக மானியக் குழு நிகர்நிலைப் பல்கலைக்கழகத் தகுதியினைக் கோரும் கல்வி நிலையங்களுக்கு புதிய விதிமுறைகளை ஏற்படுத்தியிருக்கின்றது.
- ❖ இந்த புதிய விதிமுறைகள் ஏற்கெனவே இருக்கும் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களுக்கும் தங்கள் தகுதியினை தக்க வைத்துக் கொள்வதற்காக பொருந்தும்.
- ❖ இதில் முதல் விதிமுறை என்பது கல்வி நிறுவனம் இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்பு ஆகிய நிலைகளில் படிப்புகளை அளிக்க வேண்டும்.
- ❖ இரண்டாவதாக, நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக அறிவிக்க வேண்டி விண்ணப்பிக்கும் ஒரு கல்வி நிறுவனம் குறைந்தது இருபது வருடங்களாவது நடைமுறையில் இருக்க வேண்டும்.

- ❖ மேலும் அந்நிறுவனம் தொடர்ச்சியாக மூன்று சுழற்சிப் பருவங்களுக்கு குறைந்தது 3.26 ஒட்டுமொத்த தகுதிப் புள்ளிகளின் சராசரியுடன் (CGPA – Cumulative Grade Points Average) தேசிய மதிப்பீட்டு மற்றும் தரச்சான்றுக் குழுவினால் ஒரு தகுந்த அங்கீகாரத்தைக் கொண்டிருக்க வேண்டும்.
- ❖ தொழில்நுட்ப நிறுவனங்களைப் பொறுத்த வரையில் தகுதியுடைய தொழில்நுட்ப பயிற்சிகளில் மூன்றில் இரண்டு பங்கு தேசிய அங்கீகார மன்றத்தால் அங்கீகாரம் அளிக்கப்பட்டிருக்க வேண்டும்.

டிஜிட்டல் பலகை நடவடிக்கை

- ❖ மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கர் நாட்டில் கல்விக்கான தரத்தை மேம்படுத்துவதற்காக தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி டிஜிட்டல் பலகை நடவடிக்கை எனும் திட்டத்தைத் துவக்கி வைத்தார்.



- ❖ கல்வி கற்பதையும் கற்பித்தலையும் ஊடாடும் விதத்திலும், சுண்டி இழுக்கும் விதத்தில் கல்வி கற்பதை ஒரு வழிகாட்டும் நடைமுறையாக பிரபலப்படுத்துவதிலும் டிஜிட்டல் பலகை நடவடிக்கை ஒரு புரட்சிகரமான நடவடிக்கையாகும்.
- ❖ பள்ளிகளில் சிறந்த டிஜிட்டல் கல்வியை வழங்கிட இத்திட்டம் கரும்பலகை நடவடிக்கை என்ற திட்டத்தின் மாதிரி வடிவில் துவங்கிடப்பட்டிருக்கின்றது.
- ❖ உயர்கல்வி நிறுவனங்களில் இத்திட்டத்தை அமல்படுத்தும் நிறுவனமாக பல்கலைக்கழகமானியக்குழு இருக்கும்.
- ❖ மாநில அரசின் ஒத்துழைப்புடன் மத்திய அரசானது பள்ளிகளில் இத்திட்டத்தை நிறைவேற்றும்.

அவசரச் சட்டம் பிரகடனப்படுத்துதல்

- ❖ மத்திய அமைச்சரவை பின்வரும் முன்மொழிவுகளுக்காக அவசரச் சட்டப் பிரகடனப்படுத்துதலை அங்கீகாரம் செய்திருக்கின்றது.
- ❖ இந்திய மருத்துவக் குழு (திருத்தம்) மீதான இரண்டாவது அவசரச் சட்டம் 2019.
 - இந்திய மருத்துவக் குழுவின் உறுப்பினர் மாற்று நியமனச் கூட்டத்தில் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் மன்றம் இரண்டு வருடங்கள் வரையிலோ அல்லது இக்குழுமாற்றியமைக்கப்படும் வரையிலோ இந்திய மருத்துவக் குழுவின் அதிகாரங்களை செயல்படுத்த வழிவகை செய்கின்றது.
- ❖ நிறுவனங்கள் (இரண்டாவது திருத்தம்) அவசரச் சட்டம் 2019
 - இது மத்திய அரசை தீர்ப்பாயங்கள் முடிவு செய்த நிதியாண்டிற்குப் பதிலாக நிறுவனங்கள் தங்களுக்கென்று புதிதாக ஒன்றை மேற்கொண்டிட அனுமதியளித்திட வழிவகை செய்கின்றது.
- ❖ முறைப்படுத்தப்படாத வைப்புத் திட்டங்களைத் தடை செய்யும் அவசரச் சட்டம் 2019.
 - இது முறைப்படுத்தப்படாத வைப்புத் திட்டங்களை தடுக்கவோ அல்லது அத்திட்டங்களுக்கான ஏற்பாடுகளை ஆரம்பத்திலேயே தடுக்கவோ எண்ணுகின்றது. மேலும் இம்மாதிரியான வைப்புத் திட்டங்களில் முதலீடுகளை ஏற்படாதோ அல்லது முதலீடு செய்ய அழைப்பதோ ஒரு தண்டனைக்குரிய குற்றமாக கருதுகின்றது.

டிஜிட்டல் இந்தியா விருதுகள் 2018

- ❖ மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் கீழ் தேசிய தகவலியல் மையத்தால் நிறுவப்பட்ட இந்தியாவின் தேசிய இணைய வாயிலின் வரம்பிற்குள் டிஜிட்டல் இந்தியா விருதுகள் ஏற்படுத்தப்பட்டன.
- ❖ உலகளாவிய வலையமைப்பு ஊடகத்தைப் பயன்படுத்தி சிறப்பான மின்-நிர்வாக முன்னெடுப்புகளை ஊக்குவித்திட இது எண்ணுகின்றது.
- ❖ மத்திய மின்னணு & தகவல் தொழில்நுட்பம் மற்றும் சட்டத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் ஒரு தனித்துவம் வாய்ந்த நிகழ்ச்சியில் "டிஜிட்டல் இந்தியா விருதுகள் 2018" என்ற விருதுகளை வழங்கினார்.
- ❖ வெற்றியாளர்கள் பின்வருமாறு:



Category	Platinum	Gold	Silver
Web Ratna – MINISTRY / DEPT	Ministry of Micro, Small & Medium Enterprises	Department of Financial Services	Ministry of Youth Affairs & Sports
Exemplary Online Service	Government e-Marketplace	Central Board of Secondary Education	Goods and Services Tax
Best Mobile App	eCourts Services	ePathshala	<ul style="list-style-type: none"> T App Folio Mobile Meeseva App - Andhra Pradesh
Emerging Technology	Rajkot Eyeway Project	Blockchain Implementation in Land Records, Andhra Pradesh	Crop Area Estimation and Loss Assessment for the State of Gujarat
Open Data Champion	Marketing Research and Information Network (AGMARKNET)	<ul style="list-style-type: none"> Department of Agriculture, Cooperation & Farmers Welfare Ministry of Drinking water and Sanitation 	<ul style="list-style-type: none"> Surat Municipal Corporation Department of Industrial Policy and Promotion
Web Ratna – STATE / UT	Tripura	Himachal Pradesh	Kerala
Web Ratna – District	Kurukshetra	<ul style="list-style-type: none"> Vellore Mahbubnagar 	<ul style="list-style-type: none"> Koraput East Champaran
Outstanding Digital initiative by Local body	Greater Hyderabad Municipal Corporation	Municipal Corporation, Gurugram	Municipal Corporation of Greater Mumbai
Jury Choice			
<ul style="list-style-type: none"> MCA21 Application (Ministry of Corporate Affairs) UMANG - Mobile App 			
Special Mention			
<ul style="list-style-type: none"> E-District Project (Meghalaya) Andhra Pradesh Real Estate Regulatory Authority Arunachal Pradesh in Web Ratna – State / UT (North East) South Tripura District Web Ratna – District (North East) 			

கேலோ இந்தியா கைபேசி செயலி

- ❖ புதுதில்லியில் நடைபெற்ற இளைஞர் பாராளுமன்ற விழாவில் கேலோ இந்தியா கைபேசி செயலியை பிரதமர் வெளியிட்டார்.
- ❖ இந்த செயலி இந்திய விளையாட்டு ஆணையத்தால் மேம்படுத்தப்பட்டதாகும்.
- ❖ இது குறிப்பாக இளைய சமுதாயத்தினரிடையே விளையாட்டு மற்றும் உடற்பயிற்சியின் மீதான விழிப்புணர்வை ஏற்படுத்த உதவுகின்றது.



- ❖ இது குழந்தைகள் மத்தியில் தகுதி வாய்ந்த சாம்பியன்களை அடையாளம் கண்டிட மூன்று சிறப்பம்சங்களைக் கொண்டிருக்கின்றது.
 - முதல் அம்சம் 18 வகையான விளையாட்டுக்களைப் பற்றிய ஒழுங்குமுறைகள் மற்றும் அடிப்படை விதிமுறைகள் பற்றி பயனாளிகளுக்கான தகவல்களை அளிக்கின்ற ஆரம்பநிலைக் கையேடு ஆகும்.
 - இரண்டாவது அம்சம் நாடு முழுவதுமான விளையாட்டு வசதிகள் பற்றிய தகவல்களை உள்ளடக்கியதாகும்.
 - மூன்றாவது அம்சம் இளைய தடகள வீரரின் உடற்தகுதியினைத் தெரிந்து கொள்ள எடுக்கப்படும் 8 தேர்வுகளைக் கொண்டிருக்கின்றது.

சர்வதேசச் செய்திகள்

உரிமையியல் நீதிபதி - முதன்முதலாக இந்துப் பெண்மணி

- ❖ பாகிஸ்தானில் உரிமையியல் நீதிபதியாக நியமிக்கப்பட இருக்கும் முதல் இந்துப் பெண்மணியாக சுமன் குமாரி உருவெடுத்திருக்கின்றார்.
- ❖ 2005-2007 ஆகிய ஆண்டுகளில் பாகிஸ்தானில் நீதிபதியாக பணியாற்றிய நீதிபதி ராணா பகவந்தாஸ் என்பவரே இந்துச் சமுதாயத்தைச் சேர்ந்த முதல் நீதிபதி ஆவார்.
- ❖ 2018 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் சட்டமன்றத்தில் ஒரு இடத்தை வென்ற முதல் முஸ்லீம் அல்லாத பெண்மணி கிருஷ்ண குமாரி கோலி ஆவார்.

பருவநிலை மற்றும் நீடித்த மேம்பாட்டிற்கான ஆப்பிரிக்க மையம்

- ❖ இத்தாலிய பிரதம மந்திரி கியுசெப்பி காண்டி ரோம் நகரத்தில் பருவநிலை மற்றும் நீடித்த மேம்பாட்டிற்கான ஆப்பிரிக்க மையத்தைத் திறந்து வைத்திருக்கின்றார்.
- ❖ இந்த மையம் ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்டம் (UN Development Programme - UNDP) மற்றும் உணவு விவசாய அமைப்பு (Food & Agricultural Organisation - FAO) ஆகியவற்றுடன் இணைந்து இத்தாலிய அரசால் நிறுவப்பட்டிருக்கின்றது.
- ❖ இந்த மையம் பாரீஸ் ஒப்பந்தத்தாலும் 2030 தீர்மானத்தாலும் ஏற்படுத்தப்பட்ட இலக்குகளை அடைய G7 நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கிடையே மேற்கொள்ளப்படும் பொதுவான முயற்சிகளுக்கான ஒத்துழைப்பை நல்கும்.

ஊழல் கண்ணோட்ட அறிக்கை 2018

- ❖ சமீபத்தில் ஊழல் எதிர்ப்பு அமைப்பான டிரான்ஸ்பேரன்ஸி இன்டர்நேஷனல் அமைப்பால் (Transparency International) 2018 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய ஊழல் கண்ணோட்ட அறிக்கை வெளியிடப்பட்டது.
- ❖ இந்த 2018 ஆம் ஆண்டிற்கான ஊழல் கண்ணோட்ட அறிக்கையில் இந்தியா தனது நிலையை 3 புள்ளிகளுக்கு மேம்படுத்தி 41 புள்ளிகளுடன் 78-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
- ❖ 100 புள்ளிகளுக்கு 88 புள்ளிகளைக் குவித்து டென்மார்க் உலகின் மிகக் குறைவான ஊழல் கொண்ட நாடாகவும் அதனைத் தொடர்ந்து நியூசிலாந்தும் பின்லாந்தும் உள்ளன.
- ❖ சோமாலியா 10 புள்ளிகளுடன் கடைசி இடத்திலும் அதனையடுத்து தெற்கு சூடான் மற்றும் சிரியா ஆகிய நாடுகளும் உள்ளன.
- ❖ இந்த அறிக்கை வெளியிடப்பட்டதிலிருந்து முதன்முறையாக அமெரிக்கா முன்னணி 20 இடங்களிலிருந்து சரிந்து 22-வது இடத்தில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
- ❖ பிரேசிலுடன் அமெரிக்காவும் இணைக்கப்பட்டு கண்காணிப்புப் பட்டியலில் அவை டிரான்ஸ்பேரன்ஸி இன்டர்நேஷனல் அமைப்பால் வைக்கப்பட்டுள்ளன.
- ❖ 1995 ஆம் ஆண்டு முதல் டிரான்ஸ்பேரன்ஸி இன்டர்நேஷனல் அமைப்பின் ஒரு தனித்துவ ஆராய்ச்சித் தயாரிப்பான இந்த அறிக்கை பொதுத்துறை ஊழலின் உலகளாவிய முன்னணி சுட்டியாக உருவெடுத்திருக்கின்றது.

TI CORRUPTION PERCEPTIONS INDEX 2018
BANGLADESH'S POSITION IN SOUTH ASIA

COUNTRY	RANK FROM TOP	SCORE
Bhutan	25	68
India	78	41
Sri Lanka	89	38
Pakistan	117	33
Maldives	124	31
Nepal	124	31
Bangladesh	149	26
Afghanistan	172	16

**GRAFT INDEX:
TOP FIVE, BOTTOM FIVE**

LEAST CORRUPT	MOST CORRUPT
Denmark	Somalia
New Zealand	Syria
Finland	South Sudan
Singapore	Yemen
Sweden	North Korea

8-வது நூற்றாண்டின் துறவி மீதான சர்வதேச மாநாடு

- ❖ இந்தியா மற்றும் பூடான் ஆகிய இருநாடுகளுக்கிடையேயான ராஜ்ஜிய ரீதியிலான உறவுகளை முறைப்படுத்தியதற்கான 50 வருடங்களைக் குறிப்பிடும் வகையில் புதுதில்லியில் 8-வது நூற்றாண்டில் வசித்த இமாலயத் துறவியான குரு பத்மசம்பவா மீதான இரண்டு நாள் சர்வதேச மாநாடு நடத்தப்பட்டது.
- ❖ இம்மாநாடு அமைதியை மேம்படுத்துவதற்கான மையத்தால் குரு பத்மசம்பவாவின் வாழ்க்கை மற்றும் மரபு என்ற பெயரில் நடத்தப்பட்டது.
- ❖ இரு நாடுகளைச் சேர்ந்த அறிஞர்களும் இதில் பங்கேற்று, 8வது நூற்றாண்டில் இந்தியாவில் பிறந்து புத்தமதத்தையும், புத்தமதக் கோட்பாடுகளையும் இமாலயப் பகுதி முழுவதும் பரப்புவதற்காக பூடானிற்கு இடம்பெயர்ந்த துறவி பற்றிய கருத்துக்களை அதில் விவாதித்தனர்.

மத்திய ஆப்பிரிக்க குடியரசிற்கு எதிரான தடைகளின் நீட்டிப்பு

- ❖ ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையானது 2020 ஆம் ஆண்டு ஜனவரி 31-ம் தேதி வரை ஆயுதத் தடை, பயணத் தடை மற்றும் சொத்துக்கள் பறிமுதல் உள்பட தனது தடைகளை மத்திய ஆப்பிரிக்க குடியரசின் (Central African Republic - CAR) மீது நீட்டிக்க முடிவெடுத்துள்ளது.



- ❖ மேலும் இது மத்திய ஆப்பிக்க குடியரசு மீதான தடைகள் குழுவிற்கு உதவி செய்யும் நிபுணர்கள் குழுவின் பதவிக் காலத்தையும் 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 29ம் தேதி வரை நீட்டித்து இருக்கின்றது.

மத்திய ஆப்பிரிக்க குடியரசிற்கு எதிரான தடைகள்

- ❖ முஸ்லீம்கள் மற்றும் கிறித்துவர்கள் ஆகியோருக்கிடையேயான வன்முறை மூலம் 2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பெரும்பான்மையான செலீகா முஸ்லீம் பழங்குடிகள் அந்நாட்டின் கிறித்துவ ஜனாதிபதியைத் துரத்தியடித்துவிட்டு ஆட்சியைக் கைப்பற்றிய காலம் முதலே அந்நாடு பாதிப்பிற்குள்ளாகி வருகின்றது.
- ❖ பெரும்பாலும் கிறித்துவர்களாக உள்ள பலாகா எதிர்ப்புப் புரட்சியாளர்கள் கடுமையாக பதிலடி கொடுத்து அதனால் ஆயிரக்கணக்கானோரின் மரணங்கள் மற்றும் இடப்பெயர்ச்சி ஆகியவை ஏற்பட்டன.
- ❖ இதன் விளைவாக நிறைய மக்கள் நாட்டின் வடக்குப் பகுதியை நோக்கியும் எல்லையைத் தாண்டியும் சாட் மற்றும் கேமரூன் நாடுகளில் நுழைந்தனர்.

இடைநிலை அணுசக்திப் படைகள் ஒப்பந்தம் - ரஷ்யா தற்காலிக ரத்து

- ❖ பனிப்போர் காலத்திய இடைநிலை அணுசக்திப் படைகள் ஒப்பந்தத்தில் (Nuclear Forces Treaty) (1987) தனது ஈடுபாட்டை ரஷ்யா தற்காலிகமாக ரத்து செய்திருக்கின்றது. இது இதே போன்ற ஒரு முடிவை அமெரிக்கா எடுத்ததற்குப் பிறகு ரஷ்யா எடுத்திருக்கின்றது.
- ❖ இந்த ஒப்பந்தம் 500 கிலோ மீட்டர் முதல் 5500 கிலோ மீட்டர் வரம்பிற்குட்பட்ட நிலத்திலிருந்து ஏவப்படும் அணுசக்தி ஏவுகணைகளை வைத்திருக்கவோ, தயாரிக்கவோ அல்லது சோதனை செய்யவோ ரஷ்யாவையும் அமெரிக்காவையும் தடுக்கின்றது.
- ❖ ரஷ்யாவின் புதிய கடற்படை ஏவுகணை நோவாடார் 9M729 இந்த ஒப்பந்தத்தை மீறியதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டுகின்றது. மேலும் இவ்வொப்பந்தத்திலிருந்து விலகுவதற்காக 6 மாதம் அறிவிப்பு காலத்தையும் தந்தது.

ஆசிய உட்கட்டமைப்பு நிதி அறிக்கை 2019

- ❖ சமீபத்தில் சீனா தலைமை தாங்கும் ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (Asian Infrastructure Investment Bank - AIIB) ஆசிய உட்கட்டமைப்பு நிதி 2019 என்ற அறிக்கையை வெளியிட்டிருக்கின்றது.
- ❖ இந்த அறிக்கையின்படி
 - அடுத்த ஒரு வருடத்தில் இந்தியாவில் உட்கட்டமைப்பு நிதியளித்தலுக்கான செலவு அதிகரிக்கக்கூடும் என்று அது எதிர்பார்க்கின்றது.
 - மெதுவாக வளரும் உலகப் பொருளாதாரம், கடன் வாங்குதலுக்கான அதிக வட்டி மற்றும் புவியரசியல் பதற்றங்கள் ஆகியவை முதலீட்டாளர்களிடையே ஒரு மிகப்பெரிய நிச்சயமின்மையை ஏற்படுத்தியிருக்கின்றது.
 - இந்தியாவில் உட்கட்டமைப்பு நிதியளிக்கும் சூழ்நிலையானது பொது முதலீட்டால் ஆதிக்கம் செலுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அதே வேளையில்

உட்கட்டமைப்பிற்கான தனியார் முதலீட்டைத் திரட்டுவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இனிமேல் தான் ஏற்பட வேண்டும்.

ஆசியா LPG மாநாடு

- ❖ ஆசியா LPG மாநாட்டின் இரண்டாவது பதிப்பானது மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சரால் புது தில்லியில் துவக்கி வைக்கப்பட்டது.
- ❖ இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த சந்திப்பின் கருத்துரு "LPG - வாழ்விற்கான ஆற்றல்" என்பதாகும்.
- ❖ இந்தச் சந்திப்பானது உலக LPG மன்றத்துடன் (WLPGA - World LPG Association) முக்கியமான இந்திய எண்ணெய் சந்தைப்படுத்துதல் நிறுவனங்களான இந்தியன் ஆயில் நிறுவனம், இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் பாரத் பெட்ரோலியம் ஆகியவை கூட்டாக இணைந்து நடத்தப்பட்டது.

NATO - மாசிடோனியா

- ❖ அமெரிக்கா தலைமையிலான கூட்டணி நாடுகளின் படையான நேட்டோவில் 30வது உறுப்பினராக மிகச் சிறிய நாடான முன்பு யுகோஸ்லேவியாவில் இருந்த மாசிடோனியா இணைய அனுமதிப்பதற்கு நேட்டோ உறுப்பினர்கள் மாசிடோனியாவுடன் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
- ❖ மாசிடோனியாவின் மீது கிரீஸ் நாட்டின் 27 ஆண்டு கால பிரச்சனை முடிவடைந்ததையடுத்து இந்த ஒப்புந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
- ❖ இந்தக் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்த ஆவணங்கள் நோட்டோ குழுவின் அமைச்சரவை நிலையிலான சந்திப்புகளின் மாசிடோனியா ஒரு அழைப்பாளராக பங்கு கொள்ள அனுமதிக்கிறது.
- ❖ இந்த குழுவில் முழு உறுப்பினர் அந்தஸ்து பெறுவதற்கு, தற்பொழுதுள்ள 29 நாடுகள் இணக்கத்திற்கான நெறிமுறைக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்.

வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு

- ❖ வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு என்று (NATO - North Atlantic Treaty Organisation) வாஷிங்டன் ஒப்பந்தத்தின் மூலம் உருவாக்கப்பட்ட இராணுவ மற்றும் அரசியல் கூட்டணியாகும்.
- ❖ நோட்டோ அமைப்பானது ஜனநாயக உரிமைகளை ஊக்கப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் இக்குழு பிரச்சனைகளைத் தீர்ப்பது, நம்பிக்கையை வளர்ப்பது, நீண்ட கால மோதலைத் தடுப்பது, பாதுகாப்புத் தொடர்பான பிரச்சனைகள் பற்றி உறுப்பினர்களிடையே ஆலோசனை மற்றும் ஒத்துழைப்பை ஏற்படுத்துகிறது.
- ❖ வாஷிடங்கடன் உடன்படிக்கையின் ஷரத்து 5-ன்படி, ஏதேனும் ஒரு உறுப்பு நாட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட இராணுவத் தாக்குதலானது அனைத்து உறுப்பு நாடுகளின் மீதான தாக்குதலாகக் கருதப்படும். மேலும் தேவை ஏற்பட்டால் உறுப்பு நாடுகள் தாக்குதல் நடத்தப்பட்ட நாட்டிற்கு உதவி செய்யும்.

தேசிய நீர்வாழ் விலங்கு - தாய்லாந்து

- ❖ தாய்லாந்து நாட்டின் நீர்வாழ் விலங்காக 'சியாமீஸ் சண்டையிடும் மீன்' என்ற இனத்தை அறிவிப்பதற்கான பரிந்துரைக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
- ❖ தாய்லாந்தின் தேசிய அடையாளக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த மீன் இனத்தை ஏற்றுக் கொள்ளுவதன் மூலம் தாய்லாந்து நாட்டின் கலாச்சார பெருமையை ஊக்குவிக்கிறது.



- ❖ தாய்லாந்து நாட்டின் சியாமீஸ் சண்டையிடும் மீனின் கலாச்சாரம் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் காரணமாக அரசாங்கம் இந்த முன்மொழிவுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
- ❖ சியாமீஸ் சண்டையிடும் மீனானது அதன் வாழிடம், அந்த நாட்டிற்கான தனித்துவ இனம் மற்றும் தாய்லாந்து பொருளாதாரத்தின் முக்கிய விலங்கு என்பதால் அந்த இனம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

கட்லாஸ் எக்ஸ்பிரஸ் நடவடிக்கை

- ❖ வருடாந்திர பன்னாட்டு கடற்படைக் கூட்டுப் பயிற்சியான "கட்லாஸ் எக்ஸ்பிரஸ்" 2019ம் ஆண்டு ஜனவரி 27 முதல் பிப்ரவரி 6 வரை நடத்தப்பட்டது.
- ❖ இது வருடாந்திர பன்னாட்டு கடற்படைக் கூட்டுப் பயிற்சியின் 8வது பதிப்பாகும். இது டிஜிபவுட்டி, மொசாம்பிக் மற்றும் செசல்ஸ் ஆகிய நாடுகளின் அருகாமையில் நடத்தப்பட்டது.
- ❖ ஐ.என்.எஸ் திரிகாந்த் என்ற கப்பலோடு இந்தியக் கடற்படை இந்தப் பயிற்சியில் பிரதிநிதித்துவப் படுத்தப்பட்டது.
- ❖ இப்பயிற்சி இந்தியப் பெருங்கடலின் மேற்குப் பகுதியில் சட்ட அமலாக்கத்தின் திறனை மேம்படுத்துவது, பிராந்தியப் பாதுகாப்பை மேம்படுத்துவது, சட்ட விரோதமான கடற்பயண நடவடிக்கைகளில் தலையிடும் பொருட்டு அதில் ஈடுபடும் நாடுகளின் ஆயுதப் படைகளுக்கிடையே இணைந்து செயலாற்றும் தன்மையை அதிகப்படுத்துவது

ஆகிய காரணங்களுக்காக நடத்தப்பட்டது.

- ❖ இந்த வருடாந்திர கட்லாஸ் எக்ஸ்பிரஸ் பயிற்சி அமெரிக்க ஆப்பிரிக்கக் கட்டுப்பாட்டுப் பிரிவால் ஆதரவளிக்கப்பட்டு ஆப்பிரிக்கக் கடற்படைகளால் நடத்தப்படுகின்றது.

இஸ்லாமியப் புரட்சியின் 40-வது ஆண்டு தினம்

- ❖ ஈரான் இஸ்லாமியப் புரட்சியின் 40-வது ஆண்டு தினக் கொண்டாட்டங்களை நிறைவு செய்திருக்கின்றது.
- ❖ 1979 புரட்சி அல்லது இஸ்லாமியப் புரட்சி ஈரானின் மன்னரான முகமது ரெசா ஷா பஹ்லவி என்பவரின் மன்னராட்சியைத் தூக்கி எறிந்தது.
- ❖ அவரது அரசாங்கம், புரட்சியில் பங்கு பெற்ற ஒரு பிரிவின் தலைவரான அயதூல்லா ருஹுல்லா கோஹ்மேய்னி என்பவரது தலைமையின் கீழ் ஒரு இஸ்லாமியக் குடியரசாக நிறுவப்பட்டது.
- ❖ அமெரிக்க அரசால் ஆதரவளிக்கப்பட்ட இந்த மன்னராட்சிக்கு எதிரான புரட்சியானது பலதரப்பட்ட இடதுசாரி இயக்கங்கள், இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் மாணவர் அமைப்புகளால் ஆதரவளிக்கப்பட்டது.


உலக அரசாங்க மாநாடு 2017

- ❖ துபாயில் ஏழாவது வருடாந்திர உலக அரசாங்க மாநாடு நடத்தப்பட்டது.
- ❖ இந்த மூன்று நாள் மாநாடு பலதரப்பட்ட வளர்ந்து வரும் துறைகளில் பல்வேறு புதுமைகள் மற்றும் எண்ணங்களை காட்சிப்படுத்தி ஒரு நடைமுறையை வழங்குகின்றது.
- ❖ அரசுத் தலைவர்கள், அமைச்சர்கள் மற்றும் வியாபாரத் தலைவர்கள் உட்பட 140 நாடுகளைச் சேர்ந்த 4000 முடிவெடுக்கும் அதிகாரமுடையவர்களால் இந்த மாநாடு நடத்தப்பட்டது.
- ❖ இந்த மாநாட்டில் இந்தியாவின் "போக்குவரத்து குரு செயலிக்கு" விளையாட்டுச் சேவைப் பரிவில் சிறந்த கைபேசி நிர்வாக விருது வழங்கப்பட்டது.



குடும்பத்திற்கு நிதி உதவி


- ❖ ஹங்கேரி அரசு அதிகக் குழந்தைகளுடன் கூடிய குடும்பங்களுக்கு மிகப் பெருமளவில் நிதி உதவிகளையும் மானியங்களையும் உயர்த்தியிருக்கின்றது.
- ❖ இந்த அறிவிப்பு பெண்கள் அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதை ஊக்குவிப்பதற்காகவும் குறைந்துக் கொண்டு வரும் ஹங்கேரியின் மக்கள்தொகையை அதிகப்படுத்துவதற்காகவும் வேண்டி அறிவிக்கப்பட்டது.
- ❖ நிதிச் சலுகைகள் பின்வருவனவற்றை உள்ளடக்கியது
 - குறைந்தது 4 குழந்தைகளைப் பெற்று வளர்க்கும் பெண்களுக்கு வாழ்நாள் முழுவதுமான தனிநபர் வருமானவரி விலக்கு.
 - மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களுக்கு ஏழு இருக்கை கொண்ட வாகனத்தை வாங்குவதற்காக 8825 டாலர்கள் மானிய உதவி.
 - முதல்முறையாக 40 வயதிற்கு உள்ளாக திருமணம் செய்யும் பெண்களுக்கு 35300 டாலர்களுக்கு குறைந்த வட்டியிலான கடன்.



அமெரிக்காவில் தேசிய நெருக்கடி நிலை


- ❖ அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதியன்று அமெரிக்க மற்றும் மெக்சிகோ எல்லை முழுவதும் ஒரு சுவரைக் கட்டுவதற்கான தனது உறுதிமொழியை நிறைவேற்றிட வேண்டி தேசிய நெருக்கடி நிலையை அறிவித்திருக்கின்றார்.

- ❖ தற்சமயம் அவர் மெக்சிகோ எல்லையில் சுவர் கட்டுவதற்காக காங்கிரஸ் அச்சுவருக்கு தர மறுத்த கோடிக்கணக்கான டாலர்களை அணுகிட முடியும்.
- ❖ தேசிய நெருக்கடி நிலையை அறிவிப்பது என்பது, சில சட்டங்களை தற்காலிகமாக ரத்து செய்தல், ஒரு மனதாக தனிநபராக இராணுவத் திட்டங்களுக்கு அங்கீகாரம் அளித்தல் மற்றும் இராணுவ நிதிகளை மாற்றியமைத்தல் போன்ற செயல்களுக்கு சிறப்பு அதிகாரங்களை அமெரிக்க அதிபருக்கு அளிக்கின்றது.
- ❖ முன்பு, பாராளுமன்றவாதிகள் எல்லையில் தடுப்புச் சுவர் கட்டுவதற்காக வாக்களித்த மசோதாவில் உள்ள 1.4 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற தொகையானது டிரம்ப் வலியுறுத்திய 5.7 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற தொகையைவிட மிகக் குறைந்த அளவாகும்.
- ❖ செலவழிப்பதற்கு காங்கிரஸ் அங்கீகாரம் அளிக்காத தொகையை மீறும் வகையில் காங்கிரசைச் சுற்றி வளைக்கும் வகையிலான ஒரு தீர்மானமும் இதற்கு முன் வழங்காத வகையில் டிரம்பின் தீர்மானம் முன்னெப்போதும் இல்லாததாகும்.
- ❖ ஒட்டுமொத்த இத்தீர்மானம் டிரம்பின் மூன்றாவதாகவும் உள்நாட்டுப் பிரிவில் முதலாவதாகவும் உள்ளது.



மாசிடோனியாவின் மறுபெயரிடுதல்

- ❖ மாசிடோனியா என்று முன்பு அழைக்கப்பட்ட நாடு முறைப்படி அலுவல்பூர்வமாக தனது பெயரை வடக்கு மாசிடோனியா எனும் வகையில் தனது அண்டை நாடான கிரீஸ் நாட்டுடன் நிலவி வரும் நீண்டகாலப் பிணக்கைத் தீர்க்கும் விதமாக மாற்றியிருக்கின்றது.
- ❖ இந்த பால்கன் நாடு பல்கேரியா மற்றும் அல்பேனியா ஆகியவற்றுக்கு இடையே அமைந்திருக்கின்றது.



- ❖ இது முன்னாள் யுகோஸ்லேவியாவை விட்டு பிரிந்து வந்த நாடுகளுள் ஒன்றாகும். இந்நாடு 1991-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தனது சுதந்திரத்தை அறிவித்தது.
- ❖ கடந்த வருடமே ஒப்புக் கொள்ளப்பட்ட இந்த பெயர் மாற்றம் பிரீஸ்பா ஒப்பந்தம் என்பதின் கீழ் நடைமுறைக்கு வந்தது.

பல நாடுகள் கலந்து கொண்ட கோப்ரா கோல்டு இராணுவப் பயிற்சி

- ❖ தாய்லாந்து நாட்டின் வட தாய் மாகாணத்தில் உள்ள பிட்சனுலுக் பகுதியில் பல நாடுகள் கலந்து கொள்ளும் வருடாந்திர இராணுவப் பயிற்சியான “கோப்ரா கோல்டு” என்ற பயிற்சியை தாய்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் தொடங்கின.
- ❖ இந்தப் பயிற்சியானது இராணுவக் களப் பயிற்சி, மனிதாபிமான உதவிகள் மற்றும் பேரிடர் நிவாரணப் பயிற்சி என்ற 3 பயிற்சிகளைக் கொண்டிருக்கும்.
- ❖ இது ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் பல நாடுகள் கலந்து கொள்ளும் மிகப்பெரிய இராணுவப் பயிற்சிகளில் ஒன்றாகும். இந்தப் பயிற்சியானது ஒவ்வொரு ஆண்டும் தாய்லாந்தில் நடத்தப்படுகின்றது.
- ❖ இந்தப் பயிற்சியானது முதன்முறையாக 1982 ஆம் ஆண்டு நடைபெற்றது. இதன் தலைமையிடம் தாய்லாந்தில் உள்ள பேங்காக் ஆகும்.
- ❖ இந்தப் பயிற்சியானது ஆயுதப் படைகளுக்கிடையே ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கத்திற்கு என்று உருவாக்கப்பட்ட தாய்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் முன்னெடுப்பாகும்.
- ❖ இந்தப் பயிற்சியில் இந்தியா முதன்முறையாக 2016 ஆம் ஆண்டில் கலந்து கொண்டது. இந்தப் பயிற்சியில் சீனா முதன்முறையாக 2015 ஆம் ஆண்டு கலந்து கொண்டது. ஆனால் சீனா மனிதாபிமான உதவிப் பயிற்சியில் மட்டும் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டது.

இராணுவ விண்வெளிப் படை - உருவாக்கம்

- ❖ அமெரிக்க அதிபர் விண்வெளிக் கொள்கை ஆணை - 4 இல் (SPD 4/ Space Policy Directive 4) கையெழுத்திட்டுள்ளார். மேலும் அவர் அமெரிக்க இராணுவப் படையின் ஆறாவது பிரிவாக விண்வெளிப் படையை உருவாக்க பென்டகனுக்கு உத்தரவிட்டுள்ளார்.
- ❖ இந்தப் படையானது இராணுவம், கப்பற்படை, விமானப் படை, நீர்மூழ்கிப் படை மற்றும் கடலோரக் காவற் படை ஆகியவற்றுடன் இணைந்து செயல்படும்.
- ❖ ஆனால் விண்வெளிப் படையினை உருவாக்குவதற்கு அமெரிக்க காங்கிரஸின் ஒப்புதல் தேவைப்படும்.
- ❖ பரிந்துரைக்கப்பட்டுள்ள இந்த விண்வெளிப் படையானது, பின்வருவனவற்றின் மீது கவனத்தைச் செலுத்தும்.
 - தேசியப் பாதுகாப்பு , சர்வதேச தகவல் தொடர்பு , கண்காணிப்பிற்காக அர்ப்பணிக்கப்பட்ட செயற்கைக் கோள்கள் மற்றும் வாகனங்கள் ஆகியவற்றைப் பாதுகாத்தல்.
 - விண்வெளியில் சுதந்திரமாக அணுகுதல் மற்றும் சுதந்திரமாக செயல்படுதல் ஆகியவற்றை உறுதி செய்வது, தோழமை மற்றும் கூட்டுப் படைகளுக்கு அவசியமான திறன்களை அளிப்பது.
 - விண்வெளியானது போருக்கான புதிய களமாக இருக்கக் கூடும். ஆதலால் அமெரிக்கா இராணுவ விண்வெளிப் படையை உருவாக்கிப் போரிடும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.

இந்தியத் திருவிழா - நேபாளம்

- ❖ ஒரு மாத காலம் நடைபெறும் இந்தியத் திருவிழாவானது நேபாளத்தில் நடத்தப் பட்டுக் கொண்டிருக்கின்றது.
- ❖ இந்தத் திருவிழாவானது இந்தியக் கலாச்சார அமைச்சகத்தின் உதவியுடன் சுவாமி விவேகானந்தா கலாச்சார மையத்தினால் காத்தமாண்டுவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் நடத்தப்பட்டது.
- ❖ இந்தத் திருவிழாவானது இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கிடையே நீடித்த மற்றும் பரஸ்பர புரிந்துணர்வை மேம்படுத்துவதற்காக கொண்டாடப்படுகிறது.

வெலாயத் 97 கடற்படைப் பயிற்சி

- ❖ உலகளாவிய முக்கிய கப்பல் பாதை உள்பட பாரசீக வளைகுடாவிலும் இந்தியப் பெருங்கடலிலும் மூன்று நாட்கள் நடத்தப்படும் வெலாயத் 97 எனும் கடல்படைப் பயிற்சியை ஈரான் நிறைவு செய்திருக்கின்றது.
- ❖ இந்த பயிற்சி ஏறக்குறைய 2 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் ஹார்மஸ் ஜலசந்தி, மக்ரான் கடற்கரை, ஓமன் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடலின் வடக்குப் பகுதி ஆகிய இடங்களில் நடந்தது.

- ❖ இப்பயிற்சி ஈரானின் நீர்மூழ்கிக் கப்பல்கள், போர்க் கப்பல்கள், வானூர்திகள் மற்றும் ஆளில்லா விமானங்களின் திறனை பறைசாற்றியது.
- ❖ ஹார்மஸ் ஜஸசந்தியில் நடைபெற்ற பயிற்சியின் போது முதல்முறையாக ஈரான் காதிர் வகை நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து ஒரு கடல் ஏவுகணையை ஏவியது.

சியோல் அமைதிப் பரிசு

- ❖ பிரதமர் நரேந்திர மோடி தென் கொரியாவில் சியோல் அமைதிப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
- ❖ சியோல் அமைதிப் பரிசைப் பெறும் ஒரே இந்தியர் மோடி மட்டுமே ஆவார்.
- ❖ இவ்விருது உலகப் பொருளாதார வளர்ச்சிக்காகவும் சர்வதேச ஒத்துழைப்பிற்காகவும் அவர் அளித்த பங்களிப்பிற்காக அவருக்கு வழங்கப்பட்டிருக்கின்றது.
- ❖ 200000 அமெரிக்க டாலர் பரிசுத் தொகை கொண்ட இவ்விருதை பெறும் 14-வது நபர் இவராவார். இவர் அப்பரிசுப் பணத்தை நமாமி கங்கைத் திட்டத்திற்கு அளித்து விட்டார்.

சியோல் அமைதிப் பரிசு

- ❖ 1990 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட சியோல் அமைதிப் பரிசு கொரியத் தீபகற்பத்திலும் மிஞ்சியுள்ள உலகத்திலும் அமைதிக்காக ஏங்கும் கொரிய மக்களின் ஆசைக்கு வடிவம் கொடுப்பதற்காக எடுக்கப்பட்ட ஒரு முயற்சியாகும்.



- ❖ இது கொரியக் குடியரசின் சியோல் நகரத்தில் நடைபெற்ற 24-வது ஒலிம்பிக் போட்டிகளின் வெற்றியை அனுசரிப்பதற்காக ஆரம்பத்தில் ஏற்படுத்தப்பட்டது.

புதிய அரசியலமைப்பு மீதான வாக்கெடுப்பு

- ❖ கியூபாவில் தனிநபர் சொத்துரிமை அங்கீகாரத்தைக் கொண்டிருக்கும் ஒரு புதிய அரசியலமைப்பு மீதான வாக்கெடுப்பில் வாக்காளர்கள் பங்கு பெற்றனர்.

- ❖ இந்த வாக்கெடுப்பு புதிய வாக்கெடுப்பு மீது ஆம் மற்றும் இல்லை என்ற இரண்டு விருப்பத் தேர்வுகளை மட்டுமே கொண்டிருந்தது.
- ❖ 80 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்டனர்.
- ❖ 1976 பதிப்பை மாற்றம் செய்யும் இந்த புதிய அரசியலமைப்பு, திறந்த சந்தை மற்றும் தனியார் முதலீடு ஆகியவற்றுக்கான கட்டுப்படுத்தப்பட்ட உரிமையை கம்யூனிசக் கட்சியின் கட்டுப்பாட்டில் மட்டுமே கொண்டிருக்க அங்கீகாரம் அளிக்கின்றது.
- ❖ இது நாட்டின் ஒரே சித்தாந்தமாக பொதுவுடைமையை மேற்கோள் காட்டுகின்றது.
- ❖ பொதுவாக தேர்தல்களைப் புறக்கணித்திட அழைப்பு விடுக்கும் அல்லது வாக்குச் சீட்டுகளை சேதாரப்படுத்தும் கியூபாவின் தடை செய்யப்பட்ட எதிர்க்கட்சியானது இம்முறை 'இல்லை' என்ற விருப்புரிமையின் மீது வாக்களிக்க பிரச்சாரம் செய்தது.

பொருளாதாரச் செய்திகள்

2017-18 காலத்திற்கான முதலாவது திருத்தப்பட்ட மதிப்பீடுகள்

- ❖ மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் மத்திய புள்ளியியல் அலுவலகம் (Central Statistics Office - CSO), 2017-18 நிதியாண்டிற்கான தேசிய வருமானம், நுகர்வோர் செலவு, சேமிப்பு மற்றும் முதலீட்டு உருவாக்கம் ஆகியவற்றுக்கான முதலாவது திருத்தப்பட்ட மதிப்பீட்டை வெளியிட்டிருக்கின்றது.
- ❖ இதனுடன் 2016-17 ஆம் நிதி ஆண்டிற்கான இரண்டாவது திருத்தப்பட்ட மதிப்பீடும் 2011-12 ஆம் ஆண்டை அடிப்படை ஆண்டாகக் கொண்ட 2015-16 ஆம் நிதியாண்டின் மூன்றாவது திருத்தப்பட்ட மதிப்பீடும் புதுப்பித்தல் கொள்கையின்படி வெளியிடப்பட்டன.

மதிப்பீடுகளின் சிறப்பம்சங்கள்

- ❖ பெயரளவிலான அல்லது நடப்பு விலைகளிலான மொத்த உள்நாட்டு உற்பத்தி 2016-17 நிதியாண்டில் ஏற்பட்ட 11.5 சதவிகிதத்தை ஒப்பிடுகையில், 2017-18 நிதியாண்டில் 11.3 சதவிகித அளவிற்கு வளர்ச்சியை வெளிக்காட்டுகின்றது.
- ❖ நிலையான விலைகளிலான அல்லது உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி 2016-17 நிதியாண்டில் 8.2 சதவிகித வளர்ச்சியையும் 2017-18 நிதியாண்டில் 7.2 சதவிகித வளர்ச்சியையும் காட்டுகின்றது.
- ❖ தற்போதைய விலைகளில் பெயரளவிலான நிகர தேசிய வருமானம் (Nominal Net National Income - NNI) முந்தைய 2016-17ம் நிதியாண்டில் ஏற்பட்ட 11.8 சதவிகிதத்தை ஒப்பிடும்போது 2017-18-ம் நிதியாண்டில் 11.3 சதவிகித வளர்ச்சியைக் காட்டுகின்றது.
- ❖ நடப்பு விலைகளில் உள்ள ஒட்டுமொத்த தேசிய செலவழிப்பு வருமானமானது (Gross National Disposable Income - GNDI) 2016-17 நிதியாண்டில் ஏற்பட்ட 11 சதவிகித வளர்ச்சியோடு ஒப்பிடும்போது 2017-18ம் நிதியாண்டில் 11.2 சதவிகித வளர்ச்சியைக் காட்டுகின்றது.

கிசான் சுவிதா கடன்

- ❖ உஜ்ஜீவன் சிறு நிதியியல் வங்கியால் (Ujjivan Small Finance Bank) சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு கிசான் சுவிதா கடன் என்பது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
- ❖ இதனை விவசாயிகளால் விவசாயத்திற்காகவும் அது சார்ந்த நடவடிக்கைகளுக்காகவும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
- ❖ உஜ்ஜீவன் சிறு நிதியியல் வங்கி இந்த சேவையை தமிழ்நாடு, மேற்கு வங்கம், கர்நாடகா மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் ஆரம்பித்திருக்கின்றது.
- ❖ இந்த கடன் எவ்வித பிணையையும் கொண்டிராது.
- ❖ விவசாயம் மற்றும் அது தொடர்பான விவகாரங்களுக்காக கடன் வழங்கும் முதல் சிறு நிதியியல் வங்கியாக உஜ்ஜீவன் உருவெடுத்திருக்கின்றது.

3 வங்கிகள் மீதான தடைகளை ரிசர்வ் வங்கி தளர்த்தியது

- ❖ பாங்க் ஆப் இந்தியா, மகாராஷ்டிரா வங்கி மற்றும் ஓரியண்டல் வர்த்தக வங்கி ஆகிய மூன்று வங்கிகளின் மீதான செயல்பாட்டுத் தடைகளை விலக்கிக் கொண்டதோடு "உடனடி சரிசெய்யும் செயல் நடவடிக்கைக் கட்டமைப்பிலிருந்து" அவை முழுமையாக வெளியேறிய அ்வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்திருக்கின்றது.
- ❖ மிகப்பெரிய அளவிற்கு கடன்களை வழங்குவது, பங்கு ஆதாயங்களைப் பகிர்ந்து கொள்வது ஆகியவற்றின் மீது தடைகளை விதிக்கின்ற "உடனடி சரிசெய்யும் செயல் நடவடிக்கை கட்டமைப்பின்" கீழ் கொண்டு வரப்பட்ட 11 பொதுத் துறை வங்கிகளில் இந்த மூன்று வங்கிகளும் அடங்கும்.

INSTEX – ஈரான் வர்த்தக மேம்பாட்டுத் திட்டம்

- ❖ ஈரான் மீதான அமெரிக்கத் தடைகளை மடை மாற்றுவதற்காக இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய மூன்று அரசுகளின் ஒரு திட்டமே "வர்த்தக பரிமாற்றங்களுக்கான ஆதரவுத் தொழில்நுட்பம்" (Instrument in Support of Trade Exchanges - INSTEX) ஆகும்.
- ❖ வாஷிங்டனின் தடைகள் மறுபடியும் விதிக்கப்பட்ட போதிலும் ஈரானை ஐரோப்பிய ஒன்றிய நிறுவனங்களோடு வர்த்தகம் செய்வதைத் தக்க வைக்க அனுமதிப்பதன் மூலம் ஈரானின் அணுசக்தி ஒப்பந்தத்தைப் பாதுகாக்க உதவும் ஒரு சிறப்பு பணமளிப்பு முறையே இத்திட்டமாகும்.
- ❖ இத்திட்டம் ஈரானுடன் வர்த்தகம் செய்ய விரும்பும் நிறுவனங்களிடமிருந்து எண்ணெய் இறக்குமதிக்கான கட்டணங்களை தள்ளுபடிச் சலுகைகளாகவோ அல்லது வர்த்தகத்தில் அனுமதிக்கப்பட்ட பொருட்களான உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் மூலமாகவோ பெற்றுக் கொள்ள ஈரானை அனுமதிக்கும்.
- ❖ இதன் விளைவாக ஈரானிற்கும் ஐரோப்பிய நிறுவனங்களுக்கும் நேரடி பணப் பரிமாற்றங்கள் எதுவும் நடைபெறாது.



- ❖ இது தொழில்நுட்ப ரீதியாக ஐரோப்பிய நிறுவனங்களை அமெரிக்கத் தடைகளிலிருந்துப் பாதுகாக்கும்.

புதிய மின்னணு வர்த்தகக் கொள்கை


- ❖ 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 01-ம் தேதி முதல் இந்தியாவின் புதிய மின்னணு வர்த்தகக் கொள்கை நடைமுறைக்கு வந்தது. ஒரு புதிய வகை கொள்கை விதிமுறைகள் மின்னணு வர்த்தக நிறுவனங்களுக்காக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.
- ❖ தொழிற்சாலை கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறையானது அந்நிறுவனங்களுக்கு அரசின் மாற்றியமைக்கப்பட்ட அந்நிய நேரடி முதலீட்டு (foreign direct investment) விதிமுறைகளோடு தங்களைப் பொருத்திக் கொள்ளும் வகையில் 60 நாட்கள் அவகாச காலத்தை வழங்கியிருக்கின்றது.

புதிய கொள்கையின் சிறப்பம்சங்கள்

- ❖ நேரடி ஆன்லைன் சில்லறை வர்த்தகர்கள் அவர்கள் பங்கு வைத்திருக்கும் விற்பனையாளர்கள் வழியாக பொருட்களை விற்பனை செய்வதற்குத் தடை.
- ❖ மேலும் தங்களது விற்பனை நடைமுறைகளில் மட்டுமே பொருட்களை விற்பனை செய்வதற்காக அந்த பொருட்களின் உற்பத்தி நிறுவனங்களுடன் ஆன்லைன் விற்பனையாளர்கள் சிறப்பு ஒப்பந்தங்களை மேற்கொள்ளத் தடை.
- ❖ அனைத்து ஆன்லைன் சில்லறை வர்த்தகர்களும் தங்களது இணையதளத்தில் அனைத்து விற்பனையாளர்களையும் அவர்களது பொருட்களையும் விற்பதற்கு வழிவகை செய்யும் வகையில் ஒரு சரிசமமான நடைமுறையை நிர்வகிக்கக் கேட்டுக் கொள்ளப்படுவர்.
- ❖ இது இணையதள வர்த்தக வியாபாரிகள் விற்பனையாளர்களின் சரக்குக் கையிருப்பை கட்டுப்படுத்துவதைத் தடை செய்கின்றது.
- ❖ இது மிக அதிகமான தள்ளுபடிகளைத் தடுக்கும் நோக்கில் சந்தைகள் பொருட்களின் விலைகள் மீது தாக்கம் ஏற்படுத்துவதைத் தடுக்கின்றது.

36வது சர்வதேச IP குறியீடு 2019

- ❖ உலகின் முதல் 50 பொருளாதாரங்களுக்கான வருடாந்திர சர்வதேச IP குறியீட்டை அமெரிக்க தொழில் மற்றும் வர்த்தக சங்கம் வெளியிட்டுள்ளது.
- ❖ இந்தக் குறியீட்டில், இந்தியா 44-வது இடத்திலிருந்து 8 இடங்கள் முன்னேறி 36-வது இடத்தில் உள்ளது.
- ❖ இந்தக் குறியீட்டில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் 67-வது இடத்திலும் வெனிசுலா கடைசி இடத்திலும் உள்ளது.



நிதியியல் சேவைகளை ஒழுங்குபடுத்துவதற்கான ஆணையம்

- ❖ இந்தியாவில் உள்ள சர்வதேச நிதிச் சேவைகள் மையத்தில் நடைபெறும் அனைத்து நிதியியல் சேவைகளையும் ஒழுங்குபடுத்த ஒரு ஒன்றுபட்ட ஆணையத்தை ஏற்படுத்திட மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கிடயிருக்கின்றது.
- ❖ இது சர்வதேச நிதிச் சேவை மைய ஆணைய மசோதா 2019 என்பதன் மூலமாக நிறைவேற்றப்படுகின்றது.
- ❖ இந்தியாவின் முதலாவது சர்வதேச நிதிச் சேவை மையமானது குஜராத்தில் உள்ள காந்திநகரில் கிட்ட நகரத்தில் ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றது.

முன்னுரிமைகளுக்கான பொதுமைப் படுத்தப்பட்ட அமைப்பு - இந்தியா

- ❖ மிகப் பெரிய பொருளாதாரங்களுடனான அமெரிக்கப் பற்றாக்குறையை குறைக்கும் நோக்கில் அமெரிக்க ஜனாதிபதி இந்தியாவை முன்னுரிமைகளுக்கான பொதுமைப்படுத்தப்பட்ட அமைப்பிலிருந்து (The Generalized System of Preferences - GSP) விலக்கத் திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றார்.
- ❖ 1970களில் ஆரம்பிக்கப்பட்டு நடைமுறையில் இருக்கும் இத்திட்டத்தில் உலகின் மிகப்பெரிய பயனாளி இந்தியாவாகும்.
- ❖ வர்த்தக உறவுகளில் சமீபத்திய சரிவிற்கான முக்கிய தூண்டுதல் மிகவேகமாக வளர்ந்துக் கொண்டிருக்கும் இணையதளச் சந்தை வர்த்தகத்தைக் கட்டுப்படுத்திடும் இந்தியாவின் புதிய மின்னணு வர்த்தக விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டதே ஆகும்.
- ❖ இதன் மூலம் இந்தியா ஒரு முக்கிய அமெரிக்க வர்த்தகச் சலுகையை இழக்க நேரிடும். இந்தச் சலுகையின் மூலம் இந்தியா அமெரிக்காவிற்குச் செய்யும் ஏற்றுமதியில் 5.6 மில்லியன் டாலர்கள் மதிப்பிற்கு ஜீரோ கட்டணங்களை அனுபவிக்கின்றது.

முன்னுரிமைகளுக்கான பொதுமைப் படுத்தப்பட்ட அமைப்பு

- ❖ வளரும் நாடுகளில் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் அடையாளம் காணப்பட்ட 129 பயனாளி நாடுகள் மற்றும் நிலப்பரப்புகளிலிருந்து 4800 பொருட்களுக்கு வரிகள் ஏதுமின்றி முன்னுரிமை நுழைவு அனுமதியை அளித்திடும் ஒரு அமெரிக்க வர்த்தகத் திட்டமே இதுவாகும்.

பிணையற்ற விவசாயக் கடன் வரம்பு


- ❖ சிறு குறு விவசாயிகளுக்கு உதவி செய்திடும் நோக்கில் பிணையற்ற விவசாயக் கடன்களுக்கான வரம்பை இந்திய ரிசர்வ் வங்கி தற்போதைய 1 லட்சம் என்பதிலிருந்து 1.6 லட்சத்திற்கு உயர்த்தியிருக்கின்றது.
- ❖ மேலும் விவசாயக் கடனை மறு ஆய்வு செய்யவும் சாதகமான கொள்கை முடிவுகளை ஏற்படுத்திடவும் ஒரு உள்ளக செயற்குழுவை அமைத்திடவும் முடிவெடுத்திருக்கின்றது.
- ❖ இந்த ஒரு லட்ச ரூபாய் வரம்பு 2010 ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்டது.
- ❖ அதற்குப் பிறகிலிருந்து ஏற்பட்ட விவசாய இடுபொருட்களின் விலை ஏற்றத்தையும் ஒட்டு மொத்தப் பணவீக்கத்தையும் கருத்தில் கொண்டு பிணையற்ற விவசாயக் கடன்களின் வரம்பை அதிகரிப்பது என்று முடிவெடுக்கப்பட்டிருக்கின்றது.
- ❖ இது முறையான கடன் வழங்கு முறையில் சிறு மற்றும் குறு விவசாயிகளின் பயனாளிகளின் அளவை உயர்த்தும்.

துவக்க நிறுவனங்களுக்கான விதிமுறைகள்

- ❖ துவக்க நிறுவனங்களுக்கு மிகப் பெருமளவில் நிவாரணம் அளித்திடும் வகையில் துவக்க நிறுவனங்களுக்கான ஏஞ்சல் வரி விதிமுறைகளைத் தளர்த்திட அரசு முடிவெடுத்து இருக்கின்றது.
- ❖ வருமானவரிச் சலுகைகளை துவக்க நிறுவனங்கள் பெற்றிட முதலீட்டு வரம்பு 10 கோடியிலிருந்து 25 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
- ❖ முந்தைய 7 வருடங்கள் என்ற அளவிலிருந்து துவக்க நிறுவனத்திற்கான விதிமுறைகள் மாற்றப்பட்டு தற்போது அது பதிவு செய்யப்பட்ட தேதியிலிருந்து 10 வருட காலத்திற்கு துவக்க நிறுவனமாகக் கருதப்படும்.
- ❖ ஒரு துவக்க நிறுவனத்தின் ஆண்டு விற்றுமுதல் முன்பிருந்த 25 கோடிக்குப் பதிலாக 100 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டு துவக்க நிறுவனம் என்ற பிரிவாகக் கருதப்படுகின்றது.

12 பொதுத்துறை வங்கிகள் - மூலதன உட்செலுத்துதல்

- ❖ மத்திய நிதித் துறை அமைச்சகமானது 12 பொதுத் துறை வங்கிகளில் ரூ. 48,239 கோடி மதிப்பிலான மூலதன உட்செலுத்துதலை அறிவித்துள்ளது.
- ❖ இது ஒழுங்குமுறை மூலதனத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் மிகப்பெரிய அளவில் கடன்களை அளிப்பவர்களுக்குத் தேவையான மூலதன வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கும் உதவும்.



- ❖ உடனடி சரிபார்ப்பு நடவடிக்கைக் கட்டமைப்பில் (Prompt Corrective Action - PCA) ரிசர்வ் வங்கியானது வரம்பு நிர்ணயித்துள்ளதை கருத்தில் கொண்டு இந்த மூலதனம் ஒதுக்கப்பட்டுள்ளது.
- ❖ ஜனவரி 31, தேதியன்று இந்திய ரிசர்வ் வங்கியானது பேங்க் ஆப் இந்தியா, மகாராஷ்டிரா வங்கி மற்றும் ஓரியண்டல் வணிக வங்கி ஆகிய வங்கிகளை PCA கட்டமைப்பிலிருந்து நீக்கியுள்ளது.

ஏற்றுமதி ஊக்குவிப்பு மற்றும் வரி ஏய்ப்புத் தடுப்பு ஆகியவற்றுக்கான 3 பணிக் குழுக்கள்

- ❖ மத்திய மறைமுக மற்றும் சுங்க வரி வாரியமானது வர்த்தகத்தை எளிமையாக்கவும், ஏற்றுமதிகளை ஊக்குவிக்கவும், வரி இணக்கமுறைகளை மேம்படுத்தவும் 3 பணிக் குழுக்களை நியமித்திருக்கின்றது.
- ❖ இந்த பணிக் குழுக்கள் ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்கான சிறப்புக் கவனத்துடன் ஏற்றுமதி மேம்பாடு மற்றும் எளிதாக்கல் மீது கவனம் செலுத்த கீழ்க்கண்டவற்றின் மீது செயல்படும்.
 - மின்னணு வர்த்தகம்
 - இந்திய ஏற்றுமதிச் சந்தையில் நிகழும் வர்த்தக ஊக்குவிப்பிற்கான தடைகள்
 - ஏற்றுமதியாளர்களுக்குத் தளவாடச் சேவைகளின் தரத்தை உயர்த்துதல்.

அதிகப்படியான இடைக்கால நிதி அரசிற்கு மாற்றம்

- ❖ அரசிற்கு 28000 கோடி ரூபாய் இடைக்கால பங்காதயத்தை அளித்திட ரிசர்வ் வங்கி மன்றம் ஒப்புதலளித்துள்ளது.
- ❖ தொடர்ச்சியாக ரிசர்வ் வங்கி இடைக்கால அதிகப்படியான பங்காதயத்தை அரசிற்கு மாற்றுவது இது இரண்டாவது வருடமாகும்.

- ❖ ரிசர்வ் வங்கியின் நிதியாண்டு ஜூலை மாதம் முடிவடைகின்றது. இடைக்கால பங்காதயம் பொதுவாக மார்ச் மாதத்திற்குள்ளாக அரசிற்கு அளிக்கப்படும்.



- ❖ அரசு 40000 கோடி ரூபாயை இடைக்கால பங்காதயமாக கேட்டுக் கொண்டிருந்தது. ஆனால் மத்திய வங்கியின் தணிக்கைக் குழு ரிசர்வ் வங்கியின் கொள்கைகள் மற்றும் தேவைகள் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டதன் பிறகு 28000 கோடி ரூபாய்க்கு ஒப்புதலளித்து இருக்கின்றது.
- ❖ அரசு ஏற்கெனவே 2018-19 நிதியாண்டில் மத்திய வங்கியிடமிருந்து 40000 கோடி ரூபாயைப் பெற்றிருக்கின்றது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பச் செய்திகள்

உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் வானவியல் ஆய்வு

- ❖ உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் வானவியல் ஆய்வுத் திட்ட (Panoramic Survey Telescope and Rapid Response System – அழகிய தொலைநோக்கி ஆய்வு மற்றும் துரிதமான பதில் நடவடிக்கை முறை) அமைப்பிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் இரண்டாவது பதிப்பினை அமெரிக்காவின் விண்வெளி தொலைநோக்கி அறிவியல் கல்வி நிறுவனம் வானவியல் கல்விக்கான ஹவாய் பல்கலைக் கழகத்துடன் இணைந்து வெளியிட்டது.
- ❖ இந்த ஆய்வகம் 1.4 பில்லியன் பிக்சல் வசதியுடைய டிஜிட்டல் கேமராவுடன் 1.8 மீட்டர் தொலைநோக்கியைக் கொண்டுள்ளது.
- ❖ ஹவாயிலிருந்து எளிதில் புலப்படும் ஒட்டுமொத்த வானத்தையும் ஆய்வு செய்த முதல் ஆய்வு இதுவேயாகும்.

நீரிழிவு நோயாளிகளுக்கு செயற்கையான கணையத்திற்கான கைபேசி செயலி

- ❖ நீரிழிவு நோயாளிகளுக்கு தங்கள் குளுக்கோஸ் அளவுகளை ஆய்வு செய்வதில் உதவிடும் வகையில் ஒரு செயற்கையான கணையத்திற்கான கைபேசி செயலி ஒன்றை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
- ❖ இந்த செயலி குளுக்கோஸ் அளவீட்டுக் கருவிகள், இன்சலின் உட்செலுத்துக் கருவிகள்

மற்றும் முடிவுகள் எடுக்கும் வழிமுறைகள் ஆகியவற்றுடன் இணைக்கப்படும் திறன் கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கின்றது.

- ❖ இந்த செயலி அமைப்பானது ஒரு டெசி லிட்டருக்கு 70 முதல் 180 மைக்ரோ கிராம்கள் வரையிலான குளுக்கோஸ் வரம்புடன் உருவாக்கப்பட்டிருக்கின்றது.

மிலன் 2T - பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் கொள்முதல்

- ❖ நிர்மலா சீத்தாராமன் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் குழு மிலன் 2T - என்ற பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகளைக் கொள்முதல் செய்வதற்கு ஒப்புதல் அளித்திருக்கின்றது.
- ❖ மிலன் என்பது பிரான்சில் ஃபோன்டெனாய் ஆக்ஸ் ரோசஸ் எனும் நகரை அடிப்படையாகக் கொண்ட யூரோமிசைல் (Euromissile) எனும் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ஒரு நடுத்தர வகையைச் சேர்ந்த எளிதில் இடம் மாற்றும் வகையிலான பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை ஆகும்.
- ❖ மிலன் ஆயுதக் கிடங்குகள் நீர் உட்புகாதவாறு உள்ள செலுத்துக் குழாய்களில் ஏவுகணையைக் கொண்டிருக்கின்றன.
- ❖ இந்த புதிய வகை ஆயுதம் குறிப்பாக 1990 ஆம் ஆண்டுகளில் ராணுவங்களால் பயன்படுத்தப்பட்ட எதிர்வினை ஆயுதங்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் வகையில் மேம்படுத்தப்பட்டது.
- ❖ மேம்படுத்தப்பட்ட 2T ஏவுகணையால் எதிர்வினை ஆயுதங்களிலும் உள்ளே நுழைய முடியும்.



விபத்தைத் தாங்கக்கூடிய எரிபொருள் - ரஷ்யா சோதனையிடல்

- ❖ ரஷ்யாவின் தேசிய அணுசக்திக் கழகமான ரோசாடோம் அணு உலைகளுக்காக விபத்தைத் தாங்கக்கூடிய எரிபொருளைச் சோதனையிட ஆரம்பித்திருக்கின்றது.
- ❖ இந்த எரிபொருள் அணுசக்தி கூடங்களில் கடுமையான விபத்துக்களைத் தாங்கி நிற்கும் வண்ணம் உள்ளது.

- ❖ ரோசாடோமைப் பொறுத்த வரையில், 2019ம் ஆண்டில் அணுஉலை சோதனைகளின் முதல் கட்டம் முடிக்கப்படும் என்றும் அடுத்த கட்டம் ரஷ்யாவில் உள்ள வர்த்தக அணு சக்திக் கூடத்தில் அந்த எரிபொருளை நிரப்புவது என்றும் தெரிகின்றது.

ஹோவிசை கடற்படை ஏவுகணை

- ❖ ஈரான் அந்நாட்டின் 1979ம் ஆண்டின் இஸ்லாமியப் புரட்சியின் 40வது ஆண்டு தினத்தை குறிப்பிடும் பிப்ரவரி 2ம் தேதியன்று ஹோவிசை என்ற நீண்ட தூர கடற்படை ஏவுகணை சோதனையின் வெற்றியை அறிவித்திருக்கின்றது.
- ❖ இந்த ஹோவிசை கடற்படை ஏவுகணை செளமார் கடற்படை ஏவுகணைக் குடும்பத்தின் ஒரு பகுதியாகும். இது 1350 கிலோ மீட்டருக்கும் அதிகமான வரம்பைக் கொண்டிருக்கின்றது. இது தரையில் இருக்கும் இலக்குகளின் மீது உபயோகிக்க வடிவமைக்கப்பட்டது.



- ❖ ஹோவிசை ஏவுகணை தனது புறப்படும் தன்மைக்கு மிகக் குறுகிய நேரமே தேவைப்படுகின்றது. இதனால் தாழ்வான உயரத்தில் பறக்க முடியும். இது இஸ்ரேலின் விமானப்படைத் தொழிற்சாலை நிறுவனத்தால் தயாரிக்கப்படுகின்றது.

குறைந்த வரம்புடைய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை - நசர்


- ❖ பாகிஸ்தான் ராணுவம் நசர் என்ற குறுகிய வரம்புடைய தரையிலிருந்து தரையிலக்கைத் தாக்கும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது.
- ❖ நாட்டின் அண்டை நாட்டில் தற்போது இருக்கும் எந்தவொரு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை அமைப்பையோ அல்லது தற்போது உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இதர அமைப்புகளையோ இது தாக்கி அழிக்கும் என்று கூறப்பட்டிருக்கின்றது.



- ❖ 70 கிலோ மீட்டர் வரையிலான இலக்கு வரம்புள்ள நசர் விமானத்திற்குள்ளே மாற்றப்படும் செயல் வல்லமை கொண்ட / ஒரு அதி உயர் துல்லியமுடைய சுட்டவுடன் வேகமாகச் செல்லக்கூடிய ஆயுத அமைப்பாகும்.

CAR-T சிகிச்சை

- ❖ இங்கிலாந்து அரசால் நிதியளிக்கப்படும் தேசிய சுகாதார சேவையால் ஒரு முன்னோடியான, புதிய புற்றுநோய் சிகிச்சையைப் பெறும் முதல் நோயாளியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 11 வயது சிறுவன் உருவாகியிருக்கின்றார்.
- ❖ CAR-T (Chimeric Antigen Receptor) என்பது தனிப்பட்ட முறையிலான புற்றுநோய் சிகிச்சையாகும்.
- ❖ இது நோய் எதிர்ப்பு செல்களை நீக்குவதில் ஈடுபட்டு அவைகளை ஆய்வகத்தில் மாற்றுவதன் மூலம் அவை புற்றுநோய் செல்களை அடையாளம் கண்டு கொள்ளச் செய்வதில் ஈடுபடுகின்றது.



- ❖ நோய் எதிர்ப்புச் சிகிச்சை என்பது ஒருவரது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு முறையையேப் பயன்படுத்தி அவரதுப் புற்றுநோயை ஒழிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு வகை சிகிச்சை முறையாகும்.
- ❖ இச்சிகிச்சையின் முதல் நிலையில் நோயாளியிடமிருந்து எடுக்கப்பட்ட ரத்தமும் வெள்ளை ரத்த உயிரணுக்களும் பிரிக்கப்படும். மீதமுள்ள ரத்தம் நோயாளிக்கு திருப்பிச் செலுத்தப்படும்.
- ❖ அதன்பின் ஒரு சிறப்பு வகை நோயெதிர்ப்பு செல்லான T வகை செல்கள் மரபணுவிற்குள் செலுத்தப்பட தீங்கற்ற ஒரு வைரஸ் பயன்படுத்தப்படுகின்றது.
- ❖ இந்த மரபணுக்கள் ஆதாரமற்ற ஆன்டிஜென்களை ஏற்றுக் கொள்ளும் பொருள் என்றழைக்கப்படும் T-செல்களை தங்களது மேற்பரப்பின் மேல் ஒரு கொக்கியை ஏற்படுத்த தூண்டுகின்றது.
- ❖ நோயாளியின் புற்றுநோய் செல்களைக் கண்டறிந்து அழிக்கத் திட்டமிடுவதற்காக இந்த வடிவமைக்கப்பட்ட CAR-T செல்கள் மிகப்பெரும் எண்ணிக்கையில் பொருத்தப்பட்டுப் பின் திரும்பவும் அவை நோயாளிக்கு உள்ளே செலுத்தப்படுகின்றன.

GSAT 31 தகவல் தொடர்பு செயற்கைக் கோள்

- ❖ பிரஞ்சு கயானாவிலிருந்து ஐரோப்பிய விண்வெளி சேவை வழங்குநரான ஏரியன்ஸ்பேசின் ராக்கெட் மூலம் (ஏரியன் 5) இந்தியாவின் சமீபத்திய தகவல் தொடர்பு செயற்கைக் கோள் GSAT 31 வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
- ❖ G-SAT-31 என்பது நாட்டின் 40வது தகவல் தொடர்பு செயற்கைக் கோளாகும். இது இஸ்ரோவின் மேம்படுத்தப்பட்ட I-2k மோட்டார் என்பதின் மீது வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. அந்த வகையின் அதிகபட்ச மோட்டார் திறன்களை GSAT பயன்படுத்திக் கொள்ளும். இஸ்ரோவின் மேம்படுத்தப்பட்ட 'I-2k Bus' என்ற இந்த வகை மோட்டார்களின் திறன்களை அதிகபட்சமாக பயன்படுத்திக் கொள்ளும்.

GSAT-31, the communication satellite of India configured on ISRO's enhanced I-2K Bus, utilising the maximum bus capabilities of this type. This satellite will augment the Ku-band transponder capacity in Geostationary Orbit.

GSAT-31, launched by Ariane-5 (VA 247), will provide continuity to operational services on some of the in-orbit satellites.

The satellite derives its heritage from ISRO's earlier INSAT/GSAT satellite series. The satellite provides Indian mainland and island coverage.



GSAT-31

40th communication satellite of india

Salient Features

Lift off Mass	: 2535 kg
Spacecraft Power	: 4.7 kW
Payload	: Ku-band transponders
Coverage Area	: Indian mainland and island
Mission Life	: Around 15 years

- ❖ இந்தச் செயற்கைக் கோள் புவியினை சுற்றுவட்டப் பாதையில் கு-பாண்ட் டிரான்ஸ் பாண்டரின் திறனை அதிகப்படுத்தும். மேலும் இது மிக விரைவில் காலாவதியாகக் கூடிய சில செயற்கைக் கோள்களை (இன்சாட்) மாற்றி அதற்குப் பதிலாக அந்த இடத்தில் பணியாற்றிட இருக்கின்றது.
- ❖ GSAT 31 என்பது விசாட் வலைப்பின்னல்களானது தொலைக்காட்சி பதிவேற்றங்கள், டிஜிட்டல் செயற்கைக் கோள் செய்திகள் சேகரிப்பு, DTH தொலைக்காட்சி சேவை, திரும்பிவரும் செல்லலாரின் இணைப்பு போன்ற பல்வேறு பயன்பாடுகளுக்கும் உபயோகப்படுத்தப்படும்.

இமாலய மேக ஆய்வு மையம்

- ❖ இமாலயப் பகுதியில் ஏற்படும் மேக வெடிப்பு ஆபத்துக்களைக் கண்காணித்து முன்கூட்டியே அதைக் கணிக்கும் நோக்கத்தை உறுதிப்படுத்தவும், அதனால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கவும் உத்தரகாண்டின் தெகிரி மாவட்டத்தில் இமாலய மேக ஆய்வு மையம் ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றது.
- ❖ இந்த ஆய்வு மையம் பாதுஷாஹிக்தாவல் நகரின் எஸ்ஆர்டி வளாகத்தில் ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றது. தற்போது இது சோதனை ஓட்டத்தில் இருக்கின்றது.
- ❖ அதி உயரப் பகுதிகளில் செயல்படும் வகையில் இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையாலும் (Indian Science and Technology Department) கான்பூரின் இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தாலும் இணைந்து மேகத்தின் நடவடிக்கைகளை கண்காணித்திடும் வகையில் ஏற்படுத்தப்பட்ட நாட்டின் இரண்டாவது ஆய்வு மையம் இதுவாகும்.

பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை ஹெலினா

- ❖ ஓடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் உள்ள சந்திப்பூரில் ஒருங்கிணைந்த சோதனைப் பகுதியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஏவப்படும் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணையான ஹெலினா வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
- ❖ ஹெலினா-1 உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டுத் தயார் செய்யப்பட்ட ஒரு ஏவுகணை அமைப்பாகும். இது உலகிலேயே மிகுந்த மேம்படுத்தப்பட்ட பீரங்கி எதிர்ப்பு ஆயுதங்களில் ஒன்றாகும்.
- ❖ 4 கிலோ மீட்டர்கள் என்றளவில் வரையறுக்கப்பட்ட வரம்புடன் நாக் என்ற பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை பொருத்தப்பட்ட, ஏவியவுடன் காணாமல் போகும் ஏவுகணையின் ஆகாய மார்க்கமாக செலுத்தப்படும் வடிவமே இதுவாகும்.
- ❖ இதன் வரம்பு 7 முதல் 8 கிலோ மீட்டர் தூரம் வரையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.



ஏர் இந்தியா ஒன் - ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள்

- ❖ அரசின் தலைவருக்கான ஆகாய விமானமான இரண்டு போயிங்-777 விமானத்திற்கு இரண்டு மேம்படுத்தப்பட்ட ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளை விற்பதற்கு அமெரிக்கா ஒத்துக் கொண்டிருக்கின்றது.
- ❖ இந்த இரண்டு ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள் மிகப்பெரிய அகச்சிவப்பு எதிர்ப்பு முறைகள் கொண்ட விமானம் (Large Aircraft Infrared Countermeasures - LAIRCAM) மற்றும் சுய பாதுகாப்பு கொண்ட தொகுப்புகள் என்பதாகும்.
- ❖ LAIRCAM என்பது மனிதனால் தூக்கி ஏவுக்கூடிய ஏவுகணைகளிலிருந்து மிகப்பெரிய விமானத்தைப் பாதுகாக்கும்.
- ❖ LAIRCAM அமைப்பு விமான இயக்குக் குழுவின் எச்சரிக்கைக்கான நேரத்தை அதிகரிக்கும், தவறான எச்சரிக்கை மணி விகிதங்களை குறைக்கும் மற்றும் தானாகவே மேம்படுத்தப்பட்ட இடைநிலை வரம்பு ஏவுகணை அமைப்புகளை எதிர்க்கும்.
- ❖ இது ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகிய தலைவர்கள் பயணம் மேற்கொள்ளும் விமானங்களின் பாதுகாப்பை மேம்படுத்தும்.

திட எரிபொருள் குழாய் கொண்ட ராம்ப்ஜெட்

- ❖ பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் ஓடிசாவில் இரண்டாவதாக உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட திட எரிபொருள் குழாய் கொண்ட ராம்ப்ஜெட் (Solid Fuel Ducted Ramjet - SFDR) உந்துவிசை அடிப்படையில் அமைந்த ஏவுகணை அமைப்பு வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது.
- ❖ புரொபெல்லன்ட் மற்றும் ஆக்சிடைஸ்சர்கள் ஆகியவற்றைக் கொண்டுச் செல்லும்

வழக்கமான ராக்கெட்டுகளைப் போலல்லாது ராம்ஜெட் ஆனது ஒரு ஜெட் இயந்திரத்தைப் போல காற்றை ஒரு ஆக்சிடைசராக உபயோகிக்கிறது. எனவே இதன் மூலம் தேவைப்படும் எரிபொருளின் எடை வெளியேற்றப்படுகின்றது.

- ❖ இதன் மூலம் எதிரிகளின் தாக்குதல்களிலிருந்து முழுமையான பாதுகாப்பு வசதியினை அளிப்பது மற்றும் பல அடுக்கு ஆகாயப் பாதுகாப்பு கொண்டது என்ற இரண்டு பிரிவுகளில் வேகமான நீண்ட தூரம் செல்கின்ற ஏவுகணைகளை இந்தியா கொண்டிருக்க முடியும்.
- ❖ வழக்கமான ஏவுகணைகளின் செயல்பாடுகளில் சமரசம் செய்திடும் வகையில் சமாளிக்கக் கூடிய இலக்குகளுக்கு எதிராக அடுத்த தலைமுறை ஏவுகணைத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தும் நாடுகளின் அணியில் இந்தியாவின் சேர்க்கையை ஏவுகணைகளில் ராம்ஜெட்டின் வெற்றிகரமான பயன்பாடு குறிப்பிடும்.
- ❖ இந்தோ-ரஷ்யா கூட்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்ட ராம்ஜெட் இயந்திரத்தின் முதல் பறக்கும் சோதனை 2018ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டது.
- ❖ அஸ்திராவின் மேம்படுத்தப்பட்ட பதிப்பு போன்ற பல்வேறு ஏவுகணைகளில் இந்தியாவின் இந்த அமைப்பு பயன்படுத்தப்படும்.

போயிங்கின் அதிஉயர சினூக் வானூர்திகள்

- ❖ குஜராத்தின் முந்தரா துறைமுகத்தில் அமெரிக்காவிடமிருந்து போயிங் நிறுவனத்தின் சினூக் வானூர்தி விசைகளில் 15 என்ற எண்ணிக்கையின் முதல் 4 வானூர்திகளை இந்தியா பெற்றுக் கொண்டது.
- ❖ இந்த வானூர்தி ரஷ்யாவால் தயாரிக்கப்பட்ட Mi-17 நடுத்தர உயரத்தில் பறக்கும் வானூர்திகள், Mi-26 வானூர்திகள், Mi-35 தாக்குதல் வானூர்திகள் ஆகியவற்றைப் பதிலீடு செய்யும்.



- ❖ சினூக் வானூர்திகள் ஒவ்வொன்றும் 9.6 டன்கள் எடை அளவிற்கு பொருட்களைத் தூக்கிச் செல்லும். இதில் மனிதர்களையும் பீரங்கிப் படை துப்பாக்கிகள், குறைந்த ஆயுதம் கொண்ட வாகனங்கள் உள்ளிட்ட இயந்திரங்களையும் உயரமான பகுதிகளுக்கு எடுத்துச் செல்ல முடியும்.
- ❖ போயிங்கைப் பொறுத்தவரை இது பேரிடர் நிவாரணம், மருத்துவ உதவி, தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள், விமான மீட்பு மற்றும் வான்குடை மிதவை இறக்கம் (பாராகூட்) போன்ற நடவடிக்கைகளுக்கும் உதவிடும்.

ஆப்பர்கூனிட்டி ரோவர் திட்டத்தின் காலாவதி

- ❖ செவ்வாய் கிரகத்தைச் சென்றடைந்தது 15 வருடங்கள் ஆனதற்குப் பிறகு ஆப்பர்கூனிட்டி ரோவர் திட்டத்தின் இறுதி நிலையை நாசா அறிவித்தது.
- ❖ திட்டத்தை இறுதி செய்யும் இந்த முடிவானது ஆப்பர்கூனிட்டி செவ்வாய் ரோவர் விண்கலத்துடன் தனது இணைப்பைப் புதுப்பிக்க நாசா மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தேவையான முடிவுகளை அளிக்காததால் அறிவிக்கப்பட்டது.



- ❖ ஆப்பர்கூனிட்டி புவியுடன் கடைசியாக கடந்த ஜீன் மாதத்தின் ஆரம்பத்தில் செவ்வாயில் தனது மையத்தை அடைந்தபின் ஒரு வரலாற்றுச் சிறப்புடைய சர்வ பழுதிப்புயல் என்ற அர்த்தத்துடன் தொடர்பு கொண்டது.

திட்டத்தைப் பற்றி

- ❖ 2004 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் செவ்வாயில் தரையிறங்குவதற்காக அனுப்பி வைக்கப்பட்ட இரட்டை செவ்வாய் ஆய்வு ரோவர்ஸ் திட்டத்தின் இரண்டாவது விண்கலம் ஆப்பர்கூனிட்டி ஆகும்.
- ❖ தனது இரட்டையில் ஒன்றான ரோவர் ஸ்பிரிட் செவ்வாயில் தரையிறங்கிய 90 நாட்களுக்குப் பிறகு ஆப்பர்கூனிட்டி அங்கு தரையிறங்கியது.
- ❖ ஸ்பிரிட் குசேவ் பள்ளத்தில் தரையிறங்கியது. ஆப்பர்கூனிட்டி செவ்வாயின் மறுபுறம் உள்ள மெரிடியனி சமவெளியில் தரையிறங்கியது.
- ❖ நாசா ரோவர் திட்டத்திற்கு வாழ்நாளாக 90 தினங்களை எதிர்பார்த்தது. ஆப்பர்கூனிட்டி


மற்றும் ஸ்பிரிட் இரண்டும் அதற்கு எதிர்பார்க்கப்பட்ட வாழ்நாளை விட அதிக நாள் நீடித்தன.

e-ஆஷாதி தளம்

- ❖ ஆயுர்வேதம், சித்தா, யுனானி மற்றும் ஹோமியோபதி மருந்துப் பொருட்கள் மற்றும் அவை தொடர்பானவற்றிற்கு நிகழ்நேரத்தில் உரிமம் வழங்குவதற்காக மின்னணு முறையிலான ஆஷாதி (e-AUSHADHI) என்ற தளத்தை ஆயுஷ் அமைச்சகத்தின் மத்திய இணை அமைச்சர் புது தில்லியில் துவக்கி வைத்தார்.
- ❖ இந்த e-AUSHADHI தளமானது வெளிப்படைத் தன்மையை அதிகரித்தல், மேம்படுத்தப்பட்ட தகவல் மேலாண்மை வசதி, மேம்படுத்தப்பட்ட தகவல் பயன்பாடு மற்றும் பொறுப்புடைமையை அதிகரித்தல் ஆகியவற்றை நோக்கங்களாகக் கொண்டுள்ளது.
- ❖ இந்தத் தளத்தின் மூலம் விண்ணப்பிக்கும் நடைமுறைக்கான கால வரம்பு நிர்ணயிக்கப்படும். மேலும் ஒவ்வொரு நிலையிலும் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலம் விண்ணப்பதாரருக்கு தகவல் தெரிவிக்கப்படும்.

ஸ்பியரெஸ் திட்டம் (SPHEREx MISSION)

- ❖ பிரபஞ்சத்தின் தோற்றம் குறித்து புரிந்து கொள்வதற்கு வேண்டி ஒட்டுமொத்த வான் பரப்பையும் ஆய்வு செய்வதற்காக மிகவும் புகழ்பெற்ற திட்டமான ஸ்பியரெஸ் (SPHEREx) என்ற திட்டத்தை நாசா (NASA) தொடங்குகிறது.
- ❖ SPHEREx என்பது பிரபஞ்சத்தின் வரலாற்றை அறிவதற்கான நிறமாலை ஒளிமானி, மறு அயனியாக்கத்தின் காலகட்டம் மற்றும் பனிக்கட்டிகளை ஆய்வு செய்தல் என்பதாகும்.




- ❖ இந்தத் திட்டம் 2023 ஆம் ஆண்டில் தொடங்கப்படவிருக்கிறது.

PMAY (U) – கைபேசிச் செயலி

- ❖ பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா நகர்ப்புறம் (PMAY-U) என்ற திட்டத்திற்கான கைபேசிச் செயலியை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான அமைச்சர் (தனிப் பொறுப்பு) ஹர்தீப் சிங் புரி புதுதில்லியில் தொடங்கி வைத்தார்.
- ❖ இந்த செயலியானது தங்களது குடும்பத்தினருடன் கட்டி முடிக்கப்பட்டுள்ள வீட்டின் உயர் தெளிவு கொண்ட புகைப்படத்தை எடுத்துப் பதிவிட பயனாளர்களை அனுமதிக்கிறது.
- ❖ மேலும் இது கட்டி முடிக்கப்பட்டுள்ள வீட்டுடன் தங்களது சுயப் படத்தை எடுத்துப் பதிவிடவும் PMAY-U திட்டத்தின் கீழ் தங்களது சொந்த வீட்டின் கதைகளை 30-60 வினாடிகள் அளவிலான காணொளித் துணுக்குகள் மூலம் பகிர்ந்து கொள்ளவும் பயனாளிகளுக்கு அனுமதியளிக்கிறது.

ஆண்ட்பாட் இயந்திர மனிதன்

- ❖ தனது சுற்றுச்சூழலை ஆராயவும் புவியிடங்காட்டி (GPS) அல்லது வரைபடம் ஆகியவற்றின் உதவியில்லாமல் தனது வீட்டிற்கான வழியை அறியும் முதலாவது நடக்கும் இயந்திர மனிதனை வடிவமைத்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
- ❖ தன்னியக்க வாகனங்களின் பயணத்திற்கான ஒரு புது வழியை இது ஏற்படுத்தியுள்ளது.
- ❖ இந்த ஆண்ட்பாட்டை வடிவமைப்பதற்காக பிரெஞ்சு தேசிய அறிவியல் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மிகச் சிறந்த தனித்துவ பணியாளர்களான பாலைவன எறும்புகளிடமிருந்து ஊத்வேகத்தைப் பெற்று இதை வடிவமைத்துள்ளனர்.
- ❖ எறும்புகள் வெளி இடங்களில் தங்களை அறிவதற்காக சிதறடிக்கப்பட்ட ஒளி மற்றும் புறஊதாக் கதிர்வீச்சு ஆகியவற்றைப் பயன்படுத்துகின்றன.



- ❖ பாலைவன எறும்புகளின் தனித்துவ பயணத் திறன்களைப் போல், ஆண்ட்பாட் ரோபோட் புவியிடங்காட்டியின் உதவியில்லாமல் இடத்தை ஆராய அதன் தொழில்நுட்பம் அதற்கு உதவுகின்றது.

பத்தே நீர்மூழ்கிக் கப்பல்

- ❖ சமீபத்தில் ஈரான் சீர்வேக ஏவுகணைகளை செலுத்தும் திறன் கொண்ட உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கிக் கப்பலை அறிமுகப்படுத்தியுள்ளது.
- ❖ இந்த நீர்மூழ்கிக் கப்பலுக்கு பத்தே (வெற்றியாளர்) என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தக் கப்பலில் சீர்வேக ஏவுகணைகளுடன் நீர்மூழ்கிக் குண்டுகள் மற்றும் நீர்மூழ்கி வெடிபொருள் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன.



- ❖ இந்தப் புதிய நீர்மூழ்கிக் கப்பலானது ஈரானின் முதலாவது மிதமான கனரக வகையைச் சார்ந்ததாகும்.
- ❖ ஈரான் தற்பொழுது வைத்துள்ள மிதமான எடை கொண்ட காதிர் வகை மற்றும் கனரக கிலோ வகை ஆகியவற்றிற்கிடையேயான இடைவெளியை இது பூர்த்தி செய்யும்.
- ❖ செங்குத்தான செலுத்து அமைப்பின் வகையில் கடந்த 40 ஆண்டுகளில் ஈரான் இராணுவம் மேற்கொண்டுள்ள முக்கியமான திட்டங்களில் இந்தத் திட்டம் மிக இன்றியமையாத ஒன்றாகும்.

நீண்ட இலக்கு வரம்புடைய பீரங்கித் துப்பாக்கி - தனுஷ்

- ❖ 'தனுஷ்' வகையிலான 114 பீரங்கித் துப்பாக்கிகளை உற்பத்தி செய்வதற்கான அனுமதியை இந்திய இராணுவம் மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சகத்திடமிருந்து இராணுவத் தொழிற்சாலை ஆணையம் (Ordnance Factory Board - OFB) பெற்றுள்ளது.
- ❖ இந்தியாவில் தயாரிக்கப்படும் முதலாவது நீண்ட இலக்கு வரம்புடைய பீரங்கித் துப்பாக்கி "தனுஷ்" ஆகும். இது "இந்தியாவில் தயாரிப்போம்" என்ற முன்னெடுப்பின் ஒரு மிகப்பெரிய வெற்றியாகும்.

Indigenous firepower

A look at Dhanush, an upgraded version of the Swedish Bofors gun which was procured by India in the mid-1980s



It is a 155-mm, 45-calibre gun with a range of 36 km, and has demonstrated a range of 38 km with specialised ammunition. It is also compatible with all North Atlantic Treaty Organisation (NATO) 155 mm ammunition systems

SPECIFICATIONS

Length 45 calibre
Crew 6-8
Caliber* 155 mm
Breech Screw type
Recoil: Electro-rheological/
Magneto-rheological
Elevation: -3 to 70 degree

RATE OF FIRE

Burst: 3 rounds in 15 seconds
Intense: 15 rounds in 3 minutes
Sustained: 60 rounds in 60 min
Maximum firing range 38 km
* (DIAMETER OF THE PROJECTILE IT SHOOTS)

- ❖ தனுஷ் வகையிலான பீரங்கித் துப்பாக்கியானது இயந்திரத்தனமான மற்றும் மின்னணு முறையில் முறையே வரம்பை அதிகரிக்குமாறும் துல்லியத் தன்மையை அதிகரிக்குமாறும் மேம்படுத்தப்பட்டுள்ளது.
- ❖ இதில் உள்ள சுய உந்து விசை அலகானது அதன் துப்பாக்கி சிறந்த முறையில் செயல்படவும் மிக எளிதாக மலைப் பிரதேசங்களில் தன்னகத்தே அதைப் பொருத்திக் கொள்ளவும் அனுமதிக்கிறது.

முதல் டீசல் என்ஜினிலிருந்து மாறிய மின்சார இரயில் என்ஜின்

- ❖ வாரணாசியின் டீசல் என்ஜின் பணிமனையில் 10000 எச்.பி. டீசல் என்ஜினிலிருந்து மின்சார என்ஜினாக மாற்றப்பட்ட முதலாவது என்ஜினை பிரதமர் தொடங்கி வைத்தார்.

DLW CREATES WORLD'S FIRST


First time in the world, DLW successfully converted two old diesel locos (WDG3A) into Electric loco (WAGC3) with indigenous technology under 'Make In India' initiative

<p>➤ Two diesel locomotives of WDG3A class converted to one permanently coupled 12-axle, electric locomotive of 10,000 hp</p> <p>➤ Work began in December, 2017 and completed in February 2018</p> <p>➤ Engineers from Research Designs and Standards Organisation (RDSO), Chittaranjan Locomotive Works (CLW), DLW and Bharat Heavy Electricals Ltd. (BHEL) collaborated in this project</p>	<p>➤ Only old diesel locos of 18-year-old due for mid life rehabilitation were converted into electric loco</p> <p>➤ DLW so far manufactured 8149 locomotives till March 31</p> <p>➤ DLW has won the 'Best Production Unit Shield 2017-18' for third consecutive year</p> <p>➤ It has supplied locomotives to countries like Sri Lanka, Nepal, Bangladesh, Mali, Senegal, Sudan Tanzania, Angola, and Vietnam</p>
---	---

- ❖ பழைய என்ஜின்களின் மறுசீரமைப்பிற்குத் தேவைப்படும் நிதியில் பாதியளவு நிதி மட்டுமே இந்த மாறுதலுக்குத் தேவைப்படுகின்றது. எனவே இந்த மாறுதலானது செலவினக் குறைத்தலை நிரூபித்துள்ளது.
- ❖ மேலும் இது சரக்கு இரயிலின் சராசரி வேகத்தை இரட்டிப்பாக்குவதற்காக இழுவை சக்தியை மேம்படுத்துவதுடன் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் உள்ளது.

உலகின் முதல் தனியாரால் நிதியளிக்கப்படும் நிலவுத் திட்டம்


- ❖ அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கனவெரல் விண்வெளி மையத்திலிருந்து ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் மூலம் ஒரு இஸ்ரேலிய விண்கலம் விண்ணிற்குச் செலுத்தப்பட்டு இருக்கின்றது.
- ❖ இது நிலவில் தரையிறங்குவதற்காக இரண்டு மாத கால அளவிற்குப் பயணம் செய்யும்.
- ❖ தோற்றம் என்ற அர்த்தத்தில் பொருள் கொண்ட ஹீப்ரு வார்த்தையான பெரிஷீட் என்ற பெயரிடப்பட்ட இது துவைக்கும் இயந்திரத்தின் அளவை உடைய ஒரு தானியங்கி தரையிறங்கு வாகனமாகும்.



- ❖ ஒருவேளை இத்திட்டம் வெற்றியடைந்ததால், நிலவின் மேற்பரப்பின் மீது கட்டுப்படுத்தப்பட்ட தரையிறக்கத்தை வெற்றிகரமாக மேற்கொண்டிருக்கின்ற ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் பட்டியலில் இஸ்ரேல் இணையும்.

வளிமண்டல நீர் உற்பத்தி

- ❖ ஏரோ இந்தியா 2019 நிகழ்ச்சியில் பாரத் மின்னணு நிறுவனம் உலகம் முழுவதும் எப்பொழுதும் அதிகரித்துக் கொண்டே வரும் குடிநீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான ஒரு புதுமையான தீர்வாக வளிமண்டல நீர் உற்பத்திக் கருவியை அறிமுகப்படுத்தியிருக்கின்றது.



- ❖ இதனை வளிமண்டலத்தில் உள்ள ஈரப்பதத்திலிருந்து நேரடியாக நீரை உற்பத்தி செய்வதற்குப் பயன்படுத்த முடியும்.
- ❖ இது வளிமண்டலத்தில் உள்ள ஈரப்பதத்தில் இருந்து நீரைப் பிரித்தெடுத்து அதை தூய்மையாக்கிட ஒரு புதுமையான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றது.
- ❖ இது சுத்தமான, பாதுகாப்பான மற்றும் தூய்மையான பருகத் தகுந்த குடிநீரை உற்பத்தி செய்வதற்காக வளிமண்டல அழுத்தத்தைத் திரவமாக்குவதற்கு வேண்டி வெப்ப பரிமாற்றிகளைப் பயன்படுத்துகின்றது.

சுற்றுச்சூழல் செய்திகள்

தூய்மையான காற்றுக்கான தேசியத் திட்டம்


- ❖ ஒரு புதிய ஆய்வில் டெல்லி காற்று மாசானது 25 சதவிகித அளவிற்கு குறைக்கப்பட்டால் டெல்லியில் உள்ள மக்களின் வாழ்நாள் ஆயுட்காலமானது ஏறக்குறைய மூன்று ஆண்டுகள் அதிகரிக்கும் என்று தூய்மையான காற்றுக்கான தேசியத் திட்டம் தெரிவித்திருக்கின்றது.
- ❖ தூய்மையான காற்றுக்கான தேசியத் திட்டம் என்பது அடுத்த ஐந்து வருடங்களில் காற்றின் தரத்தை 20 முதல் 30 சதவிகிதம் அளவிற்கு உயர்த்திட மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் வெளியிடப்பட்டிருக்கின்றது.
- ❖ இத்திட்டம் 2017 ஆம் ஆண்டை காற்றின் தரத்தை உயர்த்துவதற்காக அடிப்படை ஆண்டாகத் தேர்ந்தெடுத்திருக்கின்றது.

கையகப்படுத்தப்பட்டுள்ள யானைகளின் முதல் கணக்கெடுப்பு

- ❖ கையகப்படுத்தப்பட்டுள்ள யானைகளின் முதல் கணக்கெடுப்பின் தகவல்கள் ஒரு பிரமாணப் பத்திரமாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் உச்ச நீதிமன்றத்தில்

சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது.

- ❖ இந்த பிரமாணப் பத்திரத்தின்படி, 2454 யானைகள் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதில் 560 யானைகள் வனத்துறையிடமும் 1687 யானைகள் தனிநபர்களிடமும் உள்ளதாக தெரிய வந்துள்ளது.
- ❖ நாடு முழுவதும் இந்த வகையில் உள்ள மொத்தம் 2454 யானைகளில் அசாமும் கேரளாவும் பாதிக்கும் மேற்பட்ட அளவிற்குக் கொண்டிருக்கின்றன.
 - இந்த கையகப்படுத்தப்பட்டுள்ள யானைகளில் அசாம் 37 சதவிகிதமும் கேரளா 21 சதவிகிதமும் கொண்டிருக்கின்றன.



ஆர்க்டிகில் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட சூப்பர்பக்

- ❖ இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட ஆன்டிபயாடிக் எதிர்ப்பைக் கொண்ட சூப்பர்பக் மரபணுவானது உலகின் கடைசியான அச்சு அசலான இயற்கையைக் கொண்ட பிரதேசங்களில் ஒன்றான ஆர்க்டிகில் கண்டறியப்பட்டிருக்கின்றது.
- ❖ இக்கண்டுபிடிப்பு உலகளாவிய ஆன்டிபயாடிக் எதிர்ப்பின் பரவுதலுக்கான மிகப்பெரிய விளைவுகளைக் கொண்டிருக்கின்றது.
- ❖ ஸ்வால்போர்டு பகுதியில் எடுக்கப்பட்ட மண் மாதிரிகள் blaNDM-1 (New Delhi Metallo-beta-lactamase-1) என்று அறியப்படும் புதுதில்லி மெத்தலோ பீடா லாக்டமாஸ் 1 என்ற மரபணு ஆர்க்டிக் பிராந்தியத்தின் உயர்பகுதியில் பரவி இருப்பதை தற்போது உறுதிப்படுத்தியிருக்கின்றன.
- ❖ ஸ்வால்போர்டு என்பது வடதுருவத்திற்கும் நார்வேயின் மையநிலப்பகுதிக்கும் நடுவேயுள்ள, நார்வே நாட்டைச் சார்ந்த ஒரு தீவுக்கூட்டமாகும்.
- ❖ இந்த ஆன்டிபயாடிக் எதிர்ப்பு மரபணுவானது நுண்ணுயிரிகளில் பல மருந்து எதிர்வினையை ஏற்படுத்துகின்றது.
- ❖ பலவகைப்பட்ட பாக்டீரியாக்களில் எதிர்ப்புத் தன்மையை அளிக்கும் புரதமான NDM-1 என்பது இதற்கு உதாரணமாகும்.

துருவப் பகுதி சுழல் காற்று

- ❖ துருவப் பகுதி சுழல் காற்றின் காரணமாக பிப்ரவரி மாதத்தின் முதல் வாரத்தின்போது வடக்கு அமெரிக்க மாநிலங்களின் பெரும்பகுதி வரலாற்றுப் பதிவான குறைந்தபட்ச குளிர் வெப்பநிலைகளைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றது.
- ❖ துருவப் பகுதி சுழல்காற்று என்பது வடதுருவத்தைச் சுற்றியிருக்கும் உயர்வளிமண்டலத்தில் இருக்கும் ஒரு வலுவான காற்றின் பட்டைத் தொகுப்பாகும். இந்த வடதுருவம் வழக்கமாக கடுமையான குளிர்காற்றை ஆர்க்டிக் பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளோடுத் தடுத்து விடுகின்றது.
- ❖ சுழல்காற்றுகள் சூறாவளியைப் போன்று எதிர்காற்றுத் திசையில் சுழலும் அடர்த்தியான காற்று மற்றும் அதிக நிறை கண்ட குளிர் காற்று ஆகியவற்றால் அவ்வாறு அழைக்கப்படுகின்றன.
- ❖ வழக்கமாக குளிர்காற்று தொலைதூர வடக்குப் பகுதியிலேயே தங்கி விடுகின்றது.
- ❖ இருந்தாலும் ஆர்க்டிக் பகுதியில் வழக்கத்திற்கு மாறாக இருக்கும் அதிகபட்ச வெப்பநிலை அக்காற்றை தெற்கு நோக்கி பயணிக்கச் செய்கின்றது.
- ❖ இந்த சுழல்காற்று வட அமெரிக்காவின் மீது ஒரு பகுதி இருக்கும்படியும் வடக்கு ஆசியா மற்றும் ஐரோப்பாவின் மீது மற்றொரு பகுதி இருக்கும்படியும் இரண்டு காற்று நிறைகளாக உடைந்திருக்கின்றது.
- ❖ இது ஒரே நேரத்தில் புதிய பகுதிகளில் நிறைய நாட்களுக்கு ஜீரோவிற்கு குறைவான வெப்பநிலைகளை ஏற்படுத்துவதில் திறன் பெற்றது.
- ❖ 2014 ஆம் ஆண்டின் துருவப் பகுதி சுழல்காற்று குளிர்காலங்கள் முழுவதும் நீடித்தமையால் மிகவும் குறிப்பிடத்தக்கது.

2019 ஆம் ஆண்டில் எல்நினோ மீதான உலக வெப்பமயமாதலின் தாக்கம்

- ❖ சமீபத்திய அறிக்கையின்படி மத்திய மற்றும் தென் அமெரிக்கப் பகுதிகளில் கொசுக்களால் பரப்பப்பட்ட நோய்கள் உட்பட உயிரிகளால் பரப்பப்படும் நோய்களின் அதிகரிப்பு ஏற்படக் காரணமாக எல்நினோ இருக்கலாம் எனக் கணிக்கப்பட்டிருக்கின்றது.
- ❖ மேலும் தெற்கு ஆப்பிரிக்கா, இந்தியா, தென்கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா மற்றும் பசிபிக் தீவுகள் ஆகிய பகுதிகளையும் பாதிக்கின்ற எல்நினோவால் உண்டாக்கப்பட்ட வறட்சியானது மிகப் பரவலானதாக இருக்கக் கூடும்.
- ❖ எல்நினோ என்பது மேற்கு பசிபிக் பகுதியில் ஏற்படும் உயர் அழுத்தக் காற்றினாலும் கிழக்கு பசிபிக் பகுதியில் ஏற்படும் குறைந்த அழுத்தக் காற்றினாலும் உண்டாகும் ஒரு பருவகால சுழற்சியாக வகைப்படுத்தப்பட்டிருக்கின்றது.
- ❖ எல்நினோ ஒவ்வொரு 15 வருடங்களுக்கு ஒருமுறையும் ஏற்பட்டு பசிபிக் வெப்பமண்டலப் பகுதிகளில் கடுமையான வறட்சி, வெள்ளம், தூசிப் படலம் மற்றும் பனிப் பொழிவு ஆகியவற்றை ஏற்படுத்தி பொதுமக்களுக்கு லட்சக்கணக்கான டாலர்கள் அளவிற்குப் பொருளாதார நஷ்டத்தை ஏற்படுத்தி விடுகின்றது.

சுற்றுப்புறச்சூழல் சட்டங்களின் உலகளாவிய மதிப்பீடு

- ❖ ஐக்கிய நாடுகள் தனது முதலாவது சுற்றுச்சூழல் சட்டங்களின் உலகளாவிய மதிப்பீட்டை வெளியிட்டு இருக்கின்றது.
- ❖ கடந்த நாற்பது ஆண்டுகளில் 38 முறைக்கும் அதிகமாக பசுமைச் சட்டங்கள் வடிவமைக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட போதிலும் சுற்றுச்சூழல் சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை அமல்படுத்துவது மீது உலகம் மிகக் குறைவான கட்டணங்களைச் செலுத்துகின்றது என இந்த அறிக்கை கூறுகின்றது.
- ❖ ஏறக்குறைய 88 நாடுகள் ஒரு ஆரோக்கியமான சுற்றுச்சூழலை வழங்கும் அரசியலமைப்பு உரிமையை ஏற்றுக் கொண்டிருக்கின்றன. மேலும் 350க்கும் மேற்பட்ட சுற்றுச்சூழல் நீதிமன்றங்கள் மற்றும் தீர்ப்பாயங்கள் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் இருக்கின்றன.
- ❖ ஆனால் பருவநிலை மாற்றத்தைக் கணிப்பது, மாசுவைக் குறைப்பது மற்றும் உயிரினங்கள் மற்றும் அதன் வாழ்விடங்கள் மிகப்பரவலான அளவில் அழிந்து போவதைத் தடுப்பது போன்றவற்றில் இருக்கும் மிகப்பெரிய சவால்களில் ஒன்று சுற்றுச்சூழல் சட்டங்களை முழுமையாக நிறைவேற்றி அதனை அமல்படுத்துவதில் ஏற்படும் தோல்வி ஆகும்.
- ❖ சுற்றுச்சூழல் ஒழுங்குமுறைகளை நிறைவேற்றுதல் மற்றும் அதன் மோசமான விளைவு ஆகியவற்றிற்குப் பின்னால் இருக்கும் மற்ற விவகாரங்கள் பின்வருமாறு
 - அரசு நிறுவனங்களுக்கிடையே இருக்கும் மோசமான ஒத்துழைப்பு
 - நிறுவன அமைப்புகளில் உள்ள பலவீனமான திறமை
 - தகவல்களை அணுகுவதில் உள்ள பற்றாக்குறை
 - ஊழல் மற்றும் சிக்கலான நகர நிர்வாகத்தின் ஈடுபாடு

இந்தியப் பாரம்பரிய வாக் திருவிழா


- ❖ யுனெஸ்கோவுடன் இணைந்து சாகாபீடியா, 2019 ஆம் ஆண்டிற்கான இந்தியப் பாரம்பரிய வாக் திருவிழாவின் இரண்டாவது பதிப்பை நடத்தியது.
- ❖ மேலும் இது தேசிய கனிமப்பொருள் வளர்ச்சி நிறுவனத்தால் ஆதரிக்கப்பட்டது.



- ❖ இத்திருவிழாவானது வரலாற்றுடன் தொடர்புடைய மறைந்துள்ள இரத்தினங்களை கண்டுபிடிப்பதற்கான வாய்ப்புகளை வழங்குகிறது.
- ❖ இந்தப் பாரம்பரிய வாக் திருவிழாவானது விருந்தாவனின் உள்வெட்டுத் தகட்டினால் காகிதத்தை வெட்டி உருவாக்கும் கலையான "சன்ஜஹியை" மும்பையின் பந்த்ராவில் அறிமுகப்படுத்த முடிவெடுத்துள்ளது.
- ❖ இந்தத் திருவிழாவின் முதலாவது பதிப்பானது பாரம்பரியம் மற்றும் கலாச்சாரப் பிரிவில் 2018 ஆம் ஆண்டின் பேட்டா தங்க விருதினை வென்றுள்ளது.

4-வது வெப்பமான ஆண்டு


- ❖ நாசா (NASA) மற்றும் தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் தகவலின்படி, 1880 ஆம் ஆண்டு முதல் 4-வது வெப்பமான ஆண்டு 2018 ஆகும்.
- ❖ 2015, 2016, 2017 ஆகியவை இதற்கு முன்பிருந்த 3 வெப்பமான ஆண்டுகளாகும்.
- ❖ 1880 ஆண்டு முதல் உலக புவி மேற்பரப்பு சராசரி வெப்பநிலையானது 2 டிகிரி பாரன்ஹீட் அதிகரித்துள்ளது (1 டிகிரி செல்சியஸ்).
- ❖ 2018 ஆம் ஆண்டில் உலக வெப்பநிலையானது 20 ஆம் நூற்றாண்டின் சராசரி வெப்பநிலையை விட 1.42 டிகிரி பாரன்ஹீட் (0.79 டிகிரி செல்சியஸ்) அதிகமாகும்.



பெருங்கடல் பற்றிய ஆராய்ச்சிக்காக தொலைதூரத்திலிருந்து இயக்கப்படும் படகுகள்

- ❖ பெருங்கடல் மேற்பரப்பு வாகனமாக தொலைதூரத்திலிருந்து இயக்கப்படும் "ரோபோ போட்" என்பதை பெருங்கடல் தொழில் நுட்பத்திற்கான தேசிய நிறுவனம் உருவாக்கியிருக்கின்றது.

- ❖ இது பெருங்கடல் மற்றும் வளிமண்டல உணர்விகளுடன் பொருத்தப்பட்டிருக்கின்றது.
- ❖ மிகப்பெரிய பனிப்பாறைகள், குறுகிய நீர்வழித்தடங்கள் மற்றும் முகத்துவாரங்களுக்கு மிக அருகில் இருக்கும் பெருங்கடலின் அளவுருக்களை அளவிட தொலைதூர இடத்திலிருந்து இந்த 10 x 2 அடி அளவுடைய படகை இயக்க முடியும்.

ROBO BOAT		The National Institute of Ocean Technology (NIOT) has designed and developed 'robo boat', a remotely operated surface vehicle	
<ul style="list-style-type: none"> ➤ The boat is designed to aid in oceanographic studies, particularly air-sea interaction 		<ul style="list-style-type: none"> ➤ Due to its size, it can be maneuvered in narrow areas, including estuaries and close to icebergs 	<ul style="list-style-type: none"> ➤ The boat can also be used to collect data in open ocean surface and sub-surface to corroborate with data collected by buoys
<p>DIMENSIONS OF THE BOAT 3.3m long, 0.66m wide and height is 0.4m</p> <ul style="list-style-type: none"> ➤ Boat can be fitted with cameras and sensors to 	<p>study ocean and atmospheric parameters like conductivity, temperature, turbidity, dissolved oxygen, humidity and radiation</p>		

உலக நீடித்த வளர்ச்சி மாநாடு 2019

- ❖ புதுதில்லியில் இந்தியக் குடியரசுத் துணைத் தலைவரால் உலக நீடித்த வளர்ச்சி மாநாடு துவக்கி வைக்கப்பட்டது.
- ❖ இது ஆற்றல் மற்றும் வளங்கள் நிறுவனம் எனப்படும் தெரி (The Energy and Resources Institute – TERI) நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது.



WORLD SUSTAINABLE DEVELOPMENT SUMMIT 2019
ATTAINING THE 2030 AGENDA: DELIVERING ON OUR PROMISE
 11-13 FEBRUARY, 2019
 INDIA HABITAT CENTRE, NEW DELHI, INDIA

- ❖ இது அந்நிறுவனத்தின் முக்கியமான ஒரு வருடாந்திர நிகழ்வு ஆகும். மேலும் இது வளரும் நாடுகளில் உள்ள உலகளாவிய விவகாரங்கள் மீது நடத்தப்படும் உலகின் ஒரே மாநாடு ஆகும்.
- ❖ 2019 மாநாட்டிற்கான கருத்துரு, “2030 ஆம் ஆண்டிற்கான இலக்கை அடைதல்: நமது வாக்குறுதியை நிறைவேற்றுதல்” என்பதாகும்.

சிறு மானியங்கள் திட்டம்

- ❖ சமீபத்தில் புதுதில்லியில் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம்,

உலகச் சுற்றுச்சூழல் வசதி, ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தின் சிறு மானியங்கள் திட்டம் (Small Grants Programme - SGP) ஆகியவற்றின் மீது ஒரு கருத்தரங்கம் நடத்தப்பட்டது.

- ❖ இத்திட்டம் 1992 ஆம் ஆண்டில் 33 நாடுகளில் பங்களிப்புடன் ஆரம்பிக்கப்பட்டது.
- ❖ சிறு மானியங்கள் திட்டம் உலகச் சுற்றுச்சூழல் வசதியின் கூட்டுப் பங்காண்மை சார்பில் ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தால் நிறைவேற்றப்படுகின்றது.
- ❖ பெண்கள் மற்றும் பூர்வ குடிமக்கள் உள்ளிட்ட ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்கள், உள்ளூர் பொதுச் சமூக நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு அதிகாரமளித்திடும் வகையில் கடைமட்ட நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்காக இத்திட்டம் தனித்துவமாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.
- ❖ இத்திட்டம் ஒரு அதிகாரப் பரவலாக்கப்பட்ட தேசிய அளவிலான விநியோக அமைப்புமுறை மூலம் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.
- ❖ சிறுமானியங்கள் திட்டம் உலகளாவிய சுற்றுச்சூழல் விவகாரங்களுக்குத் தீர்வுகள் அளித்திட சமூகத்தால் மேற்கொள்ளப்படும் முன்னெடுப்புகளுக்கு நிதி அளிக்கின்றது.

இந்திய-ஜெர்மானிய சுற்றுச்சூழல் மன்றம்

- ❖ மூன்றாவது இந்திய-ஜெர்மானிய சுற்றுச்சூழல் மன்றமானது, "தூய்மையான காற்று பசுமையான பொருளாதாரம்" என்ற கருத்துருவுடன் புதுதில்லியில் நடத்தப்பட்டது.
- ❖ குழு விவாதங்கள் மற்றும் இணையான அமர்வுகளின் மூலம் இந்த ஒரு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் இது காற்று மாசுபாடுகளைக் கட்டுப்படுத்துதல், கழிவு மேலாண்மை மற்றும் நிலையான பொருளாதாரத்திற்கான சவால்கள், தீர்வுகள் மற்றும் கட்டமைப்பு நிலைகள் ஆகியவற்றின் மீது கவனத்தைச் செலுத்துகிறது.
- ❖ மேலும் இது, பாரீஸ் ஒப்பந்தம் மற்றும் ஐ.நா. வின் பணிநிரல் 2030 ஆகியவற்றை மையமாகக் கொண்ட தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்புகள் மற்றும் நீடித்த வளர்ச்சி இலக்குகள் மீதான கவனத்தைச் செலுத்துகிறது.

இந்தியா-வழிநடத்தும் காலநிலைத் தீர்வுகள்

- ❖ 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 12 மார்ச் அன்று "இந்தியா-வழிநடத்தும் காலநிலைத் தீர்வுகள்" என்ற ஒரு ஆவணத்தை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சர் ஹர்ஷ் வர்தன் வெளியிட்டார்.
- ❖ இந்த ஆவணமானது பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுதல் மற்றும் அவற்றை ஏற்றுக் கொள்ளுவதற்காக இந்தியா மேற்கொண்டு வரும் முக்கியமான நடவடிக்கைகளைக் குறிப்பிடுகின்றது.

இந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில முக்கியமான முன்னெடுப்புகள்

- ❖ பருவநிலை மாற்றம் மீதான இந்தியாவின் தேசிய செயல் திட்டம்.
 - இது சூரியஒளித் திட்டம், மேம்படுத்தப்பட்ட ஆற்றல் திறன், நீடித்த வாழிடம், நீர், நீடித்த இமாலய சுற்றுச்சூழல், பசுமை இந்தியா, நீடித்த விவசாயம் மற்றும்

பருவநிலை மாற்றம் குறித்த யுக்திசார் அறிவு ஆகிய 8 முக்கியமான திட்டங்களைக் கொண்டிருக்கும்.

- சர்வதேச சூரியசக்தி கூட்டிணைவு (ISA)
- பருவநிலை மாற்றம் மீதான மாநில செயல் திட்டம் (SAPCC)
- மின்னணு போக்குவரத்திற்கான "பேம்" (FAME) திட்டம்
- பொலிவுறு நகரங்களுக்கான புனரமைப்பு மற்றும் நகர சீரமைப்பிற்கான அடல் திட்டம்
- தூய சமையல் எரிபொருளைப் பெறுவதற்கான பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா
- ஆற்றல் திறனுள்ள LED விளக்குகளைப் பொருத்துவதற்கான உஜ்வாலா திட்டம்
- சுவச் பாரத் திட்டம்

கண்ணீர் சிந்தும் பாம்பு - கண்டுபிடிப்பு

- ❖ அருணாச்சலப் பிரதேசத்தின் லெபா-ரடா மாவட்டத்தில் "கண்ணீர் சிந்தும் பாம்பு" என்ற புதிய இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
- ❖ இந்தப் புதிய நச்சுத் தன்மையற்ற கண்ணீர் சிந்தும் பாம்பின் (ஹெபியஸ் லேக்ரிமா) கண்டுபிடிப்பானது நியூசிலாந்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் விலங்கு வகைப்பாட்டிற்கான மிகப்பெரிய அறிவியல் பத்திரிக்கையான "சூடேக்ஸா" என்ற பத்திரிக்கையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.



- ❖ "கண்ணீர் சிந்தும் பாம்பு" என்பது பாம்பின் கண்ணுக்கு கீழே இருக்கும் கருத்த பகுதியைக் குறிப்பிடுகின்றது. இது பாம்பு கண்ணீர் சிந்துவது போன்ற மாயத் தோற்றத்தைக் குறிப்பிடுகின்றது.

- ❖ சர்வதேச அளவில் இதுவரையில் கண்டறியப்பட்டுள்ள பாம்பினங்கள் மொத்தம் 3709 ஆகும்.
- ❖ அவற்றில் சுமார் 110 இனங்கள் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களைச் சார்ந்தவை. அதிலும் அருணாச்சலப் பிரதேசத்தில் மட்டும் 55 வகை பாம்பு இனங்கள் உள்ளன.

இந்தியாவின் நதி புத்துயிர்ப்புத் திட்டம் - ஒப்பந்தம்

- ❖ இந்திய - ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றுக்கு இடையிலான நதிப் பங்குரிமைக் கட்டமைப்பின் (India-EU water partnership - IEWP) கீழ் இந்தியாவின் நதிப் புத்துயிர்ப்புத் திட்டத்திற்கு ஆதரவளிப்பதற்காக இந்தியாவுடன் 3 ஐரோப்பிய நாடுகள் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
- ❖ இந்த ஒப்பந்தமானது நதிப் புத்துயிர்ப்புத் திட்டத்திற்காக ஐரோப்பிய ஒன்றிய புத்தாக்கத் தொழில்நுட்பங்களின் செயல்படுத்துதலை ஏற்படுத்தும்.
- ❖ புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் IEWP மற்றும் ஜெர்மனி, ஹங்கேரி, நெதர்லாந்து, சர்வதேச அமைப்புகள் மற்றும் கான்பூரில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவற்றிற்குகிடையே 4-வது இந்திய ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றுக்கு இடையிலான நதிகள் மன்றத்தில் பகிர்ந்து கொள்ளப்பட்டன.
- ❖ 4-வது இந்திய ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றுக்கு இடையிலான நதிகள் மன்றம் என்பது புது தில்லியில் TERI அமைப்பாலும் IEWP அமைப்பாலும் இணைந்து நடத்தப் பட்ட உலகின் நீடித்த வளர்ச்சி மேம்பாட்டிற்கான மாநாட்டின் ஒரு பகுதியாக நடத்தப்பட்டது.

பிராம்பிள் கே மெலோமைஸ் (பெரிய எலி போன்ற உயிரினம்)

- ❖ ஆஸ்திரேலியா அரசானது பெருந்தடுப்புப் பவளப்பாறைகளைக் (Great Barrier Reef) கொறித்து வாழும் உயிரினமான பெரிய எலி போன்ற உயிரினமான பிராம்பிள் கே மெலோமைஸ் என்ற இனம் முற்றிலும் அழிந்து விட்டதாக அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது. மனித இனத்தால் ஏற்படுத்தப்பட்ட காலநிலை மாற்றத்தால் அழிந்து போன முதலாவது பாலூட்டியாக இது ஆகியுள்ளது.



- ❖ எலி போன்ற உயிரினமான பிராம்பிள் கே மெலோமைஸ் கடந்த பத்து வருடங்களில் அப்பகுதியில் காணப்படவில்லை.
- ❖ இந்த பெருந்தடுப்புப் பவளப் பாறைகளைக் கொறித்து வாழும் உயிரினமானது பப்புவா நியூ கினியாவின் கடற்கரையோரத்தில் டோரிஸ் ஜலசந்தியில் உள்ள சிறிய சாண்டி தீவில் தனியாக வாழ்ந்து வந்தது.



- ❖ 2009 ஆம் ஆண்டு முதல் இந்த உயிரினம் இங்கு காணப்படவில்லை.


சரக்குந்துகளுக்கான பசுமை இல்ல வாயு உமிழ்வு - குறைப்பு

- ❖ ஐரோப்பிய ஒன்றியமானது புதிய சரக்குந்துகள் மற்றும் பேருந்துகள் ஆகியவற்றிலிருந்து வெளியேறும் கார்பன் டை-ஆக்சைடு உமிழ்வுகளை 2030 ஆம் ஆண்டில் 30 சதவிகிதமாக குறைக்க ஒப்புக் கொண்டுள்ளது.
- ❖ முதன்முறையாக ஐரோப்பிய ஒன்றிய அளவில் சரக்குந்துகளுக்கான கார்பன் டை-ஆக்சைடு உமிழ்வுக் குறைப்பு இலக்குகளை கண்டிப்பாக நடைமுறைப்படுத்த இந்த ஒப்பந்தம் பரிந்துரை செய்துள்ளது. மேலும் இந்த ஒப்பந்தமானது சுழிய மற்றும் குறைந்த உமிழ்வு கொண்ட சரக்குந்துகளை ஊக்குவித்தல் ஆகியவற்றையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
- ❖ ஐரோப்பிய ஒன்றியத்தின் போக்குவரத்து தொடர்பான உமிழ்வுகளில் நான்கில் ஒரு பங்கு (1/4) சரக்குந்துகளிலிருந்து வெளிப்படுகின்றது. தற்பொழுது வரை கனரக வாகனங்களிலிருந்து வெளியேறும் உமிழ்வுகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் எந்தக் கட்டுப்பாட்டையும் கொண்டிருக்கவில்லை.
- ❖ மேலும், மகிழுந்து மற்றும் கூண்டு வண்டிகளிலிருந்து வெளியேறும் உமிழ்வுகளைக் குறைப்பதற்கான இலக்குகளையும் ஐரோப்பிய ஒன்றியம் டிசம்பரில் ஒப்புக் கொண்டுள்ளது.

காடுகள் மீதான நாசா அறிக்கை

- ❖ விரிவான செயற்கைக்கோள் படத்தினை அடிப்படையாகக் கொண்ட நாசாவின் அறிக்கையின்படி, பசுமைத் தாவரங்களின் மிக அதீத வளர்ச்சிக்கு இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் காரணம் என்றும் தெரிய வந்துள்ளது.

- ❖ 2000 ஆம் ஆண்டிற்குப் பின்பு, புவியின் பசுமைத் தாவரப் பகுதியானது 5 சதவிகிதம் அல்லது 2 மில்லியன் சதுர மைல்கள் அதிகரித்துள்ளது.



- ❖ சர்வதேச அளவில் பசுமைத் தாவரங்களில் மூன்றில் ஒரு பங்கு (1/3) சீனா மற்றும் இந்தியாவில் உள்ளன. ஆனால் இந்த நாடுகள் புவியின் நிலப்பரப்பில் 9 சதவிகிதம் மட்டுமே பசுமைத் தாவரங்களைக் கொண்டுள்ளது.
- ❖ சீனா உலக பசுமைத் தாவரப் பரப்பில் 6.6 சதவிகிதத்தைக் கொண்டுள்ளது. மேலும் சீனா 42 சதவிகிதம் காடுகளையும் 32 சதவிகிதம் விளைநிலத்தையும் கொண்டுள்ளது.
- ❖ 22 சதவிகித விளைநிலங்கள் மற்றும் 4.4 சதவிகித காடுகள் ஆகியவற்றுடன் இந்தியா பசுமைத் தாவரப் பரப்பில் 6.8 சதவிகிதத்தைக் கொண்டுள்ளது.

பாதுகாப்புப் பகுதிகள்

- ❖ மத்திய அரசு தனது 2017-2031 ஆண்டுகளுக்கான தேசிய வனவுயிர் செயல் திட்டத்திற்காக 106 கடலோர மற்றும் கடல்பகுதிகளை பாதுகாப்புப் பகுதிகளாக அடையாளம் காட்டியிருக்கின்றது.
- ❖ இது 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பருவநிலை மாற்றத்தின் மீதான ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்பப்பட்ட மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் இரண்டாவது ஈராண்டுகளுக்கு ஒருமுறையிலான மேம்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாநிலச் செய்திகள்

குழந்தைகள் இறப்பைத் தடுக்க சிறப்புத் திட்டம் - மகாராஷ்டிரா

- ❖ மகாராஷ்டிரா மாநில அரசானது குழந்தைகள் இறப்பைத் தடுப்பதற்காக ஒரு சிறப்புத் திட்டத்தைச் செயல்படுத்தியிருக்கின்றது.
- ❖ இத்திட்டம் ஆரம்ப சுகாதார மையங்களிலும் அரசு மருத்துவமனைகளிலும் பிறந்துள்ள குழந்தைகளுக்கு உடல்நலம் காப்பதற்கான உபகரணங்களை வழங்கி

ஆரம்பிக்கப்பட்டது.

- ❖ இத்திட்டம் பெற்றோர்களின் முதல் குழந்தைக்கு மட்டுமே பொருந்தும்.
- ❖ ஒரு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் இறப்பே குழந்தை இறப்பு விகிதமாகும்.

முதல் செயற்கைத் தரை விரிப்பு கால்பந்து மைதானம் - நாகாலாந்து

- ❖ நாகாலாந்து முதல்வர் நெய்பியு ரியோ நாகாலாந்தின் கோஹிமாவில் உள்ள இந்திரா காந்தி மைதானத்தில் முதலாவது செயற்கைத் தரைவிரிப்பு கால்பந்து மைதானத்தைத் துவக்கி வைத்தார்.
- ❖ இந்த மைதானம் பழம்பெரும் கால்பந்து வீரரான டாக்டர் T. ஏஓ என்பவரது 100வது பிறந்த தின அனுசரிப்பு நிகழ்ச்சியில் துவக்கி வைக்கப்பட்டது.
- ❖ செயற்கைத் தரை விரிப்பு என்பது ஒரு மைதானத்திற்கு பிபா அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட அளவான 105x66 மீட்டர்கள் என்ற அளவைக் கொண்டிருக்கின்றது.

நீண்ட தங்க நிற வால் உடைய குரங்கு வகை (கோல்டன் லங்கூர்) பாதுகாப்பு இனவிருத்தித் திட்டம் - அசாம்

- ❖ அசாம் மாநில சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பிரமிளா ராணி பிரம்மா அம்மாநிலத்தில் கோல்டன் லங்கூர் பாதுகாப்பு இனவிருத்தித் திட்டத்தின் வெற்றியை அறிவித்தார்.



- ❖ இத்திட்டத்தின் நோக்கம் தற்சமயம் அருகிவரும் நிலையில் வகைப்படுத்தப்பட்டிருக்கும் இவ்வினத்தின் இனவிருத்தியை மேற்கொள்வதன் மூலம் அடர் வனங்களில் தாமாகவே தமது இனவிருத்தியை அவை மேற்கொள்ள இயலச் செய்வதாகும்.
- ❖ 1953 ஆம் ஆண்டில் இயற்கையாளர் E.P. ஜீ என்பவரால் கோல்டன் லங்கூர் (டிராகிபித்தீகஸ் ஜீ) கண்டறியப்பட்டது.

- ❖ இந்த லங்கூர் இனங்கள் மரங்களின் இலைகளை உண்ணும் குரங்கு வகைகளாகும்.
- ❖ இவை பிரதானமாக அசாமின் காடுகளிலும் முக்கியமாக மனாஸ் உயிர்க்கோள மையத்தின் பகுதிகளிலும் பூடானிலும் மட்டுமே காணப்படுகின்றன.

பன்றிகள் மற்றும் பன்றிக் குட்டிகள் இறக்குமதி மீதான தடை

- ❖ மிசோரம் மாநில அரசு அம்மாநிலத்தில் ஆயிரக்கணக்கான பன்றிகளின் உயிர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நோய்களைத் தடுப்பதற்காக பன்றிகள் மற்றும் பன்றிக் குட்டிகள் மீதான இறக்குமதிக்குத் தடை விதித்திருக்கின்றது.
- ❖ பன்றிகள் இனவிருத்தி மற்றும் சுவாச அமைப்பு நோய் 2013 ஆம் ஆண்டிலிருந்து மிசோரமில் 10,000க்கும் மேற்பட்ட பன்றிகளின் உயிர்களைப் பலி கொண்டிருக்கின்றது.
- ❖ மியான்மரில் பரவலாக அந்த நோய் இருக்கும் என்று நம்பப்படும் வேளையில் அங்கிருந்து இறக்குமதியாகும் பன்றிகள் மற்றும் பன்றிக் குட்டிகள் ஆகியவற்றால் இந்நோய் ஏற்படுவதாக நம்பப்படுகின்றது.
- ❖ பன்றிக் காய்ச்சல் எனவும் இந்த நோய் அழைக்கப்படுகின்றது.
- ❖ இந்த நோய் பொதுவாக பன்றிகளிலிருந்து பரவுகின்றது. மேலும் மனிதர்கள் மற்றும் பன்றிகள் ஆகிய இருவரையும் அந்நோய் தாக்குகின்றது.

பஞ்சாப் மாநிலம் - நீர்வாழ் விலங்கு

- ❖ பஞ்சாப் முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் சிங் பியாஸ் நதியில் மட்டுமே காணப்படும் ஒரு அரிதான பாலூட்டியான சிந்து நதி டால்பின்களை பஞ்சாப் மாநிலத்தின் நீர்வாழ் விலங்காக அறிவித்துள்ளார்.



- ❖ மேலும் அவர் குருநானக் தேவின் 550-வது பர்காஷ் பர்ப் (பிறந்தநாள் விழா) என்ற



வரலாற்றுச் சிறப்புமிக்க கொண்டாட்டத்தை அனுசரிக்கும் வகையில் கஞ்ச்லி ஈரநிலத்தையும் காலி பெயின் புனித நதியையும் வனவிலங்குப் பாதுகாப்புச் சரணாலயமாக அறிவிக்க ஒப்புதலளித்திருக்கின்றார்.

- ❖ மேலும் முதல்வர் கர்நாடக மாதிரியில் அமைந்த தனியார் அமைப்புகளின் ஒத்துழைப்புடன் வன விடுதிகளை ஏற்படுத்துவதை அமலாக்கம் செய்திடவும் ஒப்புதலளித்துள்ளார்.

மாதாந்திர சலுகைத் திட்டம் - ராஜஸ்தான்

- ❖ ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மார்ச் 1ம் தேதி முதல் படித்து வேலையில்லாத இளைஞர்களுக்கான மாதாந்திர சலுகைத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.
- ❖ இந்த உதவித் தொகையைப் பெற இளைஞர்களுக்கான நிபந்தனை குடும்ப வருமானம் வருடத்திற்கு 2 லட்சத்திற்குக் குறைவாக இருக்க வேண்டும்.
- ❖ தற்சமயம் ராஜஸ்தான் வேலைவாய்ப்பில்லாத இளைஞர்களுக்கான உதவித் தொகைத் திட்டம் 2012 என்ற திட்டத்தில் அரசிடமிருந்து இளைஞர்களும் பெண்களும் முறையே 750 மற்றும் 650 ரூபாய் என்ற அளவில் மாதத்திற்கு வேலை வாய்ப்பு உதவித் தொகை பெறுகின்றனர்.

பிற மாநிலங்களில் உள்ள மாதாந்திர உதவித் தொகைத் திட்டங்கள்

- ❖ தற்சமயம் மேற்கு வங்காளம் மூடப்பட்ட தொழிற்சாலைப் பணியாளர்களுக்கு ஒன்றும் வேலைவாய்ப்பில்லாத இளைஞர்களுக்கு ஒன்றும் என இரு திட்டங்களைக் கொண்டிருக்கின்றது. இரு திட்டங்களிலும் மாதத்திற்கு உதவித் தொகை 1500 ரூபாய் முதல் 2000 வரையாகும்.
- ❖ பஞ்சாபில் இந்த உதவித்தொகை 150 ரூபாய் முதல் 600 வரை வரம்பில் இருக்கின்றது.
- ❖ அரியானா பட்டதாரிகளுக்கும் முதுநிலைப் பட்டதாரிகளுக்கும் 1500 ரூபாயையும் 12ம் வகுப்பு படித்தவர்களுக்கு 900 ரூபாயையும் அளிக்கின்றது.
- ❖ கேரளாவில் இந்த உதவித் தொகை மாதத்திற்கு 120 ரூபாயாகும்.
- ❖ தமிழ்நாடு பத்தாம் வகுப்பு முடித்த இளைஞர்களுக்கு மாதத்திற்கு 600 ரூபாயையும் 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு 750 ரூபாயையும் பட்டதாரிகளுக்கு 1000 ரூபாயையும் வழங்குகின்றது.

சூரஜ்குந்த் சர்வதேச கைவினைப் பொருட்கள் விழா - 2019

- ❖ மத்திய சுற்றுலாத் துறை, ஜவுளித் துறை, கலாச்சாரம் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சகங்களுடன் இணைந்து அரியானா மாநில சுற்றுலாத் துறையால் சூரஜ்குந்த் சர்வதேச கைவினைப் பொருட்கள் விழா நடத்தப்படுகின்றது.
- ❖ 2019ம் ஆண்டின் சூரஜ்குந்த் சர்வதேச கைவினைப் பொருட்கள் விழாவின் கருத்துரு மாநிலம் மகாராஷ்டிரா மற்றும் கருத்துரு நாடு தாய்லாந்து ஆகும்.

- ❖ இவ்விழா நாடு முழுவதிலிருந்தும் வரவழைக்கப்பட்ட கைவினைக் கலைஞர்களின் உதவியுடன் கைவினைப் பொருட்கள் மற்றும் கைத்தறிப் பொருட்கள் ஆகியவற்றை ஊக்குவிக்கவும் குறைவாக அறியப்பட்ட மற்றும் வளர்ச்சியின்றி கட்டுப்படுத்தப்பட்டுள்ள கைவினைப் பொருட்களை அடையாளம் கண்டிடவும் அந்த கைவினைக் கலைஞர்களுக்குப் புரவலர்களை அறிமுகப்படுத்தவும் எண்ணுகின்றது.



விலை கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சிப் பிரிவு

- ❖ விலை கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சிப் பிரிவு (price monitoring and research unit - PMRU) ஒன்றை ஏற்படுத்தும் முதல் மாநிலமாக கேரளா உருவெடுத்திருக்கின்றது.
- ❖ மருந்துப் பொருட்கள் விலைக் கட்டுப்பாட்டு ஆணையின் கீழ் அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றின் விலை மீதுள்ள விதிமீறல்களைப் பின்தொடர அது எண்ணுகின்றது.
- ❖ தேசிய மருந்துப் பொருட்கள் விலை நிர்ணய ஆணையமானது மாநிலங்களுக்கும் ஒன்றியப் பிரதேசங்களுக்கும் இது போன்ற ஒரு அமைப்பை முன்மொழிந்து ஐந்து ஆண்டுகள் ஆன பிறகு இந்த மாற்றம் வந்திருக்கின்றது.
- ❖ மாநில சுகாதாரச் செயலாளர் இச்சங்கத்தின் தலைவர் ஆவார். மருந்தகக் கட்டுப்பாட்டாளர் இதன் உறுப்பினர் செயலாளராக இருப்பார்.
- ❖ இது மாநில அரசுப் பிரதிநிதிகள், தனியார் மருந்து நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு மன்றத்தின் பிரதிநிதிகள் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்டிருக்கும்.
- ❖ இந்த சங்கம் மருந்தகக் கட்டுப்பாட்டாளரால் தலைமை தாங்கப்பட்ட ஒரு செயற்குழுவையும் கொண்டிருக்கும்.



சிறந்த நிதிநிலை அறிக்கைத் தயாரிப்பு முறை

- ❖ டிரான்ஸ்பேரன்சி சர்வதேச நிறுவனத்தால் எடுக்கப்பட்ட ஆய்வின்படி, நிதிநிலை அறிக்கை தயாரிப்பில் மாநிலங்களால் பின்தொடரப்படும் சிறந்த வழிமுறைகளுக்கான தரவரிசைப் பட்டியலில் அசாம் முதலிடத்தைப் பிடித்திருக்கின்றது.
- ❖ ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிசாவால் அது பின்தொடரப்படுகின்றது.
- ❖ பட்டியலின் கடைசி இடங்களில் மேகாலயா, மணிப்பூர் மற்றும் பஞ்சாப் ஆகியன உள்ளன.
- ❖ இந்த ஆய்வு பின்வரும் நான்கு காரணிகளைக் கொண்டது.
 - பொது வெளியீடு
 - நிதிநிலை அறிக்கைத் தயாரிக்கும் முறை
 - நிதிநிலை அறிக்கைக்குப் பிறகான நிதி மேலாண்மை
 - நிதிநிலை அறிக்கையை மிகுந்த வெளிப்படைத் தன்மை கொண்டதாகவும் குடிமக்களுக்கு அறிமுகமானதாகவும் மாற்றிட மேற்கொள்ளப்படும் முயற்சிகள்.
- ❖ 29 மாநிலங்கள் மற்றும் இரண்டு ஒன்றியப் பிரதேசங்களில் பொது வெளியில் ஒரு குடிமக்கள் நிதிநிலை அறிக்கையை வெளியிட்ட ஒரே மாநிலம் அசாம் மட்டுமே ஆகும்.
- ❖ மாநிலத்தின் 17 மாவட்டங்களில் நிதிநிலை விழிப்புணர்வை நடத்தியிருக்கின்ற வகையில் இருக்கும் ஒரே அரசாங்கம் அசாம் அரசாங்கம் மட்டுமே ஆகும்.

காலா கோடா விழா

- ❖ இந்தியாவின் மிகப்பெரிய பன்முக கலாச்சாரத் தன்மை கொண்ட வீதித் திருவிழாவான காலா கோடா விழா மும்பையில் தொடங்கியது.
- ❖ இது 20 வருடங்களின் கலை மற்றும் கலாச்சாரத்தைத் திரைப்படம், நாடகம், நடனம், இலக்கியம் மற்றும் சிற்பக்கலை ஆகியவற்றின் மூலமாகக் கொண்டாடுகின்றது.
- ❖ காலா கோடா அமைப்பின் தலைவர் மாணெக் தாவர் ஆவார்.
- ❖ இந்தத் திருவிழா மகாத்மா காந்தியின் 150வது பிறந்த தின விழாவையும் மும்பையின் செழுமையான வரலாற்றின் சில பகுதிகளையும் கொண்டாடுவதற்காக ஜஹாங்கீர் கலை காட்சிக் கூடத்தில் ஒரு கண்காட்சியை நடத்தியது.
- ❖ இவ்வருடத்திற்கான கருத்துரு "காலத்திற்கு ஒரு அளவீடு" என்பதாகும்.

பல்லுயிர்த் தன்மை குறியீடுகள்

- ❖ கோவா மாநில பல்லுயிர்த் தன்மைக்கான வாரியம் சமீபத்தில் பல்லுயிர்த் தன்மை குறியீட்டு முறை ஒன்றை அறிமுகப்படுத்தியது.
- ❖ இது பல்லுயிர்த் தன்மை கொண்ட பகுதியின் உள்ளே வசிக்கும் சமூகங்கள் தங்கள் லாபங்களிலிருந்து "பகிர்ந்துக் கொள்ளப்படும் பலன்களை அணுகுவது" (Access Benefit Share

- ABS) என்பதைக் கிடைக்கப் பெறுவதை உறுதி செய்திட எண்ணுகின்றது.

- ❖ அச்சமுகம் பயன்படுத்தும் பொருட்கள் இயற்கையிலிருந்துப் பெறப்படுகின்றன என்பதை இந்தக் குறியீடு காண்பிக்கிறது.
- ❖ விற்பனையாளர்கள் தங்கள் வருடாந்திர லாபத்தில் 0.01 சதவிகிதத்தை அந்த வாரியத்திற்குச் செலுத்திட வேண்டிக் கொள்ளப்படுகிறார்கள்.
- ❖ அதன்பின் வாரியம் இந்த நிதியை அந்தப் பொருட்கள் பெறப்பட்ட வாழ்விடங்களைப் பாதுகாக்கப் பயன்படுத்தும்.

பழங்குடியினருக்கான நலத் திட்டங்கள் சீராய்வுக் குழு

- ❖ மகாராஷ்டிரா மாநில அரசானது அம்மாநிலத்தில் பழங்குடியினருக்காக நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கும் பல்வேறு திட்டங்களை சீராய்வதற்காக 17 உறுப்பினர்கள் கொண்ட குழுவை நியமித்து இருக்கின்றது.
- ❖ இக்குழு முன்னாள் சட்டமன்ற உறுபினர் மற்றும் சிரம்ஜிவி சங்காத்னாவின் தலைவர் விவேக் பண்டிட் தலைமை தாங்கப்படும்.
- ❖ இந்தக் குழு வேலைவாய்ப்பு ஏற்படுத்துவது, குறைந்தபட்ச ஊதியங்கள், மற்றும் பழங்குடியினருக்கான சரியான வாழ்வாதாரம் போன்றவற்றை ஏற்படுத்திட உருவாக்கப்பட்ட பல்வேறு திட்டங்களின் மீதான ஆய்வை மேற்கொள்ளும்.
- ❖ சமீபத்தில் வெளியிடப்பட்ட அரசு ஆணையின் படி, இக்குழு பழங்குடியினர் பகுதியில் உள்ள குழந்தைகள் கல்வி கற்க முடியாத நிலை இல்லாமலிருப்பதை உறுதி செய்ய நடவடிக்கைகளைப் பரிந்துரைக்கும்.
- ❖ இக்குழு ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தனது சந்திப்புகளை மேற்கொண்டு தனது பரிந்துரைகளை அரசிடம் சமர்ப்பிக்கும்.

சுழிய இறப்புப் பெருவழிப் பாதை

- ❖ டெல்லி அரசாங்கம் விபத்துகளின் எண்ணிக்கையைக் குறிக்கும் நோக்கத்துடன் சுழிய இறப்புப் பெருவழிப்பாதையைத் தொடங்கியுள்ளது.
- ❖ சாலைப் பாதுகாப்பு வாரத் தொடக்க விழாவின்போது டெல்லியின் போக்குவரத்துத் துறை அமைச்சரால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
- ❖ 3 கிலோ மீட்டர் தொலைவுள்ள பல்சாலா செளக் மற்றும் புராரி செளக் ஆகிய இடங்களுக்கு இடையே வெளிப்புற மோதிர சாலையில் இது தொடர்பான ஆய்வுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
- ❖ விபத்துகள், சாலைப் பொறியியல், சாலையைப் பயன்படுத்துவோர்கள் ஆகியோரைக் கொண்டு அறிவியல் பூர்வ ஆய்வுக்காக இந்த 3 கிலோ மீட்டர் பாதையானது கண்காணிக்கப்படும்.
- ❖ மேலும் இந்த பெருவழிப் பாதையில் காவல் துறை கண்காணிப்பு மற்றும் அவசர கால உதவி போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் உறுதி செய்யப்படும் என்று வல்லுநர்கள் உறுதியளித்துள்ளனர்.

- ❖ இது டெல்லியில் உள்ள சாலைகளில் ஏற்படும் விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைப்பதற்காக டெல்லி போக்குவரத்து காவல்துறையுடன் இணைந்து போக்குவரத்து, சுகாதாரம், கல்வி, பொதுப் பணித் துறை ஆகிய துறைகளால் இணைந்து மேற்கொள்ளப்பட்ட ஒரு முன்னெடுப்பாகும்.

7-வது கொல்ஹாபூர் சர்வதேசத் திரைப்படத் திருவிழா

- ❖ 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 07 அன்று மகாராஷ்டிராவின் கொல்ஹாபூரில் 8 நாட்கள் நடைபெறும் கொல்ஹாபூர் சர்வதேசத் திரைப்படத் திருவிழாவின் 7வது பதிப்பு தொடங்கியது.
- ❖ இத்திருவிழாவின் இலக்கு நாடு ஹங்கேரிய சினிமாவாகும்.
- ❖ புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளர் கோவிந்த் நிறூலனி, திரைப்படத் துறையில் சிறப்பாகப் பங்காற்றியதற்காக கலாமஹரிஷி பாபுராவ் ஓவியர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

பிரவசி பங்காதய ஓய்வூதியத் திட்டம்

- ❖ கேரள மாநில அரசு பிரவசி பங்காதய ஓய்வூதியத் திட்டத்தைத் தொடங்கியிருக்கின்றது.
- ❖ வெளிநாடு வாழ் மலையாளிகளின் நலனுக்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
- ❖ இத்திட்டத்தின்கீழ் வெளிநாடு வாழ் கேரள மக்களுக்கு முறையாக ஓய்வூதியம் வழங்கப்படும். அவர்கள் ரூ.5 இலட்சத்தை ஒரே தவணை முறையாக இதற்குச் செலுத்த வேண்டும்.
- ❖ இந்த ஒரு தவணை முறையிலான பணம் செலுத்துதலானது கட்டமைப்புத் திட்டங்களுக்கு நிதியளிப்பதற்காக கேரள உள்கட்டமைப்பு முதலீட்டு நிதி மன்ற வங்கியில் (KIIFB - Kerala Infrastructure Investment Fund Board) இருப்பு வைக்கப்படும்.

ராஜீவ் காந்தி எதிர்கால வாழ்விற்கான தளம்

- ❖ ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள பள்ளிக் குழந்தைகளுக்காக ராஜீவ் காந்தி எதிர்கால வாழ்க்கைக்கான தளத்தை ராஜஸ்தான் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
- ❖ இந்தத் தளமானது நுழைவுத் தேர்வுகள் குறித்த தகவல்கள், கல்வி உதவித் தொகை மற்றும் வேலை வாய்ப்பு தொடர்பான பாடங்களுடன் எதிர்கால வாழ்விற்கான வழிகாட்டுதல்களை அளிக்க எண்ணுகின்றது.
- ❖ இது மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு தொடர்பான கல்வியை அளிக்கும் நோக்கத்திற்கான அரசின் மிகப்பெரிய திட்டமாகும்.
- ❖ யுனிசெப்பின் உதவியுடன் வடிவமைக்கப்பட்ட இத்தளம் நாட்டில் இது போன்ற



வகையைச் சேர்ந்த முதலாவது தளமாகும்.

கலியா சத்ரவிர்த்தி யோஜனா

- ❖ கலியா சத்ரவிர்த்தி யோஜனா என்ற புதிய திட்டத்தை ஒடிசா மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.
- ❖ இது விவசாயிகளின் குழந்தைகளுக்கான கல்வி உதவித் தொகைத் திட்டமாகும்.
- ❖ இத்திட்டத்தின் கீழ், விவசாயிகளின் குழந்தைகளுக்கு தொழில்சார் பிரிவுகளில் உயர்கல்வி பயிலுவதற்கு கல்வி உதவித் தொகை அளிக்கப்படும்.

ஜம்மு காஷ்மீரின் 3வது நிர்வாகப் பிரிவு

- ❖ குளிர் பாலவைனப் பிரதேசமான லடாக், ஜம்மு காஷ்மீரின் மூன்றாவது நிர்வாகப் பிரிவாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
- ❖ கடுமையான பனிப் பொழிவின் காரணமாக வெளி உலகத்தோடு ஆறு மாத காலத்திற்குத் தொடர்பிழந்த நிலையிலிருக்கும் பனிப் பாலவைனப் பிரதேசத்திற்கு ஆளுநர் சத்யபால் மாலிக்கின் நிர்வாகம் கோட்டப் பிரிவுத் தகுதி நிலையை வழங்கியது.
- ❖ இந்த கோட்டப் பிரிவு லே நகரை அதன் தலைமையகமாகக் கொண்டு லே மற்றும் கார்கில் மாவட்டங்களை உள்ளடக்கியதாக இருக்கும்.
- ❖ இந்த புதியக் கோட்டத்திற்கு கோட்டாட்சி ஆணையர் மற்றும் காவல் துறை ஆய்வாளர் ஜெனரல் ஆகிய இரு புதிய பதவிகளின் உருவாக்கத்திற்கு அனுமதியளிக்கப் பட்டிருக்கின்றது.

அருந்ததி திட்டம்

- ❖ மணப்பெண்களுக்கு இலவசமாக தங்கத்தை வழங்கும் வகையில் அசாம் மாநில அரசு அருந்ததி எனப்படும் புதிய திட்டத்தை அறிவித்திருக்கின்றது.
- ❖ இத்திட்டத்தின் கீழ் அசாம் அரசு, திருமணத்தின் போது தங்கம் கொடுக்கின்ற வழக்கத்தைக் கொண்ட அசாமின் அனைத்து சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்கும் 10 கிராம் (1 டோலா) தங்கத்தை அளித்திட எண்ணுகிறது.
- ❖ இத்திட்டம் மிகப்பெரும் முனிவர் பசிஷ்தாவின் மனைவியான அருந்ததி என்பவரின் பெயரால் வழங்கப்பட்டிருக்கின்றது.
- ❖ இத்திட்டம் வருடத்திற்கு 5 லட்சத்திற்கும் குறைவான ஆண்டு வருமானம் உடைய, பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கு மட்டும் அளிக்கப்படவிருக்கின்றது.

ஆற்றுத் தகவல் அமைப்பு

- ❖ கங்கை நதியின் மீது சரக்குப் போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, பராக்கா மற்றும் பாட்னாவிற்கு இடையே ஆற்றுத் தகவல் அமைப்பின் இரண்டாவது பகுதியைத் துவக்கி வைத்தார்.

- ❖ இந்த அமைப்பின் 2-வது பகுதி மேம்படுத்தப்பட்ட மற்றும் நிகழ்நேர தகவல் பரிமாற்றத்தின் மூலம் கரையில் இருக்கும் மையங்களுக்கும் நடமாடும் கப்பல்களுக்கும் இடையே துரிதமான மின்னணுத் தகவல் பரிமாற்றத்தை மேம்படுத்தும்.
- ❖ இந்தப் பிரிவு
 - துறைமுகங்கள் மற்றும் நதிகளில் உள்நாட்டுப் பயணப் பாதுகாப்பை மேம்படுத்துதல்
 - உள்நாட்டு நீர்வழிப் பாதைகளின் சிறப்பான பயன்பாடு
 - சுற்றுச்சூழல் பாதுகாப்பு
 ஆகியவற்றிற்கு உதவிடும்.
- ❖ இந்த அமைப்பு மத்திய கப்பல் அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படுகின்ற சட்டப்பூர்வ அமைப்பான இந்திய உள்நாட்டு நீர்வழி ஆணையத்தின் ஒட்டுமொத்தப் பொறுப்பின் கீழ் நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கப் படுகின்றது.

வாகனங்களில் கணினிக் கல்வி

- ❖ உத்திரப் பிரதேச முதல்வர் 'நடமாடும் வாகனங்களின் மீதான ஹெச்பி கணினிக் கல்வி நிறுவனம்' எனும் வசதியைத் துவக்கி வைத்தார்.
- ❖ இந்தப் பள்ளி மிகப் புகழ்பெற்ற கணினி நிறுவனமான HP இந்தியா என்ற நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. மேலும் இது சமூக அமைப்பான சேவா பாரத் என்ற நிறுவனத்தின் மூலம் இயக்கப்படும்.
- ❖ இவ்வகையான பள்ளி ஒன்றில், 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களின் கல்வி தொடர்பான புத்தகங்கள் மற்றும் அதிநவீன வசதிகள் ஆகியவை ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய இரு மொழிகளில் வழங்கப்படும்.

அன்னதாதா சுகிபாவா திட்டம்

- ❖ ஆந்திரப் பிரதேச அரசு விவசாயிகளுக்கு (அன்னதாதா) பொருளாதார உதவி அளித்திடுவதற்காக அன்னதாதா சுகிபாவா எனும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
- ❖ இத்திட்டம் பிரதான் மந்திரி கிசான் சமான் நிதி எனப்படும் மத்திய அரசின் குறைந்தபட்ச வருமான உதவித் திட்டமான ரூபாய் ஆறாயிரத்துடன் சேர்த்து கூடுதலாக 4000 ரூபாயை மொத்தம் 10000 என்ற அளவில் 5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்திருக்கும் சிறுகுறு விவசாயிகளுக்கு அளித்திடும்.

குரு பத்மசம்பாவா - சிலை

- ❖ ஓடிசா முதல்வர், கஜாபதி மாவட்டத்தில் ஜிராங் எனுமிடத்தில் திபெத்திய புத்தமதத்தை நிறுவியவரான குரு பத்மசம்பாவாவின் 19 அடி உயர சிலையைத் திறந்து வைத்தார்.
- ❖ இந்த 29 டன் எடை கொண்ட சிலை, கிழக்கு இந்தியாவின் மிகப்பெரிய புத்த மடாலயமான


பத்மசம்பாவா மகாவீரா எனுமிடத்திற்கு அருகில் உள்ள ஒரு பெரிய ஏரியான பத்மா சரோவரின் நடுவில் வைக்கப்பட்டிருக்கின்றது.

- ❖ வரலாற்றாளர்கள் இரண்டாம் புத்தர் என்றும் அறியப்படும் குரு பத்மசம்பாவா திபெத்திற்குச் செல்வதற்கு முன்னால் ஓடிசாவில் பிறந்து வளர்ந்தார் எனக் கூறுகின்றனர்.



சேலா கணவாய் சுரங்கப்பாதை

- ❖ பிரதமர் அருணாச்சலப் பிரதேசத்தில் சேலா சுரங்கப் பாதைக்கான அடிக்கல்லை நாட்டினார்.
- ❖ இந்த சுரங்கப் பாதை முழுவதாக தயாராகும் போது தவாங் என்னுமிடத்திற்கான பயண தூரம் குறைக்கப்படும்.
- ❖ மேலும் பாதுகாப்புப் படைகள் வருடம் முழுவதும் அருணாச்சலப் பிரதேசத்தின் அப்பிராந்தியத்தில் அனைத்துத் தட்பவெப்பநிலைக் காலங்களிலும் போக்குவரத்து வசதிக்காக இதைப் பயன்படுத்துவர்.
- ❖ இந்த சேலா சுரங்கப் பாதை அப்பகுதியிலும் வடகிழக்கு மாநிலங்களிலும் பொருளாதார நடவடிக்கைகளையும் சுற்றுலாத் துறையையும் ஊக்குவிப்பதற்காக கட்டப்படுகின்றது.
- ❖ சேலா கணவாய் சுரங்கப்பாதை எல்லைச் சாலைகள் அமைப்பால் கட்டப்பட இருக்கின்றது.



ஸ்மைல் V - நடவடிக்கை

- ❖ இவ்வருடம் ஜனவரி 01-ம் தேதி முதல் ஹைதராபாத் காவல் துறையால் மேற்கொள்ளப்பட்ட ஸ்மைல் V நடவடிக்கை தெருக்களில் தொழிலாளர்களாகவோ அல்லது பிச்சைக்காரர்களாகவோ இருந்த 325 குழந்தைகளை மீட்பதில் உதவி புரிந்து இருக்கின்றது.
- ❖ முஸ்கான் நடவடிக்கை எனவும் அறியப்படும் ஸ்மைல் நடவடிக்கை காணாமல் போன குழந்தைகளை மீட்டு மறுவாழ்வு அளித்திடுவதற்காக ஏற்படுத்தப்பட்ட மத்திய உள்துறை அமைச்சகத்தின் நடவடிக்கை ஆகும்.
- ❖ இது ஜனவரி 01-ம் தேதியன்று தெலுங்கானா மாநிலம் முழுவதும் ஆரம்பிக்கப்பட்டது.

சாரதி சந்தேஷ் வாகினி வாகனங்கள்

- ❖ உத்தரப் பிரதேச முதல்வர் 33 சாரதி சந்தேஷ் வாகினி வாகனங்களை கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.
- ❖ இது ஊரக மற்றும் நகர்ப்புறங்களில் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தைப் பற்றிய விழிப்புணர்வைப் பரப்பிடும் எண்ணத்துடன் மாநில குடும்ப நலத் துறையால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு திட்டமாகும்.
- ❖ இந்த வாகனங்கள், பலதரப்பட்ட ஆவணப் படங்கள் மற்றும் திரைப்படங்கள் மூலம் பார்வையாளர்களுக்கு குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் தகவல்களை அளிக்கும்.
- ❖ மாநில சுகாதாரத்துறை இப்பரப்புரையை மேற்பார்வை செய்திடவும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, அனைவருக்கும் கல்வி உள்ளிட்ட மாநில சுகாதாரத் துறையால் நிர்ணயிக்கப்பட்ட பல இலக்குகள் நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றனவா என்பதை உறுதி செய்யவும் கண்காணிப்பு அதிகாரிகளை நியமிக்கும்.



ராஜஸ்தான் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சட்டத்திருத்த மசோதா - 2019

- ❖ ராஜஸ்தான் மாநில அரசு சட்டப்பேரவையில் ராஜஸ்தான் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சட்டத்திருத்த மசோதா - 2019 என்ற மசோதாவை அறிமுகம் செய்தது.
- ❖ இது அரசு வேலை வாய்ப்புகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் 5 சதவிகித இடஒதுக்கீட்டை அதற்காகப் போராடும் குஜ்ஜார் சமூகத்தினருக்கும் இன்னபிற நான்கு சமூகத்தினருக்கும் அளிப்பதற்கு எண்ணுகின்றது.
- ❖ இம்மசோதா பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை தற்போது உள்ள 21 சதவிகிதத்திலிருந்து குஜ்ஜார்கள், பஞ்சாராக்கள், கடியா லோகர்கள், ரைகர்கள் மற்றும் கடாரியாக்கள் ஆகியோருக்கு 5 சதவிகித இடஒதுக்கீட்டுடன் சேர்த்து மொத்த அளவை 26 சதவிகிதமாக உயர்த்தக் கோருகின்றது.
- ❖ இம்மசோதாவின் நோக்கங்கள் மற்றும் காரணங்கள் மேலே கூறிய ஐந்து சாதியினரும் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் என்றும் 5 சதவிகித தனிப்பட்ட இடஒதுக்கீடு அவர்களுக்குத் தேவை என்றும் கூறுகின்றது.
- ❖ இந்த இட ஒதுக்கீட்டுடன் சேர்த்து ராஜஸ்தானின் ஒட்டுமொத்த இட ஒதுக்கீட்டு சதவிகிதம் உச்சநீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட 50 சதவிகித வரம்பை மீறுகின்றது.
- ❖ மேலும் சட்டப்பூர்வமாக நிகழக்கூடிய ஒரு தடையைத் தவிர்த்திடும் வகையில் ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை அச்சமூகத்தினருக்கான இடஒதுக்கீட்டை உறுதி செய்திட அம்மசோதாவை 9வது பட்டியலில் இணைத்துக் கொள்ள மத்திய அரசைக் கேட்டுக் கொள்வதற்கான ஒரு தீர்மானத்தையும் நிறைவேற்றியிருக்கின்றது.

50 சதவிகிதத்திற்கும் அதிகமாக

- ❖ ஏற்கெனவே தமிழ்நாடு 69 சதவிகித இடஒதுக்கீட்டை அளித்துக் கொண்டிருக்கின்றது.
- ❖ மகாராஷ்டிரா மாநில அரசு ஏற்கெனவே உள்ள 52 சதவிகித இடஒதுக்கீட்டுடன் கூடுதலாக 10 சதவிகிதத்தை மராத்ரா சமூகத்தினருக்கு அளிக்கும் வகையில் நவம்பர் 2018 சமயத்தில் ஒரு சட்டம் இயற்றியது. இதன் மூலம் இரண்டாவது மிக அதிகமான அளவாக 68 சதவிகிதத்திற்கு இடஒதுக்கீடு அளிக்கும் மாநிலமாக அது உருவெடுத்தது.

- ❖ மேலும் அரியானா, தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களும் முறையே 67, 62, 55 சதவிகிதம் என்ற அளவில் இடஒதுக்கீடு வழங்க சட்டங்கள் இயற்றியிருக்கின்றன.

மாறுபக்கக் கொழுப்புகள் - விழிப்புணர்வு

- ❖ வணிக ரீதியாக கிடைக்கப் பெறும் உணவுப் பொருட்களில் உள்ள மாறுபக்கக் கொழுப்புகளின் தீமையான விளைவுகள் குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான செயல் நடவடிக்கையை கேரளாவின் சுகாதாரத் துறை தொடங்கியுள்ளது.
- ❖ மேலும் மாறுபக்கக் கொழுப்புகளுக்கென்று தற்பொழுது நிர்ணயிக்கப்பட்டுள்ள சட்டப்பூர்வமான தகுதிநிலைகளை அவை பூர்த்தி செய்வதற்காக உள்ளூர் உணவு உற்பத்தி தொழிற்சாலைகளை அந்த செயல் நடவடிக்கை ஊக்குவிக்கின்றது.
- ❖ இந்த ஓராண்டு கால செயல்திட்டமானது பின்வரும் குறிப்பிட்ட இலக்குகளின் மீது கவனத்தைச் செலுத்துகிறது.
 - உணவு வணிக நிறுவனங்களிடையே மாறுபக்கக் கொழுப்பு மற்றும்
 - உணவு வகைகளை மாறுபக்கக் கொழுப்பற்ற வகையில் எவ்வாறு பாதுகாப்பது குறித்து அறிவியல்பூர்வ அமர்வுகள் மற்றும் பயிற்சிகளை வழங்குதல்.
- ❖ உலக சுகாதார நிறுவன அறிக்கையின்படி,
 - மாறுபக்கக் கொழுப்பு உட்கொள்ளாதலானது மொத்த ஆற்றலை எடுத்துக் கொள்ளாதலில் 1 சதவிகிதத்திற்குக் கீழ் இருக்க வேண்டும்.
 - இது 2023 ஆம் ஆண்டில் உலக உணவு விநியோகித்தலில் மாறுபக்கக் கொழுப்பை முழுமையாக ஒழித்தலை ஏற்படுத்த எண்ணுகின்றது.

Trans fatty acids

Action plan

Massive awareness campaigns

- On harmful effects of trans fat and HFSS¹ in foods at public places, hospitals, movie halls
- IEC² campaigns to rope in celebrities as ambassadors of healthy food

Enforcement activities

- Identify manufacturers and suppliers of PHVOs³ to bakeries, restaurants; collect samples
- Monitor retail sales of PHVOs and test samples of various brands
- Scientific sessions on TFA and training on using TFA-free alternatives

- Monitor oils, fats used for frying, making snacks; test samples
- Testing of a range of food products to assess trans fat content
- Meetings with bakers, restaurant owners, unorganised sector FBOs⁴
- Preparing guidelines on action to be taken against violators

1. HIGH FAT, SUGAR, SALT
2. INFORMATION, EDUCATION, COMMUNICATION
3. PARTIALLY HYDROGENATED VEGETABLE OILS
4. FOOD BUSINESS OPERATORS

- ❖ உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆணையமானது (Food Safety and Standards Authority of India - FSSAI) உணவில் மாறுபக்கக் கொழுப்பின் வரம்பு 2 சதவிகிதம் என பரிந்துரைத்துள்ளது. மேலும் இது 2022 ஆம் ஆண்டில் உணவிலிருந்து மாறுபக்கக்

கொழுப்பை ஒழிக்க எண்ணுகின்றது.

இந்தியாவின் முதலாவது மாவட்ட அளவில் குளிர்விக்கும் அமைப்பு

- ❖ இந்தியாவின் முதலாவது மாவட்டக் குளிர்விக்கும் அமைப்பானது ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகரான அமராவதியில் அமையவிருக்கிறது.
- ❖ ஐக்கிய அரபு அமீரகத்தை தலைமையாகக் கொண்டு செயல்படும் சர்வதேச குளிர்விக்கும் அமைப்பை வழங்குநரான "தப்ரீட்" ஆனது மாவட்ட குளிர்விக்கும் அமைப்பைக் கட்டமைத்து, நிர்வகித்து, செயல்படுத்தி மற்றும் மாற்றுவதற்காக ஆந்திரப் பிரதேச அரசுடன் ஒரு 30 ஆண்டுகால ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
- ❖ மாவட்ட குளிர்விக்கும் அமைப்புகள் மைய ஆலைகளில் குளிர்விக்கப்பட்ட நீர், நீராவி மற்றும் சூடான நீர் ஆகியவற்றை உற்பத்தி செய்து, அதன் மூலம் வெளிப்படும் ஆற்றலை குழாய்களின் மூலம் குளிரூட்டுவதற்காக கட்டிடங்களுக்கு அனுப்புகின்றன.
- ❖ ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் சட்டமன்றம், உயர்நீதிமன்றம், தலைமைச் செயலகம் மற்றும் இதர அரசு அலுவலகக் கட்டிடங்கள் ஆகியவற்றின் குளிர்விக்கும் தேவைகளை இந்த அமைப்பு பூர்த்தி செய்யும்.
- ❖ இந்த மாவட்டக் குளிர்விக்கும் அமைப்பானது நகரக் கட்டிடங்களைக் குளிர்விப்பதற்காக 50 சதவிகித அளவிற்கு முதன்மை ஆற்றல் நுகர்வை மட்டுமே பயன்படுத்தும்.
- ❖ மேலும் இது கார்பன் உமிழ்வைக் குறைக்கும்.

மூத்த குடிமக்களுக்கான ஓய்வூதியத் திட்டங்கள்

- ❖ பீகார் அரசின் தற்போதைய ஓய்வூதியத் திட்டமானது வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள பிரிவினருக்கு மட்டுமே பொருந்தும்.
- ❖ இந்த சூழ்நிலையில், அனைத்து மூத்த குடிமக்களையும் உள்ளடக்குவதற்காக பின்வரும் புதிய ஓய்வூதியத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
- ❖ முக்கிய மந்திரி விரிதாஜன் ஓய்வூதியத் திட்டம் – MVPY (Mukhyamantri Vridhajan Pension Yojna)
 - 60 வயதைக் கடந்த அனைவருக்குமான முக்கிய மந்திரி விரிதாஜன் ஓய்வூதியத் திட்டம் – MVPY என்ற மாநிலம் தழுவிய புதிய ஓய்வூதியத் திட்டத்தை பீகார் முதல்வர் அறிவித்துள்ளார்.
 - இத்திட்டத்தின் மூலம், அரசாங்கப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற மூத்த குடிமக்களைத் தவிர சாதி, மதம் மற்றும் சமூகம் என்ற வேறுபாடில்லாமல் அனைவரும் மாத ஓய்வூதியமாக 400 ரூபாயைப் பெறத் தகுதியுடையவர்களாவர்.
- ❖ பீகார் பட்ராகர் சம்மன் யோஜனா (BPSY - Bihar Patrakar Samman Yojana)
 - மேலும் பீகார் மாநில முதல்வர் 60 வயதிற்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்களுக்கும் 6000 ரூபாயை மாத ஓய்வூதியமாக அறிவித்துள்ளார்.
 - ஊடகத் துறையில் தொடர்ந்து பணியாற்றும் பத்திரிக்கையாளர்கள் மற்றும் எந்தவொரு ஓய்வூதியத்தையும் பெறாத பத்திரிக்கையாளர்கள் அனைவரும் பீகார் பட்ராகர் சம்மன் யோஜனா என்ற திட்டத்திற்குத் தகுதியுடையவர்களாவர்.

- ❖ இந்த இரு திட்டங்களும் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 01 ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படவிருக்கின்றன.

பாரம்பரிய இசைக் கருவி - கோவா

- ❖ கோவா மாநிலத்தின் பாரம்பரிய இசைக் கருவியாக "குமோட்" என்ற கருவியை கோவா மாநில அரசு விரைவில் அறிவிக்கவிருப்பதாக கோவாவின் கலை மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
- ❖ குமோட் என்பது ஒரு உள்நாட்டு மண் பாளை ஆகும்.
- ❖ குமோட் என்பது விநாயகச் சதுர்த்தி திருவிழாவின் போது பரவலாக இசைக்கப்படும் ஒரு வகை தட்டும் கருவியாகும்.
- ❖ உடும்பின் தோலைப் பயன்படுத்தி இந்தக் கருவி தயாரிக்கப்படுவதால் வனத் துறை இந்தக் கருவியைத் தடை செய்துள்ளது. உடும்பு என்பது அழிந்துபோகும் உயர் அபாயத்திலுள்ள வகை உயிரினங்கள் என்பதால் வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டம் 1972-ன் அட்டவணை 1-ல் அது பட்டியலிடப்பட்டுள்ளது.
- ❖ ஆந்திரப் பிரதேசத்தில் இந்தப் பாளை "கும்மேட்டா" என்று அழைக்கப்படுகிறது. இது நாட்டுப்புறக் கதை சொல்லுதலின் போது இசைக்கப்படுகிறது.



K-SWIFT மென்பொருள் செயலி

- ❖ முதலீடு செய்வதற்கு விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் அனுமதி வழங்குதலை உறுதி செய்வதற்காக ஒரு நிகழ்நேர இயங்கமைப்பை கேரள மாநில முதல்வர் தொடங்கி வைத்துள்ளார்.

- ❖ K-SWIFT (K SWIFT/Kerala Single Window Interface for Fast, Transparent Clearances - விரைவான, வெளிப்படையான அனுமதி வழங்குதலுக்கான கேரள ஒற்றைச் சாளர இடைமுகம்) என்ற செயலி 2019 ஆம் ஆண்டின் ASCEND கேரளா என்ற நிகழ்ச்சியின் போது வெளியிடப்பட்டது.
- ❖ இது கேரள மாநிலத்தில் நிறுவனங்களைத் தொடங்க எதிர்பார்க்கின்றவர்களுக்கு அரசாங்க அனுமதியின் ஒப்புதலை விரைவாக மற்றும் எளிதாக வழங்குவதற்கான ஒரு மென்பொருள் செயலியாகும்.

தொல்லை தரக்கூடிய இனமாக குரங்கு அறிவிப்பு

- ❖ இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள 11 மாவட்டங்களின் 91 வட்டங்கள் மற்றும் துணை வட்டங்களில் அடுத்த ஒரு வருடத்திற்கு குரங்குகள் தொல்லை தரக்கூடிய இனங்களாக (வெர்மின்) மீண்டும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.
- ❖ இது தொடர்பாக மத்திய அரசு பிப்ரவரி 14, 2019 அன்று அடுத்த ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும் வகையில் ஒரு அறிவிக்கையை வெளியிட்டிருக்கின்றது.
- ❖ மனிதர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் வகையிலும் பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் வகையிலும் இந்த குரங்குகள் செயல்படுவதால் அவற்றை தொல்லை தரக்கூடிய உயிரினங்களாக (வெர்மின்) அறிவிப்பது அவசியம் என்று மத்திய அரசு வலியுறுத்துகின்றது.

வெர்மின் என்பதன் மீதான விளக்கம்

- ❖ வெர்மின் என்பது நோய்களைப் பரப்பக் கூடிய அல்லது பயிர்கள் மற்றும் கால்நடைகளைத் தாக்கி அழிக்கக்கூடிய தொல்லை மிருகங்கள் அல்லது பூச்சியினங்கள் ஆகியவற்றைக் குறிப்பிடுகின்றது.
- ❖ இந்தியாவில் 1972 ஆம் ஆண்டு வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டத்தின் 62-வது பிரிவு வனவிலங்குகளின் ஒரு பட்டியலை வெர்மின் வகை என அறிவித்து அவற்றை வதை செய்வதற்காக மாநில அரசுகள் மத்திய அரசைக் கேட்டுக் கொள்வதற்கு அதிகாரமளிக்கின்றது.
- ❖ இவ்வாறான வனவிலங்குகள் அச்சட்டத்தின் ஐந்தாவது பட்டியலில் சேர்க்கப்பட்டு, சட்டத்தின்கீழ் எவ்விதப் பாதுகாப்பும் இன்றி இருக்கும்.

நீர் பாதுகாப்புத் திட்டத்தின் 2-வது பதிப்பு - குஜராத்

- ❖ சுஜலாம் சுபலாம் ஜல் சஞ்சய் அபியான் என்ற குஜராத் மாநில முன்னெடுப்பின் இரண்டாவது பதிப்பினை குஜராத் மாநில முதல்வர் விஜய் ரூபானி துவங்கி வைத்தார்.
- ❖ பற்றாக்குறை நேரத்தில் பயன்படுத்துவதற்காக மழைநீர் சேமிப்பு வசதியை அதிகரிக்க பருவமழை தொடங்குவதற்கு முன்பாக அம்மாநிலத்தில் உள்ள நீர்நிலைகளைத் தார்வாரிட இத்திட்டம் எண்ணுகின்றது.
- ❖ இத்திட்டத்தின் முதல் பதிப்பு பல்வேறு நீர் ஆதாரங்களான குளங்கள், அணைகள், தடுப்பு அணைகள் மற்றும் இதர பகுதிகளில் ஏறக்குறைய 11000 லட்சம் கனமீட்டருக்கும் அதிகமான நீர்சேமிப்பு வசதியின் அதிகரிப்பைக் கண்டிருக்கின்றது.



அசாமில் இரண்டு பட்டுத் திட்டங்கள்

- ❖ மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி அசாமின் உதல்குரி மாவட்டத்தில் மத்திய ஜவுளித் துறை அமைச்சகத்தின் கீழ் இரண்டு திட்டங்களைத் துவங்கி வைத்தார்.
- ❖ இத்திட்டம் எரி என்ற வகையின் பட்டு சாகுபடியின் மூலம் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு எண்ணுகின்றது.

மண்ணிலிருந்து பட்டு என்ற திட்டம்

- ❖ இத்திட்டம் 100 ஹெக்டேர்களில் புதிய எரி என்ற வகை பட்டு வளர்ப்பைத் திட்டமிடுகின்றது. மேலும் இது பட்டுப்பூச்சி வளர்ப்பிற்கு பிந்தைய நடவடிக்கைகளான பட்டு வளர்ப்பு, நூற்பு மற்றும் சுழற்பு போன்ற விவசாயத் துறை நடவடிக்கைகளை மேம்படுத்துகின்றது.

எரி பட்டுநூற்புத் தொழிற்சாலை

- ❖ மத்திய பட்டு வாரியத்தின் ஒத்துழைப்புடன் இது நேரடியாக மாநில அரசால் நிறைவேற்றப்படும்.
- ❖ எரி பட்டு மேம்பாட்டுத் திட்டம், கோக்ராஜ்ஹாரில் மரவள்ளிக் கிழங்கு சாகுபடியின் மூலம் போடோலாந்து பிராந்தியக் குழுவின் பெண்களுக்கான நீடித்த வாழ்வாதார மேம்பாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்டு இருக்கின்றது.
- ❖ இத்திட்டத்தின் நோக்கம் மரவள்ளிக் கிழங்கு சாகுபடியைக் கீழ்க்கண்ட இரு வகையான பயன்களுக்காக உபயோகப்படுத்திக் கொள்வதாகும். அவையாவன
 - வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள பழங்குடியின குடும்பங்களுக்கான மேம்பாட்டிற்காக இக்கிழங்கு உணவிற்காகவும் அதன் இலை வகைகள் எரி என்ற பட்டுப் புழுக்காகவும் பயன்படுத்திக் கொள்ளப் படுதல்.
 - பட்டு வளர்ப்பு மற்றும் பட்டு நூற்புத் துறைக்காகவும் எரி வகை பட்டுப்புழுவின் சிறந்த நன்மைக்காகவும் கிடைக்கக்கூடிய இயற்கை வளங்களைப் பயன்படுத்திக் கொள்வதல்.

முக்கிய மந்திரி யுவ சுவாபிமான் யோஜனா

- ❖ மத்தியப் பிரதேச அரசு தனது தனித்துவ திட்டமான முக்கிய மந்திரி யுவ சுவாபிமான் யோஜனாவை ஆரம்பித்து வைத்தது.
- ❖ இது ஒவ்வொரு வருடமும் பொருளாதாரத்தில் பின்தங்கிய சமூகத்தைச் சேர்ந்த நகர்ப்புற இளைஞர்களுக்கு 100 நாட்கள் வேலை வாய்ப்பை உத்தரவாதப் படுத்துகின்றது.
- ❖ இளைஞர்கள் ஒவ்வொரு மாதமும் 4000 ரூபாய் உதவித் தொகையும், ஒட்டுமொத்த 100 நாட்களுக்கும் சேர்த்து 13,500 ரூபாய் தொகையும் வழங்கப்படுவர்.
- ❖ இந்த காலகட்டத்தில் இளைஞர்கள் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படுவதன் மூலம் அவர்கள் தனிச் சுதந்திரமுடையவர்களாக திகழ்வர்.

- ❖ இத்திட்டம் ஆண்டிற்கு 2 லட்சத்திற்கும் குறைவாக ஆண்டு வருமானத்தை கொண்ட குடும்பங்களைப் பொருளாதார ரீதியாக பின்தங்கிய சமூகத்தினர் என நிர்ணயம் செய்கின்றது.
- ❖ இது 21 முதல் 30 வயது கொண்ட இளைஞர்களுக்கு என்று கட்டுப்படுத்தப் பட்டிருக்கின்றது.

மல்லகம்ப் உலக சாம்பியன்ஷிப்

- ❖ மத்திய மும்பையில் உள்ள சிவாஜிப் பூங்காவில் இரண்டு நாட்கள் நடைபெறும் முதலாவது மல்லகம்ப் உலக சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்பட்டது.
- ❖ இது ஏறக்குறைய 15 நாடுகளிலிருந்து பங்கேற்பாளர்கள் பங்கு பெற்றதைக் கண்டிருக்கின்றது.



- ❖ சாம்பியன்ஷிப்பிற்கான அணியாக இந்தியா வெற்றி பெற்ற நிலையில் சிங்கப்பூர் இரண்டாவதாகவும் மலேசியா மூன்றாவதாகவும் இடம் பிடித்தன.

கழிவு நிலையிலிருந்து வியப்பு நிலைக்கான பூங்கா

- ❖ தெற்கு டெல்லி மாநகராட்சிக் கழகத்தின் கீழ் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் "கழிவிலிருந்து வியப்பு" என்ற பூங்காவைத் துவக்கி வைத்தார்.
- ❖ இப்பூங்கா உலகின் ஏழு அதிசயங்களின் மாதிரிகளைக் கொண்டிருக்கின்றது.
- ❖ இந்த அனைத்து சிற்பங்களும் தொழிற்சாலைக் கழிவு மற்றும் இதர வகைக் கழிவுகளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது. இந்த தயாரிப்பு கழிவு முதல் வியப்பு வரை என்ற பெயரை நியாயப் படுத்துகின்றது.
- ❖ தெற்கு டெல்லி மாநகராட்சிக் கழகமானது இப்பூங்காவின் கட்டுமானத்தைக் கட்டியிருக்கின்றது.
- ❖ இப்பூங்கா சூரிய ஒளி மற்றும் காற்று சக்தியால் இயக்கப்படுகின்றது.



பிரணாம் ஆணையம்

- ❖ அசாம் மாநில முதல்வர் சார்பானந்தா சோனோவால் பிரணாம் ஆணையத்தை துவங்கி வைத்திருக்கின்றார்.
- ❖ இந்த குழு "மாநில அரசு ஊழியர்களின் பெற்றோர்களின் பாதுகாப்பு" என்ற மசோதா பற்றிய விவகாரங்களை களைந்திட ஏற்படுத்தப்பட்டதாகும்.
- ❖ பிரணாம் என்பது பெற்றோர் கடமை மற்றும் பொறுப்புடைமை மற்றும் கண்காணிப்பு மீதான விதிமுறைகள் என்ற விரிவாக்கமாகும்.
- ❖ பிரணாம் மசோதா கடந்த வருடம் அசாம் மாநில அமைச்சரவையால் ஒப்புதளிக்கப்பட்டதாகும்.
- ❖ இம்மசோதா மாநில அரசு ஊழியர்கள் தங்கள் பெற்றோர்களையும், தங்களுக்கென்று சுய வருமானமில்லாத திருமணமாகாத மாற்றுத் திறனாளி உடன்பிறப்புகளையும் கவனித்துக் கொள்வதைக் கட்டாயமாக்குகின்றது.

பிரபலமானவர்கள் , விருதுகள் மற்றும் நிகழ்வுகள்

BARC இந்தியாவின் புதிய தலைவர்

- ❖ பார்வையாளர் ஒளிபரப்பு ஆராய்ச்சிக்கான இந்தியக் குழுவின் (Broadcast Audience Research Council of India – BARC) புதிய தலைவராக ஜீ பொழுதுபோக்கு நிறுவனத்தின் மேலாண் இயக்குநரும் தலைமை செயல் அதிகாரியுமான புனித் கோயங்கா நியமிக்கப்பட்டிருக்கின்றார்.
- ❖ BARC அமைப்பின் ஒரு நிறுவனத் தலைவராக புனித் கோயங்கா அந்த அமைப்பை நிறுவனப்படுத்துதலில் முக்கியப் பங்கு ஆற்றியிருக்கின்றார்.
- ❖ ஒளிபரப்பாளர்கள், விளம்பரதாரர்கள் மற்றும் விளம்பரதார ஊடக நிறுவனங்கள்

ஆகியோரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புகளால் 2010 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட BARC இந்தியா ஒரு தொழிற்துறை சார்ந்த ஒத்துழைப்பு நிறுவனமாகும்.

- ❖ BARC இந்தியா தொலைக்காட்சி உள்ள 197 மில்லியன் வீடுகளில் சந்தாதாரர்களின் பழக்க வழக்கங்களை ஆய்வு செய்கின்றது. இந்த வகையில் இது தொலைக்காட்சி வாடிக்கையாளர்களை ஆய்வு செய்யும் உலகின் மிகப்பெரிய சேவையாகும்.

பாராட்டுக்கான விருது

- ❖ சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்திற்கான இணை அமைச்சர் அஸ்வினி குமார் சௌபேவால் ராஜீவ் நாத் பெருமைமிகு "பாராட்டுக்கான விருது" என்ற விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
- ❖ மலிவான மருத்துவத் தொழில்நுட்பத்தை அணுகிடச் செய்வதற்காகவும் நோயாளிகளின் பாதுகாப்பு முயற்சிகளுக்காகவும் சுகாதார மற்றும் பொதுநல சேவைகளில் அவர் ஆற்றிய மதிப்பு வாய்ந்த, குறிப்பிடத்தக்க மற்றும் மேதகு சாதனைகளுக்காக கௌரவிக்கப்பட்டார்.
- ❖ மேலும் மத்திய தொழிற்துறை கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறையால் தேசிய மருந்து உபகரணங்கள் மேம்பாட்டுக் குழுவின் மன்ற உறுப்பினராகவும் ராஜீவ்நாத் நியமிக்கப்பட்டிருக்கின்றார்.

ஆஸ்திரேலியாவின் விலையுயர்ந்த இலக்கியப் பரிசு

- ❖ ஆஸ்திரேலிய அடைக்கலச் சட்டங்களின் கீழ் பப்புவா நியூ கினியாவில் தங்க வைக்கப்பட்டுள்ள ஈராணைச் சேர்ந்த புகலிடம் தேடுபவரான பெகரூஸ் பூச்சானி இலக்கியத்திற்கான விக்டோரியன் பரிசை வென்றிருக்கின்றார்.
- ❖ "No Friend But the Mountains: Writing from Manus Prison" என்ற தனது புத்தகத்திற்காக பெகரூஸ் பூச்சானி இவ்விருதளிக்கப்பட்டார்.
- ❖ புகலிடம் தேடுபவர்கள் அத்தீவில் சுதந்திரமாக சுற்றி வருமாறு கடந்த வருடம் உள்ளூர் நீதிமன்றத்தால் மூடப்படுமாறு தீர்ப்பளிக்கப்பட்ட ஒரு சிறை வைக்கப்பட்ட முகாமில் இருந்து பூச்சானி சந்தித்த பயங்களையும் அனுபவங்களையும் இப்புத்தகம் விவரிக்கின்றது.

திருக்குறளின் போர்வாள் விருது

- ❖ தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தின் பெருமையைப் போற்றும் வகையில் செயல்பட்டமைக்காக, சுதந்திரத்திற்குப் பிறகான முதல் வட இந்தியர் என்ற வகையில், உத்தரகாண்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இந்தி பேசும் நபருமாகிய தருண் விஜய் திருக்குறளின் போர்வாள் விருதிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நபராகியுள்ளார்



- ❖ இந்த விருது இந்தியா மற்றும் உலகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் திருவள்ளூரின் சிறந்த பாரம்பரியமிக்க போதனைகள் மற்றும் செய்திகளைப் பரப்பும் மிகச் சிறந்த பிரபலங்களுக்கு வழங்கப்படுகின்றது.

காமன்வெல்த்தின் கற்பதற்கான நல்லெண்ணத் தூதர்

- ❖ கேரளாவின் வயதான மாணவியான 96 வயதுடைய கார்த்தியாயினி அம்மா காமன்வெல்த்தின் கற்பதற்கான நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்பட்டிருக்கின்றார்.
- ❖ கடந்த காலங்களில் பள்ளிக் கல்வியைப் பெறாவிட்டாலும், கடந்த வருடம் கேரளாவின் அக்சரலக்ஷம் எழுத்தறிவுத் திட்டத்தில் 100-க்கு 98 மதிப்பெண்கள் அவர் பெற்றதோடு கேரள முதல்வரிடமிருந்து ஒரு நற்சான்றிதழையும் பெற்றார்.



- ❖ காமன்வெல்த் கற்பித்தல் என்பது கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில்

வான்கூவர் நகரைத் தலைமையகமாக கொண்ட காமன்வெல்த் என்ற ஒரு நாடுகளுக்கிடையேயான அமைப்பாகும்.


- ❖ இது தனது 53 உறுப்பினர் நாடுகள் மத்தியில் தொலைதூரக் கல்வியையும் திறந்தநிலைக் கல்வியையும் ஊக்குவிக்கின்றது.

டான் டேவிட் பரிசு - 2019

- ❖ இஸ்ரேலின் மிகப்பெருமை வாய்ந்த டான் டேவிட் பரிசினை இந்த வருடம் மிகப் புகழ்பெற்ற இந்திய வரலாற்று ஆசிரியரான சஞ்சய் சுப்ரமணியம் வென்றிருக்கின்றார்.
- ❖ இந்த விருது, முந்தைய நவீன யுகத்தில் ஆசியர்கள், ஐரோப்பியர்கள் மற்றும் வடக்கு தெற்கு அமெரிக்க மக்கள் ஆகியோரிடையே ஏற்பட்ட கலாச்சார மோதல்களின் மீதான அவரது படைப்புக்காக அளிக்கப்பட்டது.
- ❖ அவர் பெரு வரலாற்றில் "கடந்த கால பரிமாணம்" என்னும் பிரிவில் தனது படைப்பிற்காக இவ்விருதை வென்றுள்ளார்.
- ❖ அவர் இப்பிரிவில் 1 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசுத் தொகையை சிகாகோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கென்னத் போமிரான்ஸ் என்பவருடன் பகிர்ந்து கொள்கிறார்.

சர்வதேச டான் டேவிட் பரிசு

- ❖ டான் டேவிட் பரிசு என்பது டெல் அவிவ் பல்கலைக்கழகத்தைத் தலைமையகமாகக் கொண்ட டான் டேவிட் நிறுவனத்தால் ஏற்படுத்தப்பட்ட ஒரு கூட்டு சர்வதேச முயற்சி ஆகும்.
- ❖ இப்பரிசு ஒவ்வொரு வருடமும் மனிதனின் கடந்த, நிகழ்கால மற்றும் எதிர்காலத்திய சாதனைகளைக் குறிப்பிடும் துறைகளில் அவர்கள் மேற்கொண்ட உன்னதமான அறிவியல்பூர்வ, தொழில்நுட்ப மற்றும் மனிதாபிமான சாதனைகளுக்காக வழங்கப்படுகிறது.
- ❖ ஒவ்வொரு வருடமும் மூன்று டான் டேவிட் பரிசுகள் வழங்கப்படுகின்றன.



“கிராண்ட் கிராஸ் ஆப் தி ஆர்டர் ஆப் சிவில் மெரிட் விருது”

- ❖ இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரான சுஸ்மா சுவராஜின் மூன்று நாடுகளுக்கான சுற்றுப் பயணத்தின் போது, ஸ்பானிஷ் அரசாங்கம் அவருக்குப் புகழ்பெற்ற “கிராண்ட் கிராஸ் ஆப் தி ஆர்டர் ஆப் சிவில் மெரிட் விருது” வழங்கி கௌரவிக்க விருக்கின்றது.
- ❖ இந்த விருதானது மைத்திரி நடவடிக்கையின் மூலம் இந்தியா ஒரு துரிதமான நடவடிக்கை எடுத்ததை அங்கீகரிப்பதற்காக ஸ்பானிஷ் அரசாங்கத்தினால் வெளியுறவுத் துறை அமைச்சருக்கு வழங்கப்படவிருக்கிறது.
- ❖ “மைத்திரி நடவடிக்கை” என்பது 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது, அந்நாட்டிலிருந்து 71 ஸ்பானிஷ் மக்களை மீட்டு அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை இந்தியா வழங்கியது.

மத்திய நேரடி வரிகள் வாரியம் - தலைவர்

- ❖ இந்திய வருவாய்ப் பணி அதிகாரியான பிரமோத் சந்திர மோடி மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் (CBDT - Central Board of Direct Taxes) தலைவராகப் பொறுப்பேற்றார்.
- ❖ CBDT என்பது வருமான வரித் துறையின் கொள்கைகளை உருவாக்கும் ஒரு அமைப்பாகும்.
- ❖ இவர் 1982 ஆம் ஆண்டு வருவாய்ப் பணி அதிகாரியாக (வருமான வரி) தேர்ந்தெடுக்கப்பட்டார்.



- ❖ மக்களவைத் தேர்தலை முன்னிட்டு சுஷில் சந்திரா தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளதால், அவரது இடத்திற்கு பிரமோத் சந்திர மோடி நியமிக்கப்பட்டுள்ளார்.
- ❖ CBDT ஆனது ஒரு தலைவரையும் அதிகபட்சம் 6 உறுப்பினர்களையும் கொண்டிருக்கும்.

சீனா, இந்தியா, ஜப்பான் மற்றும் கொரியக் குடியரசு - முன்னிலை கொள்கைக் குழுக்கள்

- ❖ 2018 ஆம் ஆண்டின் கொள்கைக் குழுவிற்கான குறியீட்டு அறிக்கையில் சீனா, இந்தியா, ஜப்பான் மற்றும் கொரியக் குடியரசின் முன்னிலை கொள்கைக் குழுக்கள் என்ற பிரிவில் அரசியல் மற்றும் பொதுக் கொள்கைகளை உருவாக்கும் இந்து மையமானது 33-வது இடத்தில் தரவரிசைப் படுத்தப் பட்டுள்ளது.
- ❖ இந்த அறிக்கையானது பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் லாடர் நிறுவனத்தில் உள்ள கொள்கைக் குழுக்கள் மற்றும் மக்கள் சமுதாயத் திட்டம் என்ற அமைப்பால் வெளியிடப்பட்டது.
- ❖ இந்த அறிக்கையின்படி, அதிக எண்ணிக்கையிலான கொள்கைக் குழுக்கள் அமெரிக்காவில் உள்ளன. இதற்கு அடுத்து இந்தியா (509), சீனா (507), ஜப்பான் (128) மற்றும் தென் கொரியா (60) ஆகிய நாடுகள் உள்ளன.
- ❖ "தி இந்து" குழுமத்தின் ஒரு பகுதியான அரசியல் மற்றும் பொதுக் கொள்கைகளை உருவாக்கும் இந்து மையமானது அப்போதைய குடியரசுத் தலைவரான பிரணாப் முகர்ஜியினால் 2013 ஆம் ஆண்டு ஜனவரி 31 அன்று திறந்து வைக்கப்பட்டது.

Countries with the Largest Number of Think Tanks

RANK	COUNTRY	NUMBER OF THINK TANKS
1	United States	1871
2	India	509
3	China	507
4	United Kingdom	321
5	Argentina	227
6	Germany	218
7	Russia	215
8	France	203
9	Japan	128
10	Italy	114

உயர் நீதிமன்ற நீதிபதி - செந்தில் குமார் இராமமூர்த்தி

- ❖ 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 அன்று குடியரசுத் தலைவர் மதராஸ் உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக செந்தில் குமார் இராமமூர்த்தியை நியமித்து அறிவிக்கையை வெளியிட்டுள்ளார். இவர் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு கூடுதல் நீதிபதியாகப் பணியாற்றுவார்.
- ❖ 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 19 அன்று வழக்குரைஞர் செந்தில் குமார் இராமமூர்த்தியை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிப்பதற்கான பரிந்துரையானது இந்திய உச்ச

நீதிமன்ற கொலிஜியத்தினால் அனுப்பப்பட்டது.

- ❖ இந்தப் பரிந்துரைக்கு 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 04 அன்று கொலிஜியம் தனது ஒப்புதலை வழங்கியது. ஆனால் மத்திய அரசினால் இவரது பெயர் திருப்பி அனுப்பப்பட்டது.

லாரஸ் விளையாட்டு விருதுகள் - 2019


- ❖ பிப்ரவரி 18-ஆம் தேதியன்று மொனாக்கோவில் வழங்கப்பட்ட லாரஸ் விளையாட்டு விருதுகள் நிகழ்ச்சியில் முதல்நிலை வெற்றியாளர்கள் உலகின் முதல்நிலை டென்னிஸ் வீரரான நோவக் ஜோகோவிக் மற்றும் அமெரிக்க ஜிம்னாஸ்டிக் (உடற்பயிற்சி வல்லுநர்) வீரர் சியோன் பைல்ஸ் ஆவர்.



Laureus Sports Award 2019		
Category	Winner	Sport
Sportsman of the Year	Novak Djokovic	Tennis
Sportswoman of the Year	Simone Biles	Gymnast
Comeback of the Year	Tiger Woods	Golf
Breakthrough of the Year	Naomi Osaka	Tennis
Sportsperson of the Year with disability	Henrieta Farkkasova	Skiing
Action Sportsperson of the Year	Chloe Kim	Snowboarding
Team of the Year	France football team	Football
Laureus Sporting Moment of the Year	Xia Boyu	
Exceptional Achievement Award	Eliud Kipchoge	Athletics
Lifetime Achievement Award	Arsene Wenger	Football
Spirit for Sport Award	Lindsey Vonn	Alpine Skiing
Sport for Good Award	Yuwa	Women's football in Jharkhand

இயற்கையின் எதிர்காலம் விருது

- ❖ கடல் பாதுகாப்பிற்கான தனது செயலுக்காக உலக இயற்கையின் எதிர்காலத்திற்கான விருதினைப் பெறும் இரண்டாவது இந்தியர் மற்றும் முதல் பெண்மணியாக டாக்டர் திவ்யா கர்னாட் உருவெடுத்துள்ளார்.
- ❖ இவ்விருதினைப் பெற்ற மற்றுமொரு இந்தியர் டாக்டர் சாருதத் மிஸ்ரா ஆவார்.
- ❖ இவ்விருது ஒவ்வொரு வருடமும் மூன்று நபர்களுக்கு வழங்கப்படுகின்றது. இவ்வருடம் திவ்யாவைத் தவிர பிரேசிலின் பெர்ணான்டா ஆப்ராவும், ருவாண்டாவின் ஒலிவியர் செங்கிமனாவும் இவ்விருதைப் பெற்றுள்ளனர்.



- ❖ இயற்கையின் எதிர்காலம் என்ற அமைப்பால் வழங்கப்படும் 2019 ஆம் ஆண்டிற்கான இயற்கையின் எதிர்காலத்திற்கான விருது வன விலங்குகள் மற்றும் தாவர இனங்களைப் பாதுகாப்பதில் புரிந்த உணரத் தகுந்த சாதனைகளைக் கொண்டாடுகின்றது.

அகாடமி (ஆஸ்கார்ஸ்) விருதுகள்

- ❖ மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் மற்றும் சயின்சஸ் அகாடமியால் (Academy of Motion Picture Arts and Sciences - AMPAS) வழங்கப்பட்டு ஆஸ்கார்ஸ் என்று பொதுவாக அறியப்படும் 91-வது அகாடமி விருதுகள் 2018 ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படங்களைக் கௌரவித்தது.
- ❖ இந்த விழா கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஹாலிவுட்டில் இருக்கும் டால்பி திரையரங்கத்தில் 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதியன்று நடத்தப்பட்டது.
- ❖ 24 பிரிவுகளில் அகாடமி விருதுகளை அந்நிறுவனம் (AMPAS) வழங்கியது.
- ❖ 2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த ஆவணப்படம் (குறுகிய பொருள்) என்ற பிரிவில், தமிழ்நாட்டின் அருணாச்சலம் முருகானந்தம் நடித்த உத்திரப் பிரதேசத்தை மையமாகக் கொண்ட திரைப்படமான "Period. End of Sentence" எனும் இந்திய ஆவணப்படம் அகாடமி விருதை வென்றிருக்கின்றது.
- ❖ சில முக்கிய வெற்றியாளர்கள் பின்வருமாறு

Category	Winners
Best Picture	Green Book
Best Actress	Olivia Colman
Best Actor	Bohemian Rhapsody
Best Animated Feature Film	Spider-Man: Into the Spider-Verse
Best Documentary	Period. End of Sentence

விளையாட்டுச் செய்திகள்

டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ்

- ❖ நெதர்லாந்தில் விஜிக் ஆன் ஜீ நகரில் நடைபெற்ற டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் சதுரங்கப் போட்டியில் விஸ்வநாதன் ஆனந்த் மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.
- ❖ மேக்னஸ் கார்ல்சென் சாம்பியன் பட்டத்தை வென்றார். அனிஸ் கிரிக்கு எதிரான போட்டியில் அவர் வெற்றி தோல்வி எதுவுமின்றிப் போட்டியை முடித்ததன் மூலம் இது அவரது 7-வது டாடா ஸ்டீல் சதுரங்கப் பதக்கமாகும்.
- ❖ அனிஸ் கிரி இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

கால்பந்து - ஆசியக் கோப்பை சாம்பியன்ஷிப்

- ❖ ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்ட AFC ஆசியக் கோப்பையில் 17வது பதிப்பில் நான்கு முறை சாம்பியனான ஜப்பானை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கத்தார் தனது முதலாவது மிகப்பெரிய கால்பந்து வெற்றியினைப் பெற்றிருக்கின்றது.
- ❖ இந்தப் போட்டியில் சூடானில் பிறந்த அல்மோயிஸ் அலி ஒரு ஆசியக் கோப்பையில் 9 கோல்கள் அடித்த முதல் வீரராகியுள்ளார். அவர் 1996ம் ஆண்டில் 8 கோல்கள் அடித்த ஈரானின் அலி தேய் என்பவரின் சாதனையை முடியடித்தார்.



T20 போட்டியில் துரிதமான ஐம்பது ரன்கள்

- ❖ பெண்கள் T20 போட்டியில் இந்தியாவின் துவக்க பெண் மட்டை வீரர் ஸ்மிரிதி மந்தானா தன் நாட்டிற்காக துரிதமான ஐம்பது ரன்களை அடித்திருக்கின்றார்.
- ❖ அவர் வெளிநாட்டில் உள்ள வெல்லிங்டன் மைதானத்தில் நியூசிலாந்திற்கு எதிராக நடைபெற்ற முதல் T20 போட்டியில் 24 பந்துகளில் அரை சதமடித்தார்.
- ❖ இப்பட்டியலில் ஸ்மிரிதி மந்தானா 6வது இடத்திற்குத் தகுதி பெற்றிக்கின்றார்.
- ❖ பெண்கள் T20 போட்டியில் நியூசிலாந்தின் சோபி டெவின் மிக துரிதமான அரை சதத்தை அடித்து அந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

MRF சவால்

- ❖ இங்கிலாந்தின் ஜேமி சாட்விக் MRF சவால் போட்டியில் சரித்திரம் படைத்திருக்கின்றார்.
- ❖ அவர் ஏழு பருவங்களில் சாம்பியன்ஷிப்பை வென்ற முதல் பெண் ஓட்டுநராக சாதனை படைத்துள்ளார்.
- ❖ சென்னைக்கு அருகில் உள்ள மதராஸ் மோட்டார் ரேஸ் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் பெல்ஜியத்தின் மேக்ஸ் பீபோர்னி 2-வது இடத்தையும், பின்லாந்தின் பேட்ரிக் பாஸ்மா 3-வது இடத்தையும் பிடித்தனர்.



FIH வீரர்களுக்கான ஆண்டு விருதுகள்

- ❖ சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் (International Hockey Federation - FIH) வீரர்களுக்கான ஆண்டு விருதுகள் என்பது சர்வதேச ஹாக்கிப் போட்டிகளில் சிறந்து விளையாடும்

ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகியோர்களுக்கு வழங்கப்படும் வருடாந்திர விருதுகளாகும்.

- ❖ FIH வீரர்களுக்கான ஆண்டு விருதுகளானது 1998 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டு, அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகின்றன.
- ❖ 2001 ஆம் ஆண்டில் அந்த ஆண்டிற்கான சிறந்த இளம் ஹாக்கி வீரர்களுக்கு விருது வழங்குவதற்காக FIH இளம் வீரர் ஆண்டு விருது உருவாக்கப்பட்டது.
- ❖ 1998 ஆம் ஆண்டு முதல் எந்தவொரு இந்திய ஹாக்கி வீரரும் இந்த விருதினைப் பெற்றதில்லை.

இந்த ஆண்டின் வெற்றியாளர்கள்

- ஆண்டின் ஆண் வீரர் – வன் டோரென் (பெல்ஜியம்). தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக இவர் இந்த விருதைப் பெறுகிறார்.
- ஆண்டின் பெண் வீரர் – ஏவ டி கோடி (நெதர்லாந்து)
- ஆண்டின் கோல் கீப்பர்:
 - ✓ ஆண் – வின்சென்ட் வனாஸ்ச் (பெல்ஜியம்)
 - ✓ பெண் – மேடி ஹின்ச் (கிரேட் பிரிட்டன்)
- ஆண்டின் எழுச்சி வீரர்
 - ✓ ஆண் – ஆர்தர் டி ஸ்லோவர் (பெல்ஜியம்)
 - ✓ பெண் – லூசினா வின் டெர் ஹேடி (அர்ஜெண்டினா)

மூத்தோருக்கான 83-வது தேசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் 2019

- ❖ 2019 ஆம் ஆண்டில் கௌஹாத்தியில் நடைபெற்ற யுனெக்ஸ் - சன்ரைஸின் மூத்தோருக்கான 83-வது தேசிய பேட்மிண்டன் (இறகுப் பந்து) சாம்பியன்ஷிப்பில் ஆண்களுக்கான ஒற்றையர் பட்டத்தை சவ்ரப் வெர்மா வென்றுள்ளார்.
- ❖ இறுதிப் போட்டியில், இவர் லக்ஷயா சென்னைத் தோற்கடித்தார். இது வெர்மாவின் மூன்றாவது தேசியப் பட்டமாகும்.
- ❖ இதற்குமுன், அர்ஜீன் எம் ஆர் மற்றும் சலோக் இராமச்சந்திரன் என்ற ஜோடியை பிரணவ் ஜெர்ரி சோப்ரா மற்றும் சிராக் ஷெட்டி என்ற ஜோடி வீழ்த்தி ஆண்களுக்கான இரட்டையர் பட்டத்தை வென்றது.

ஒலிம்பிக் விளையாட்டுக்கான தகுதிப் போட்டிகள்

- ❖ எப்பொழுது புதுதில்லி அனைத்து பங்கேற்பாளர்களின் அனுமதிக்கு எழுத்துப் பூர்வமாக உறுதியளிக்குமோ அதுவரையில் ஒலிம்பிக் தொடர்பான நிகழ்ச்சிகளை நடத்துவது தொடர்பான அனைத்து இந்திய விண்ணப்பங்களையும் சர்வதேச ஒலிம்பிக் குழுமமானது தற்காலிகமாக ரத்து செய்திருக்கின்றது.
- ❖ சர்வதேச துப்பாக்கிச் சுடும் விளையாட்டிற்கான கூட்டமைப்பின் உலகக் கோப்பைத்

துப்பாக்கிச் சுடுதல் போட்டிக்கு இரண்டு பாகிஸ்தானிய துப்பாக்கி சுடும் வீரர்கள் பங்கேற்க விசா அனுமதி மறுக்கப்பட்டதற்குப் பிறகு சர்வதேச ஒலிம்பிக் குழுமத்தின் இந்நடவடிக்கையானது எடுக்கப் பட்டிருக்கின்றது.

- ❖ மேலும் இது அனைத்து சர்வதேச விளையாட்டுக் கூட்டமைப்புகளையும் இந்தியாவில் போட்டிகளை நடத்த வேண்டாமென்றும் எதிர்கால போட்டிகளுக்காக இந்தியாவிற்கு அனுமதி உரிமைகளை அளிக்க வேண்டாமென்றும் கேட்டுக் கொண்டிருக்கின்றது.

ஸ்ட்ராண்ட்ஜா நினைவு சுற்றுப் பயணப் போட்டி

- ❖ பல்கேரியாவின் சோபியா நகரத்தில் நடைபெற்ற ஸ்ட்ராண்ட்ஜா நினைவு சுற்றுப்பயணப் போட்டியில் தொடர்ச்சியான இரண்டாவது தங்கத்தை ஆசியப் போட்டிகளின் தங்கப் பதக்க வீரரான அமித் பங்கால் (49 கிலோ பிரிவு) வென்றுள்ளார்.
- ❖ நிகாத் ஜரீன் மற்றும் மீனா குமாரி தேவி இந்தப் போட்டியில் முதல் இந்தியப் பெண்கள் குத்துச் சண்டை வீராங்கனைகளாக தங்கப் பதக்கங்களை வென்றுள்ளனர்.



- ❖ பிலிப்பினோ ஜோசி காபுகோவுடன் அடைந்த தோல்விக்குப் பிறகு மஞ்சு ராணி (48 கிலோ கிராம்) வெள்ளிப் பதக்கத்தோடு நிலை பெற்றார்.
- ❖ விலாவோ பாசுமத்தாரி (64 கிலோ கிராம்), நீரஜ் (1600 கிலோ கிராம்) லவ்லினா போர்கோஹன் (69 கிலோ கிராம்) ஆகியோர் அரையிறுதிப் போட்டியில் தோல்வியடைந்த பிறகு வெண்கலப் பதக்கங்களுடன் நிலை பெற்றனர்.
- ❖ இந்த குத்துச் சண்டைப் போட்டியின் 70-வது பதிப்பில் இந்தியா மூன்று தங்கம், ஒரு வெள்ளி மற்றும் மூன்று வெண்கலப் பதக்கங்களுடன் போட்டியை நிறைவு செய்தது.

முக்கிய தினங்கள்

இந்தியக் கடலோரக் காவல்படை தினம் - பிப்ரவரி 1

- ❖ 2019 - ஆம் ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதியன்று இந்தியக் கடலோரக் காவல்படை (The Indian Coast Guard - ICG) தனது 42-வது நிறுவன தினத்தைக் கொண்டாடியது.
- ❖ 1977-ஆம் ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதியன்று தற்காலிகமாக இந்தியக் கடலோரக் காவல்படையானது இந்திய உள்நாட்டுப் பொருளாதாரத்தைப் பாதிக்கும் வகையில் இருக்கும் கடல்சார்ந்த கடத்தலைத் தடுக்கும் பொருட்டு ஏற்படுத்தப்பட்டது.
- ❖ 1978-ஆம் ஆண்டு, ஆகஸ்டு 18 அன்று இந்தியப் பாராளுமன்றத்தால் இந்தியக் கடலோரக் காவல்படைச் சட்டம் நிறைவேற்றப்பட்டு உடனடியாக அது நடைமுறைக்கு வந்தது. இந்த சட்டம் அப்படையின் கடமைகளையும் செயல்களையும் தெளிவுபடுத்துகின்றது.
- ❖ 42-வது கடலோரக் காவல்படை தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக சென்னையில் பொதுமக்களின் மத்தியில் விளையாட்டு மற்றும் உடல்தகுதி ஆகியவற்றைப் பற்றிய விழிப்புணர்வினைப் பரப்பும் நோக்கில் ஒரு மிகப்பெரிய நிகழ்ச்சியான "அலையைக் கடக்கும் உடற்தகுதி சவால்" என்பது நடத்தப்பட்டது.



உலக ஈரநிலங்களுக்கான தினம் - பிப்ரவரி 02

- ❖ ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 02-ம் தேதி உலக ஈரநிலங்களுக்கான தினமாக அனுசரிக்கப்படுகின்றது.
- ❖ இத்தினம் ஈரானிய நகரமான ராம்சாரில் 1971 ஆம் ஆண்டு பிப்ரவரி 02-ம் தேதியன்று ஈரநிலங்களுக்கான ராம்சார் ஒப்பந்தம் ஏற்றுக் கொள்ளப்பட்டதைக் குறிக்கின்றது.
- ❖ ஈரநிலங்கள் மற்றும் பருவநிலை மாற்றம் எனும் கருத்துருவுடன் 2019 ஆம் ஆண்டின் உலக ஈரநிலங்களுக்கான தினம் கொண்டாடப்பட்டது.

World Wetlands Day

2 February 2019



Wetlands and climate change

- ❖ இந்த கருத்துரு பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தைக் கணித்து அதற்கேற்ப தகவமைத்துக் கொள்வதில் ஒரு இயற்கையான தீர்வு முறைகளாக ஈரநிலங்களால் வழங்கப்படும் தீர்வுகளின் முக்கியப் பங்கினை உயர்த்திக் காண்பித்திட எண்ணுகின்றது.

உலக புற்றுநோய் தினம் - பிப்ரவரி 04

- ❖ புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கவும் அதன் தடுப்பு, கண்டுபிடிப்பு மற்றும் சிகிச்சை ஆகியவற்றை ஊக்கப்படுத்தவும் உலகம் முழுவதும் ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 04 ஆம் தேதி உலக புற்றுநோய் தினம் அனுசரிக்கப்படுகின்றது.
- ❖ இந்த வருடம் இத்தினம் 'நான் முயல்கிறேன் மற்றும் நான் முயலுவேன்' என்ற மூன்றாண்டு கால பரப்புரையின் வெளியீட்டினை அனுசரிக்கின்றது.



- ❖ இந்த தினமானது 2008 ஆம் ஆண்டின் உலக புற்றுநோய் தீர்மானத்தின் இலக்குகளை முறையாக பதிவச் செய்வதன் மூலம் சர்வதேச புற்றுநோய்க் கட்டுப்பாட்டு ஒன்றியத்தால் (Union for International Cancer Control - UICC) ஏற்படுத்தப்பட்டது.

- ❖ இந்த தினத்தை அனுசரிப்பதற்கான முக்கிய நோக்கம் 2020 ஆம் ஆண்டிற்குள்ளாக இந்நோயின் தாக்கத்தையும் அதனால் ஏற்படும் மரணத்தையும் குறைப்பதாகும்.
- ❖ 2000 ஆம் ஆண்டில் பிரான்சின் பாரீசில் நடத்தப்பட்ட புற்றுநோயிற்கு எதிரான முதல் உலக மாநாட்டில் இந்த தினம் முதன்முதலாக அனுசரிக்கப்பட்டது.

பாதுகாப்பான இணைய தினம் - பிப்ரவரி 05

- ❖ இணைய தளத்தின் ஆபத்துக்களின் மீதான விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு வருடமும் அனுசரிக்கப்படும் ஒரு சர்வதேச தினம் பாதுகாப்பான இணைய தினம் என்பதாகும்.
- ❖ இது 2004 ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்தின் "இன்சேப் வலையமைப்பு" என்பதால் உருவாக்கப்பட்டது.



- ❖ 2019 ஆம் ஆண்டின் பாதுகாப்பான இணையத்திற்கான தினத்தின் கருத்துரு "சிறந்த இணைய தளத்திற்காக ஒன்றுபடுதல்" என்பதாகும்.

பிப்ரவரி 6 - பெண் பிறப்புறுப்பு சிதைத்தலுக்கு எதிராக சகிப்புத் தன்மையல்லாததற்கான சர்வதேச தினம்

- ❖ பெண் பிறப்புறுப்பு சிதைத்தல் என்பது பெண்களின் பிறப்புறுப்பை மருத்துவ காரணங்கள் அல்லாத விவகாரங்களுக்காக சேதாரம் ஏற்படுத்துவது அல்லது காயப்படுத்துவது உள்ளிட்ட அனைத்து முறைகளையும் உள்ளடக்கியதாகும்.
- ❖ மேலும் இம்முறை பெண்கள் மற்றும் சிறுமிகளின் மீதான மனித உரிமை மீறலாக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றது.



- ❖ எப்பொழுதும் இது சிறுமிகள் மிதே மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இது குழந்தைகளின் உரிமை மீதான அத்துமீறலாகும்.
- ❖ 2008ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை நிதியமும், யுனிசெப்பும் இணைந்து பெண் பிறப்புறுப்பு சிதைத்தலை கைவிடுதலை துரிதப்படுத்திட ஒரு மிகப்பெரிய உலகளாவிய திட்டத்திற்குத் தலைமை தாங்கின.
- ❖ மேலும் இத்தினம், பெண்கள் மற்றும் சிறுமிகள் ஆகியோருக்கான எதிரான அனைத்து வித வன்முறைகளையும் ஒழித்திட ஐக்கிய நாடுகள் சபையும் ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்து செயல்படுத்திடும் ஸ்பாட்லைட் முயற்சி என்று தற்போது அமல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் திட்டத்தின் நோக்கங்களோடும் தொடர்புடையதாகும்.



6 FEBRUARY
International Day of
ZERO TOLERANCE
for
FEMALE GENITAL MUTILATION

#EndFGM

Prevalence of Female Genital Cutting



This scale includes both mild and severe forms of cutting.


Source: The Woman Stats Projects, scaled 2015

BBC

உலக பருப்பு தினம் 2019 - பிப்ரவரி 10

- ❖ 2019ம் ஆண்டு பிப்ரவரி 10ம் தேதி உலகின் முதலாவது பருப்பு தினம் கொண்டாடப்பட்டது.
- ❖ 2016ம் ஆண்டு நீடித்த உணவு உற்பத்தி, உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து


ஆகியவற்றில் பருப்புகளின் பங்களிப்பைக் காட்சிப்படுத்திட சர்வதேச பருப்பு வருடமாக அனுசரிக்கப்பட்டது.



- ❖ சர்வதேச பருப்பு வருடத்தின் நேர்மறையான உத்வேகத்தைக் கட்டமைக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை பிப்ரவரி 10ம் தேதியை உலக பருப்பு தினமாக அனுசரிக்கும் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது.
- ❖ 2016 ஆம் ஆண்டு சர்வதேச பருப்பு வருடம் என்ற பரப்புரை உணவு மற்றும் விவசாயக் கழகத்தால் வெற்றிகரமாக அனுசரிக்கப்பட்ட பிறகும், இந்த ஆரேக்கியமான, ஊட்டச்சத்து நிறைந்த, புரதம் நிரம்பிய நைட்ரஜனைப் பொருத்துகின்ற அவரையம் எனப்படும் பருப்பு வகைகள் மீது ஏற்பட்ட நேர்மறையான உத்வேகத்தை நீடிக்கச் செய்திட இத்தினம் எண்ணுகின்றது.

அறிவியலில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான சர்வதேச தினம் - பிப்ரவரி 11

- ❖ அறிவியல் மற்றும் ஆராய்ச்சியில் பெண்கள் மற்றும் சிறுமிகள் ஈடுபடுவதை ஊக்குவிக்கவும் பாலின சமத்துவத்தை மேம்படுத்தவும் ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 11-ஆம் தேதி அறிவியலில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான சர்வதேச தினம் அனுசரிக்கப்படுகின்றது.
- ❖ இந்த வருடம் "உள்ளடங்கிய பசுமையான வளர்ச்சிக்காக அறிவியலில் பெண்கள் மற்றும் சிறுமிகளின் வளர்ச்சிக்கு முதலீடு செய்தல்" என்ற கருத்துருவுடன் அனுசரிக்கப்பட்டது.
- ❖ யுனெஸ்கோ, ஐக்கிய நாடுகள் பெண்கள் அமைப்பு மற்றும் சர்வதேச தொலைத் தொடர்பு (International Telecommunication Union - ITU) ஒன்றியம் போன்ற பல்வேறு ஐக்கிய நாடுகள் அமைப்புகளால் மேற்கொள்ளப்படும் ஒரு கூட்டு முயற்சி இந்த நிகழ்ச்சியாகும்.



உலக வானொலி தினம் - பிப்ரவரி 13

- ❖ பிப்ரவரி 13ம் தேதியன்று ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ (The United Nations Educational, Scientific and Cultural Organization - UNESCO) உலக வானொலி தினத்தைக் கொண்டியது.
- ❖ இந்த வருடத்திற்கான கருத்துரு - பேச்சு வார்த்தை, சகிப்புத் தன்மை மற்றும் அமைதி என்பதாகும்.




- ❖ 1946ம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் வானொலி நிறுவப் பட்டதை பிப்ரவரி 13ம் தேதி குறிக்கின்றது.

சர்வதேச வலிப்பு நோய் தினம் - பிப்ரவரி 11

- ❖ உலகம் முழுவதும் பிப்ரவரி 11-ஆம் தேதி சர்வதேச வலிப்பு நோய் தினமாக

அனுசரிக்கப்படுகிறது.


- ❖ ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மாதத்தின் 2-வது திங்கட்கிழமை சர்வதேச வலிப்பு நோய் தினத்தை அனுசரிக்க மக்கள் ஒன்று கூடுகின்றனர்.



- ❖ இந்த உலகளாவிய சுகாதார நிகழ்ச்சியானது, இந்த உடல்நலக் குறைவு நோயாளிகளின் வாழ்க்கை, அவர்களது குடும்பங்கள், தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் எதிர்காலம் ஆகியவற்றை எவ்வாறு பாதிக்கின்றது என்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த அனுசரிக்கப்படுகின்றது.
- ❖ சர்வதேச வலிப்பு நோய்க்கான அமைப்பு மற்றும் வலிப்பு நோய்க்கு எதிரான சர்வதேச அணி ஆகியவற்றால் இத்தினம் ஆரம்பிக்கப்பட்டு அனுசரிக்கப்படுகின்றது.

தேசியப் பெண்கள் தினம் – பிப்ரவரி 13

- ❖ தேசியப் பெண்கள் தினம் முதன்முதலாக 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி 13 ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது.
- ❖ இத்தினம் இந்தியாவின் முதல் பெண் ஆளுநரான சரோஜினி நாயுடுவின் பிறந்த தினத்தன்று அனுசரிக்கப்படுகின்றது.
- ❖ சரோஜினி நாயுடு 1879 ஆம் ஆண்டு பிப்ரவரி 13-ம் தேதியன்று பிறந்தார். அவர் 1949 ஆம் ஆண்டு மார்ச் 2-ம் தேதி காலமானார்.
- ❖ இது அவரது 135-வது பிறந்த நாள் ஆண்டு விழாவாகும்.
- ❖ சரோஜினி நாயுடு இந்தியாவின் நைட்டிடிங்கேல் என்றும் அறியப்படுகின்றார்.
- ❖ இந்தியாவில் பெண்களின் வளர்ச்சி மற்றும் ஊக்கத்திற்காக அவர் செய்த சேவைகளுக்கு அங்கீகாரம் அளிப்பதற்காக அவரது பிறந்த தினம் தேசியப் பெண்கள் தினமாக அனுசரித்திடத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றது.
- ❖ அவரது பெயரையும் பிறந்த தேதியையும் தேசிய பெண்கள் தினமாக அனுசரித்திட பாரதிய மகிளா சங்கம் மற்றும் அகில பாரதிய மகிளா சம்மேளனத்தைச் சேர்ந்த உறுப்பினர்களால் முன்மொழியப்பட்டது.



தேசிய யுனானி தினம் - பிப்ரவரி 11

- ❖ இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 11-ம் தேதி தேசிய யுனானி தினமாக அனுசரிக்கப்படுகின்றது.
- ❖ ஒரு தலைசிறந்த இந்திய யுனானி மருத்துவராக அவர் அளித்த பங்களிப்புகளுக்கு ஒரு அங்கீகாரமாக ஹாகிம் அஜ்மல் கானின் பிறந்த தினமான பிப்ரவரி 11-ம் தேதி, மத்திய ஆயுஷ் அமைச்சகத்தால் (Ministry of AYUSH) யுனானி தினமாக 2016 ஆம் ஆண்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது.




- ❖ 2019 ஆம் ஆண்டின் யுனானி தினத்தை நினைவில் வைத்திட பொது சுகாதாரத்திற்கான யுனானி மருத்துவத்தின் மீது தேசிய மாநாடு என்ற இரண்டு நாள் அமர்வு புதுதில்லியில் நடத்தப்பட்டது.

- ❖ மத்திய ஆயுஷ் அமைச்சகம் யுனானி மருத்துவத்திற்கான ஆயுஷ் விருதுகள் என்ற திட்டத்தையும் ஏற்படுத்தியது. இத்திட்டம் ஒவ்வொரு வருடத்திலும் 12 விருதுகளை பின்வரும் பிரிவுகளில் அளித்திடுவதற்கான விதிகளைக் கொண்டிருக்கின்றது.
 - சிறந்த ஆராய்ச்சியாளர் அறிக்கை விருது
 - இளம் அறிவியலாளர் விருது
 - சிறந்த ஆசிரியர் விருது
 - வாழ்நாள் சாதனை விருது

உலக சமூக நீதி தினம் - பிப்ரவரி 20

- ❖ ஒரு நாட்டின் மக்களுக்கிடையேயும் உலகில் நாடுகளுக்கிடையேயும் சம உரிமைகள் மற்றும் வாய்ப்புகளை மேம்படுத்திட பிப்ரவரி 20-ஆம் தேதி உலகம் முழுவதும் உலக சமூக நீதி தினமாக ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகின்றது.
- ❖ ஐக்கிய நாடுகள் பொதுச் சபை இந்த தினத்தை 2007-ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 26-ஆம் தேதி அங்கீகரித்தது. 2009-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் சமூக நீதி தினம் அனுசரிக்கப்படுகின்றது.
- ❖ சமூக நீதியானது எவ்வாறு வறுமையை ஒழிப்பதிலும் வேலைவாய்ப்பை உயர்த்துவதிலும் சமூக ஒருங்கிணைப்பைக் கொண்டு வருவதிலும் செயலாற்றுகின்றது என்பதை மக்களிடையே ஊக்கப்படுத்துவதை இத்தினம் நோக்கமாகக் கொண்டிருக்கின்றது.




- ❖ 2019-ஆம் ஆண்டிற்கான உலக சமூக நீதி தினத்தின் கருத்துரு "நீங்கள் சமாதானத்தையும் வளர்ச்சியையும் விரும்பினால் சமூக நீதிக்காகப் பணியாற்றுங்கள்" என்பதாகும்.

சர்வதேச தாய்மொழி தினம் - பிப்ரவரி 21

- ❖ 2000 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21 ஆம் தேதி சர்வதேச தாய்மொழி

தினம் அனுசரிக்கப்படுகிறது.

- ❖ மொழியியல் , கலாச்சாரப் பன்முகத்தன்மை மற்றும் பன்மொழி வழக்கு ஆகியவை குறித்த விழிப்புணர்வை ஊக்குவிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
- ❖ 1999 ஆம் ஆண்டில் இது குறித்த தீர்மானம் ஐக்கிய நாடுகள் பொதுக் கருத்தரங்கில் யுனெஸ்கோவினால் கொண்டு வரப்பட்டு அது அங்கீகரிக்கப்பட்டது.



- ❖ பின்னர் 2002 ஆம் ஆண்டில் இத்தீர்மானமானது ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் வரவேற்கப்பட்டது.
- ❖ இந்த ஆண்டின் சர்வதேசத் தாய்மொழி தினத்திற்கான கருத்துருவானது, “வளர்ச்சி, அமைதி மற்றும் சமரசம் ஆகியவற்றில் உள்ளூர் மொழிகளின் பங்கு” என்பதாகும்.
- ❖ இந்த ஆண்டு, இந்தியா மற்றும் வங்க தேசம் ஆகிய இருநாடுகளும் இணைந்து வங்க தேசத்தில் உள்ள பெனபோல் நகரில் சர்வதேச தாய்மொழி தினத்தைக் கொண்டாடவிருக்கின்றன.
- ❖ சர்வதேச தாய்மொழி தினத்தைக் கொண்டாடுவதேன்பது வங்கதேசத்தின் முன்னெடுப்பாகும்.
- ❖ வங்க மொழியின் அங்கீகாரத்திற்காக வங்கதேசத்தில் அந்நாட்டு மக்கள் போராடியதற்கான நினைவு தினமே பிப்ரவரி 21 ஆகும்.

மத்திய கலால் (உற்பத்தி) வரி தினம் 2019 – பிப்ரவரி 24

- ❖ மத்திய கலால் (உற்பத்தி) வரி தினமானது ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 24-ம் தேதி இந்தியா முழுவதும் சிறப்பான முறையில் கலால் வரித் துறையின் ஊழியர்களை கலால் வரி விதிப்பை மேற்கொள்ள ஊக்குவிப்பதற்காக நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.

- ❖ இது மத்திய கலால் வரி மற்றும் சுங்க வரித்துறை அதிகாரிகளிடையே சமத்துவத்தையும், அவர்கள் சிறந்த வரி கண்காணிப்பினை மேற்கொள்வதை உறுதி செய்வதையும் ஊக்குவிக்கின்றது.
- ❖ இது 1944 ஆம் வருடம் பிப்ரவரி 24-ம் தேதி மத்திய கலால் மற்றும் உப்பு சட்டம் ஏற்படுத்தப்பட்டதை அனுசரிக்க கொண்டாடப்படுகின்றது.

உலக அரசு சாராக் குழு தினம் - பிப்ரவரி 27

- ❖ உலக அரசு சாராக் குழு (NGO) தினம் ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 27-ம் தேதி அனுசரிக்கப்படுகின்ற ஒரு சர்வதேச ஆண்டுக் குறிப்பேட்டு தினமாகும்.



- ❖ இது 2010 ஆம் ஆண்டில் பால்டிக் கடற்பிரதேச நாடுகளின் குழுவினுடைய 9-வது பால்டிக் கடல் என்ஜிஓ மன்றத்தின் 12 உறுப்பினர் நாடுகளால் அலுவல்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.
- ❖ முதல் முறையாக இத்தினம் ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளால் 2014-ம் ஆண்டு அனுசரிக்கப்பட்டது.
- ❖ உலக அரசு சாராக் குழுக்களின் தினத்தினுடைய உலகளாவிய கருத்துருவானது உலகெங்கிலும் உள்ள பல்வேறு அரசு சாராக் குழுக்களையும் அதன் பின்னால் இருக்கும் மக்களையும் "கொண்டாடச் செய்தல், அனுசரித்தல் மற்றும் ஒருங்கிணையச் செய்தல்" என்பதாகும்.


சர்வதேச துருவ கரடி தினம் - பிப்ரவரி 27

- ❖ ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 27-ம் தேதி சர்வதேச துருவ கரடி தினம் அனுசரிக்கப்படுகின்றது.
- ❖ குறைந்தபட்சம் 2011-ம் ஆண்டிலிருந்து இத்தினம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
- ❖ வருடந்தோறும் கல்விக்கான சவால்களுக்கு நிதியளித்திடும் சர்வதேச துருவ கரடி அமைப்பால் இத்தினம் நிறுவப்பட்டதாகும்.
- ❖ இத்தினம் உலகம் முழுவதும் குறைந்து கொண்டு வரும் துருவக் கரடிகளின் எண்ணிக்கை பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க வடிவமைக்கப்பட்டதாகும்.



தேசிய அறிவியல் தினம் - பிப்ரவரி 28

- ❖ அறிவியல் துறையில் நோபல் பரிசு பெற்ற சர்.சி.வி. ராமனின் பங்களிப்பினை அங்கீகரித்துவதற்காக ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 28-ம் தேதி தேசிய அறிவியல் தினம் அனுசரிக்கப்படுகின்றது.
- ❖ 1928 ஆம் ஆண்டு இத்தினத்தில் மிகப் புகழ்வாய்ந்த இந்திய அறிவியலாளர் சி.வி. ராமன் "ராமன் விளைவு" என்பதைக் கண்டுபிடித்தார்.
- ❖ 1987 ஆம் ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதி முதல்முறையாக தேசிய அறிவியல் தினம் அனுசரிக்கப்பட்டது.
- ❖ இவ்வருடத்திற்கான தேசிய அறிவியல் தினத்தின் கருத்துரு, "மக்களுக்காக அறிவியல் மற்றும் அறிவியலுக்காக மக்கள்" என்பதாகும்.
- ❖ கடந்த வருடத்தின் கருத்துரு, "நீடித்த எதிர்காலத்திற்காக அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்" என்பதாகும்.



அரிதான நோய் தினம் - பிப்ரவரி 28

- ❖ 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதி என்பது அரிதான வியாதிகளுக்காக ஐரோப்பிய நிறுவனத்தால் ஒருங்கிணைக்கப்படும் 12-வது சர்வதேச அரிதான நோய் தினம் ஆகும்.
- ❖ அரிதான நோய் தினம் என்பது இவ்வகையான அரிதான நோய்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மாதத்தின் கடைசி தினம் அன்று அனுசரிக்கப்படுகின்றது.




- ❖ 2019 ஆம் ஆண்டிற்கான அரிதான வியாதி தினத்தின் கருத்துரு, "சுகாதாரத்தையும் சமூகப் பாதுகாப்பையும் இணைத்தல்" என்பதாகும்.
- ❖ இத்தினம் முதலில் EURORDIS (European Organisation for Rare Diseases) அமைப்பு மற்றும் அதன் தேசிய கூட்டாளிகளின் குழுவால் 2008-ம் ஆண்டு துவங்கப்பட்டதாகும். 2008 ஆம் ஆண்டு பிப்ரவரி 29-ம் தேதி முதல் அரிதான வியாதி தினம் அனுசரிக்கப்பட்டது.

இதரச் செய்திகள்

தனிம அட்டவணைக்கான சர்வதேச வருடம்

- ❖ ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையும் யுனெஸ்கோவும் இணைந்து 2019-ஆம் ஆண்டை வேதியியல் மூலக்கூறுகளுக்கான தனிம அட்டவணைக்கான சர்வதேச ஆண்டாக அறிவித்திருக்கின்றது.



- ❖ இந்த வருடம் அந்த அட்டவணையை உருவாக்கிய டிமிட்ரி மென்டீலீவ் என்பவரின் 150-வது பிறந்த தினத்தோடு பொருந்திப் போகும்.

சர்வதேச நறுமணப் பொருள் மாநாடு 2019

- ❖ சர்வதேச நறுமணப் பொருள் மாநாட்டின் நான்காவது பதிப்பு தெலுங்கானாவின் தலைநகரமும் முத்து நகரமுமான ஹைதராபாத்தில் நடத்தப்பட்டது.
- ❖ இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் நறுமணப் பொருட்களில் 80 சதவிகிதத்திற்கு மேல் ஏற்றுமதி செய்யும் அகில இந்திய நறுமணப் பொருட்கள் ஏற்றுமதியாளர்கள் மன்றத்தால் இம்மாநாடு நடத்தப்படுகின்றது.
- ❖ இம்மாநாடு அனைத்து நறுமணப் பொருட்கள் சங்கம், அனைத்து வியாபார மையங்கள், கொள்கை வடிவமைப்பாளர்கள், நறுமணப் பொருட்களை பயன்படுத்துவோர் மற்றும் விவசாயிகள் ஆகிய அனைவருக்கும் அவர்கள் கலந்துரையாடுவதற்கும் தொடர்பு கொள்வதற்கும் உகந்த ஒரு தளமாக கருதப்படுகின்றது.
- ❖ 2019 ஆம் மாநாட்டிற்கான கருத்துரு "மாற்றங்களின் சவால்கள், மதிப்புச் சங்கிலியை மறுவரையறை செய்தல்" என்பதாகும்.

- ❖ “மாற்றங்கள் மற்றும் ஒத்துழைப்புகள் மூலமாக தடைகளை சமாளித்தல்” எனும் கருத்துருவுடன் இம்மாநாட்டின் மூன்றாவது பதிப்பு ஜெயப்பூரில் நடத்தப்பட்டது.

ஏஜிஸ் கிரஹாம் பெல் விருது - 2019

- ❖ கோவாவின் பனாஜியில் கோவா பொழுதுபோக்கு சமூக நலக் கூடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கோவா அரசால் ஏஜிஸ் கிரஹாம் பெல் விருதின் 9-வது பதிப்பிற்கான வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.



- ❖ ஏஜிஸ் கிரஹாம் பெல் விருதானது (AGBA - Aegis Graham Bell Awards - AGBA) தகவல் தொழில்நுட்பத் துறையில் புத்தாக்கங்கள் மற்றும் தொழில்முனைவுகளை ஊக்குவிக்கிறது.
- ❖ இந்த விருதானது ஏஜிஸ் வணிகப் பள்ளி, தகவல் அறிவியல், இணையப் பாதுகாப்பு மற்றும் தொலைத்தொடர்பு ஆகியவற்றின் முன்னெடுப்பாகும். தொலைபேசியின் தந்தையான சர் அலெக்சாண்டர் கிரஹாம் பெல்லின் நினைவாக இவ்விருது உருவாக்கப்பட்டுள்ளது.

சர்வதேச தொழிலாளர் நிறுவனத்தின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்கள்

- ❖ இந்தியாவில் சர்வதேச தொழிலாளர் நிறுவனத்தின் (International Labour Organisation - ILO) நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்கள் நொய்டாவில் உள்ள V.V கிரி தேசிய தொழிலாளர் பயிற்சி நிறுவனத்தில் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் சந்தோஷ் கங்வாரால் துவக்கி வைக்கப்பட்டது.
- ❖ ஆரம்பகால உறுப்பினராக இந்தியா இந்நிறுவனத்தின் ஒவ்வொரு துறையிலும் முக்கியப் பங்காற்றியிருக்கின்றது.
- ❖ கடந்த நூற்றாண்டில் அனைத்து எட்டு முக்கிய ஒப்பந்தங்கள் உள்பட 189 சர்வதேச தொழிலாளர் நிறுவன ஒப்பந்தங்களில் 47 ஒப்பந்தங்களுக்கு இந்தியா ஒப்புதல் அளித்திருக்கின்றது.

சர்வதேச தொழிலாளர் நிறுவனம்

- ❖ அனைத்து மக்களுக்கும் வேலைவாய்ப்புகளையும் சமூகப் பாதுகாப்பையும் அளிக்கவும் சர்வதேச தொழிலாளர் தர நிர்ணயங்களை ஏற்படுத்தவும் இயங்கிடும் சர்வதேச தொழிலாளர் நிறுவனமானது ஒரு ஐக்கிய நாடுகள் நிறுவனமாகும்.
- ❖ இந்நிறுவனம் ஐக்கிய நாடுகளின் உறுப்பினர் நாடுகளில் 193ல் 186 நாடுகளோடு குக் தீவுகளையும் சேர்த்து மொத்தம் 187 நாடுகளை தனது உறுப்பு நாடுகளாகக் கொண்டுள்ளது.



SOCIAL JUSTICE
DECENT WORK

- ❖ அரசு, நிறுவனங்கள் மற்றும் தொழிலாளிகள் ஆகியோர் வெளிப்படையாக விவாதித்து தொழிலாளர் தரநிர்ணயங்களை உருவாக்கிடும் வகையில் இந்நிறுவனத்தின் முத்தரப்பு பேச்சுவார்த்தை அமைப்பானது ஒரு புதுமையான அம்சமாகும்.

உதடு பிளவிற்கான கட்டணமில்லா தொலைபேசி எண்

- ❖ 2019-ஆம் ஆண்டு, பிப்ரவரி 8-ஆம் தேதியன்று அனுசரிக்கப்படும் தேசிய உதடு பிளவு தினத்தன்று ஸ்மைல் பயிற்சி இந்தியா என்ற நிறுவனத்தால் "ஸ்மைல் டிரெயின் இந்தியா உதடு பிளவிற்கான உதவி எண்" என்று பெயரிடப்பட்ட இந்தியாவின் முதல் கட்டணமில்லாத தேசிய உதடு பிளவு உதவி எண் ஆரம்பிக்கப்பட்டது.
- ❖ 1800 103 8301 என்ற எண்ணானது இந்தியா முழுவதுமுள்ள மக்கள் அணுகிடும் வகையில் உள்ளது. அம்மக்கள் 100 சதவிகித இலவச, தரமான மற்றும் பாதுகாப்பான உதடு பிளவு சிகிச்சையைப் பெற முடியும்.



- ❖ இது இந்தியா முழுவதும் ஸ்மைல் டிரைன் மற்றும் அவர்களது நட்பு மருத்துவமனைகளால் அளிக்கப்படும் உதடு பிளவு சிகிச்சையைப் பற்றி விழிப்புணர்வை உருவாக்கிடும்.

30 வயதிற்கு கீழ் உள்ள 30 – போர்ப்ஸின் ஐரோப்பியப் பட்டியல்

- ❖ போர்ப்ஸ் தனது 30 வயதிற்கு கீழ் உள்ள 30 ஐரோப்பியர் பட்டியல் என்ற தனது நான்காவது வருடாந்திரப் பதிப்பை வெளியிட்டது.
- ❖ ஐரோப்பியப் பகுதியில் தொழில்துறையை சீரமைத்து ஒரு புதிய உத்வேகத்தை ஏற்படுத்தும் 300 இளைய எழுச்சியாளர்கள், தீர்க்கதரிசிகள் மற்றும் வளரும் நட்சத்திரங்களை இப்பட்டியல் உள்ளடக்கியது.
- ❖ இப்பட்டியல் 10 பிரிவுகளிலிருந்து அனைவரும் 30 வயதிற்கு கீழ் அமைந்த வகையில் உள்ள 30 மேதைகளைக் கொண்டிருக்கும்.
- ❖ 2019 ஆம் ஆண்டுப் பட்டியல் 56 நாடுகளைச் சார்ந்தவர்களை உள்ளடக்கியிருக்கின்றது. அதில் 36 சதவிகிதம் பெண்களாக உள்ள வகையில் ஒரு பரந்த 30 மேதைகளின் பட்டியலைக் கொண்டிருக்கின்றது.
- ❖ அதில் குறிப்பிடும்படியான முக்கிய நபர்களில் ஒருவர் பிரான்சின் தேசிய கால்பந்து வீரரான அன்டோய்னி கிரீஸ்மேன் ஆவார்.

பாப்டா திரைப்பட விருதுகள் 2019

- ❖ திரைப்படத் துறைக்காக பிரிட்டிஷ் மற்றும் சர்வதேச திரைப்படங்கள் வழங்கிய சிறந்த பங்களிப்புகளைக் கௌரவிப்பதற்கான ஒரு வருடாந்திர விருது வழங்கும் விழாவில் பிரிட்டிஷ் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கலை நிறுவனத்தினால் பாப்டா (BAFTA - British Academy of Film and Television Arts) விருதுகள் வழங்கப்பட்டன.
- ❖ "The Favourite" என்ற ஆங்கிலத் திரைப்படம் இந்தத் திரைப்பட விழாவில் ஆதிக்கம் செலுத்தி, 7 விருதுகளைப் பெற்றுள்ளது.
- ❖ மெக்சிகோவைச் சேர்ந்த திரைப்படமான "ரோம்" நான்கு விருதுகளைப் பெற்றுள்ளது.

தொடக்கக் கல்வி ஆசியா 2019

- ❖ இரண்டு நாள் நடைபெறும் தொடக்கக் கல்வி ஆசியா 2019 மாநாடானது இராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ள நகர மாளிகையில் நடைபெற்றது.
- ❖ இந்த நிகழ்ச்சியானது கல்வி தொடர்பான ஆராய்ச்சி, குழந்தைகளின் தொடக்க நிலைக் கல்வியின் மேம்பாட்டிற்கான கல்வி மற்றும் கொள்கைகள் ஆகியவற்றின் மீது கவனத்தைச் செலுத்துகிறது.
- ❖ "நமது குழந்தைகள், நமது எதிர் காலம்" என்பது இந்த நிகழ்ச்சியின் குறிக்கோளாகும்.
- ❖ இது ஜெய்ப்பூரின் அரச குடும்பத்தினரான இளவரசி தியா குமாரியினால் நடத்தப்பட்டது.



தேசிய உற்பத்தித் திறன் வாரம் - பிப்ரவரி 12 முதல் 18 வரை

- ❖ தேசிய உற்பத்தித் திறன் குழு 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 12 முதல் 18 வரை தேசிய உற்பத்தித் திறன் வாரத்தைக் கொண்டாடுகின்றது.
- ❖ இந்த வருடத்திற்கான கருத்துரு "உற்பத்தித் திறன் மற்றும் நீடித்தத் திறனுக்காக சுற்று வட்ட வடிவிலான பொருளாதாரம்" என்பதாகும்.
- ❖ இந்த கருத்துரு தேசிய உற்பத்தித் திறன் மன்றம் தனது சுழிய கழிவு இலக்கை அடைந்திட உதவிடும்.

தேசிய உற்பத்தித் திறன் குழு

- ❖ இது மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறையின் கீழ் உள்ள தொழிற்கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறையின் கீழ் ஒரு தன்னாட்சி கொண்ட பதிவு பெற்ற அங்கமாகும்.
- ❖ இது 1985-ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது.
- ❖ இதன் முதன்மையான செயல்பாடு இந்தியாவில் உற்பத்தித் திறனிற்கான ஒரு புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட கலாச்சாரத்தை ஊக்குவித்து ஏற்றுக் கொள்ளச் செய்வதாகும்.

போர்ப்ஸ் இந்தியாவின் 30-ன் கீழ் 30

- ❖ வணிகத்தில் மிகச்சிறந்த சாதனைகளை மேற்கொண்டவர்களுக்கான வருடாந்திர "போர்ப்ஸ் இந்தியா 30-ன் கீழ் 30" என்ற அறிக்கையின் 6-வது பதிப்பை போர்ப்ஸ் இந்தியா வெளியிட்டுள்ளது.
- ❖ 16 வகைகளில் கீழ்க்கண்ட 4 விரிவான தகுதிநிலை அடிப்படையில் சாதனையாளர்களை போர்ப்ஸ் தேர்ந்தெடுத்துள்ளது. அவையாவன
 - அவர்களது சாதனைகளின் தாக்கம்
 - அவர்கள் பணிபுரியும் சூழலில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளும் திறன்
 - அவர்களது வணிகத்தை அளவிடல் அல்லது பணித் திறன்
 - அவர்கள் அதிக காலம் சாதனையாளர்களாக இருப்பதற்கான திறன்
- ❖ புகழ்பெற்ற தடகள வீரரான ஹீமா தாஸ், கிரிக்கெட் வீராங்கனையான ஸ்மிரிதி மந்தானா மற்றும் வோக் எக்ஸ்பிரஸின் ஆயுஷ் அகர்வால் ஆகியோர் இந்த சாதனையாளர்கள் பட்டியலில் முதல் 30 இடங்களில் உள்ளனர்.
- ❖ இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒரே நபர் விஜய் தேவரகொண்டா மட்டுமே ஆவார்.